

# ஒன்று நடந்துகொள்ள



யாற்பாணப் பஸ்கலிக்கழக  
தமிழ் இலக்கிய மன்ற வெளியீடு



K. Sasikala.

# இறு நாடகங்கள்

யாழ்ப்பாணப் பஸ்கலீக்கமுக  
தமிழ் இலக்கிய மன்ற வெளியீடு - 1.

ஆறு நாடங்கள்

ஒரு தொகுப்பு

முதற்பதிப்பு: ஆவனி, 1979

வெளியீடு: தமிழ் இலக்கிய மன்றம்  
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்  
திருநெல்வேலி, யாழ்ப்பாணம், இலங்கை.

அட்சு: சித்திரா அட்சுகம்,  
310, மனித்கூட்டு விதி, யாழ்ப்பாணம்.

அட்டை அமைப்பு: உ. சேரன்

விலை: ரூபா 10-00

நூல் வெளியீட்டுக்குழு:

செல்வி. மல்லிகா கணகுத்தினம்  
செல்வி: கமத்திரி சிவகப்பிரமணியம்  
செல்வி: பத்மினி சுப்பையா  
திரு. க. சிதம்பரநாதன்

ஓரவன். சிங்கலா நூகறந்தினம்  
ஆசியுனா

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தினர் ஆறு நாடகங் கொண்ட ஒரு நாடக இலக்கியத் தொகுதியினை வெளியிடுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன். தமிழ் இலக்கிய மன்றம் பல்கலைக் கழக மாணவர்களுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் பயன்தரு வகையிலே தொண்டாற்றி வந்துள்ளதை யான் அறிவேன். தரமான இலக்கிய ஆக்கங்கள் வெளிவர ஊக்கமளித்தும் வெளியிட்டும் பணி செய்துள்ளனர்.

இலக்கிய ஆய்வரங்குகள் பல நடாத்தியும், ஈழத்திலே வெளிவரும் ஆக்க இலக்கியங்களைத் திறனைய்து வெளிப் படுத்தக்கூடிய விமரிசனக் கூட்டங்களை ஒழுங்கு செய்தும் பல்கலைக் கழக மாணவர்களின் இலக்கிய அறிவினையும் இரசனையையும் தமிழ் இலக்கிய மன்றம் வளர்த்து வருகின்றது. தமிழை ஒரு பாடமாகக் கற்காத எத்தனையோ மாணவர்கள் பயில்கின்ற பல்கலைக் கழகத்திலே இத்தகைய இலக்கிய மன்றத்தின் பணிகள் மிக அவசியமானவையே.

இவ்வாறு பன்முகப்பட்ட பணிகளை ஆற்றிவந்துள்ள இலக்கிய மன்றம் இப்பொழுது தமிழுலகுக்குத் தமது பாரிய பணியாக ஒரு நாடக இலக்கியத் தொகுதியை வழங்க முன்வந்துள்ளது. ஈழத்து ஆசிரியர்கள் எழுதிய ஜிந்து நாடகங்களும், ஒரு மொழிபெயர்ப்பு நாடகமும் இத்தொகுப்பிலே இடம் பெறுகின்றன. குழந்தைகள் ஆண்டாகக் கொண்டாடப்படும் இவ்வாண்டிலே இந்நால் வெளிவருகின்ற காரணத்தினாலே “கூடி விளையாடு பாப்பா” என்னும் தலைப்புடைய ஒரு குழந்தை நாடகத்தையும் இத்தொகுப்பிலே சேர்த்திருப்பது மிகவும் பொருத்தமானதே.

பல்கலைக்கழக இலக்கிய மன்றத்தினரின் இம்முயற்சி நன்கு நிறைவேறி, மாணவர்க்கும், தமிழ் மக்களுக்கும் நல்ல பலனளிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

பேராசிரியர் கூ. வித்தியானந்தன்  
துணை வேந்தர்  
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

## ஆசியுரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தினர் தமிழ் நாடகத் தொகுதியோன்றினை வெளியிடும் பணியிலே ஈடுபட்டுள்ளனர். இப்பணி காலத்தின் தேவைக்கேற்றதாக அமைந்துள்ளது. ஈழநாட்டிலே தமிழ் நாடகங்களை மேடை யேற்றுவதிலே இன்று நாடகப்பயிற்சி பெற்ற பலரும் நாடக வளர்ச்சியிலே ஈடுபாடுள்ள பலரும் ஆர்வங்காட்டி வருவது கண்கூடு. இச்சந்தர்ப்பத்திலேதான் தமிழ் நாடக இலக்கியம் பற்றிப் பொதுவாகவும், ஈழத்து நாடக இலக்கியம் பற்றிச் சிறப்பாகவும் நாடக ஆர்வலர்கள் என்னத் தொடங்கினர். இவ்வெண்ணத்தின் விளைவே இந்நாடகத்தொகுதி எனக் கூறு தல் பொருத்தமென என்னுடையிரேன்.

இன்றையக் காலகட்டத்திலே, பிரசர வசதிக்குரிய பணி மிருப்பின் சிறுகதைகளை அல்லது நாவலினை அல்லது கவி தைகளை நூல்வடிவிலே கொண்டுவருவதற்கே எவரும் என்ன ஊவது வழக்கமாயுள்ளது. நாடகத் தொகுதியோன்றினை வெளியிடுதற்கு எவருமே இலகுவிலே இனங்கி விட மாட்டார். ஆனால், இந்த வகையிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒரு முன்மாதிரி காட்டியுள்ளமை பாரசட்டப்படவேண்டிய விடயமாகும். தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சிக்குப் பொதுவாகவும், ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பாகவும் அவர்கள் தொண்டாற்றியவராவர். அவர்களுடைய முயற்சிக்கு என் வாழ்த் துக்கள். அவர்கள் பணி செவ்வனே நிறைவேற என் அங்கு கணிந்த ஆசிகள்.

கலாநிதி: அ. சண்முகதாஸ்.

பெரும் பொருளாளர்  
தமிழ் இலக்கிய மன்றம்

## முன்னுங்கள்

இலங்கையில் தமிழ் நாடகத்தைப் பொறுத்த வரையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய விழிப் புணர்ச்சி ஈழத்தமிழ் நாடக உலகின் ஆரோக்கியமான எதிர் காலத்தை அறுதியிட்டுக் கூறுவதாயுள்ளது. இத்தகைய ஒரு சூழலில் நாடகம் மக்களையும், மக்கள் நாடகத்தையும் பராஸ்பரம் பாதித்து நாடகம் ஒரு சமூக சக்தியாக வளர்வதற்கான நம்பிக்கைக் கீற்றுக்கள் தென்படுகின்றன. தரமான நாடக மேடையேற்றங்கள், நாடகங்கள் பற்றிய கருத்தரங்குகள், உரையாடல்கள், விமர்சனங்கள் பரவலாக ஆங்காங்கே நடைபெறுவது வரவேற்கத்தக்க 'அம்சமாகும்.

சமூத்துத் தமிழ் நாடக உலகில் புதிய முயற்சிகளைக் கையாளும் திறமை வாய்ந்தவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள இலங்கை அவைக்காற்று கலைக்கழகமும், நாடக அரங்கக் கல் ஹரியும் காத்திரமான நாடகங்கள் பலவற்றை அடுத்தடுத்து யாழ்ந்கரில் மேடையேற்றியமையும் இந்த நாடகங்களுக்கு மக்கள் தந்த ஆதரவும் பூரிப்பைத் தருகின்றன. யாழ்ந்கரில் இல்விரண்டு அபைப்புகளும் செயற்பட கொழுப்பில் நடிகர் ஒன்றியம் மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது. இது போன்ற நாடக இயக்கங்கள் மக்கள் மத்தியில் வேறான இதற்காக உழைப்பவர்கள் மிகச்சிறு குழுக்களாக இருந்தாலும் இடைவிடாது அயராது உழைக்க வேண்டும். நல்ல நாடக வடிவங்களை நகர்ப்புறத்தோடு மட்டும் நிறுத்திவிடாது கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

கடந்த காலங்களில் நல்ல நாடகங்கள் என்று சொல்லப்படுபவை ஓரிரு மேடையேற்றங்களோடு, நன்பர்களுக்கும், உறவினர்களுக்கும், விமர்சகர்களுக்கும் மட்டுமே நிகழ்த்திக் காட்டும் ஒரு சடங்காகி இருந்ததுதான் எமது நாடகச் சூழலின் அவைம். பரவலான மேடையேற்ற வாய்ப்பும், மக்கள் அவற்றைப் பார்க்கும், மதிப்பிடும், பங்கு கொள்ளும் வாய்ப்பும் இல்லாதிருந்தது. நல்ல நாடகங்கள் என்று சொல்லப்படுவனவற்றை விமர்சனக் கட்டுரைகளிலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் பட்டியல்களாக மட்டுமே காண்கின்றோம். இந்த ஒரே பட்டியலே திரும்பத்திரும்ப வாய்ப்பாடாக ஒப்புவிக்கப்படுகின்றது. “மக்களுக்காக” என்று வெளிவந்த நாடகங்கள் கூட எவ்வளவு தூரம் மக்களிடம் சென்றன என்ற கேள்வி நியாய

மானது. நாடக அனுபவம் மக்களுக்கு கிடைக்காவிடினும் நாடக இலக்கியமாகப் படித்துப்பார்க்கும் வாய்ப்புக்கூட கிட்டாமற் போய்விட்டது. ஆகவே சிறுசிறு குழக்களுடாக வெளினும் நாடகப்பிரக்ஞை ஏற்படுத்தப்பட்டுள்ள, தற்போதைய குழவில், கடந்த காலங்களில் வந்த சில நல்ல நாடகங்களைப் பிரசரிப்பது பொருத்தமானதும் அவசியமானதுமாகும்.

தமிழில் போதியனவு தரமான நாடகப் பிரதிகள் இல்லாமை கவலைக்குரிய விடயமாகும். மிகத் துரித வேகத்தில் வளர்ந்துவரும் எமது நாடக உலகின் நாடகத்தயாரிப்பு நாடக அரங்கு பற்றிய அறிவுத்துறையோடு சுயமொழி நாடகப் பிரதிகளின் உருவாக்கமும் இணைந்த வளர்ச்சிப் போக்கினை அடைய வேண்டும். நமக்கே உரிய கலைத்துவம், கலாசாரப் பின்னணியோடு. ஆழந்த சமூகப் பிரக்ஞை, காத்திரமான உள்ளடக்க உருவ அமைப்புடன் நமது சுயமொழி நாடகங்கள் தனித்துவமான முறையில் உருவாக்கம் பெறுவதுதான் இன்றைய எமது கலை உலகின் தேவையை நிறைவு செய்வதாக அமையும்.

இந்த வகையில் தரமான புதிய சுயமொழி நாடகங்களை எதிர்பார்ப்பதுடன், பொதுவான மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நல்ல மொழி பெயர்ப்பு நாடகங்களையும் மேடையேற்றுவதன் மூலம் நாடகத் தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், பார்வையாளர்கள் ஆகியோருக்கு ஒரு பயிற்சியும் புதிய அனுபவ தரிசனமும் கிட்டுகின்றன என்பதையும் மறுக்க முடியாது. உலகம் முழுமைக்கும் பொதுவான பிரச்சினைகள், மனித உணர்வுகளை, கலைத்துவமாகச் சித்திரிப்பதில் வெற்றியடைந்த படைப்புகள் உலக இலக்கிய வரிசையில் இடம்பெறுகின்றன. இந்த வகையில் எமது சுயமொழி நாடகங்களும் உருவாக்கம் பெறவேண்டும். குறுகிய எல்லைகளுக்கும்ப்பால் மனிதப்பண்பு என்ற வகையில் ஒருமைப்படும் நாடக இலக்கியங்கள் முழு உலகையும் இணைக்கும் கலைத்துவம் - கலாசாரப் பாலமாக அமையும்.

நமக்கென்று தனித்துவமான ஒரு கலைவடிவத்தை உருவாக்கும் முயற்சியில், தமிழ் இலக்கிய மன்றத்தின் பங்களிப்பாக இத்தொகுதி அமையுமோயானால் அதுவே எமது வெற்றியும் மகிழ்ச்சியுமாகும்.

மஸ்லிகா கணகரத்தினம்  
பத்திராதிபர்  
தமிழ் இலக்கிய மன்றம்.

## வெளியிட்டுரை

தமிழர் பிரதேசத்தில் நிறைவும், பொலிவும் கொண்ட ஒரு தனியான பல்கலைக்கழகம் பேராசிரியர் சு. வித்தியா னந்தன் அவர்களின் தலைமையில் வளர்ந்து கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் அங்கிருந்துகொண்டு நாம் ஆற்று கின்ற பணிகள் ஒவ்வொன்றும் கனதியானதும், காத்திரமானதும் என்று நாம் கருதுகின்றோம். இந்த வகையில் இலக்கிய மன்றத்தில் பதவியேற்றுக்கொண்ட நாம் வெறும் இலக்கிய மன்றமாக இருந்ததை ‘தமிழ் இலக்கிய மன்ற’ மாக மாற்றியதோடு எமது இலக்கியப்பணியை ஆரம்பித்தோம். இலக்கியக் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், நூல் அறிமுகங்கள், விமர்சனங்கள், கவியரங்குகள் என்ப வற்றின் மூலம் எமது பணியை தொடர்ந்த நாம் நூல் வெளியிட்டு முயற்சிக்காக பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிபலன் கருதா உதவியோடு ‘கண்ணடி வார்ப்புகள்’ என்ற நாடகத்தை மேடையேற்றியதன் மூலம் போதியளவு நிதியையும் சேகரித்துக்கொண்டு எமது நூல் வெளியிட்டைப்பற்றி ஆராய்ந்த வேளையில் பல்வேறு வகையான நாடகங்களின் தொகுப்பொன்றை வெளியிடுவதென்று தீர்மானித்துக்கொண்டோம். இன்றைய காலகட்டத்தில் இத்தகையதொரு தொகுப்பை வெளியிடுவது மிகவும் அவசியமானதும் பொருத்தமானதும் என்று நாம் கருதுகிறோம்.

தமிழ் நாடக உலகு இன்னமும் முழுமையாக வளர்ச்சி யடையாதிருப்பது வருந்தத்தக்கதாகும். திறமை வாய்ந்த நாடகக் கலைஞர்கள், அறிஞர்கள் நம்மிடையே இருந்துங்கூட அதனை வளர்த்தெடுக்க முடியாமலிருப்பதற்குப் போதிய அரங்கப்பயிற்சிக்குரிய வசதிகள் இல்லாமை ஒரு காரணமாகும். நாடகப்பயிற்சிக்காக ஒரு கல்லூரியை அமைத்த தன் மூலம் ‘நாடக அரங்கக் கல்லூரி’யும், அரங்க நுட்பங்களுடன் கூடிய மொழிபெயர்ப்பு நாடகங்களைத் துணிச்சலோடு மேடையேற்றியதன் மூலம் ‘அவைக்காற்று கலைக்கழகமும்’ மற்றும் ‘நடிகர் ஒன்றிய’மும் இக்குறையை ஒரளவுக்கேனும் நிவர்த்தி செய்ய முயல்வதை ‘தமிழ் இலக்கிய மன்றம்’ மதிப்புடன் நோக்கும் அதே வேளையில் தமிழ் மொழியில் தரமான போதிய நாடகப்பிரதிகள் இல்லையே என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்கின்றது. அதன் விளைவே இத்தொகுப்பு.

பா நாடகம், குறியீட்டு நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம் முதலான வகைகளோடு சிறுவர் அரங்கிற்கான நாடகமொன்றையும் கொண்டுள்ளமை இத்தொகுப்பின் சிறப்பம்சமாகும்.

எமது யாப்பின் படி இத்தொகுப்பை வெளியிட்டிருக்க வேண்டிய காலம் கடந்துவிட்டது. நடைமுறைச் சிக்கல்கள் பல இதற்குக் காரணமாயமெந்திருந்தன. இருப்பினும் இத் தொகுப்பு கணதியானதாக அமைந்திருப்பதை யெண்ணி திருப்தியடைகிறோம்.

இத்தொகுப்பு வெளிவரக் காரணமாயிருந்த பலருக்கு நன்றி சொல்வேண்டியது எமது கடமை. வெளியீட்டு நிதிக்காக ‘கண்ணுடி வார்ப்புகள்’ நாடகத்தைத் தயாரித் தளித்த நன்பார் திரு. க. பாலேந்திரா, பிரதிகளைத் தெரிவதில் ஆலோசனை வழங்கிய எமது பல்கலைக்கழக பேராசிரியர் கள், விரிவுரையாளர்கள், பிரதிகளைத் தந்துதனிய நாடக ஆசிரியர்கள், ஆசியுரை வழங்கிக் கொரவித்த பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன், தேவையான நேரங்களில் எமக்கு ஆலோசனை வழங்கிய தோடு, ஆசியுரையும் வழங்கிய எமது பெரும் பொருளாளர்கலாநிதி அ. சண்முகதாஸ், எமது ஆரம்பகாலப் பெரும் பொருளாளராக இருந்த திரு. துரை மஞேகரன், இத்தொகுப்பின் பதிப்புத்தொடர்பாக சகல விதத்திலும் முன்னின்று உதவிய தமிழ்த்துறை விரிவுரையாளர் எம். ஏ. நுஃமான், மொழிபெயர்ப்பு நாடகப் பிரதியைத் தந்துதனிய பேராசிரியர் கா. இந்திரபாலா, முகப்போவியம் வரைந்துதனிய சகமாணவன் உ. சேரன் ஆசியோருக்கு எமது நன்றிகள். மற்றும் ஏனைய செயல்வை உறுப்பினர்கட்கும் சகமாணவர்களுக்கும், சிறந்த முறையில் அச்சிட்டுதனிய சித்திரா அச்சகத்தாருக்கும் எமது நன்றிகள்.

தமிழில் தனித்துவமான நாடக வளர்ச்சியை எதிர் நோக்கி எழுச்சி பெறும் எம் கலைப்பாதையில் முயற்சியுடன் முன்செல்லும் கலைஞர்களுக்கு இந்நால் காணிக்கை.

க. சிதம்பரநாதன்  
வெளியீட்டுக்குழு சார்பாக்

மஹாகவியின்

புதியதொரு வீடு

எழுதியது : 31 - 8 - 1969 — 3 - 9 - 1969

முதல் மேட்டயற்றும் : 21 - 3 - 1971

வை. எம். பி. ஏ. மண்பும், பொறுளை.

நெறியாள்கை : அ. தாசிசியஸ்

### நாடக மாந்தர்

1. மாயன் ... வலீசூன்
2. மயிலி ... அவன் யீனாவி
3. மன்னாவன் ... அவன் மகன்
4. மாலிலன் ... அவன் தும்பி
5. ஸமயன்ட நெடுங்கண்ணுத்தை ... அவன் அயலான்
6. மதற்காடர் ... அவன் ஊர்க்கோயில் மடத்தவர்
7. பாடகர்சன்
8. பிளவர்கள்

காட்சி 1

ஈழத்தின் வடக்கரையிலே ஒரு மீனவர் கிராமத்தின் கடலோரத் தெருவும் கடற்கரையும், 1966ம் ஆண்டு சித்திரை மாதம் ஒரு நாள் காலை 6 மணி.

திரைவிலகும் போது, பலமான அலை கடலிலே அடித்து மோதும் ஓலி சிறிது கேட்கிறது. பின்புற வெள்ளித் திரை மாத்திரம் நீல ஓளி பாய்ச்சப்பட்டுள்ளது.

“ஏலேலம் ஏவலை” என்று மீனவர் குழு ஒன்றின் குரல் தாழ்ந்த குரவில் தொடங்கிப் படிப்படியாக உயர்ந்து ஓங்கி ஓலிக்க— பிற்பாடகர் ஒருவர் ‘ஏலே ஏலோ’ என உரக்கக் கூறுகிறார். மீனவர் குழு தொடர்ந்தும் பலமாக ‘ஏலேலம் ஏவலை’ கூறுகின்றது. பிற்பாடகர் மீண்டும் ‘ஏலே ஏலோ’ என உரக்கக் கூவுகிறார். பாடவில் மீனவர் குரல்கள் தணிகின்றன.

பாடல்:

ஏலே ஏலோ ஹோய் தத்தெய்தாம் ஏலே ஏலோ  
ஹோய் தத்தெய்தாம் ஏலே ஏலோ

சிறுநண்டு மனல்மீது படம் ஒன்று கீறும்  
சிலவேளை இதைவந்து கடல்கோண்டு போகும்  
கந்சோறு பொதியோடு தருகின்ற போதும்  
கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று கானும்  
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ  
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ

வெறுவான வெளிமீது மழைவந்து சீறும்  
வெறிகொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்  
நெறிமாறு பட்ராறு சுழிவந்து குழும்  
நிலையான தரைநீரில் இலைபோல் ஈடாடும்

ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ  
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ

சிறுநண்டு மணல்மீது படம் ஒன்று கீறும்  
சிலவேளை அதைவந்து கடல் கொண்டு போகும்  
கற்சோரு பொதியோடு தருகின்ற போதும்  
கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று கானும்

ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ  
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ

உடனடியாக மீனவர் கரைவலை வள்ளாம் வலித்துக் கடவில்  
போகும் பாவனைக் காட்சி தெரிகின்றது.

**பாடகர்:** வெள்ளி சினுங்கி அழ (குழு) ஏலே ஏலோ  
விண்ணிறைந்த கும்மிருட்டில் .. ..  
துள்ளி எழுந்து வந்து .. ..  
தோணியினைத் தள்ளி விட்டோம் .. ..  
மெள்ளச் சூழன் றெழுந்து .. ..  
மேல்விழும் இக்காற்றை எங்கள் .. ..  
வள்ளாம் சிரிக்கிறது .. ..  
வார் கடவின் நீர் கிழித்தோம் .. ..

வீசி எறிந்தவலை  
வீழ்ந்தமிழ்ந்து போகிறது  
முசி வியர்வை வீழ  
முக்கி முக்கி நாம் வலித்தோம்

(வள்ளாம் மேலே போய் மறைகிறது)

(மாயன் புதுதல்)

**மாயன்:** இந்த இடமே புதிதாய் இருக்கிறது  
முந்தவிலே இப்போது மூன்று புதுக் கல்வீடு

(பேய் ஊளையிடும் ஒலி. இதனைக் கேட்டுத் தினக்கு தெளிக்கு)

பேய் ஆல் இருந்த இடமே தெரியவில்லை!

போய்விட்டாய் நீயும், மிகப் பெரிய புள்ளிகளும்  
சாய்கின்ற காலம்

(கொன்றை வேந்தன் அடிகள் ஜெந்தத் தூதவில் ஒருவர் ஓவ்வொன்றுக்கீ  
சொல்ல, பல சிறுவர்கள் அவற்றைத் தொடர்ந்து சொல்லும் [சத்தம்  
கேட்டுத் திரும்பி)

சரிதான் தமிழ்ப்பள்ளி வேயப்படாமலே  
இன்றும் இருக்கிறது!

சங்கரப்பிள்ளை கடையையே காணவில்லை!

(“உழுந்து வந்திட்டுதே?” “மனேச்சர், இந்தப் பில்லைப் போடும்” “ஒரு  
கூப்பனுக்கு இரண்டு யார்?” போன்ற பேச்சுக்கள், உரையாடல்கள்  
கேட்டல்)

சங்கக்கடையே ? சரியாய்ப் பெருத்திருக்கு!  
ஈயும் இலையானும் இன்னும் குறையவில்லை!

(சில நாய்கள் குரைக்கும் சத்தம்)

நாயைப் பார். இப்போது நானுற்றுத் தொண்ணாறு  
கூடி இருக்கும்!

(குயில் கூவும் ஒலி)

குலை குலையாய்க் காய்த்திருக்கும்  
தென்னை நிறைந்த திருவர் வளவிலே  
என்னஇது ஒன்றையுமே காணேம், கடவுளே

(மாதா கோயில் சா மணி கேட்டல். ஸ்ரீ பொழுது தன்னை மஹந்த  
நின்று இந்தனை செய்த சிறஞ்சு)

மாதாவின் கோயில் மணிதான் அதே காற்றில்  
ஏதேனும் மாற்றம் இல்லாமல் எழுகிறது!

(வயலினிற் சோக இடை)

சாதல் நிகழ்வைத் தவிர்க்க முடியுமே?  
தாயோ, மகனே, தகப்பனே, பேரனே,  
காயோ, பழமோ இக் காற்றுக்கு வீழ்கிறது.

(புயலின் ஒலி, ஒளிக் கோவங்கள்)

என்ன இது, என்ன இது என்னுடைய வீடெங்கே?  
என் வீடிருந்த இடத்தையே காணவில்லை

(தன்னுடைய வீட்டைக் காணதூ தவித்துப் பின் கடலை நோக்கி)  
(அமைதி)

அம்மா நான் மாயன், அரியகுட்டி பெற்ற மகன்  
இம்மியும் மாருதிருக்கிறாய் நீயே - சொல்

(புயற் கோவங்கள்)

எங்கே என் வீடு, என் சிறு வீடு, கொட்டில் தான்  
எங்கே அது? என் மனைவி மயிலி? மகன்?

(அமைதி)

வீட்டையும் காணவில்லை, வீட்டுக்கு முன்புறத்தில்  
நீட்டுக்கு நின்ற நிரைப் பூவரசகளும்  
எப்புறத்தும் காணுமே! என்ன முழுவதையும்  
சப்பி விழுங்கியது தாயே, தகுமோடி?  
ஈசுவரி, நாம்மனிசர்; இரு கணத்தின்  
மத்தியிலே உள்ள துளிப் பொழுதில் உன்னக்காள்  
மத்தாய்க் கடைய மறுகரையிற் போய் விழுவோம்

(புயற் கோவங்கள்)

காற்றின் பிழைக்குக் கடலம்மா, நீ பொறுப்பா?  
சீற்றம் உனக்கும் வருந்தான் சிலவேளை—ம்,  
என்ன செய்வோம்!

(மன்னவன் வயது 9. கடலில் தூண்டில் போட்டிருக்கக் கண்டு அருகிலே  
போய் சிறிது உற்றுப் பார்த்து எதையோ நினைத்த மனபாவத்தோடு  
ஏகம் சலனமுற்றுக் கேட்கி)

தம்பி எத்தா அரியகுட்டி மாயரது வீடு?  
மறுபாடியும் கேட்கிறேன்  
என்னடா தம்பி, எத்தா அரியகுட்டி

மாயரது வீடு? மயிலாம்பிகை வீடு?  
சின்னப்பயலோ திரும்பியும் பாரானும்!

(மன்னவனுடைய தூண்டிலில் பெரியதொரு மீன் கடித்தது போல் வீக் லங்கப்படுகிறான்; மாயன் தூண்டிலை வாங்கி அலக்காக மீனை இழுத்துப் போட்டு)

பத்து வயதிருக்கும் பாரன், இதை உனக்குத்  
தொட்டுச் சுஞ்சாய் இழுக்கத் தெரியாதே?  
கொப்பை மெது வாய் வளைத்துப் பறிக்கிற  
பூப்போல் இதையும் கழற்றத் தெரியாதே?

(தானே தூண்டிலை வாங்கிப் பல மீன்களை ஒவ்வொன்றுக் கீழுத்துப் போட, மன்னவன் வியப்போடும், அங்கலாய்ப்போடும் நோக்கல்)

காப்பறிகூட நிறையவில்லை, என்ன இது?  
சாப்பிடுவாயாக்கும், சரியாக? சச்சச்ச!

மன்னவன்: போ அப்பு, சம்மா பகிடி விடுகிறோய்!

மாயன்: கோபித்து விட்டாய் சுறுக்கு? வா கொய்யாவைக் கண்டொருக்கால் இந்தக் கதை கேட்க வேண்டும், நான் கண்டறியாத கதைகள்! வயதுக்கு முத்தவரோடு முறையாகப் பேசப்பு.

மன்னவன்: பாத்தியலே, சம்மா இருக்கப் பறப்பெறன்று நீங்கள் தான் என்னை நெருக்கிறியள் சண்டைக்கு.

மாயன்: பொல்லாதவன் நீ, பொறு, பொறு நான் ஒன்று கேட்டேன், அதைக் கெதியாய் மறந்து விட்டாய்?

மன்னவன்: என்னடா தம்பி, எதடா அரியகுட்டி மாயரது வீடு? நா?

மாயன்: மறுபடியும் கேட்கிறேன் சொல்லடா தம்பி சணங்காது, எனக்கென்றால் எல்லாம் புதிய இடமாய் இருக்கிறது

மன்னவன்: மாயர் இப்போதில்லையே, வீட்டில்

மாயன்; அவர் மகனும்

தாயும் இருந்தாற் சாரி. போதும் ஆவ்வளவும்

மன்னவன்: கோயிலுக்குப் போன விடியமுன்னர், கும்பிட

மாயன்: மாயருடைய மயிலைத் தெரியுமே?

மன்னவன்: ஒ யேஸ் அதோ அதுதான் வீடும்

மாயன்: உனக்கந்த

மாயருடைய மகனைத் தெரியுமே?

மன்னவன்: மன்னவனை? ஒ யேஸ்,

மாயன்; அவனுக்கும் உன் வயதே

இப்போதிருக்கும்

மன்னவன்: இதென்ன கதைக்கிறியல்?

மன்னவன் நான் தானே அண்ணே, மலைக்கிறியல்!

மாயன்: மன்னவனே நீ, தம்பி? மன்னவனே நீதம்பி?

(மன்னவனைக் கட்டி அணைத்து)

அப்போதே நான் நீனைத்தேன் நீ என் மகன் என்று ஆ!

இப்போதென் பிள்ளை அருகே இருக்கின்றேன்!

எல்லா அலைவும் இதோடு முடிந்தத்தா

மன்னவன்: அம்மாவைக் கேட்டால் அதெல்லாம் தெரிந்துவிடும்

வீட்டுக்குப் போவோம்; குழந்தைகளைச் சாக்குவதே

போட்டுக் கொண்டோடுகிற பிள்ளை பிடிகாரன்

நீங்கள்லல் என்கிறதென்னையா நிச்சயம்?

மாயன்: நாங்கள் போய் அம்மாவைக் கேட்போமே?

மன்னவன்; நல்லதையா.

(திடிரென் நஷகத்து)

ஜ்யா இறந்து பலகாலம் ஆயிற்றும்?

மாயன்: பொய் தம்பி, எல்லாம். நீ போறவியே பள்ளிக்கு?

மன்னாவன்: நாலாம் வகுப்பிற் படிக்கிறேன், நாளைக்குப் பள்ளியில்லை. இன்றைக்குப் போகவில்லை நான், காய்ச்சல். கள்ளம் படுத்துகிறேன் என்றே நினைக்கிறியள்?

மாயன்: இல்லையில்லை,

மன்னா: (தந்தையின் தோளில் இருந்து இறங்கி)

நான் என்ன இன்னும் குழந்தையே?  
எல்லாக் கணக்கும் எனக்குத் தெரியாதே?  
கூட்டல் கழித்தல் குறைத்தல் பெருக்கல்கள்  
நீட்டல் அளவை முகத்தல் அளவைகள்

மாயன்: அம்மா அடிக்கிறவே, உணக்கு?

மன்னா: பேசிறவ

(தன் கைவீரல்களை மடித்து என்னிப் பாவணை காட்டி)

பின்னம், தசமம், பெரிய பிரித்தல்கள்  
எட்டுப்பேர் ஒன்பது நாட்கள் எடுத்துமூத்துக்  
கட்டிய வீட்டை இரண்டு பேர் கட்டுவதற்கு  
எத்தனை நாட்கள் எடுக்கும், தெரியுமே?

மாயன்: பேசிறவ என்றாலே, என்னென்று பேசிறவ?

மன்னா: “மீசை இன்னும் இல்லை மிடுக்கைப் பார்  
அப்பறைப் போல்!”  
கட்டிய வீட்டை மறுபடியும் கட்டுத்தற்கு  
யாரால் இயலும்? இடிக்கலாம் வேண்டுமென்றால்!

மாயன்: கட்டிய வீட்டை இடித்தல் சரியில்லை  
எட்டி நடப்போம், இதோ, உனக்குப் பல்விழுட்டை

மன்னா: இவ்வளவும் போதாதெனக்கு.

மாயன்: கடைக்கு வா,  
எவ்வளவு வேண்டும் எனினும் தருகிறேன்  
சின்னையா நல்ல சுகமே?

மன்னவன்: ஒ நல்ல சுகம்  
என்னையா கேட்கிறியள்? இப்போதவர்தானே  
சங்கத்திற்கெல்லாம் தலைவர், தெரியாதே?

மாயன்: மாசிலைப் போல் வரவேண்டும் நீயும், என்ன?

மன்னவன்: ஆசை எனக்கும் அது தானே

மாயன்: என்னைப் போல்  
சிங்கப்பூர், கல்கத்தா, சென்னை பினாங்கென்று

(பட்டணங்களின் பெயர்களைக் கூறிவர மன்னவன் ஆவலோடும்  
அங்கலாய்ப்போடும் கேட்டல்)

நீ அலைதல் வேண்டாம், நெடுங்காலம் ஏஜன்யிலே  
நீ கிடந்த போது நடந்தேன் கடல்மீதில்,  
இன்று தான் மீள எனக்குக் கிடைத்ததப்படு!

(சோக இசை மேலெழும்பி சில கணங்களின் பிறகு ஒய்தல்)

இன்றுதான் உன்னை இரு கண்ணுற் பார்க்கிறேன்,  
அன்றைய நாளின் பிறகு?

மன்னவன்: என்றைய நாள், ஐயா?

மாயன்: அன்றைக்கரிநாள். அதோ அங்கே நம்வீடு  
நின்ற காலத்தில் ஒருநாள் .....

(மாயனும் மன்னவனும் மெள்ள மெறையத் தொடங்கி மங்றப  
வும், இவ்வரிகளிற் கூறப்படும் ஜப்பாசி மாதம் 1957-ம் ஆண்டுக் காட்சிகள்  
மேடையில் நீழலாட்டமாகத் தெரிகின்றன - ஒவிக் குறிப்போடு)

நிலவின்றி வெள்ளிகள் மட்டும் வெளி ப்பட்டு  
நெத்தலிபோல் துள்ளியன.

(மாரித்தவளை, சிலவண்டு கத்தல் போன்ற ஒவிகள்)

சாமப் பொழுது. தொடர்ந்துடலைக்  
கிள்ளும் ஓர் காற்றுக் கிடக்கும் கடல்மீது  
மெள்ள நடந்து திரிந்து வருகிறது

(கோயில் மணியோசை சில கணங்கள்)

பிள்ளையார் கோயில் மணியோசை ஊரவரின்  
உள்ளம் சிலிர்க்க உயர எழுகிறது.

தென்னேலையிலே குருவி சிறகசைக்கச்  
சின்ன ஓவிகள் தெறிக்கும் அமைதியிடை  
கொம்மாவை மெல்ல எழுப்பத் திரும்புகிறேன்

(சரக் சரக் கென்று அம்மி அரைக்கும் ஒவி)

அம்மியிலே சம்பல் அரைக்கிறது கேட்கிறது.  
நீர் ஊற்றி வைத்து நெகிழ்ந்த பழங்கு சோற்றில்  
மோர் ஊற்றி நேற்று வைத்த மோதக வள்ளிக்  
கிழங்குக் கறியோடு பச்சடியும் போட்டுப்  
பிசைந்து தருகிறார். பின்னரும் சிறிய  
பொதி ஒன்றைத் தந்து நின்று

**பாடகர்:** கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்  
கடல்மீதில் இவள்கொண்ட பயம்ஒன்று காணும்

**மயிலி:** போய் வருக

**மாயன்:** என்றாள்

(தவில் நாயன ஒசை)

**மயிலி:** வெள்ளெனவே இன்று திரும்பிவிட வேண்டும்  
பிள்ளையார் கோவிற் பெரிய திருவிழா  
பார்ப்பதற்குப் போவோம்

**மாயன்:** எனச் சொல்லக் கைவிளக்கை  
நூர்க்கிறது காற்று, நொடிக்குள் அதை மீண்டும்

ஏற்றி எடுத்தாள், எடுத்த சவுளோடு  
வந்தேன் ஒழுங்கையிலே, வாசல் வரை மயிலி  
வந்தாள், நடந்தேன், இருளில் மறைந்து விட்டாள்  
கண்ணுத்தை அக்கா வழியிலே கண்டுவிட்டா.

**கண்ணு:** என்னடா மோஜை இது?  
காற்றேர் புதிய விதமாய்க் கனக்கிறது  
தாற்றலும் கொஞ்சம் தொடங்கி இருக்கிறது  
போகத்தான் வேண்டுமெனில்,  
போய்ச் சுகமாய் வந்துவிடு

**மாயன்:** ஆகட்டும் என்று நடந்தேன். அதோ கிடந்த  
கட்டுமரத்தைக் கடலில் இழுத்து விட்டேன்.  
கெட்டித்தனமாய்க் கிழக்கே உயரப் போய்  
வென்று வருதல் விரும்பி

(இடிமின்னல், மழு புயற் சோலங்கள்)

(மேடையில் ஆட்கள் அலையாகவும், புயங்கங்கும் ஆடுவின்றனர்.  
பாடகர் ஒருவர் மீனவனுக் கிளரு துடுப்பு வளிக்கிறார்.)

**பாடகர்:** வெடுக்கென்று

**பாடகர்:** மின்னல் மின்னல் மின்னல்

**குழு:** மின்னல் மின்னல் மின்னல்

**பாடகர்:** மீன்டும் வெடுக்கென்று

**குழு:** மின்னல் மின்னல் மின்னல்

**பாடகர்:** கன்னம் தெறிக்கும்படி

**குழு:** இடி இடி இடி

**பாடகர்:** கன்னம் தெறிக்கும்படி

**குழு:** இடி இடி இடி

**பாடகர்:** கன்னம் தெறிக்கும்படி

**குழு:** இடி இடி இடி

**பாடகர்:** காற்று மத்தாய்க் கடலைக் கடைகிறது

**குழு:** காற்று மத்தாய்க் கடலைக் கடைகிறது

- பாடகர்:** காற்று மத்தாய்க் கடலீக் கடைகிறது  
**குழு:** காற்று மத்தாய்க் கடலீக் கடைகிறது  
**பாடகர்:** காற்று மத்தாய்க் கடலீக் கடைகிறது  
**குழு:** காற்று மத்தாய்க் கடலீக் கடைகிறது  
**மாயன்:** ஜேயோ வடிவேல் விழாதே ஏழு ஏழு  
 அஞ்சான் கயிற்றை விடாதே இழு இழு  
**பாடகர்:** ஜேயோ (அவற்று)  
**மாயன்:** (கீனமாக) ஜேயோ வடிவேல்  
**பாடகர்:** பற்றிப் பிடுங்கிப் பள்ளென்றுடல் ஒன்றை  
**குழு:** பற்றிப் பிடுங்கிப் பள்ளென்றுடல் ஒன்றை  
**பாடகர்:** பற்றிப் பிடுங்கிப் பள்ளென்றுடல் ஒன்றை  
**குழு:** பற்றிப் பிடுங்கிப் பள்ளென்றுடல் ஒன்றை  
**பாடகர்:** பற்றிப் பிடுங்கிப் பள்ளென்றுடல் ஒன்றை  
**குழு:** பற்றிப் பிடுங்கிப் பள்ளென்றுடல் ஒன்றை  
**பாடகர்:** எற்றிச் சமுற்றி எறியும் பெருஞ்குறை  
**குழு:** எற்றிச் சமுற்றி எறியும் பெருஞ்குறை  
**பாடகர்:** எற்றிச் சமுற்றி எறியும் பெருஞ்குறை  
**குழு:** எற்றிச் சமுற்றி எறியும் பெருஞ்குறை  
**பாடகர்:** எற்றிச் சமுற்றி எறியும் பெருஞ்குறை  
**குழு:** எற்றிச் சமுற்றி எறியும் பெருஞ்குறை  
**மாயன்:** தொற்றுச் சரிந்தேன். தொற்றுச் சரிந்தேன்  
**பாடகர்:** தொடர்ந்து தொடர்ந்து கொடும்  
**குழு:** காற்று மத்தாய்க் கடலீக் கடைகிறது  
 காற்று மத்தாய்க் கடலீக் கடைகிறது  
 காற்று மத்தாய்க் கடலீக் கடைகிறது  
 காற்று மத்தாய்க் கடலீக் கடைகிறது  
 (புயலின் ஒலி, ஓவி நடமாட்டக் கோலம் மறைய மன்னவனும்  
 மாயனும் பழைய இடங்களில் தெரிகிறார்கள்.)  
**பாடகர்:** கடல்மடியில் அவன் புரண்டான் கையில்பட்ட  
 கட்டையுடன் அவன் மிதந்தான் கரையில் சேர்ந்த

உடல் நெடுநாள் உலைந்துயிர்ப்பு மீண்டு காட்டின்  
ஊருபல யுகம் நடந்தோர் ஊரைக்கண்டும்  
தொடர் தொடராய்த் தடைதடுக்க துடிக்கும் தோற்ற  
துணிவுகளைத் துவித்துவியாய் மீட்கும் சொந்தத்  
திடல் நிலத்தில் ஒரு காலை அவன் கால் வைத்தான்  
சிற்றெற்றும்பாய் உலகினையே சுற்றி மீண்டான்.

மண்ணவன்: ஜயா, இதுதானே எங்களது வீடு

மாயன்: மெய்தானே தம்பி?

யன்னவன்: நாய் சடித்துப் போடும் மெதுவாக வாருங்கோ

மாயன்: நடதம்பி முன்னுலே

(மேடையில் ஒரு குடிசையின் முகப்புத் தெரிகிறது  
கூரை, விருந்தை, தீவிளை)

யன்னவன்: பாய் எடுத்துப் போடம்மா, ஜயா வருகிறார் .....  
அம்மா .....

மாயன்: மயிலி

மயிலி: (தெரிகிறார்) அது யார்?

மாயன்: அது நான் !

மயிலி: ஆ ..... நீங்களா? (சிலையாதல்)

மண்னவன்: அம்மா (சிலையாதல்)

மாயன், மயிலி!

(ஒரு புறத்தில் நோக்கி

ஏதோ காணக்கூடாத ஒன்றைக் கண்டுவிட்டது போல் ஏன்கி)

நெடுந்தாரம்

நீண்ட நாள் ஒடி நினைவெல்லாம் நீயாக

மீண்டேன், இதுவோ விளைய இருந்ததம்மா (சிலையாதல்)

(மாசிலன் புகுந்து மூவரையும் கண்டு தானும் சிலையாதல். வியப்பும்  
திகைப்புமாக தொடர்ந்து அவ்வாறே மையுண்ட நெடுங்கண்ணுத்தை  
யும், சில கணங்களின் பிறகு, மறைக்காடரும் புகுந்து நிலைமையைக்  
தண்டு சிலைகளாதல். மெல்ல இருள் குழிகிறது, பிறகு சில கணநேரம்  
குருவாரி, மனமீன் ஒளி - ஒளிக் குறிப்புக்கள்)

(கடற்கரை, புயலின் ஓளி - ஓலிக் குறிப்புக்கள் ஓய்கின்றன.  
புயலுக்கு ஒருவாரம் பிந்திய அமைதி, மாலை 6 மணி,  
மயிலி சோகமே உருவாக மரக்குற்றியில் குந்திக்கொண்  
திருக்கிறார்கள். ஜூப்பசி மாதம் 1957-ம் ஆண்டு, காட்சி 1 க்கு  
8 ஆண்டுகள் முன்னர்)

(மேடையின் பின்புறத்தே ஆட்கள் அலையாகவும் புயலாகவும்  
ஆடுகின்றனர்.

**பாடகர்:** மின்னல் மின்னல் மின்னல்

**குழு:** மின்னல் மின்னல் மின்னல்

**பாடகர்:** மீண்டும் வெடுக்கென்று

**குழு:** மின்னல் மின்னல் மின்னல்

**பாடகர்:** கன்னம் தெறிக்கும்படி

**குழு:** இடு இடு இடு

**பாடகர்:** கன்னம் தெறிக்கும்படி

**குழு:** இடு இடு இடு

**பாடகர்:** காற்று மத்தாய்க் கடலைக் கடைகிறது

**குழு:** காற்று மத்தாய்க் கடலைக் கடைகிறது

**பாடகர்:** காற்று மத்தாய்க் கடலைக் கடைகிறது

**குழு:** காற்று மத்தாய்க் கடலைக் கடைகிறது

(புயலாக ஆடியவர்கள் வெளியேறுகிறார்கள்)

**மாசிலன்:** (புதுந்து) காலை தொடக்கம் கடலையே பார்த்திருந்தால்  
வேலை ஒன்றும் இல்லையே மச்சாள் இனி எமக்கு  
ஏழேட்டு நாளாய் இந்வே கதையென்றால்?

**கன்னு:** (புதுந்து)

வாழவிடன் நீ, பொடியனை? வா வீட்டுக்கு.

**மாசிலன்:** மேடொன்று பார்த்துக் குடில் ஒன்று போட்டுள்ளேன்:  
பள்ளிக்கூடத்திற் படுக்க இனித்தேவையில்லை.  
கோயிலிலே கஞ்சி குடிப்பதற்கும் தேவையில்லை.

புண்ணியர் சொன்னார். புதிதாகக் கட்டுவது  
திண்ணமாம் நூறு குடிசை நமக்கென்று.

கன்னு: பாண் இருக்கு வாங்கியது, பச்சடியும் நான் அரைத்தேன்  
எனுக்கி இன்னும் இருக்க? வா வீட்டுக்கு.

மயிலி: வீடுகளும் வாசல்களும் மெய்யோ  
வேறும் வழி காணவில்லை ஜயோ  
கூடி வாழ்ந்த கூடு குலைந்ததே  
குலைப்பதும் ஒரு தெய்வமோ

கன்னு: கதைக்கும் கதை இதுவே?  
போ எழுந்து, வீட்டுக்கு, பொன்னுலைப் பக்கத்தில்  
சந்தியாபிள்ளை சடலம் ஒதுங்கியதாம்,  
ஐந்தாறு பேராம் அலுப்பாந்திப் பக்கமாய்  
வந்து மிதந்தவர்கள்! வாகைக் கறையோரம்  
இந்தியாக்காரர் இருபுது பேர் தண்ணீரிற்  
செத்துச் சிதம்பி வந்து சேர்ந்தாராம் காலமை.

மாசிலன்: அண்ணன்தான் இன்லை! அடுத்தவர்கள் யாவருமே  
வந்துவிட்டார்கள்

கன்னு: வடிவாய்ச் சவமாக !  
என்ன செய்வம் நாங்கள் !

மாசிலன்: எழும்பன், இருந்தென்ன?

கன்னு: வாடிப்பிள்ளை வீட்டுக்கு வாயில் வீரலை வைத்துச்  
குப்புதடி உன் குழுத்தை குள்கொட்டிச் குள்கொட்டி  
வேப்பங்கிளையிலே கட்டிவிட்ட ஏணையிலே  
ஈரமாய்ப் போச்ச துடுப்பும், இதை மாற்றும்  
வாரும், இதென்ன வராததுகள் வந்தது போல?

மன்றக்: (புருந்து) இந்தா இதில் இரண்டு பாசல் எடுத்துப் போ.

கன்னு: (மயிலிக்கு) குந்தாதே மீண்டும் எழும்பு

மன்றக்: (கொடுக்கிறார்)

சாப்பாட்டுப் பாசல், அதுதான் தரவந்தேன்,  
வானிற் கொணர்ந்து வழங்குகிறார் வேற்றுரார்!  
அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்? மற்றவர்கள்  
துண்பத்தைக் கண்டு துடிப்போர் மனிதர்கள்.

மாசிலன்: எங்களுக்கேன் பாசல்?

**கண்ணு:** உதவாதே சாப்பாடும்?

தாருங்கோ இங்கே, தரப்பட்டதன்போடு,  
வேண்டாம் என நாம் விடுதல் சரியில்லை,  
(இரண்டு பாசலையும் பெற்றுக் கொண்டு)

இந்த இரண்டும் இவருக்கிருக்கட்டும்  
இன்னும் ஒன்று வேண்டும் எனக்கு ?

**மறைக்:** சரி, இந்தா (அங்கும் பாசலைக் கொடுத்து)  
எட்டுநாளாக எமது கடற்பரப்பில்  
ஒற்றைச் சதுர அடியும் ஒழியாமல்  
தேடல் புரிந்து திரிந்த விமானங்கள்  
காலையுடனே கடமை முடிந்ததனால்  
சொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கினவாம்.

**கண்ணு:** இன்னும் சவங்கள் இருக்குமென என்னுவதில்  
புண்ணியம் இல்லை. புறப்பட்டி மயிலி.

**மறைக்:** (மாசிலவிடல்) தூரத்திலிருந்தெம் துயரை அறிந்ததுமே  
ஓரத்தினில் வந்து உதவி புரிந்தார்கள்;  
வாரப்பாட்டோடு மனிதர்கள், வாழவல்ல  
ஓர் உலகைக் கண்டோம், புயலொன்றின் ஊடாக.

**கண்ணு:** (பாசலை முகர்த்து பார்த்து)  
நல்ல மணமாய் மனக்கிறது, நன்றாகத்  
தானிதம் போட்டான், தருமத்தில், தாறவனும் !

**மறைக்:** கம்மா அலம்பாதே ! சோற்றுக் கதையை விடு,  
நம்மால் இயன்ற அலுவலை நாம் செய்வோம்  
மாசிலனோடும் மயிலியோடும் கொஞ்ச நாள்  
நீயும் இருபோய், அவர் வீட்டில், நிச்சயமாய்.  
என்ன மயிலி, எழும்பு பிள்ளை, போகலாம்.

**மாசிலன்:** இன்னும் “அழாமல்” எழும்பு.

**மயிலி:** கடவுளே!

(யாவரும் பேரதல், மைவினப் பையுண்ட நெடுங்கண்ணுத்தை  
அழைத்துக் கொண்டு போகிறோன்)

( வெறும் மேடையில் மீனவரும் பாடகரும் அவல நினையை உணர்த்திய வாறு வெவ்வேறு நிலையில் சிலையாக இருக்கிறார்கள். முன்புற மேடை ஒளிப்பொட்டினுள் மாயன் மங்கிய ஒளியில் நடக்கும் பாவனை தெரிசிறது. பாடகர் ஒவ்வொருவராகப் பாடி முன்வந்து மாயனைச் சூழ்கின்றனர்.)

போகாத வழி மீதில் ஆர் போயினார்கள்  
பொல்லாத பழி ஏதும் ஆர் எண்ணினார்கள்  
ஆகாதசெயல் ஒன்றை ஆரே புரிந்தோம்  
அலைமீதில் உவர்நீரை உழவே அலைந்தோம்

ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ  
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ

இருளோடு வெளியேறி வலை வீசினாலும்  
இயலாது தரவென்று கடல் கூறலாகும்  
ஒருவேளை முகில் கீறி ஒளி வந்து வீசும்  
ஒருவேளை துயர்நீள உயிர் வெந்து சாகும்

ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ  
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ

சிறுநண்டு மணல்மீது படம் ஒன்று கீறும்  
சிலவேளை அதைவந்து கடல்கொண்டு போகும்  
கற்சோறு பொதியோடு தருகின்ற போதும்  
கடல் மீது இவள்கொண்ட பயம் ஒன்று காணும்

ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ  
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ

(1964 ஆம் ஆண்டு ஐப்பகி மாதம் வைக்கை 5 - 00 மணி. மாலிலன் மயிலியின் குடிசை விருந்தை, தின்னை, 2 ஆம் காட்சிக்கு ஏழு ஆண்டு உளின் பிறகு “நீர் ஊற்றி வைத்து நெகிழ்ந்த பழுஞ்சோற்றில் . . . வெள்ளெனவே இன்று திரும்பிடவேண்டும்” என்ற முதலாம் காட்சி யில் உள்ள வரிகளுக்கு அமைந்த நிழலாட்டம்போல் சிறிது மாற்றங்களுடன், மாயனின் இடத்தில் மாலிலன் அமர்ந்து, சிலகணம் தெரிகிறது.

நிழலாட்டமாக ஒளி ஏற ஏற மாசிலன் நன்றாகத் தெரிகிறான், மயிலி சோற்றைப் பிளந்து கொடுக்கவில்லை, பின்கானில் போட்டுக்கொடுக் கிறான். அவர்கள் கணவன் மனைவியாக இருக்கக்கூடும் என்ற ஜயம் முற்றுக நீங்குகிறது. மயிலி அவனை மிகவும் அன்பொடு, ஆனால் பிர ஆடவன்போல், பாவிக்கிறான்.)

மாசிலன்: போகத்தான் மச்சாள் புறப்பட்டு விட்டேன் நான்.  
ஆகப் பயந்து கிடக்கிறதே ஆபபிளைகள்?

மயிலி: “போவேன்” என்றீ புறப்பட்டால், நான்சொல்லி ஆவதென்ன தம்பி? அதற்கென்ன சென்றுவா. காற்றே ஒரு மாதிரியாய்க் கணக்கிறது, நேற்றைச்சு வெய்யில் நெருப்பைப்போற் கொட்டியதும் ஏதோ ஒரு மாதிரியாய் இருந்தது; சாதாரணமாய் ஒருநாள் இதுவல்ல.

மாசிலன்: ஆதவினாற்தானே அவசரமாய்ப் போகிறது?  
இந்தப் பொழுதில் எறிந்த வலைக்கெல்லாம் சந்திக்கும் பாரை சரியாய், தெரியாதே?  
வந்த பிறகு வடிவாகப் பார்ப்பாய் நீ.

மயிலி: பாரை திரளி எனப் பார்த்தால் முடியுமே ? ஊரை முழுவதும் ஒருக்காற் போய்ப் பார்த்துவா; ஆரும் அசையவில்லை, இன்று பெருந்தாண்டில் போனாற் பிழை என்று சொன்னார் புதியரப்பா.

மாசிலன்: ஏனும்.

மயிலி: எனக்குத் தெரியாது; அவருக்குத் தொன்னாற்றே மேல்லே வயது? தொடர்ந்தின்னும் தண்ணீரிலே போய் இறங்கித் தமது பறி முற்றும் நிறைத்தே வருவார், முதியவரை அற்புதம் என்றே அனைத்தூரும் போற்றுது, நீயோ அவருடைய சொல்லை நினையாயாம்.

மாசிலன்: மச்சாள் அடுப்படிக்குள் மட்டும்தான் உன்வேலை.

மயிலி: கொண்ணறைப் போல மறுமொழிகள் கூறுகிறும்;  
பெண்களுக்குப் புத்தி பிடரியிலே என்பீர்கள்.

மாசிலன்: பெண்களுக்கெல்லாம் குடுமி பிடரியிலே.

மயிலி: உச்சியிலும் இப்போதுளது, தெரியாதே?

மாசிலன்: அச்சா, அது மெய்தான், ஆனாலும் மச்சான், நாம்  
கச்சானாலுக்கஞ்சிக் கறையோடு நின்றுவிட்டால்,  
மச்சம்தான் வாழும் மனீசர் அழிவார்கள்!  
மிக்கம் பிறகு.

(திருஞ்சிஸ்டர் வேசாய்க் கேட்டல்)

மயிலி: விரைவாய்த் திரும்பிவிடு.

மன்னவ: (வீட்டுக்குள் இருந்து கையில் ஒரு டிருஞ்சிஸ்டரோடு வெளிப்பட்டு வந்து)  
சின்னையா, சின்னையா, இங்கே திரும்பிவா.

மயிலி: பின்னால் இருந்தேன் அழைக்கின்றாய், போனவரை?

மாசிலன்: என்னடா தம்பி எதற்காகக் கூப்பிட்டாய் ?  
என்னோடு நம்பி இவைம் விடுவாவே,  
உன்னைக் கடவில் உயரப் புகுவதற்கு?  
(மயிலி விடமாட்டேன் என்பதுபோல் தலையாட்டல்)

மயிலி: கையிலே என்ன சதறுகுது? வாரெனவியே?

மன்னவ: நான் ஒருதான் சொன்னேன், தருவான் விசயன்னன்று?  
தந்தான்.

மாசிலன்: அவனின் தகப்பனார் ஏசாரே ?

மன்னவ: ஏசுவார்தானாம் “அதற்கென்ன?” என்று சொன்னேன்.  
“ஆசை மிக உனக்கு, ஆதலினால் இன்றிரவு  
வைத்திருந்து விட்டு விடியுமுன்னர் கொண்டுவா,  
சத்தம் இடாமல்” என்று தந்தான்: சரிதானே?  
போட்டொருக்காற் பார்த்தேன்; புயல் என்று  
சொல்லுகிறது  
கேட்டுப்பாருக்கோ!

**வானேலி:** ( பிழைப்பட்ட தமிழ் உச்சரிப்புக்களோடு )  
 மறுபடியுங் கூறுகிறேன் :  
 வங்காளப் பக்கம் வளர்கின்ற காற்றமுக்கம்  
 எங்கள் வடக்குக் கிழக்குக் கரை இடத்தைப்  
 பாதிக்கும் என்று பயப்படுதல் கொள்கின்றோம் ;  
 சீதாக் காற்று, சிறுதூற்றல், காலையிலே,  
 பாதிக்கப் பகவிற் புயலாய்ப் பரிணமிக்கும்  
 ஆருங்கடல் போதல் ஆகாதென அரசின்  
 கோரிக்கை, ஒன்று சொடுக்கப்பட்டுள்ளது .

மாப்பிள்ளை என்ற படத்தில் மதிவதனி “சோப்பு  
 நுரைக்கும்” என்னும் பாடல் உடன் தொடரும் ..

**மயிலி:** போன்ற பிழையென்று சொன்னார், புதியரப்பா,  
 ஏனென்று கேட்டுவிட்டாய் என்றே!

**மன்னவ:** திறம்பாட்டு!

(இந்தி மெட்டில் அமைந்த பாடலைத் தானும் வானேலியோடு  
 சேர்ந்து பாடிக் கொண்டு)

**வானேலி:** “சோப்பு நுரைக்கும் சுகுண உன் மேனியிலே”

**மன்னவ:** “சோப்பு நுரையாய்ச் சுகுணு, உனை அடைவேன்”  
 (போதல்)

**மயிலி:** சாப்பிடவும் இல்லைச் சரியாய், அவதியிலே.  
 கொண்டு வரவே, குழையல் இருக்கிறது ?

**மாகிலன்:** பெண்டுகளுக்குப் பெரிய பொருள் சாப்பாடு !  
 கொண்டுவா மச்சாள் பிறகும் ஒந் கோப்பை !  
 தின்றுதான் பார்ப்போம்.

(மயிலி கோப்பையில் சோற்றுக்குழையல் கொடுக்க,  
 வாங்கி உண்டு கொண்டு)

**சிறந்த,** திறம் துவையல் !  
 (மையுள்ள நெடுங் கண்ணுத்தை புகுந்து எட்டிப்பார்த்த  
 விட்டுத் திரும்புகிறோன், வெடுக்கென்று)

**மயிலி:** மையுண்ட நெடுங் கண்ணுத்தை,  
 வாவன் நீ உள்ளுக்கு ?

**கன்னு:** இல்லை;  
செய்யுங்கோ நீங்கள் உங்கள்  
செயல்களோ நான் இப்போது  
கையில் ஓர் அலுவலாகக்  
கரைப்பக்கம் ஒடிப் போறன்.

**மயிலி:** மெய்தானே ?

**கன்னு:** பிறகு வாறன்,  
விடியட்டும் கொஞ்சம் என்ன ?  
(மாசிலை அப்போதுதான் காணப்பது போல பாவளை  
காட்டித், திரைத்து)  
ஜயயோ, நீயே தம்பி ?  
அவன் என்று தான் நினைத்தேன் !  
எத்தனை வரியம் ஆச்சது.  
எனக்கென்றால் அவன் நினைப்புச்  
சத்தியமாக இன்னும்  
சரியாக மறக்கவில்லை.

அன்னை உரித்து வைத்த  
தம்பி நீ, இரண்டு பேரும்  
அப்பனை உரித்து வைத்த  
அப்படியான தோற்றம்,  
நீயென்ன சொல் லுகின்றுய்  
மயிலி? ஏன் நிற்பால்? உங்கள்  
நாய் என்னைக் கடிக்கப் பார்த்தது,  
இழுங்கையில், சொல்ல வந்தேன்.  
(மாசிலைப் பார்த்து)

வேட்டைக்குப் போகவில்லை  
வேளியிலே இன்று நீயும்!  
விட்டோடும் இருந்துவிட்டாய்!  
வேலைகள் இருக்கும்தானே!  
“யீப்பிலே பீக்கர்” பூட்டிப்  
பொவிசுகள் சொன்னதெல்லாம்  
கேட்டியே விடியமுன்னம்?  
கிடக்கட்டும் இதுகள், நல்லாய்ச்  
சாப்பிடு, வாறன் தம்பி (போதல்)

**மாசிலன்:** சனியன்கள், தரித்திரங்கள் !

**மயிலி:** கோப்பையைக் கொண்டாவன் கழுவ?  
(கோப்பையை மயிலி வாங்கப் போக மாசிலன் கொடாமல்)

**மாசிலன்:** இருக்கட்டும்  
தண்ணீர் ஒரு சொட்டுத் தா மச்சாள், செம்பிலே,  
கோப்பை கழுவ எனக்குத் தெரியாதே?

**மயிலி:** அப்ப சரி, நீ கழுவன், அதற்கென்ன!

**பாடகர்:** கோடை கொடும்பனி மழைகுளிரை அஞ்சிக்  
கோடிப்புறத்தினில் உறங்கிவிடலாமோ  
ஆடைகளோந்து தலைமீதினில் அணிந்தோம்  
ஆழக்கடல் தயிர் எனக்கடைய வந்தோம்.

ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ  
ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ

வாடை குளிர்ந்ததெனில் வாடிவிட லாமோ  
வாரும் கடல் முழுதும் ஓடிவலைவீச  
பாடோன் றிரண்டகல முன்பகலும் ஆகும்  
பாரும் கிழக்கில் ஒரு வெள்ளி ஒளிவீசும்

ஏலேஏலோ தத்தெய்தம் ஏலேஏலோ  
ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ

(1964-ம் ஆண்டு மார்ச்சி மாதம் மாலை 3-00 மணி 3.ஆம் காட்சி  
நிகழ்ந்த அதே இடம்; 2 மாதங்களின் பிறகு வலை ஒன்றைப் பின்னு  
முடித்து விட்டு, பறிகளை உள் பக்கமாய் வைத்து)

**மாசிலன்:** மச்சாள், ஒருக்கால் ‘மறப்புலம்’ போய் வாறன்.  
(மயிலி குடிசையுள் இருந்து வெளி வரல்)

புண்ணியரைக் கண்டு எம் புதுச் சங்கக் காரியங்கள்  
கொஞ்சம் கதைக்கக் கிடக்கு; கொடுப்பதற்குப்  
பஞ்சி அரசார் படவில்லை; நாங்கள் தான்  
எங்களுக்குள்ளே இழுபறிகள் நூறுபட்டுச்  
சங்கம் முழுதும் சரிந்து விழுச் செய்கிறம்.

**மயிலி:** ஊர்க்கு முழுதும் ஒரு சங்கம், நீ தானே  
வேர்க்க ஒருவன் அதற்கு?

**மாசிலன்:** விழற்கதைகள்  
கூறுகிறோம், நாமெல்லாம் கூடி ஒருப்பட்டு  
நூறுமுறை நடந்த நோன்பாலே அல்லவோ  
அன்றைக் கவர்க்கும் எமக்கும் புதிதாக

விடு கட்டித் தந்து, மிசினுக்குக் காசு தந்து,  
 பாடுபடும் நாமே பயன்பெறவும் செய்தார்கள்;  
 விற்பனை செய்ய விரைகின்ற ‘வான்’ இரண்டும்  
 கற்பனையில் கானும் கரும்பே? கவனமேந்துக்  
 காசெல்லே; இன்னும் கடன் கிடைக்கும், நாம் முயன்றுல்  
 ஜக்கோர் ஆலை அமைய நாம் புண்ணியர்பால்  
 நெலாகப் பேசுவது நல்லதெல்லே, என்ன மச்சாள்?  
 போய்விட்டு வாறன்.

**கண்ணு:** (புகுந்து)

புறப்பட்டு விட்டாயே?

இன்றைக் கொருநாள் இருந்து கதை பறையன்,  
 என்றைக்கும் ஆரோ எவற்றை அலுவலிலோ  
 ஒடித்திரிந்தால் உனக்குக் களைக்காது

(கொடுப்புச் சிரிப்போடு)

ஆடுமே சும்மா அவனெருத்தன்றை  
 குடுமி? உனக்கும் ஒரு வெட்டிருக்கும் தானே?

**மாசிலன்:** (ஏனை நகை புரிதல்)

**கண்ணு:** விடு, விடு சும்மா, சிரிப்பை. ஒரு காரணம்  
 இல்லாமற் காரியங்கள் ஏதும் நடக்குமே?

**மாசிலன்:** காரணம் ஏனில்லை? உனக்கு விளங்காது! (போதல்)

**கண்ணு:** பாரடி மயிலி, இந்தப்  
 பொடியனின் பதிதிப் பேச்சை  
 காரியம் நடந்தால், ஏதோ  
 காரணம் இராதே பின்னை?  
 ஊரிலே அவ்வப்போது  
 பேசினால், உன்மை கொஞ்சம்  
 சேராமல், இருக்கும் என்றே  
 சொல்கிறுய்? சிச்சி, எங்கே  
 புகை இருக்கிறதோ, அங்கே  
 போய்ப்பார் நீ, நெருப்பிருக்கும்

**மயிலி:** புகை என்று பனியைக் கொண்டால்,  
 எங்கே போய் நெருப்பைக் காண்பாய்?

**கண்ணு:** வகையாகப் பேசுகின்றுய்,  
வல்லவி; கழுத்தில் ஏதும்  
நகை இன்றித் திரிந்தால் மட்டும்  
போதுமே நமக்கு? தெய்வித்  
நகையோடும், நவினத்தோடும்  
பேசினால் நேற்றுக் கேட்டேன்;  
மிகையென்றே கூறுவேன் நான்  
அவள்கூற்றை; எனினும் மெய்யே,  
உன்மையை என்னிடம் நீ  
ஓளியாமற் சொல்லு பிள்ளை;  
புண்ணியம் கிடைக்கும், நல்ல  
புத்தியும் சொல்லுவேன் நான்!

**மயிலி:** மையுண்ட நெடுங்கண்ணுத்தை  
மறுபடி தொடங்கிவிட்டாய்  
பொய் கொண்டு திரிவாரோடு  
போய்விடு நீயும், ஒடு!  
நெய்யுண்ட நெருப்பில் மேலும்  
நெய்யையே விடுகிறுயே.

**கண்ணு:** மாசிலன் உன்னை மனைவியைப்போல் பார்க்கிறுன்.

**பாடகர்:** (1) மாசிலன் உன்னை மனைவியைப்போற் பார்க்கிறுன்.  
(2) மாசிலன் உன்னை மனைவியைப்போற் பார்க்கிறுன்.  
(3) மாசிலன் உன்னை மனைவியைப்போற் பார்க்கிறுன்.

**கண்ணு:** பேசுகிறீர் பிள்ளை இதுபோல! நான் சொன்னன்  
மாசிலன் உன்னை மதனியைப்போற் பார்க்கிறுன்  
பேச்சி என்றெல்லை எனைப் பார்த்துப் பேசுகினம்  
காய்ச்சிக் கொடுக்கிறுய் அவ்வளவே என்று சொன்னன்  
ஆச்சிரியமாக அவை என்னைப் பார்க்கினம்

**பாடகர்:** (1) பின்னையேன் அந்தப் பொடியன் முடிக்காமல்  
இன்னும் இருக்குது  
(2) பின்னையேன் அந்தப் பொடியன் முடிக்காமல்  
இன்னும் இருக்குது

(3) பின்னையேன் அந்தப் பொடியன் முடிக்காமல்  
இன்னும் இருக்குது

**கண்ணு:** என எல்லே கேட்கினம்.

மாயன் கடவில் மடிந்து வரியங்கள்  
ஏழாச்சுதெல்லே. இனியும் ஓரே வீட்டில்  
அண்ணன் மனைவியுடன் ஏன் இருக்கிறுன்.

**பாடகர்:**

(எல்லோரும்) மாயன் கடவில் மடிந்து வரியங்கள்  
ஏழாச்சுதெல்லே இனியும் ஓரே வீட்டில்  
அண்ணன் மனைவியுடன் ஏன் இருக்கிறுன்.

**கண்ணு:** என்றெல்லே கேட்கினம். நான் என்னத்தைச் சொல்கிறது.

**மயிலி:** நியேன் கனக்க கதை+கிறுய், கண்ணுத்தை ?  
என்னை அவர் முடித்த காலத்தினில் இருந்தே  
அக்கானும் தம்பியும்போல் நாங்கள் இருக்கிறம்  
நன்றாய் உனக்குத் தெரியும், தெரிந்துகொண்டும்  
ஒண்டும் தெரியாதவள் போல உளறுகிறுய்

**கண்ணு:** உன்னை எனக்குத் தெரியாதே? மற்றவர்கள்  
என்னவும் சொல்வார், எனக்கதுகள் சுட்டுவிடும்  
அன்றைய காற்றில் இருந்து ஆறுமாதமாய்  
நின்றமுதாய், நான் கண்டேன். மற்றவை கண்டவையே?  
என்றை மனுசன் இறந்ததற்கு நான் ஏழு  
மாதம் அழுதேன், எனக்கு மனம் இளகல்,  
ஒன்றுவிடாமல் திவசங்கள் மாலோயங்கள்  
செய்கிறுய் நீதான், இதுகளை நான் விட்டுவிட்டேன்  
ஐதாயிருக்கும் உனக்கும் அவன் நினைவு  
பொய்யுகிறுந்தேன் நெடுகப் புலம்புவான் ?  
சாகையிலோ நீயோர் சிறுபெட்டை, இப்போதும்  
ஆக வயது இருபத்தெட்டு! நடுச்சாமம்  
நீ பிறந்த போதென் வயிற்றிலே ‘செந்திருவக்கு’  
ஒன்பது மாதம், ஒருமாதம் மூத்தவள் நீ  
போய்விட்டாள் அந்தப்பொடிச்சி, உனக்கிப்படி

ஆயிற் ரு; அளந்தளவு அவ்வளவே எங்களுக்கு! மூலையிலே சும்மா முடங்கிக் கிடாமல்,

(கண்ணைக்காட்டி)

ஆளைப் பிடியன்! அதிலே பிழையில்லை,  
குவாதிருக்குமே கோழி, அணில்குஞ்ச  
தாவாதிருக்குமே மரக்கொப்பில்.

மயிலி: கண்ணுத்தை, நீ ஏன் கடல்போலக் கத்துகிறுய்?  
விண்ணைப்பேச்சை விடு கொஞ்சம், வீட்டை போ!

கண்ணு: வாழும் வயதில் வறண்டு கிடக்கிறதே;  
வேளைக்குவேளை விருந்து படைக்கிறுய்  
கேளன் ஒருக்கால்! சடங்கோ கிடங்கோ  
நடந்துவிட்டால், ஊர்பிறகு நாயென்றும் பாராது,  
நானே ஒருக்கால் அவனை இது கேட்கிறேன்.

மயிலி: கண்ணுத்தை, இந்தக் கதைகள் கதைப்பதென்றால்,  
உன்னை, நீ இனிமேல் உள்ளே வரவேண்டாம்.

கண்ணு: உன்னைச் சொல் நீ, உனக்காய் எதும் செய்வேன்!  
ஏதேனும் இன்றுவரையும் நடந்திருந்தால்,  
(அடங்கிய குரலில்)  
ஏதோ ‘அவன்’ செயலால் ஏதும் பிடித்திருந்தால்  
திதில்லைச், சொல்லு; திறம்மருந்து நான் தருவேன்.  
(இரகசியமாக)

காதோடு சொல்லு, கதையை வெளிவிடன்.

மயிலி: கோதாரி வந்து குறுக்காலே போறவளே,  
தோதான நல்ல தொழில் பார்க்க வந்தாயே,  
முதேவி, சூர்ப்பனகை, மூளி அலங்காரி!

கண்ணு: அல்லது நீ ஆளை அவன்பாட்டில் விட்டுவிடு,  
மெல்ல என்வீடு நடந்துவிடு, வேறென்ன?  
உன்றை அழகுக் குலகம் மயங்காதே?  
எப்படியோ நாங்கள் இருவருமாய் வாழ்ந்திடலாம்;  
கைக்குமே ஆச்சி, கரும்பும்?

**மயிலி:** குடிகேடு

ஆடை உடுக்கும் அளவுச்சும் மானமில்லாத்  
தாடகை போடி, சரவணையைச் சாகவிட்டு,  
வாடகைக்கு அன்பு தருவாய் மனியருக்கு!  
இடு வெளியே, ஒழுக்கம் இழந்தவளே!

(கையிலிருந்த அகப்பையை நீட்டல்)

**கண்ணு:** அப்படிச் சொல்லக்கூட,  
அடியே, நீ வருவாய் என்பது  
எப்போதே தெரியும்தானே!  
இரு, இரு இருந்து பார்ப்போம்!

(வெடுக்கென்று போதல், மயிலி மனமிழ்ந்து இருந்து விமமல்)

**பாடகர்:** உறவினரை அயலவரை அளிவரையும் கூட்டி உடல்வளைய கடல்மடியில் ஒருவலையை இட்டோம் எறிவலையில் தனிமனிதன் ஒருசிலமீன் கண்டான் பலமனிதர் தொகைதொகையாய் பொதுவலையில் கண்டோம்

ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ  
ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ

ஆண்டவனார் படைத்தகடல் அத்தனையும் மீன்கள் அத்தனையும் அள்ளிவந்து வைத்தவர்கள் நாங்கள் வேண்டுவார் வேண்டியவா ரெய்துகிற மீன்கள் வெங்கடலைப் போய்க்குடைந்து தந்திடுவோம் நாங்கள்

ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ  
ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ.

(1965 ம் ஆண்டு மாசிமாதம் காலை 11 - 00 மணி, நாலாம் காட்சி நிகழ்ந்து இரண்டு மாதங்களின் பின் ஊர்ப்பிள்ளையார் கோயில் மன்றபத்தில் மயிலி கண்ணீர் சிந்தி வணங்கிக் கொண்டிருத்தல்)

**மறைக்:** (புகுந்து) மயிலியே? என்ன இந்த மத்தியானத்தில் இங்கே? வெயிலிலே நடந்து வந்து வெறுமனே அழுது நின்றாய்? அயலவள் யாரும் ஏதும் அநியாயம் பேசினாலோ?

**மயிலி:** உயிருள்ள தின்னும் இந்த உடலிலே, ஆதலால் நான் அழுவதைத் தவிர வேறே ஆற்றுதற் கெதுவண்டையா?

**மறைக்:** விழுதற்குக் குளமும் உண்டு! விசர்க்கதை பேசுகின்றாய்

கோயிலை வந்து வந்து  
 கும்பிட்டுப் போவதொன்றும்  
 தீயதே அல்ல, ஆனால்  
 தினம் தினம் அழுதல் வேண்டாம்.  
 மாசிலன் மாசில்லாதான்;  
 வராதே ஓர் இடைஞ்சல்கூட ?

**மயிலி:** மாசிலன் உதவிதானே  
 மற்றவர் விரும்பவில்லை.  
 ஆசையும் நமக்குள் உண்டாம்,  
 அப்படிக் கதைக்கிருர்கள்.

**மறைக்:** மையுண்ட நெடுங்கண்ணிக்கு  
 வாயிலே அவளைப்போட்டால் ?  
 பொய்யென்றுள்ளவற்றை யெல்லாம்  
 புகலுவாள்; அவளைத் தள்ளு !  
 எண்ணெய் விட்டெடந்த நாளும்  
 இக்கோயில் விளக்கை ஏற்ற  
 உன்னை விட்டொருவர் இல்லை;  
 ஊரவர் அறிவார் உன்னை  
 தன்னை ஒத்தவள் நீ என்றே  
 கருதுவாள் நெடுங்கண்ணுத்தை  
 என்ன சொன்னாலும் என்ன?  
 எழுந்து போ, போதும், போதும்.

**மயிலி:** உங்களைப்போல இந்த  
 உலகிலே பலர் இருந்தாற்  
 சங்கடம் ஒன்றும் இல்லை,  
 சாமியும் தேவையில்லை.  
 எங்களின் வில்லங்கங்கள்  
 அறிபவர் எவருமில்லை !  
 தங்களைத் தவிர, தங்கள்  
 தயவுக்காய் வந்தேன்.

**மறைக்:** சொல்லேன் ?

மயிலி: ஊரவர்க்குப் பேச உரிமை உள்து; எனது  
பாரத்தைத் தாங்கும் பொறுப்பு இவருக்கேன்?  
இன்னல் இழுக்கு வருதல் இவருக்கேன்,  
என்னாலே?

மறைக்: உண்மை, இனிய வசனங்கள்;  
ஆதலினாலே சரி என்றமையுமோ?  
ஏதும் குறைகள் இல்லாமல் உமைக் காப்பாற்றி  
வந்திருக்கின்றன, வடிவாய்.

மயிலி: அது போதும்.  
ஆயினும் நீங்கள் அதிகம் அறிந்தவர்கள்  
தங்கள் மடத்திற் சமையற்பணி செய்தே  
எங்கள் வயிற்றைக் கழுவ எனைவிடுங்கள்.

மறைக்: என்ன மயிலி; ஏதோவெல்லாம் பேசுகிறோய்?  
உன்னை நான் அங்கே அடுத்தல் உதவாது  
செத்துவிட்டாள் இல்லாள்; புதல்வர் பிற ஊரில்;  
உத்தியோகத்தில் இருந்தபடியாலே,  
ஓய்வுப்படி ஒன்றெழுஞ்காய் வருகிறது  
ஆய்விட்டதெல்லாம்; அடங்கி இருக்கின்ற  
எங்களுக்கிந்த மடத்தில் இடமிருக்கும்,  
உங்களுக்கல்ல, உடனே நீ வீடுபோய்  
மாசிலைக் காணவரச்சொல்லு, பின்னேரம்;  
இந்த வயதில் மடத்தில் இருப்பானேன்?

மயிலி: கண்ணுத்தை போலக் கறிவிற்றும் வாழ்ந்திடலாம் . . . . .

மறைக்: கண்ணுத்தை சும்மா பகவிற் கறிவிற்பாள்!  
உன்னை, இந்த விதமாய் உரையாதே!  
(மாசிலன் மயிலியைத் தேடிப் புகுதல்)

மாசிலன்: மச்சாள் இந்தோரம் எதற்கிங்கே வந்தாய் நீ?  
மன்னவன் அங்கே பசியால் மடிகின்றன  
நானும் பசியால் நடக்க முடியாமல்  
ஒடித்தான் வந்தேன்! ஒருக்கால் நீ வந்து பார்.

- மறைக்: போ போ மயிலி, புலம்பப் பொழுதில்லை.
- மயிலி: பூசை முடியும்வரையும் பொறுத்து நிற்போம்
- மாசிலன்: அண்ணை நம்கோவில் அடைக்கக் கதவில்லாக் காரணத்தால், மச்சாள் கறியைக் கழுவாமல் நாற வைத்துவிட்டு நடந்துவிட்டா இப்பக்கம்!
- மயிலி: என்ன பகிடி இதுக்குள் விடுகிறோம்?
- மாசிலன்: உண்டியவில் உள்ள பணத்தில் ஒரு தொகையில் ஜயரிடம் சொல்லி, அசைக்க முடியாத கேற்றுகள் பூட்டிக் கிருதி அடியுங்கள்.
- மறைக்: இப்போதது தானே எங்கும் நடக்கிறது!
- மாசிலன்: மச்சானும், தேவைக்கு மட்டாகக் கும்பிடுவா; புண்ணியம் உண்டு.
- மறைக்: பொறு தம்பி ஒன்று கேள் ஊர்வாயை மூட உலைமூடி இல்லையப்பு; நீர்மேல் நடத்தல் இயலாது.
- மாசிலன்: ... ... ... ? .....
- மயிலி: இவருமே பேசி வரும் சஃபந்தம் எல்லாம் புரட்டிவிட்டு வேசாய் திரிந்துவருவார்.
- மாசிலன்: திருமணதைக் கொள்கையளவில் ஓப்புக்கொள்வேன்!
- மறைக்: மறப்புலத்துப், புண்ணியரை மேய்த்தல், புதியதோர் கட்டிடத்தில் தண்ணீரைக் கட்டிப் படுத்தல், படகிணக்கல் மாற்றுறுப்புக்கள், வலைகளினை வாங்கிவிற்றல், கூட்டங்கள் போடக் குளநி ஒவிபெருக்கிக் கொண்டு திரிதல் எனும் கொள்கையோடு நிற்கிறோம்.
- மயிலி: வீட்டிலே நிற்க விடாமல் ஒரே அலுவல்!

மறைக்: வீட்டு நினைவும் சிறிதளவு வேண்டாமே?

மாட்டன் என்னால் மறுமொழி ஒன்று சொல்லு; ஊர்வாயை மூட உலைமுடி ஒன்றுண்டு!

மயிலி: கண்ணுத்தை வாய்க்கும் கதவு கிடைக்குமே?

மாசிலன்: ஆரும் கதைத்தால் கதைக்கட்டும்; வஞ்சகம் இல்லாதவரை அசைக்க இயலுமே!

மறைக்: ஏன் இயலாதப்பா? மயிலி எனை வந்து தானினி எங்கள் மடத்திலே தங்குதற்குக் கேட்கிறோன்.

மாசிலன் என்ன? ... ... ... !

(மயிலி தலை குளிதல்)

மறைக்: அதுகள் கிடக்கட்டும் ... ... ...

கண்ணு: (புகுந்து) ஏன் நீ மடத்தில் இருப்பான், எடு மயிலி? நான் இருக்கும் மட்டும் இதனை நடக்கவிடேன். என்னுடைய வீட்டில் தனிய இருக்கிறேன். மன்னவனும் நீயும் வருவீர்கள் என்னோடு ‘மாசிலன்’ என்று மனிசர் கதைத்தாறும், என்றே ஒருநாள் இது நடக்கும் என்றறிவேன்! தின்றுதின்று விட்டுத் திமிரில் அவளை என்ன செய்ய நீண்த்தாய், சிதறிவிழுவானே கொன்றுவிடலாம்; கொடுமையடா பெண்டாள எண்ணல்!

மறைக்: இதென்ன, எதுவோ பிதற்றுகிறுய்?

மயிலி: கண்மன் நெரியாது உள்ளுதே, கண்ணுத்தை,

மாசிலன்: மையுண்ட நெடுங்கண்ணுத்தை, வாயை நீ அடக்கவேண்டும்.

**கண்ணு:** தெய்வங்கள் இருந்தால், உன்றை  
நாக்குத்தான் அழுகிப்போகும்!

**மறைக்:** ஜையேயோ, இதென்ன கூத்து !  
மயிலி, ஏன் அழுகிருய் நீ  
செய்வதற்கதிகம் உண்டு  
சிறுபொழுதமைதி வேண்டும்.

(கோயிலில் அர்ச்சனைக்குரிய ஒலிகள் கேட்கின்றன.  
சில கணங்கள் யாவரும் கருவறையை நேர்க்கித்  
திரும்பி வணங்குதல், மயிலி மெல்ல உட்கோயிலுட்  
போய் மறைதல்,)

**மறைக்:** மறந்துபோய் விடுவோம் சொன்ன  
வார்த்தைகள் பலதை நாங்கள்;  
துறந்தவன் சிலதை என்ற  
நிலையினிற் சொல்லுகின்றேன்.  
மையுண்ட நெடுங்கண்ணிச்கு  
மாசிலன் மாசிலன்மேல்  
ஜையங்கள் எழுந்ததென்றால்  
அது இந்த உலகியற்கை.

**கண்ணு:** மறைக்காடர் அண்ணை என்றால்  
மகான்தானே? (மாசிலனை நோக்கி) நீயென்றாலோ  
இரக்கமில்லாமல் என்னை  
ஏசுவாய்; உலகமெல்லாம்  
கதைக்கிற கதையைத்தானே  
கதைத்தேன் நான், தம்பி?

**மாசிலன்:** நீ போய்க்  
கதைக்கிற கதையை யன்றே  
ஊர் கதைக்கிறது?

**கண்ணு:** காலீல  
உதைத்து நீ பிறந்த வேளை  
‘ஹ்’ எனக் குளற நான்தான்  
அதைப்போய் உன் அப்பணுக்குச்

சொன்னவள்; உனக்கேன் இன்றைக்கு  
அவப்பெயர், சொல்லு பார்ப்போம்?

மறைக்: அதைத்தானே நானும் கேட்பேன்?  
இருவனும் ஒருத்தியும் போய்  
ஒரு வீட்டில் வாழும் ரோதில்  
இருவரும் உறவுள்ளோர்கள்  
எனவே இவ்வுலகம் என்னும்.

கண்ணு: இரவிலே வெளிவிருந்தைத்  
துண்ணையிற் படுத்தால் என்ன?

மறைக்: சரியாய்த்தான் நடந்துகொண்டார்  
சரியாய் ஏன் நடக்கவேண்டும்?

கண்ணு: சரியான கேள்வி; முந்திச்  
சக்கடத்தாராம் எல்லே?

மாசிலன்: சரியென்றால் என்னவென்றே  
சரியாக விளங்கவில்லை!

கண்ணு: சரிசரி கேட்டுக்கொண்டு  
தக்கதோர் முடிவைக் கூறன்!

மறைக்: இறந்தவர் இருக்கின்றாரை  
இமசித்தல் நியாயமில்லை;  
இறந்தவர் பல்லாண்டின் முன்  
இறந்தவர் ஆதலால், இல்  
லறம் செய்தல் அநீதியில்லை  
இருப்பவர்; இதற்குச் சட்டம்  
இடந்தரும்; சைவம் கூட  
'அசைவம்' என்றிடைக் கூறுது.

மாசிலன்: அண்ணர்க்கோர் துரோகம் என்னல்  
அறம் என்றே சொல்கிறீர்கள்?

மறைக்: அண்ணரோ இறந்துவிட்டார்,  
இறந்தவர் இல்லையாவார்;

இல்லையானவர் எவ்வாறும்  
அண்ணராயிருத்தல் கூடும்?

கண்ணு: மறைக்காடர் அண்ணை நல்ல  
வழக்கைப்போல் உரைத்துவிட்டார்,  
பிழையினைச் சரியே என்று  
சட்டங்கள் பேசும் தானே?

(மயிலி புதுந்து யாவருக்கும் திருத்தீரு சந்தனம்  
மலர் கொடுத்தல்; பூவைத் தவிர ஏனைய  
வற்றைத் தாழும் அனித்து கொள்ளல் - அவள்  
கண்களில் நீர்)

மணறுக்: பிழையினைக் கடவுள் செய்தால்,  
சரி ஆக்கல் மனிதன் வேலை!  
அழ இதில் ஒன்றும் இல்லை,  
தங்கச்சி

கண்ணு: அழுத கண்ணால்  
கருவினும் முகத்தை!

(மயிலி உட்கோயிலுள் மறைதல்  
மறைக்காடரை நோக்கி)

அண்ணை,  
சற்புக்கோர் இழுக்கிள்லாமல்  
முழுவதும் சரியாய்ச் செய்து  
முடிக்கலாம் என்கிறுயோ?

மணறுக்: (மாலிலை நோக்கி)  
ஆற்றலும் அறிவும் கொண்ட  
அண்பிள்ளை, மற்றவர்போல்  
சீற்றமும் சிலிர்ப்பும் இன்றிச்  
சிந்திக்க வல்லவன் நீ;  
காற்றினால் உலைக்கப்பட்டுக்  
சமுத்தினைக் குனிந்து சாம்ப,  
நேற்றைய மழைக்கு வந்த  
நெடும்புல்லோ நாங்கள் அப்பு?

மாசிலன்: வேருக்குள் உறுதிகொண்ட  
வேம்புகள் மனிதர்.

கண்ணு: மெய்யே,  
ஊருக்கு நாறு வீடு  
கட்ட நீ உதவி செய்வாய்;  
ஆருக்கும் அன்பு செய்வாய்;  
அவள் என்ன அழகா இல்லை?  
நாருக்குப் பூச் சேர்ந்தாலும்  
நமக்கொரு மாலைதானே?

மறைக்: இதுவரை விலகி நின்றீர்;  
இனிப்போதும் என்பதே என்  
புதுமொழி, போவாயாக,  
இன்னேரு பொழுது காண்போம்.

மாசிலன்: விதிகளைப் புதிது செய்தல்  
வேண்டுமென் றீர்க் ளாக்கும்?

கண்ணு: அதற்கென்ன மறைக்காட்டன்னை,  
முடிவினை அவன் இப்போதே  
உரைக்கட்டும்; பொச்சம் திரும்!

மறைக்: ஒரு கொஞ்சம் பொறுப்போம், நாங்கள்.

கண்ணு: இருக்கிறோன் குமரி போல  
இவளை நான் கொண்டு வாறன்!  
(மையுண்ட நெடுக்கண்ணுத்தையும் மறைக்காடரும் போக,  
உள்ளேயிருந்து மயிலி வெளிவருதல்)

மயிலி: சாப்பிட வேண்டுமென்றாய்,  
சரி சரி வீட்டை வாவன்?

மாசிலன்: கூட்பிடு, பெடியன் இந்தக்  
குச்சொழுங்கையிலே வந்தான்!  
ஆளையே காணவில்லை!

மயிலி: அதோ காரைப் பற்றையோடு  
நிற்கிறோன் !

(மடிநிறைந்த பழங்குடுன் மன்னவன் புகுதல்)

மாசிலன்: வீட்டை ஒடு!

மயிலி: சுடுமணல், ஒடுதம்பி !

மன்னவ: சிண்ணையா, காரைப் பழம் இந்தா! (கொடுத்தல்)  
(மயிலியை நோக்கி)

நீயும் இது

தின்னலாம், அம்மா ... ... ... (கொடுத்தல்)  
(மயிலியும் பழம் ஒன்றைப் பெற்றுக் கடித்தல்)

மாசிலன்: திறம் பழங்கள், மன்னவா!  
(மூவரும் போதக்)

பாடகர்: காலை எழுந்துவந்து  
கண்ணிறைந்த குரியரே.

குழு: அட்டடடடடடடட

பெண்: மாலை இறங்குகிறீர்,  
நாலு பணம் காணுமே.

குழு: ஏலோ, ஏலோ, ஏலோ, ஏலோ

பெண்: சுற்றி சுழன்று வந்து  
குழுகிற காற்றுகளே

குழு: பற்றிப் பிடிக்க ஒரு  
பாரை படக்கூடாதோ

பெண்: ஆடி அலை சிலுப்பும்  
அன்புடைய தண்ணீரே

குழு: அட்டடடடடடடட

**பெண்:** ஓடிக் களைத்துவிட்டோம்  
ஒன்பதுபேர் வாழோமோ

**குழு:** ஏலேர், ஏலோ, ஏலோ, ஏலோ

**ஆண்:** அன்னைந்து பார்த்தமுதற்  
கங்கிருக்கும் விண்வெளியே

**ஆண்:** உண்ணைதிருங்கள் என  
உத்தரவு போடுவையோ

**பெண்:** நீலக்கடல் உன்னு  
ந்த்திலங்கள் தேவையில்லை

**குழு:** அடடடடடடடட

**பெண்:** ஏலும் எனில் சிறிய  
காரல் எமக்கீயாயோ

**குழு:** ஏலோ, ஏலோ, ஏலோ,

**ஆண்:** உய்வோம் என்றார் முழுதும்  
ஒன்றுபட்டு நின்றதுண்டு

**குழு:** உய்வோம் என்றார் முழுதும்  
ஒன்றுபட்டு நின்றதுண்டு

**ஆண்:** நெலோனில் வலைகளுண்டு  
நாளை இனி நம்வசமே

**குழு:** நெலோனில் வலைகளுண்டு  
நாளை இனி நம்வசமே

(1965 ம் ஆண்டு சித்திரை மாதம், இரவு 7.00 மணி. 5 ம் காட்சிக்கு 2 மாதங்கள் பிறகு மயிலியின் குடிசை விருந்ததற்கு தீணிணை, யாவரும் புனிதமான உடைகளோடு தோன்றுகிறார்கள். மாசிலன் திண்ணையிலும் மயிலி முன்றிலும்)

**மன்னவ:** (புகுந்து) வாயெனுலி இன்றும் வாங்கி வந்திருக்கிறேன்!

**மயிலி:** ஏன்டா விசயனுக்கிந்த வேலை?  
அப்பா அவணை ஏகவார் அல்லவோ?

**மன்னவ:** “ஒருக்காற் கொடன் நீ, இன்று மட்டும்”  
அப்பாதானாம் அப்படிச் சொன்னவர்.

**மாசிலன்:** எங்கே, அதனை இப்படிக் கொண்டுவா.  
(மாசிலன் வாயெனுவியை வாங்கித் திருக்கிறார்)

**மன்னவ:** தேவாரம் தான் திருச்சியில் நடக்குது!  
(மாசிலன் வாயெனு சிறப்புத் திருப்பவாறு)

**மாசிலன்:** சென்னையில் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்!

**மயிலி:** என்ன, ஓன்றுமே விளங்க வில்லையே?

**மன்னவ:** கொன்னையான தமிழாய்க் கிடக்குது!

**வாயெனு:** “ராம, நீ சமான மெவரு” என்ற தெறுங்குக்  
கீர்த்தனையில் நாலைந்து அடி பாடிக் கேட்டல்)

**மயிலி:** இசையோ ஓரளவு இனிக்கிறது; ஆயினும்  
உருகி உருகிப் பாடுகிறாரே,  
என் உருகுகிறார்? எதற்குருகுகிறார்?

**மாசிலன்:** இன்னும் அங்கே இதுதான் நடக்குது!

மன்னவ: சின்னையா, நீ, திருக்கிணத் திருப்பு

மாசிலன்: கொழும்பிலே என்ன கொலை நடக்கிறதோ?  
(திருப்புதல்)

வானெலி: (இராகமாலிகை, 1) காண்டா, 2) சகானு 3) சாரங்கா  
4) இந்தோளம் - பாடல் கேட்கிறது.)

வானெலி: 1) கண்மணியே, நின்னுடைய கருத்துள்ள  
விழிவீச்சுக் கிடைக்கப் பெற்றேன்  
2) பெண்ணாகு முழுதும் ஒரே கணப் பொழுதிற்  
தாக்கியது; பியந்து போனேன்.

மன்னவ: பழுதில்லை, பழுதில்லை, பாடுவதாரோ?

வானெலி: 3) உண்ணுதற்கு மனமில்லை, உறங்குதற்கு  
வழியில்லை, உலைகின்றேன் நான்

வா-மாசி: (4) (பாடல்) என்ன மென்ன?

வா-மயி: (பாடல்) எவ்வேலோ?

வா-மாசி-மயி: (பாடல்) இங்ஙனம், ஓர் சுழலும் தேன்

கண்ணு: (புகுந்து) எல்லாரும் என்ன, இருக்கிறீர் பேசாமல்?  
எல்லா அடுக்கும் முடிந்ததே?

மயிலி: ஒமோம்

மறைக: (புகுந்து) வந்துவிட்டேன் நானும்

மாசிலன்: ஒ, வாருங்கள், வாருங்கள்.

(நால்வரும் பிள்ளையார் பூசை ஒன்று நடத்தி  
மாசிலனுக்கும் மயிலிக்கும் திருமணம் நிகழ்த்த  
அடுக்குகள் எடுக்கிறார்கள்.)

கண்ணு: சாணம் இருக்கு.

மாசிலன்: தடுக்கெங்கே?

மறைக்க: பூ எங்கே ?

வெனுமே வாழைப்பழங்களும் வெற்றிலையும் ?  
ஊதுபத்தி ?

மாசிலன்: உண்டு.

(யாவற்றையும் மயிலி கொடுத்தல்)

மறைக்க: சரி, ஓர் இலை விரித்துச்  
சோற்றைப் படையன்.

கண்ண: சொதியும் எடுக்கவே ?

மன்னவ: பாயாசத்தோடு வடையும் மணக்கிறதே.  
ஓ யேஸ், வடைதான், வடைதான்.

மயிலி: நீ நண்டைப்போல்,  
ஊர்ந்து திரியாதொரு புறத்தில் கொஞ்சம் இரு,  
(மன்னவன் ஒருபுறத்தில் உட்கார்ந்து கொள்ளல்)

மறைக்க: வாருங்கள் கிட்ட, வடிவாய் இருங்கோவன்;  
பாருங்கள் இங்கே, பகருங்கள் சொல்கிறதை!—  
'அரிய குட்டியின் அன்புப் புதல்வன்,  
மாசிலன் எனது மணவினைக் கூற்று'.

மாசிலன்: அரிய குட்டியின் அன்புப் புதல்வன்  
மாசிலன் எனது மணவினைக் கூற்று.

மறைக்க: 'வடிவே ஸாயுத ருடைய புதல்வி,  
மயிலாம் பிகையின் மணவினைக் கூற்று'

மயிலி: வடிவே ஸாயுத ருடைய புதல்வி  
மயிலாம் பிகையின் மணவினைக் கூற்று.

மறைக்க: இருவரும் அன்பால் ஒருவராகிறீர்.

**மா-மயிலி:** இசுவரும் அன்பால் ஒருவ ராகிஞோம்,  
ஒருவருக் கொருவர் உறுதுணை யாகிஞோம்.

**மாசிலன்:** உண்டியும் உடையும் உறையுஞம் தருவேன்  
கண்டியும் கொழும்பும் காசியும் காட்டுவேன்.

**மயிலி:** காட்டிலும் மலையிலும் கடவிலும் தொடருவேன்.

**மாசிலன்:** வீட்டிலும் வெளியிலும் நின்நினை வகலேன்,  
உள்ளமும் உயிரும் உனக்கே ஆகுக.

**மயிலி:** வெள்ளமும் புயலும் விளையாதொழிக.

**மா-மயிலி:** பள்ளமும் கிடங்கும் பகம்புல் மெத்தையாய்க்  
கொள்வோம், உழைப்போம், கொடுத்தே உண்போம்.  
ஊரெல்லாம் உவந்திட அறங்கள்  
நேரிய புரிந்து நெடிது வாழ்வோமே.

( கோயில் மணி ஒசை கேட்டல், மணமக்களுக்கு மறைக்காடர்  
திருநீறு சந்தனம் வழங்கி, அவர்கள் கைகளைச் சேர்த்து  
விடல், மாசிலன் மன்னவனுக்கு வடை கொடுத்தல்,  
மயிலி மையுண்ட நெடுங்கண்ணுத்தைக்கு வெற்றிலை கொடுத்தல்.  
மாசிலனும் மயிலியும் மறைக்காட்டுக்கு வணக்கம்  
தெரிவித்தல், இருஞ்சதல் )

( மீனவர் வட்டமாக துடுப்புகளோடு மேடைமீது நிற்கின்றனர்.  
நடுவே மாசிலன் நிற்கிறார்கள். பாடல் முதல் அடியை மாசிலனே  
தொடக்குகிறார்கள் )

**பாடகர்:** தூரத்து ஏலே வெண்மணலில்

**குழு:** ஏலே

**பாடகர்:** தோன்றுகிற ஏலே சோபை என்ன

**குழு:** ஏலே

**பாடகர்:** ஈரத்தில் ஏலே பூத்துநிற்கும்

**குழு:** ஏலே

பாடகர்: செவ்வரத்தை ஏலே என்றிடவோ

குழு: ஏலே

பாடகர்: செவ்வரத்தை ஏலே பூநிறத்தில்

குழு: ஏலே

பாடகர்: சேலை இல்லை ஏலே கண்மணிக்கே

குழு: ஏலே

பாடகர்: அவ்வளவு ஏலே தூரத்திலும்

குழு: ஏலே

பாடகர்: அவள் உதடு ஏலே மின்னிடுமோ

குழு: ஏலே

பாடகர்: அவள் உதட்டின் ஏலே செம்மையிலே

குழு: ஏலே

பாடகர்: அவ்வளவும் ஏலே தாம்பலம்

குழு: ஏலே

பாடகர்: அவள் இடுப்பின் ஏலே மென்யையிலே

குழு: ஏலே

பாடகர்: அஞ்பான ஏலே கைக்குழந்தை

குழு: ஏலே

பாடகர்: நாளைக்கே ஏலே ஆண்மகனுய்

குழு: ஏலே

பாடகர்: என்னேடு ஏலே தோன்புறத்தில்

குழு: ஏலே

பாடகர்: இருந்து வலை ஏலே வீசிடுவான்

குழு: ஏலே

பாடகர்: இருந்து வலை ஏலே வீசிடுவான்

குழு: ஏலே

பாடகர்: இரண்டுவாரி ஏலே பாடிடுவான்

குழு: ஏலே

[ முதல் காட்சியிற்போல - பயிலி குடிசையின் முகப்பு - திண்ணீண,  
ஒருபுறத்தே ஏனை - முன்பக்க இடப்புறத்தே முதற்காட்சியிற்போல  
மாயனும் மன்னவனும் ஒளிப்பொட்டினுள் காணப்படுகின்றனர்]

**மாதகர்:** கடல்மடியில் அவன் புரண்டான்  
கையிற்பட்ட கட்டையுடன் அவன் மிதந்தான்  
கரையிற் சேர்ந்த  
உடல் நெடுநாளுலைந்துயிர்ப்பு  
மீண்டு, காட்டின்  
ஊடு பலயுகம் நடந்தோர்  
ஊரைக் கண்டும்  
தொடர் தொடராய் தடைதடுக்க  
துடிக்கும் தோற்ற  
துணிவுகளை துளிதுளியாய்  
மீட்கும் சொந்தத்  
திடல் நிலத்தில் ஒரு காலை  
அவன் கால் வைத்தான்  
சிற்றெறும்பாய் உலகினையே  
சுற்றிமீண்டான்

**மன்னவ:** நாய் கடித்துப்போடும்

**மாயன்:** நட தம்பி முன்னுலே

**மன்னவ:** பாய் எடுத்துப் போடம்மா, ஐயா வருகிறார்

**அம்மா**

**மாயன்:** மயிலி

**மயிலி:** அது யார்? (கணையைப்பிட்டு முன்னே வருதல்)

**மாயன்:** அது நான்

மயிலி: ஆ! நீங்களா?

மாயன்: நான்தான் மயிலி.

மயிலி நெடுந்தூரம் நீண்டநாள் ஓடி  
நினைவெல்லாம் நீயாக மீண்டேன்

(சில கணங்கள் புயலின் ஒலி - ஓலிக்கோலங்கள், பிறகு மயிலியின் மீது மட்டும் வீழுந்த ஒலிப்பொட்டு விரிய முதலாம் காட்சியின் முடிவில் சிலையாய்ச் சமைந்த பிறர் யாவரும் அதே நிலையில் அதே இடங்களில் அஸாவுபெறல். மாயன் சில கணங்கள் ஒன்னைப் போக்கிலிட்டு கேள்விக்குறியோடு மயிலியைப் பார்க்கிறான்)

இதுவோ விளைய இருந்ததம்மா

மயிலி: என்னுடைய பிள்ளை

மாயன்: (வெறுப்போடு) எவன் பிள்ளை

மாசிலன்: (தளதளத்த குரவில்) என் குழந்தை  
அண்ணை

மாயன்: எத்தனையோ ஊர் இருந்ததென் வழியில் நான் வாழ அத்தனையூர் நான் துறந்தே இத்தரைக்கு மௌவந்தேன். இத்தரையே எனப்பெற்ற அத்தரையென்றென்னிவந்தேன் என் மகவை ஈன்றவளைக் கானுதற்கே என்று வந்தேன்

ஆழ்கடலைக் குலைத்தாட்டுகிற பொல்லாச்  
குறையினைக் கொடித்தென்றிருந்தேன். இன்றே  
சுரமிலா நிலமே கொடிதானதே  
சுரமிலா நிலமே கொடிதானதே.

கண்ணு: ஆண்டாண்டுகளாய் அவளைத் தனியவிட்டு  
நீண்ட பயணத்தை நீயும் புரிந்திருந்தால்,  
சுற்று திருக்கும் உலகென்றே சொல்லுகிறேய்?  
கற்றேர் நினைந்திவளைக் கட்டி வைத்தோம்.

மறைக்: மாயரே,  
அற்புதமாகத் திரும்பி வந்துள்ளீர், நீர்;  
கற்பனைக்கும் எட்டாக் கடவுள் விளையாட்டு,

கண்ணு: செத்தாய் எனவே இருந்தோம்; திரும்பிவிட்டாய்

மறைக்: உத்தமியின் மேலே ஒரு குற்றம் எண்ணைதீர்

மாயன்: குற்றத்தை யாருக்குப் பிரித்துக் கொடுக்கலாம்  
என்பதல்ல ஐயா, நான் இவ்வேளை எண்ணுவது.

மாசிலிஸ்: (மெல்ல) யப்பான் நிலத்திற் கடலாட்சி கற்றுவரக்  
கப்பல் எடுக்கும் கருத்தொன்று கொண்டிருந்தேன்,

மறைக்: அப்படியானால் அவளை அழைத்துப்போ.

மாசிலிஸ்: ..... ? .....

கண்ணு: (மாயனை நோக்கி) என்னுடைய வீட்டில்  
தனியே இருக்கிறேன்;  
மன்னவனை என்னேடு இருக்கவிடலாமே  
சோறுனக்குச் காய்ச்சித் தருவேன் நான். சொல்தம்பி

மயிலி: (எரிச்சலோடு) கண்ணைத்தை என்ன கதைகள் கதைக்கிறுய்?

மறைக்: என்னம் எனக்கொன்றுள்ளது. அதனைக் கேட்பீரோ  
எங்கள் மடத்திற் புராணபடனங்கள்  
என்றும் ஒழுங்காய் நடந்து வருகிறது.  
நீரங்கே வந்து நெடுச இருந்திடலாம்.  
எங்களைப் போலல்ல, வயதில் இளையவர் நீர்  
ஆனாலும் உள்ளாசை பற்றி அறையலுற்றேன்  
பாடுவதில் வல்லீர்; படனம் புரிகிறதும்  
இடும் உமக்கு மிக நல்லாய். ஆதலினால்  
ஊருக்கும் நல்ல உவப்பாய் இருக்கும், என்  
கோரிக்கை; அங்கே நீர் வந்து குடியிரும்

மாயன்: ஆண்டவனுரைப் போற்றுவேன் எனினும்  
அவர் விளையாடல்கள் விழைவார்  
பூண்டென இந்த ஊரையே பிடுங்கிப்

போட ஓர் புயல்யும் புரிவார்.

மாண்டதுபோல மயங்கி வீழ்ந்திடில் நாம்  
மனிதரா? மறுபடி துணிவோம்  
வேண்டியவாறு வேண்டியவினைக்கும்  
வேட்கையில் வீறுடன் முயல்வோம்.

மாசிலன்: வேண்டும் செயல்கள். ஆம் வேறும் நமக்குளது!

மாயவன்: நீண்ட பயணம் நடந்து திரும்பி வந்தேன்;  
மீண்டும் தொடரும் விருப்பம் கிடையாது.  
எங்கள் கடவில் எனக்கோர் தொழில் இருக்கும்  
எங்கள் கரையில் எனக்கோர் துறையிருக்கும்  
மன்னவா, என்ன, வருவாயோ என்னேடு?

மன்னவு: போறந் அம்மா, என்ன? புயலுக்கு நான் பயமே?  
(மயிலி தயங்குதல்)

மாசிலன்: என்னேடு வர இதுவரை நீ விட்டதில்லை;  
அன்னருடனே அனுப்பவும் கூடாதே?

மன்னவு: (மாய ஞக்கு) ஒவ்வொரு நாளும் ஒழுங்காக நான் வருவேன்.

மாயன்: பின்னை வராமல்?

பயிலி: (மன்னவனுக்கு) பிறகின்கே வந்துவிடு,  
(குடிசைக்குட் பேராய் ஒரு தூங்கிலோடு திரும்பி,  
அதனை மாயனிடம் கொடுத்துக் கண்ணைத்  
துடைத்துக் கொண்டு)  
உங்களது தூண்டில்,

மாயன்: (கண்களைத் துடைத்துக் கொண்டு)  
உலகம் முழுவதுமே  
என்னுடையதல்ல, பிறரும் உரியவர்கள்  
வா தம்பி போவோம்.

(மன்னவன் தவிர யாவரும் கவங்குதல்; மையங்ட நெடுங்கண்ணுத்தை  
கண்களைத் துடைத்துக் கொள்ளல்)

மாசிலன்: வலைக்குக் கடன் எடுக்கச்  
சங்கம் இருக்கு.

**மாயன்:** சேட்டேத் திறுத்தியோடு) சரி நான் வருகிறேன்.

(குடிசைப் பின்னணி மறைதல்  
மாயணையும் மன்னவளையும் தலிர மற்றையோரும்  
மறைதல், மாயன் நடக்க மன்னவன்  
அவனைத் தொடர்தல்.  
கடற்கரைப் பின்னணி தெரிதல்)

**மன்னவ:** எப்படி ஜயா இழுக்கிற தவ்வளவு  
மீண்களின் ஓர் பினிற்றுக்குள்? என்னவிதம்  
ஆகாய வெள்ளிகளை அள்ளிக் கணக்கிட்டுப்  
போகும் வழியும் புலமும் அறிகிறது.

(இருவகும் நடப்பது சிலகணங்கள்  
நிழலாட்டமாகத் தெரிந்து பிறகு மறைதல்

(பாடகர் முன்புறமிருந்து வேகமாகப் பாடியபடி  
முதற் காட்டி தொடக்குமுன் வள்ளம் போய் மறைத்த  
திசைக்குச் செல்லிருக்கல்)

ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ  
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ  
சிறுநண்டு மனால்மீது படம் ஒன்று கீழும்  
சிலவேளை இதைவந்து கடல்கொண்டு போகும்  
எறிகிணற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்  
எது வந்ததெனின் என்ன அதைவென்று செல்வார்.

ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ  
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ

(வள்ளம் மேற்புறத்திலிருந்து  
மேடை முன்புறம் வந்து மறைகின்ற பாவளையில்  
மீனவரும் பாடகரும் இயங்குகின்றனர்)

**மாடகர்:** கட்டுமரம் ஏலே ஏலோ தோணியண்டு

**குழு:** ஏலே ஏலோ

**பாடகர்:** கடல்நிறைய ஏலே ஏலோ வேலையண்டு

குழு: ஏலே ஏலோ

பாடகர்: பட்டமரம் ஏலே ஏலோ போல நின்று

குழு: ஏலே ஏலோ

பாடகர்: பயன் இழக்கும் ஏலே ஏலோ எண்ணம் இல்லை

குழு: ஏலே ஏலோ

பாடகர்: கைகள் உண்டு ஏலே ஏலோ தோன்களுண்டு

குழு: ஏலே ஏலோ

பாடகர்: கருங்கல் போலே ஏலே ஏலோ திரண்டிருண்டு

குழு: ஏலே ஏலோ

பாடகர்: பெய்தடிக்கும் ஏலே ஏலோ பேய்மழையில்

குழு: ஏலே ஏலோ

பாடகர்: பீதிபடா ஏலே ஏலோ நெஞ்சமுண்டு

குழு: ஏலே ஏலோ

பாடகர்: சோர்ந்தி ருக்கும் ஏலே ஏலோ நோக்கம் இல்லை

குழு: ஏலே ஏலோ

பாடகர்: சுகம் எடுக்க ஏலே ஏலோ பார்க்கவில்லை

குழு: ஏலே ஏலோ

பாடகர்: நேர்ந்துவிட்ட ஏலே ஏலேச தீங்குகளோ

குழு: ஏலே ஏலோ

பாடகர்: நினைத்திருக்க ஏலே ஏலோ நேரமில்லை

குழு: ஏலே ஏலோ

(பாட்டு முடிந்தபின் - வள்ளம் மறைய, வணி முடியை  
இழுக்கும் பாவளையில் )

பாடகர்:	ஆவலை	குழு:	ஏலே	ஏலோ
பாடகர்:	ஜையயா வலை	குழு:	ஏலே	ஏலோ
பாடகர்:	ஆவலை ஆவலை	குழு:	ஏலே	ஏலோ
பாடகர்:	ஜையயா வலை	குழு:	ஏலே	ஏலோ
எல்லோ:	ஏலோ, ஏலோ, ஏலோ			

(வலை முடியைத் தரக்கு இத்து வந்த மீனவரும்  
பாடசரும், இப்பொது மீன் தெரியும் பாவளையில்  
வட்டமாக நின்று பாடுகிறார்கள்)

பாடகர்:	வெள்ளாப்பிலே எழுந்து
குழு:	ஏலங்கடி ஏலோ
பாடகர்:	வேறு தொழில் பார்க்கவில்லை
குழு:	ஏலங்கடி ஏலோ
பாடகர்:	உள்ளம் சிறிதெனினும்
குழு:	ஏலங்கடி ஏலோ
பாடகர்:	ஓ கட்டே நீ இரங்கு
குழு:	ஏலங்கடி ஏலோ
பாடகர்:	தூர இருந்து கதை
குழு:	ஏலங்கடி ஏலோ
பாடகர்:	சொல்லுகிற தூண்விளக்கே
குழு:	ஏலங்கடி ஏலோ
பாடகர்:	ஆரை நினைத்தலைல்
குழு:	ஏலங்கடி ஏலோ
பாடகர்:	அப்படிக் கலங்குகிறுய்
குழு:	ஏலங்கடி ஏலோ
பாடகர்:	சேலை கிழிந்ததென்று
குழு:	ஏலங்கடி ஏலோ
பாடகர்:	செப்பிநின்ற உத்தமியின்
குழு:	ஏலங்கடி ஏலோ
பாடகர்:	ஓலை அடகு வைத்து

- குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: உண்பதற்கு நான் இருந்தேன்  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: ஆசையுடன் வளையை  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: ஆதரித் திமுத்து நின்றேம்  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: பாசி கிடைக்கிறது  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: பாரையும் கிடைக்கிறது  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: சூரை முரல் திரளி  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: கோய் திருக்கை சூவாரை  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: கீரை கெழுத்தி ஒட்டி  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: வாளை கயல் குடை சுறு  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: ஓராக கிடைக்கிறது  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: ஓய்வறியாக் காரணத்தால்  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: ஆரும் மகிழ்வடைய  
 குழு: ஏலங்கடி ஏலோ  
 பாடகர்: ஆதவம் உதிக்கிறது  
 குழு: ஏலங்கடி ஏலோ.

—திரை—

பெனசல் அமீரின்  
ஏணிப்படி கள்

எழுதியது : 1973

முதல் மேடையேற்றம் : 1 - 7 - 1973

இராமசிந்தன மிசன் மண்டபம், வெள்ளவத்தை.

நெறியாள்கை : கலேஹ் ஹமிட்.

### நாடக மாந்தர்

பாட்டாவிகள் தலைவர்

பாட்டாவிகள்

மேலவர் மூவர்

பாடகர்கள்

[ திரை விலகுகிறது. மேடையின் சரிந்துவில் மங்கிய ஒளி யில் ஒர் ஏணி தென்படுகிறது, அதன் கடைசிப்படி உயரத்திலே இன்னுமொரு மேடையோடு இணகிறது. கீழே ஏணியைச்சுற்றி பாட்டாளி வர்க்கம் தனது துண்பத்தைக் கூறி புலம்புகிறது; இது சைகையில் நிகழ பின்னணியில் பாடல் இசைக்கப்படுகிறது.]

**பாடக்கள்:** ஆ ஆ ஆ ....., ஆ ஆ ஆ  
 காலமோ உழைப்பிலே  
 கடுமையாய்க் கழியுதே  
 கவலையோ உடம்பிலே  
 வியர்வையாய் வழியுதே  
 சாபமோ மன்னிலே  
 அடிமையாய் வாழுவே  
 சக்தி இல்லையே  
 சற்று மேல் செல்லவே

### கோரஸ்

வாழுகின்றூர் வாழுகின்றூர்  
 சாவு வரும்வரை வாழுகின்றூர்  
 தேடுகின்றூர் தேடுகின்றூர்  
 உரிமைகள் எங்கென்று தேடுகின்றூர்  
 மாஞ்சின்றூர் மாஞ்சின்றூர்  
 வறுமை நோயால் வெந்து மாஞ்சின்றூர்.

(பாடல் முடிவு பெற்றதும் பலத்த சிரிப்பொலி கேட்கிறது. ரோடர்ட்து)

**குரல் 1 :** எனக்கு இன்னுமொரு கிண்ணம் ஊற்றுங்கள். இங்கு யாரும் எதையும் மட்டிட மாட்டார்கள். மயங்கி வீழுமட்டும் மகிழ்ச்சியோடு ஊற்றுங்கள். எல்லோருக்கும் ஊற்றுங்கள்.

**குரல் 2 :** கட்டுப்பாடும் கணக்கும் இல்லத கனவுவந்துக்கு வந்திருக்கின்றோம். அந்த மாமிசத் துண்டை அப்படியே எடுங்கள். குரல்வளையில் கஷ்டமின்றி இறங்க வேண் ஜெயிட்டு பொன்னிறத்திலே பொரித்திருக்கின்றோம். இன்னுமொரு முறை அதன்மேல் வெண்ணெயைத் தடவுங்கள்,

**குரல் 3 :** திராட்சை ரசக் கிண்ணத்தை ஏந்திய பெண்ணே  
என்னருகில் வா உன்னை அனைத்துக் கொள்வேன்.

( சிரிப்பு பலத்த சிரிப்பு )

**பாடகர்:** வாழ்வதோ மாடியில்  
வாழ்க்கையோ உச்சியில்  
கூட்டமோ குடியினில்  
குலவலோ பெண்களில்  
மாடியும் மஞ்சமும்  
நிலைப்பதோ அனுதினம்  
ஒடியும் ஆடியும்  
உழைப்பவர் தோள்களில்

( பாட்டாளிகள் தலைவன் எழுந்து ஈனக்குரலில் . . . . )

**தலைவன்:** தோழர்களே . . . . தோழர்களே நாங்கள் நொந்து  
மடிந்தது போதும். இனியும் பளுவைச்  
சகித்துக்கொள்ள மாட்டோம்.  
எங்கள் கவலைகள் நீங்க நான் இந்தப் படிகளில்  
ஏறப்போகின்றேன் ..... ஏறப்போகின்றேன்.

( மற்றவர்கள் ஆச்சரியத்தால் எழுந்து  
தலைவரைச் சூழ்ந்து கொள்கின்றனர். கேள்விக்  
குறியினைப் பார்வையால் காட்டுகின்றனர்)

சந்தேகம் வேண்டாம். உங்களால் அதைச் செய்ய முடியும்.  
எல்லோருமாகச் சேர்ந்து என்னை ஏற்றிவிடுங்கள்.  
என்னால் ஏறமுடியும். நான் மேலே சென்றால்  
நீங்களும் மேலே செல்லலாம். தாழ்வுபட்டு மண்ணில்  
இனியும் புரளவேண்டாம் தோழர்களே.

( மற்றவர்கள் கரங்களை உயர்த்தி அங்கு சென்று நீர் எதைச் சாதிக்கப்  
போகிறீர் என்ற பாறு நோக்குகின்றனர். கூட்டத்தின் முன்னின்று  
உரிமைகளைக் கோரும் பாவளையில்)

என்றைக்கும் நாங்கள் இப்படியே வாழ வேண்டுமா?  
எங்கள் உரிமைகளைச் சட்டப் புத்தகத்திலே மறைத்திருக்க  
நாங்கள் பார்த்திருக்க மாட்டோம்.

( குழந்தீருக்கும் பாட்டாளிகள் அணவரும் தமது தலைவனைத் தூக்கி ஏனிப்படிகளில் ஏற்றுகின்றனர்)

பாகர்: ஒருவன் சொன்ன வார்த்தை  
நம்பி வந்தனர் — ஏக  
தலைவன் என்று எண்ணி  
ஒன்று சேர்ந்தனர்  
ரணி மீதிலே அவனை  
எற்றி வைத்தனர் — இன்னும்  
எறு ஏறு ஏறு  
என்று கூவினர்

( ஒசை கேட்டு மேலிருப்போர் ஒருவர்பின்  
இருவராக மூவர் நான்து வருகின்றனர்)

ஆள் 1 : படிகளில் யாரவன்? யாரவன்?

ஆள் 2 : ஏறத் துணிந்தவன் யாரவன்?

ஆள் 3 : நண்பனே பகைவனே யாரவன்?

ஆள் 2 : அடிமையா அற்பனே யாரவன்?

ஆள் 1 : (ஒரு தடியை நீட்டி . . . .)

என்ன கேட்டு உயரே வருகிறோம்  
ம் ..... அவ்விடத்திலேயே நில் ! நில் !

தலைவன் : எனக்காக நான் எதையும் கேட்டு வரவில்லை. எல்லாம் எனது தோழர்களுக்காக, அவர்களுக்காகப் போராடவே நான் வருகின்றேன்.

ஆள் 2 : [பலத்த சிரிப்பு] உனது தோழர்களுக்காகவா? ஒயாத முறைப்பாடுகளைச் சொல்லும் அந்தப் பஞ்சப் பிராணி களுக்காகவா?

ஆள் 3 : எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்று சொல்லும் அந்தப் பசித்த பிசாசகளுக்காகவா?

ஆள் 1 : இறக்கிவிடுங்கள் அந்த முறைப்பாட்டுக்காரரை ! துரத்தி விடுங்கள் அந்தக் கோரிக்கையாளனை !

ஆன் 2 : இல்லை! வரட்டும்! அவன் நம்மைச் சந்திக்கட்டும்! இந்தக் கோலத்திலே அல்ல! நாம் விரும்பிய உருவத்திலே அவனை அழைப்போம். ஏய்! சலித்துப்போன உனது தோழர் களின் புளித்துப்போன கோரிக்கைகளைக் கேட்கும் உனது காதுகளை எமக்குத் தந்துவிட்டு வா!

தலைவன் : காதுகளையா? முடியாது! எனது தோழர்களின் துயரங்களைக் கேட்கும் இந்தக் காதுகளை நான் தரமாட்டேன், தரவே மாட்டேன்.

பாட்டாளி : கொடுக்காதீர்கள் தலைவா! கொடுக்காதீர்கள், உங்களுக்கும் எமக்கும் இடையில் எதுவுமே இல்லாமல் போய் விடும். நாம் எதைச் செய்வோம். யாரிடம் சொல்வோம்? தலைவா, இதுவோர் தந்திரோபாயம். எம்மிடையே பின்னப்பை இல்லாமலாக்க முயலும் இவர்களை நம்பிவிடாதீர்கள். நாங்கள் இந்த ஏணியைச் சுக்குநூறுக்குவோம். அது அவர்களைச் சுட்டெரிக்கும். சுட்டெரிக்கும்.

( ஒவ்வொருவர் பேசும் வரணங்களுக்கும் ஆமோதிக்கும் வண்ணம் பாட்டாளிகள் தலைவரை அசைக்கின்றனர் )

தலைவன் : வேண்டாம் நாம் முதலில் சமாதானமாக எதையாவது சாதிக்க முபல்வோம். உங்களுக்காக நான் எனது காதுகளை இழந்தால் அது எனக்கொன்றும் பேரிழப்பல்ல.

ஆன் 1 : அவனுக்குத் தங்கக் காதுகளைக் கொடுங்கள்.

( தலைவன் காதுகளை எடுத்துப் பொருக்கிக் கொள்கின்றன. தொடர்ந்து ஏற முனிக்கின்றன. முதலாமவன் தடியால் தடுக்கின்றன.)

தலைவன் : இன்னும் என்ன? நீங்கள் கேட்டபடி காதுகளைத் தந்து விட்டேனே?

ஆன் 1 : ம..... அது போதாது! வெறும் காதுகளை மட்டும் தந்துவிட்டு நீ எங்களிடத்துக்கு வந்துவிட முடியாது! பாட்டாளி வர்க்கத்தின் துயரத்தைப் பார்த்து ஆத்திரமாக வெறியாடப் போராடத் துண்டும் அந்தக் கண்களை நமக்குத் தந்துவிடு. கிளர்ச்சிகளின் காரணகர்த்தாவை

எமக்குக் கொடுத்துவிடு. தங்கத்தால் இரண்டு கணகள் தருகிறோம்.

**பாட்டாளி:** வேண்டாம்! தலைவா வேண்டாம்! நீங்கள் அந்தகஞகிவிட வேண்டாம். அப்புறம் பாழும் எங்களைப் பார்க்கவே மாட்மர்கள், பார்க்காமல் போராட முடியுமா? வேண்டாம் பார்வையை இழந்துவிடாதீர்கள்.

**தலைவன்:** சரி, நீங்கள் கேட்டபடி சண்களையும் தருகிறேன்.

(சடுதியாகக் கீழே நோக்குகிறார்கள். அங்கே பாட்டாளிகளின் ஆர்ப்பாட்டம் ஈரையினால் நிகழ்கிறது. அவர்களின் குரல்கள் கேளாத்தினால் தலைவன் மேலே நோக்குகின்றார்கள்)

**ஆள் 1 :** அது ஒன்றும் உனக்குக் கேளாது. நாம் தந்தது தங்கக் காதுகள் எங்களோடுதான் இணையும். எமது ஓரையைத் தான் கேட்கும். எங்கே உனது சண்களையும் தந்துவிடு அப்புறம் நீ எங்களுடன் சேர்ந்துகொள்ளலாம்.

**பாட்டாளி:** தலைவா! கொடுக்காதீர்கள், கண்கள் போன்று கதியில்லை. கவலை பார்த்துக் கதறும் எண்ணமே வராது. வேண்டாம் ஏமாந்துவிடாதீர்கள்.

**தலைவன்:** (எதுவும் கேளாதவானா கண்களைக் கழற்றிக் கொடுத்து சிகிச்சை கூடும். தங்கக் கண்களைப் பொருத்திக் கொள்கின்றார்கள்)

**பாடகர்:** கோரிக்கை நிறைவேறவேண்டும்  
கொடுத்துவிடுவோம் கேட்பதெல்லாம்  
வாதாடிக் கதைப்பேன் என்றான்  
உழைப்போர் போராட்டம் தொடர்வேன் என்றான்  
காதைக் கொடுத்தான் கேள்வியில்லை  
கண்ணைக்கொடுத்தான் பார்வையில்லை  
பொன்னால் புலன்கள் பெற்றான்  
படியேறிப் போராடவே துணிந்தான்.

(அத்துடன் அடுத்த அடியை மேலே வைக்க மீண்டும் தடி தெஞ்சக்கு நேரே நீங்கிறது)

**ஆள் 3 :** ஊம் ..... எங்கே ஏறப் பார்க்கிறோம்.

**தலைவன் :** இன்னும் என்ன கேட்கிறோம். காதைத் தந்தேன். நாசியைத் தந்தேன். நாவைத் தந்தேன். மதிக்க முடியாத என் இரு கண்களையும் தந்தேன்.

**ஆள் 3 :** இன்னும் வேண்டும். ஊம் ..... உனது அறிவும் வேண்டும். அதையும் தந்த பிறகுதான் எம்மிடத்தே வருதல் வேண்டும்.

**தலைவன் :** தரமாட்டேன். எனது அறிவைமட்டும் தரமாட்டேன். அது எனது தொழிலாளர் வர்க்கத்தின் விமோசனத் துக்கே வழிசெய்யும் ஆற்றல் பெற்றது. அதைமட்டும் கேளாதே.

**ஆள் 1 :** அப்படியானால் அதைமட்டும் வைத்துக்கொண்டு நாம் தந்த தங்க உறுப்புக்களுடன் கீழே இறங்கிவிடு.

**தலைவன் :** கீழே இறங்குவதா? இத்தனை தியாகங்கள் செய்த பிறகும் முடிவு காணுமல் கீழே இறங்குவதா? உங்களது வெறி யாட்டத்தின் முடிவையும் பார்த்துவிடுகிறேன். என்ன செய்தும் எனது திறமையை நீங்கள் பறித்துவிட முடியாது. இதோ ..... இதோ எனது அறிவு பெற்றுக் கொள்ளுங்கள்.

**ஆள் 1 :** [பல்க்க ரீப்பு] கொடுங்கள் இவனுக்கு தங்கத்தால் ஒரு மூலீனா. இப்போ வா எங்களோடு சரிசமமாக வா. ஊம், வா.

( தலைவன் அவர்களோடு நடக்கிறோன் )

இப்போது சொல் எதற்காக இங்கே வந்தாய். இவ்வளவு துணிச்சலோடு வந்த உனது கோரிக்கை என்ன?

**தலைவன் :** கோரிக்கை ..... கோரிக்கை ஆம் எனது கோரிக்கை. உழைப்பாளர் இனத்தின் கோரிக்கை. தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கை.

**ஆள் 1 :** நியாயமில்லாத கோரிக்கை. ஒரு முறை அவர்களை எட்டிப்பார். எக்லாம் பெற்று இன்புற்றிருக்கும் அந்த இனத்தின் சுகவாழ்வைப் பார்.

**தலைவன்:** (கிழே பார்த்து) என்ன? எனது சுகோதரர்களா? எவ்வளவு ஆனந்தமாய்க் காட்சியளிக்கின்றனர்.

**ஆள் 2 :** பொன்மயமான வாழ்வு

**தலைவன்:** ஆமாம் எல்லாம் பொன் மயம்

**ஆள் 1 :** எவ்வித குறையுமில்லாமல் கூத்தாடிக் கொண்டிருக்கின்றனர்

**பாட்டாளி:** பேசுங்கள் தலைவா, பேசுங்கள். எங்களைப்பற்றிப் பேசுங்கள்.

**ஆள் 3:** பார்த்தாயா ஆனந்தக் கூத்தாடுவதை.

**தலைவன்:** ஆமாம், ஆனந்தக் கூத்தாடுகின்றனர். சுகோதரர்களே! தோழர்களே! நீங்கள் ..... நீங்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க என்னுள்ளம் விம்முகிறது. (பெருமுச்ச) அப்போ எனது போராட்டம் வெற்றிபெற்று விட்டது. நான் வெற்றிபெற்றுவிட்டேன்.

**ஆள் 1 :** வா உனது தோழர்கள் சந்தோஷமாக இருக்கும் இந்த வேளையில் நீயும் எம்மோடு சேர்ந்து குதுகவிக்க வேண்டாமா? எங்களோடு தங்கக் கிண்ணத்திலே பழரசத்தைப் பருகவேண்டாமா? வா! வந்து உனது வெற்றியைக் கொண்டாடு.

(பாட்டாளிகள் சொர்வுற்று மட்டல்)

**பாடகர் :** சென்றவன் எங்களை மறந்துவிட்டான் சென்றவிடம் மதி மயங்கிவிட்டான் கண்களைத் தங்கத்தில் பொருத்திக்கொண்டான் இங்கு காண்பது பொன்மயம் என்று சொன்னான் எவரிடம் சொல்வது துயரங்களை இவ்விதமோ என்றும் எமது நிலை கற்பனையோ இல்லை கதையுமில்லை யுகம் யுகமாய் இது தொடரும் கதை.

—திறர—

பொன்னி விவசாயத்தில் குறை விடும் நிலையில் போன்ற சூழ்நிலை என்று அறியப்படுகிறது.

பொன்னி விவசாயத்தில் குறை விடும் நிலையில் போன்ற சூழ்நிலை என்று அறியப்படுகிறது.

பொன்னி விவசாயத்தில் குறை விடும் நிலையில் போன்ற சூழ்நிலை என்று அறியப்படுகிறது.

பொன்னி விவசாயத்தில் குறை விடும் நிலையில் போன்ற சூழ்நிலை என்று அறியப்படுகிறது.

நா. சந்தரலிங்கத்தின்  
விழிப்பு

பாடல்கள்

ஓ. முருகையன்

வானி நூல்கள்

எழுதியது: 7 - 10 - 1969

முதல் பேடையேற்றம்: 21 - 11 - 1975

இழப்பினி அரங்கு, கொழும்பு.

நெறியாள்கை; நா. சுந்தரலிங்கம்.

நாடக மாந்தர்

1. சுந்திரன்: பட்டதாரி. வேலையில்லாதவன்.
2. கார்த்திகேசு: சுந்திரனின் தகப்பன். அரசாங்கத்தில் உயர் உத்தியோகம் வகித்தவர். செல்வாக்கான வர் எனப் பலராலும் மதிக்கப்படுபவர்.
3. சிவக்கொழுந்து: சுந்திரனின் பெரிய தகப்பன். கார்த்திகே சவை விடப் பதினைந்து இருபது வயது மூத்தவர். கார்த்திகேசுவின் சகல குடும்ப விஷயங்களுக்கும் முதல்வர்.
4. செல்வி: சுந்திரனின் மனைவி: G. C. E (உயர்தர) வரை படித்தவன். வசதியான குடும்பத்தில் பிறந்தவன்.
5. சிற்றம்பலம்: சுந்திரனின் மாமன். ஓய்வு பெற்ற அரசாங்க உத்தியோகத்தர். சுமாரான வாழ்க்கை வசதிகள் பெற்றவர்.

மற்றும்

கார்த்திகேசுவின் மனைவி.

3-நீதி அரசர்கள்.

12-பரிசாரத்திகள்.

பியோன்

6-தொழிலாளிகள்-

4-படித்தவர்கள்.

3-காயக்காறர்கள்.

டோக்டர்,

## முதலாம் அங்கம்

காட்சி: 1

சைக்குளோருமாவின் மூன் ஓர் இருப்பறையின் நெடிய கவரைக் குறிக்கும் ஓர் சட்டப்படல். அச்சட்டப்படலின் வலப்புற அரையில் ஜனனலைக் குறிக்கும் இடைவெளி. இடப்புற அரையில் வெளிவாசற் கதவைக்குறிக்கும் இடைவெளி. ஜனனலுக்கு ஊடாக இரண்டொரு மரங்கள் வெளியே நிற்க தை மண்டபத்திலுள்ளோர் காணக்கடிய தாக இருக்கிறது. ஜனனலுக்கு மூன்றால் நோயாளி படுத்திருக்கும் ஒரு கட்டில். தலைமாட்டிற்குச் சுற்றுத்தள்ளி ஒரு ஸ்ரூல். அதிலே நோயாளிக்கு வேண்டிய சாமான்கள் வகையரு. கால்மாட்டில் ஒரு நாற்காலி. முன்மேடை இடப்புறத்தை அண்டி மூன்று பிரம்பு நாற் காலிகள், ஒரு ஸ்ரூல்.

மண்டபத்து ஒளி மங்கி, அரை மங்கலுக்கு வந்ததும் வாத்தியக் குழுவினரின் இசை ஆரம்பிக்கிறது. இந்த நாடகத்திற்கு அமைக்கப் பட்ட இசையின் சிறுசிறு பகுதிகளைத் தொகுத்து வாசித்தல் நல்லது. இசை முடிவை அனுக மண்டபத்து ஒளிமேலும் மங்கி இருட்டா கிறது. இந்த இருட்டிலே இசை சில வினாடிகள் நீடித்து சோகமாக மாறுகிறது. திரை மெல்ல விலகுகிறது.

மங்கிய ஒளி மேடையிலே பாய்ச்சப்படுகிறது. இந்த ஒளியின் மத்தியிலே கட்டிலில் ஒரு நோயாளி படுத்திருக்கிறார். அவள்தான் தங்கம்மா. கடும் நோய். இன்றே நாளையோ என்ற நிலை. அவளைச் சுற்றி அவளது கணவன் கார்த்திகேச, அவரது தமையன் சிவக் கொழுந்து. மகன் சந்திரன் மற்றும் ஒரு டொக்டர் இன்னும் இரண்டொருவர் நிற்கின்றனர். திரை விலகும்போது இவர்கள் எல்லோரும் ‘சிலையாக (Still) இரண்டு மூன்று வினாடிகள் நின்று, டொக்டர் இந்நிலையைக் கலைக்க மற்றவர்களும் கலைத்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றனர். சந்திரன் நோயாளியின் தலைமாட்டியில் நின்று தாயின் நெற்றி வியர்வையை ஒற்றியபடியும் டொக்டரைப் பார்த்தபடியும் நிற்கிறார். டொக்டருக்குப் பின்புறமாகச் சுற்று மூன்னோக்கி கார்த்திகேகவும், சிவக்கொழுந்தும் நிற்கின்றனர். கார்த்தி கேச கவலைதோய்ந்த முகத்தோடு நோயாளியைப் பார்த்தபடி நிற்க,

சிவக்கொழுந்து இடையிடையே டொக்டரை அணுகி ஏதோ கதைத் தூக் காட்டுவதும் தலையாட்டுவதுமாய் நிற்கிறார். டொக்டர் உடல் வெப்பம் பார்ப்பது, ஊசி போடுவதற்கான ஆயத்தம், ஊசிபோடுவது போன்ற பாவணைகள் செய்யப்படுகின்றனவே தவிர வார்த்தைகள் வெளிவரவில்லை.

இப்பாவணைகள் சிறிதுநேரம் நீடித்தபின் டொக்டர் கடுதாசியில் சில மருந்து வகைகளை எழுதி அதைச் சிவக்கொழுந்துவிடம் கொடுத்து அதைப்பற்றிய விளக்கமும் கூறிப் புறப்படுகிறார். டொக்டரோடு சிவக் கொழுந்துவும் கூடப் போய் வழி அனுப்பி வைக்கிறார். இந்த இடை நேரத்தில் சந்திரணையும் கார்த்திகேசவையும் தவிர மற்றவர்கள் மேடையிலின்றும் வெளியேறுகிறார்கள். சந்திரன் நோயாளியைக் கவனிப்பதிலும் ஸ்ரூஸ்மீது இருக்கும் சாமான்களை ஒழுங்கு செய்வதிலும் கவனமாயிருக்க கார்த்திகேச நோயாளியின் போர்வையைச் சரிசெய்து அவளைப் பார்த்தபடியே நிற்கிறார். இந்த நேரத்தில் டொக்டரை வழியனுப்பச் சென்ற சிவக்கொழுந்து திரும்பி வருகிறார் வந்து கார்த்திகேசவை அழைத்தபடி முன்மேடை வலப்புறந்திருவருகிறார். சந்திரன் கட்டிலருகே நின்று தாயைக் கவனித்தபடி நிற்கிறான். சிவக்கொழுந்து டொக்டர் எழுதிக்கொடுத்த தண்டைப் பார்த்தபின் அதைக் கார்த்திகேசவிடம் கொடுக்கிறார். கார்த்திகேச அதை வாங்கி, படியாது கையில் பிடித்தபடியே மனையைத் திரும்பிப் பார்த்து பின்னர் சிவக்கொழுந்தரை நேரே பார்க்காது ஒரு கோணத்தே பார்வையைப் பதியிட்டு,

**கார்த்தி:** (கவலையோடு) இந்த முறை ..... நான் நினைக்கேல்லை .....

**சிவக்:** அப்பிடியான வியாதி. கூடிக்குறையிறதுதான் அதுவின்றை குணம். சொல்ல ஏலாது எண்டுதான் டொக்டரும் சொல்லுகிறார்.

**கார்த்தி:** (வீரக்தியாக) நெடுக அது கூடிக் குறைஞ்சுக்கை : ண்டுதான் இருக்கப்போகுதோ அண்ணை, ஒருநாளைக்கு அது கூடினால் பிறகு கூடினதுதான்.

**சிவக்:** அதுக்கு நாங்கள் என்ன செய்யிறாரு. ஏறுமானவரை தெண்டிச்சுப் பாக்கிறதுதான். பிறகு எல்லாம் அது களின்றை தலைவிதிப்படி.

**கார்த்தி:** (யோசித்து) எனக்கென்னவோ அண்ணே ..... மனம் ... ஒரே அங்கலாய்ப்பாய்க் கிடக்குது. அவளின்றை சீவன் போறதுக்கிடையிலை அவளின்றை ஆசை ஒண்டை நிறை வேற்றி வைக்கலாம் எண்டால் ..... சந்திரன் என்ன சொல்லுவான் எண்டுதான் யோசிக்கிறன்.

**வெங்க:** ஏன் சந்திரன் மாட்டன் எண்டு சொல்லக் கூடிய விஷய மோ?

**கார்த்தி:** இல்லை. சிலவேளை அவன் மாட்டன் எண்டு சொன்னாலும் சொல்லிப்போடுவான் எண்டுதான் யோசிக்கிறன். போன முறை ..... இப்பிடித்தான் ..... தங்கத்துக்கு ஒருக்கால் கடுமைப்படுத்திச்ச. நீங்களும் நின்டனீங்கள்தானே. செஸ்லைன் வளவாலை எழுப்பிற விஷயமாய் அடவக்கேட்டைச் சந்திங்கவேணும் எண்டு போட்டுப் போட்டியன் ...

**வெங்க:** ஒ ..... அது இப்ப நடந்து பத்து மாசம் ஆக்கதே.

**கார்த்தி:** ஒ ..... அப்ப இவன் சந்திரனுக்கும் யுனிவெசிற்றி யிலை கடைசிச் சோதினை ... அவனும் இஞ்சை இல்லை ...

(இனிவரும் சம்பவம் நினைவுறுத்தல் காட்சியாக அமைகிறது. இது நடக்கும்போது முன்னர் நடந்த சம்பவங்களைக் கார்த்திகேச் Flash back பாவணையோடு விவரிக்கிறார். ஒளியைத் தகுந்தபடி மேடையில் மாற்றி உபயோகிப்பதால் இந்த நிலைமாற்றத்தை உருவாக்கலாம்.)

**கார்த்தி:** நீங்களும் போட்டியன். டொக்டரும் ஊசி போட்டுட்டு அப்பத்தான் போனவர். தங்கம் கட்டிலிலை படுத்திருக்கிறான். அவனுக்கு நித்திரை இல்லை. அங்காலையும் இங்காலையும் உடம்பை அலட்டிக்கொண்டு கிடக்கிறான் ..... பிறகு ..... என்னை வரச்சொல்லிக் கூப்பிட்டாள் ..... நான் ..... கிட்டப்போய் ..... ‘என்ன’ எண்டு கேட்டன். கதிரையைக் காட்டி ..... அதிலை ..... தன்னைக் கொஞ்ச நேரம் ..... இருத்திவிடச் சொன்னாள். மெல்ல மாய் ..... அவளைக் கைத்தாங்கலாய்ப் பிடிச்சு ..... அதிலை ..... இருத்திவிட்டன். நெடுக அவனுக்கு வருத்தம் வாற்றுதானே. எண்டாலும் ஒரு நானும் ..... அவள்

கவலையாய் இருக்கிறேல்லை ... ... ஆனால் அண்டைக்கு மட்டும் ... ... பேய் அறைஞ்சவள் மாதிரி அவள் இருந்தாள் ... “ ஏன் தங்கம் ... ... ஏன் ஒருமாதிரியாய் இருக்கிறோய் ” ... ... எண்டு கேட்டன் ... ... “ ஒண்டுமில்லை ” ... ... எண்டு போட்டுப்பேசாமல் ... ... கொஞ்ச நேரம் ... ... இருந்தாள். பிறகு ... ... “ சந்திரன் எப்ப வருவான் ” ... ... எண்டு என்னட்டைக் கேட்டாள் ... ... “ இப்ப அவனுக்குக் கடைசிச் சோதனை நடந்துகொண்டிருக்குது ... ... ஏன்? ... ... “ தந்தி அடிச்சக் கூப்பிடட்டோ? ” ... ... எண்டு கேட்டன் ... ... “ வேண்டாம் ” எண்டு தலையை ஆட்டிப்போட்டு ... ... பெருமுச்ச விட்டாள் ... ... எனக்கு என்னமோ ... ... அவள் மனதுக்கை ஒரு பெரிய பாரத தைச் சுமந்துகொண்டு இருக்கிறான் ... ... எண்டுதான் பட்டுது ... ... “ ஏன் தங்கம் மனதுக்கை ... ... எதையாவது வைச்சிருக்கிறதாலே ... ... ஆருக்கு ... ... என்ன லாபம் ... ... அதை எனக்குச் சொன்னால்தானே ... ... நான் என்னாலே ஏல்லாத்தையும் ... ... மனதுக்குள்ளொழுப்பிடியே ... ... எல்லாத்தையும் ... ... மனதுக்குள்ளொழுப்பிடியே ... ... எல்லாத்தையும் ... ... அதெல்லாம் உன்னைக் ... ... கொஞ்சம் கொஞ்சமாய் ... ... அரிக்குது ” ... ... எண்டு சொன்னன். அவள் கொஞ்ச நேரம் ... ... பேசாமல் இருந்தாள் ... ... பிறகு ... ... “ ஒண்டுமில்லை ... சந்திரனுக்கு ஒரு கவியானம் செய்தால் என்ன? ... ... நான் சாக முந்தி அதை என்றை கண்ணாலே ... ... ஒருக்கால் ... ... பார்க்கவேணும் எண்டு ஆசையாய் இருக்குது ” எண்டு சொன்னாள் ... ... “ அதுக்கென்ன ... ... சோதனை முடிஞ்சு ... ... சந்திரன் வந்த உடனே ... ... செய்வம் ” எண்டு சொன்னன் ... ... என்றை சொல்லிலை ... ... அவளுக்கு நம்பிக்கை உண்டாகேல்லைப் போலை ... ... கொஞ்ச நேரம் இருந்து யோசிச்சாள் ... ... பிறகு ... ... இரண்டு முண்டு பகுதிகளைச் சொல்லி அங்கை கேட்டுப் பார்க்கச் சொன்னாள் ... ... ‘ஓம்’ ... ... எண்டு நான் சொன்னன் ... ... அதுக்குப் பிறகுதான் ... ... “ நித்திரை வருகுது ... ... கட்டிலடிக்குப் பிடிச்சுவிடுங்கோ ... ... ” எண்டு சொன்னாள் ... ... மெல்லப் பிடிச்சு ... கட்டிலடிக்குக் கொண்டு போய்ப் ... ... படுக்க வைச்சன். படுத்துக் ... ... கொஞ்ச

நேரத்திலே ... ... நிம்மதியாய் நித்திரையாய்ப் போன்று.  
(நீணவறுத்தல் முடிவு)

அப்பத்தான் நான் யோசிச்சன் இந்தக் கவலை அவளை என்  
வளவு தூரம் வாட்டிப் போட்டுது என்னு.

சிவக்: நீ இதைப்பற்றி எனக்கு ஒண்டும் சொல்லேல்லையே.

கார்த்தி: சொல்லலாம் எண்டுதான் முதல் யோசிச்சன். பிறகு நீங்  
கள் பேசினாலும் பேசிப் போடுவியன் எண்டு பேசாமல்  
இருந்திட்டன். நல்ல காலம் தங்கத்துத் பிறகு சுகம்  
வந்திட்டுது.

சிவர்: (சிற்தனையோடு) ம் . . . அப்ப நான் நீணக்கிறன் . . . இப்  
பவும் அவனுக்கு அந்தக் கவலைதான் இருக்க வேணும்.  
அதுதான் அவள் நிம்மதியாய்க் கண்ணை மூட ஏலாமல்  
அவதிப்படுகிறோன் . . . ம் . . . சந்திரன் இதுக்கு என்ன  
சொல்லுரூன்.

கார்த்தி: றிசல்ட் வந்து எட்டு மாசம் ஆக்கது. உத்தியோகம்  
இல்லை . . . உத்தியோகம் இல்லை எண்டு எரிஞ்சு கொண்டு  
திரியிருன். அதுதான் இதைப் பற்றிக் கேக்க நான்  
போசிக்கிறேன்.

சிவக்: இதிலே யோசிக்கிறதுக்கு என்ன இருக்குது. தாய் நிம்மதி  
யாய்க் கண்ணை ஆடுறது முக்கியமோ? உத்தியோகம் முக்  
கிபமோ? அவன்றை உத்தியோகத்தைப் பற்றி உனக்குத்  
தெரிஞ்ச ஆக்களிட்டைச் சொல்லியிருக்கிறோய் தானே.  
நீ அவங்களுக்குச் செய்த உதவிகளுக்கு இதை அவங்கள்  
உனக்குக் செய்ய எங்கை எண்டு இருப்பாங்கள் . . . பாப்  
பம் . . . அப்பிடித்தான் இல்லாட்டிலும் பறுவாயில்லை ...  
ஓரு ரெண்டொண்டை இளக்க எஸ்லாம் சரிவரும்.

கார்த்தி: உத்தியோகத்தைப்பற்றி கவலை இல்லை அண்ணேன். அன்பேர்  
புதௌமிஸ் பண்ணி இருக்கினம்

சிவக்: சரி . . . (யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராய்) மிச்ச அனுவா  
களை நான் பார்க்கிறேன்.

(மேற்கொண்ண வச்னதைச் சிவக்கொழுந்து பேசியபடியே கார்த்திகேகவையும் அழைத்துக்கொண்டு கட்டிலடிக்குப் போகிறூர். அங்கே சந்திரன் தாய்க்கு தோடம்பழச்சாறு கொடுத்துக்கொண்டிருக்கிறோன். தகப்பன் கிளாஸை மகனிடமிருந்து வாங்கித் தான் அதைப் பறுக்கிறூர். சிவக்கொழுந்து சந்திரனை அழைத்தபடி மீண்டும் முன்மேடை வலப்புறத்துக்கு வருகிறூர். இவர்கள் கைதக்கத் தொடங்கியதும் கார்த்திகே உள்ளே போகிறூர்.)

**சிவக்:** சந்திரன் ... ... அம்மாவின்றை நிலைமை கொஞ்சம் கஸ்டம் எண்டுதான் டொக்டர் சொல்லுரூர். இன்னும் கொஞ்ச நாளைக்குத் தாக்குப் பிடிக்கிறதெண்டால் மருந்தாலை ஒண்டும் செய்ய ஏலாதாம் ... ... அது மனதாலைதான் செய்ய ஏலும் எண்டு டொக்டர் சொல்லுரூர்.

**சந்திரன்:** நீங்கள் என்ன பெரியயா சொல்லுறியள்.

**சிவக்:** (யோசித்துப் பேசும் பீடிக்கேயாடு) அம்மாவுக்கு இருக்கிற வியாதியை விட மனக்கவலைதான் இப்ப பெரிய வியாதி யாய்க் கிடக்குது. ஐயாட்டையும் கேட்டன். அவரும் அதைத்தான் சொல்லுரூர்.

**சந்திரன்:** (ஆர்சியித்தொடு) அம்மாவுக்கு அப்பிடி என்ன மனக்கவலை பெரியயா ?

**சிவக்:** உனக்கொரு கலியாணத்தைச் செய்து பாக்கிறதுக்கிண்டியிலை தான் கண்ணை முடிவிடுவாளோ எண்டு அவன் கவலைப்படு கிறோன். இந்தக் கவலையாலையே அவன் அரைவாசி செத்துப் போனான். (யோசித்து) ஏன்றா சந்திரன் நீ ஒரு கலியாணத்தை முடிச்சால் என்ன?

**சந்திரன்:** என்ன பெரியயா நீங்கள் ... ... உழைக்கிறதுக்கு வழியைக் காணயில்லை. கலியாணம் இல்லாததுதான் குறை.

**சிவக்:** இஞ்சார், உத்தியோகத்தைப்பற்றி நீ கவலைப்படவேண்டாம். அது ஐயா தன்றை சிறேநிதிட்டை சொல்லி வைச்சிருக்கிறூர். நானும் அங்கை சொல்லி வைச்சிருக்கு. இன்டைக்கோ நாளைக்கோ அது கிடைக்கும். ஆனால் அம்மாவின்றை விஷயம் அப்பிடி இல்லை. ஒருக்கால் கண்ணை

முடினால் முடினதுதான். அதுதான் சொல்லுறன், ஆசே யோடை அவளை ஏங்கிச் சாக வைக்காதை பிறகு நீதான் மனவருத்தப்படுவாய்.

நந்திரன்: இதிலே அம்மா மாத்திரம் விருப்பப்பட்டு என்ன இருக்குது பெரியையா. ஐயாவுமெல்லோ சம்மதிக்கவேணும்.

சிவக்: அம்மாவுக்கு விருப்பமென்டால் அவரென்ன வேண்டாம் என்டே சொல்லப்போரூர்?

நந்திரன்: அதுக்கி ல்லீல .....

சிவக்: அவருக்கு அம்மாவின்றை கவலை ஒரு பக்கம். அம்மாவின்றை ஆசையை நிறைவேற்றுற்றுக்கு வழிதெரியாத கவலை மற்றப்பக்கம். இரண்டுக்கும் இடையிலை நின்று அவர் அந்தரப்படுகிறூர். இதெல்லாத்தையும் தீர்த்துவைக்கக் கூடியவன் நீயொருத்தன்தான். நீ படிச்சனி. உனக்கு எல்லாம் வடிவாய் விளங்கும். அதுதான் சொல்லுறன்.

நந்திரன்: (பேசாமல் நிற்கிறுன்)

சிவக்: என்ன பேசாமல் நிக்கிருய்.

நந்திரன்: இல்லைப் பெரியையா ... ...

சிவக்: இஞ்சார் ... ... இவ்வளவு பாடும் அவள் உனக்காய்த்தான் பட்டவள். ஐயாவுக்குப் பட்டதிலையும் பாக்க அவள் உன் னேடைதான் கூடப் பாடுபட்டிருக்கிறார். உன்றை உழைப்பை அவள் அனுபவிப்பாள் என்பது ஐயிச்சம். நான் நினைக்கேலீ. அதுதான் சொல்லுறன். அவள் உய்ரோடை இருக்கேக்கை உன்னுலை செய்யக்கூடியது இது ஒண்டுதான்.

நந்திரன்: எனக்கென்னவோ பெரியையா ... ... இந்த யோசனை பிழைபோலத் தெரியது.

சிவக்: இத்தினை வயசு வந்த பிறகும் எங்களுக்கு எது சரி எது பிழை எண்டது விளங்குவதில்லை. உனக்கு இப்பவே

எல்லாம் விளங்குது என்ன? நான் சொல்றதைக் கேள். அந்தச் சீவன் கொஞ்சம் நிம்மதியாய்க் கண்ணை மூட வேணுமென்டால் நான் சொல்லுறபடி செய்.

(இந்த நேரத்தில் கார்த்திகேசு அங்கே வருகிறார். அவரைக் கண்டதும் சந்திரன் கட்டிலடிக்குப் போய்த் தாயைக் கவனிக்கிறான். சிவக்கொழுந்துவுக்கும் கார்த்திகேசவுக்கும் சம்பாஷணை தொடருகிறது.)

கார்த்தி: அவனுக்கு விருப்பமில்லாட்டில் தெண்டியாதையுங்கோ அண்ணே.

சிவக்: விருப்பமில்லை என்கு அவன் உனக்குச் சொன்னவனே? உத்தியோகத்தை எடுத்துக் கொடுத்தால் வாயைப் பொத்திக்கொண்டு கலியானம் செய்வான் தானே. (யோசித்து) இவனுக்கு உத்தியோகம் கிடைக்கும் வரைக்கும் அவன் கண்ணை முழிச்சுக் கொண்டு இருக்க மாட்டாள். அது தான் யோசிக்கிறன்.

கார்த்தி: அப்பிடியென்டால் என்னண்ணை செய்யிறது.

சிவக்: ம் (யோசித்து) அது நான் அவனுக்கு எல்லாம் வடிவாய்ச் சொல்லியிருக்கிறன். அவன் கேப்பான். அவசரப்படாமல் ஒரு நல்ல பகுதியிலே அவனை இறக்க வேணும். நான் சிற்றம்பலத்தாரோடை கடைக்கிறன்.

கார்த்தி: தங்கத்துக்கும் அவையிலே நல்ல பிடிப்பு. நீங்கள் எல்லாத்தையும் விளங்கப்படுத்திக் கேளுங்கோவன்.

சிவக்: (யோசிச்சு முடிவுக்கு வந்தவராய்) ம... நான் அதைக் கேக்கிறன்... (கார்த்திகேசவையும் அழைத்துக் கொண்டு கட்டிலடிக்குப் போய்) நீ அந்த மருந்துகளை வாங்கிக் கவனமாய்க் குடு (சந்திரனைக் கூப்பிட்டு) அப்ப சந்திரன் நான் போட்டுப் பிறகு வாறன்.

நந்திரன்: ஓம் பெரியொ.

சிவக்: நான் சொன்னதுகளை ஒருக்கால் வடிவாய் யோசிச்சுப்பார்... ம்... யோசிக்கிறதுக்கு என்ன இருக்குது. எல்லாம்

அம்மாவின்றை நன்மைக்குத்தானே. (நந்திரன் போமல் நீற் கிருன். கார்த்திகேசனிடம்) சரி அப்ப இரு நான் வாறன்.

கார்த்தி: ஒம் அண்ணை. (சிவக்கொழுந்தை வழி அனுப்பிக்குர்)

(மகன் தலைமாட்டில் நின்றபடி தாயைக் கவனிக்கிறுன் கார்த்தி கேச திரும்பி வந்து கதிரையை எடுத்து மேடை உள் ஓரத்தில் வைத்துவிட்டு மனைவியின் போர்வைகளைச் சரி செய்தபடி காலடிக்கு வருகிறார். ஒளி மங்கத் தொடங்குகிறது. இருட்டானதும் இருவரும் கட்டிலைத் தூக்கியபடி உள்ளே போகிறார்கள். சாமான்கள் உள்ள ஸ்ரூலும் அப்புறப்படுத்தப்படுகின்றது. ஜன்னலோடு கூடிய சட்டப் படல் உள்ளே மறைகின்றது.)

முதலாம் காட்சி முடிவு.

காட்சி: 2

முதலாம் காட்சி முடிவிலுள்ள இருட்டின்போது மேற்கூறிய மேடைப் பொருட்கள் அப்புறப்படுத்தப்படும் அதே வேளையில் இரண்டாம் காட்சிக்குரிய பொருட்கள் விடப்படுகின்றன. இரண்டாம் காட்சி மேடையின் இடப்புற அரையில் நடைபெறுகிறது. பின்னனியில் கதவோடு கூடிய சட்டப்படல் இருக்கின்றது. சைக்குளோரு மாவிற்கும் சட்டப்படலுக்கும் இடையே உள்ள இடைவெளி உள்ள நையைக் குறிக்கும். இதை வெளிக் கொண்டுவதற்காக இரண்டொரு சாமான்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளன. சட்டப்படலுக்கு முன்னால் இருப்பதை. இருப்பதையிலே முன்று பிரம்பு நாற்காலிகங்கும் சிறிய ஸ்ரூலும் வைக்கப்பட்டுள்ளன. மேடையின் வலப்புற அரை வெற்றிக் கீருக்கிறது. காட்சி ஆரம்பமாகும் போது மேடை முழுவதும் மங்கலான ஒளியும் பிரம்பு நாற்காலிகளைச் சுற்றி ஒளிப்பொட்டும் பாய்ச் சப்படுகின்றன. பாய்ச்சப்படும் போது சிவக்கொழுந்தும் சிற்றம்பலமும் நாற்காலிக்கு முன்னால் நிற்கின்றனர்.

சிற்றம்: இருங்கோ..... இருங்கோ..... (கதவை நோக்கி) செல்வி..... இஞ்சை சிவக்கொழுந்து மாமா வந்திருக்கிறார்.

— சிவக்: (இருந்து கொண்டே) லீட்டுப் பொறுப்பெல்லாம் இடப் செல்வி யோடை போல கிடக்கு.

**சிற்றம்:** அதுதான் பெரிய தலையிடியாக கிடக்குது, பாருங்கோ. உடம்பைச் சும்மா அலட்டாமல் பேசாமல் இரு எண்டாலும் கேள்கிருளில்லை. அது அப்பிடி இருக்கவேணும் ... ... இது இப்பிடி இருக்கவேணும் ... ... அதிலே ஊத்தை பிரட்டக்கூடாது ... ... இதை அரக்கி வைக்கக்கூடாது என்டு ஒவ்வொரு நாளும் மற்றவையோடை சண்டை தான். இப்ப வீடு அவளின்றை பொறுப்பு.

**சிவி:** (ஆழோற்றுத்) அதுதான் நல்லது ... ... எங்கை மற்றவை ஒருத்தரையும் காணயில்லை.

**சிற்றம்:** எல்லாரும் பள்ளிக்கூடம் போட்டினம்.

**செல்வி:** (கதவால் உள்ளே வந்து) என்ன மாமா ... ... கனகாலத்துக்குப் பிறகு ... ...

**சிவக்:** (சிரித்தபடி) உன்னைப் பாத்திட்டுப் போவம் எண்டுதான் வந்தனான்.

**செல்வி:** (சிரித்துக்கொண்டே) ஆ ... ... அப்ப பின்ன இருந்துகொள் ஞங்கோ ... ... இப்ப வந்திடுறன். (உள்ளே போகிறான்)

**சிற்றம்:** இப்ப ஏன் நீங்கள் அடிக்கடி இஞ்சாலைப்பக்கம் வாதேங் கீ.

**சிவக்:** இவன் செல்லனைக் காணியாலை எழுப்பிறதுக்கு ஒடித் திரிஞ்சாப்போலை ... ...

**சிற்றம்:** ஏன் அவன் செல்லன் நல்ல குணமானவனே ... ...

**சிவக்:** ஒம் ... ... அவன் ஆள் பழுதில்லை. தெரியாதே இந்தப் Paddy Lands Act. ஐ ... இப்ப எல்லாக் குறிக்கிகளுக்கும் மெஸ்லமெஸ்லக் கொண்டு வாருங்கள். அதுதான் பிழகேன் வில்லங்கப்படுவான் எண்டு யோசிச்சுப்போட்டு ... ...

**சிற்றம்:** ஆனால் பாருங்கோ ... ... செல்லன் இருக்கிறது நெற்காணி இல்லையே?

சிவக்: ஓ ... ... அது தோட்டக் காணிதான். ஆனால் சொல்ல ஏலாது. இப்ப நெற்காணி எண்டுதான் சொல்லுருங்கள் பிறகு தோட்டக்காணி எண்டும் சொல்லுவாங்கள்.

சிற்றம்: நான் நினைக்கேலீல் அதைக் கொண்டுவாறதாலே அவுவளவு ஆபத்து இருக்குதென்டு,

சிவக்: இப்போதைக்கு ஒரு ஆபத்துமில்லை. எல்லாம் எங்களுக்குச் சாதகமாய்த்தான் இருக்குது. ஆனால் சொல்ல ஏலாது. இனி இனி ஆரார் வாருங்களோ. அதுவும் எங்கடை இப்பத்தைப் பிள்ளைகளுக்கு ... ... இருக்கிறதைக் காவாந்து பண்ண வேணும் ... ... இன்னும் நாளீஞ்சு காணிபூமிகளை வாங்கவேணும் எண்ட அக்கறை இருந்தாத்தானே. இருக்கிறதையும் வித்துச்கட்டுப்போட்டுப் போறதுதான் அவையின்றை யோசினே. சரி அவங்களுக்குத்தான் அந்த யோசினை வராட்டிலும் நாங்களாவது இருக்கிறதைக் காவாந்துடன்னில் வைப்பம் எண்டுபோட்டுத்தான் ... ...

சிற்றம்: இப்ப அவைன் எழுப்பினால் காணி எல்லாம் சீரழிஞ்சுபோமே பாருங்கோ.

சிவக்: (அலட்சியமாக) ஓ ... ... அதுக்கென்ன கொஞ்ச நாளைக்கு அது சும்மா கிடக்கட்டுமன் இப்ப அதாலே ஒரு நட்டமும் இல்லைத்தானே ... ... நிங்களும் ... ... அவன் சுதிரைனையிடி வளவிலை இருக்க விடுறது நல்லது எண்டு எனக்குப் படயில்லை.

செல்வி: (வோப்பியோடு வந்துகொண்டே) கோப்பி குடியுங்கோ மாமா, (கோப்பியைக் கொடுத்துவிட்டு நாற்காலியில் அமருகிறோன்)

சிவக்: (குடித்தபடியே) செல்வி ... ... நீ பள்ளிக்கூடத்தாலே நின்டது பெரிய பிழை. கட்டாயம் நீ யூனிவேசினிறிச் சோதனை எடுத்திருக்கவேணும்.

செல்வி: அதை அப்பாட்டைத்தான் சொல்லுங்கோ மாமா. என்றை கிளாசிலை கடைசியிலை நின்டவை எல்லாரும் இப்ப மெடிக்கல் கொவிச்சிலை படிக்கினம்.

சிற்றம்: (இழுப்பாக) ஓ ... ... உத்தியோகம் செய்யிறதெங்கை குடும்பத்தைப் பார்க்கிறதெங்கை. (செல்வியிடம்) அப்ப உனக்கு

படிச்க விருப்பபெண்டால் நான் உன்னை மறிக்கேக்கை  
என்னேடை நீ சண்டை பிடிச்சிருக்கலாமே.

**செல்வி:** பின்னேசி சண்டை பிடிக்காமலே விட்டனான். நீங்கள்  
தானே சொன்னியள் ... ... உந்த உத்தியோகத்தோடை  
கலியானத்தைச் செய்துபோட்டு இரண்டு பிள்ளைகளுக்கு  
தாயான உடனை நிசைப்பன்னிப்போட்டு வீட்டிலை  
இருக்கிறதும் சரி, முதலே வீட்டிலை இருக்கிறதும் சரி.  
இரண்டும் ஒன்றுதான் என்று.

**சிற்றம்:** இப்ப அதை நான் என்ன மாத்தியே சொல்லப்போறன்.  
அறிவுக்கு நீ படிச்கிறவெதன்டால் வீட்டை இருந்து படியன்.

**சிவக்:** அது அப்பா சொல்லுறந்துதான் சரி. வீரு பெம்பிளை  
களுக்கு. ஒபில் ஆர்பிளைகளுக்குத்தான்.

**செல்வி:** இல்லை ... ... இல்லை ... ... உழைக்கிற தைரியம் இருந்தால்  
ஆரும் எங்கெயும் இருக்கலாம்.

**சிற்றம்:** (சிரித்துக்கொண்டு) அப்ப சரி ... ... நீ இப்ப வீட்டிலை இரு.

**செல்வி:** (ஓஸ்லக் கோபமாக) சும்மா போங்கோ அப்பா.

**சிற்றம்:** (சிவக்கொழுந்தர்தம்) அது சரி பாருங்கோ ... ... உங்கடை  
தம்பி கார்த்திகேசற்றை பெண்சாதிக்கு கடுமை என்று  
கேள்விப்பட்டன் ... ...

**சிவக்:** ஒம் ..... இந்த முறை கொஞ்சம் ஜமிச்சந்தான் ஏதோ  
அந்த பொக்டர்ரை கெட்டித்தனத்தாலை கிடந்து இழுபடுது.  
(நிறுத்தி) அதுதான் ... ... ஒரு ... முக்கியமான வீட்டிய  
மொண்டை உன்னேடை தனியாய்ப் பேசலாம் என்று  
வந்தனான்.

( செல்வி கதிரையை விட்டு எழுகிறார்கள்)

**சிவக்:** பறுவாயில்லைச் செல்வி ... ... நீ இரு.

**செல்வி:** இல்லை மாமா ... ... நீங்கள் கடையுங்கோ. எனக்கு வேலை இருக்குது. (சொல்லியபடியே சொல்லியபடியே சொல்லியபடியே தட்டையும் எடுத்துக் கொண்டு உள்ளே போகிறோன். போனதும்)

**விவக்:** விஷயம் என்னெண்டால் சிற்றம்பலம் ... ... தங்கம்மா கனகாலம் சிவிப்பாள் எண்டது ஜமிச்சம். இந்த முறை தப்பினாலெண்டால் ... ... ஆகக் கூடினது ஒரு வருசம்.

**சிற்றம்:** என்ன கான்சரோ (Cancer)

**விவக்:** இல்லை ... இல்லை ... கான்சர்மாதிரி ... அதுதான். மனிசிக் கொரு ஆசை ... என்னெண்டால் ... தான் சாகிறதுக்கிடையிலை ... அவன் சந்திரனுக்கு எங்கையெண்டாலும் ஒரு நல்ல இடத்திலை ஒரு கலியாணம் செய்து வைக்கவேணும் என்று. இரண்டு முண்டு பதுதி வந்து கேட்டவைதான்... எண்டாலும் ... ... எனக்குப் பிடிக்கேலை. (யோசித்து) ஏன் சிற்றம்பலம் செல்விக்கு அவனைச் செய்தால் என்ன?

**சிற்றம்:** ம் ... (பேராயல் யோசனையில் ஆழ்கிறோ)

**விவக்:** ஏன் உனக்கு விருப்பமில்லையோ?

**சிற்றம்:** (தங்கியபடியே) விருப்பமில்லை எண்டில்லை ... ... மகனுக்கு இன்னும் ஒரு உத்தியோகமுமில்லை ... அதுதான் ...

**விவக்:** அதைப்பற்றி நீ ஏன் யோசிக்கிறோய். அவன்றை சோதினை மறுமொழி வந்து இப்ப என்ன ஆறுமாசம்தானே ஆகுது. அதுக்கிடையிலை எனக்கிந்தக் காணி வழக்கு வந்திட்டுது. தங்கம்மாவும் சுகமில்லாமல் படுத்திட்டாள். அவன் ஏந்திரன்றை விஷயத்தைப் பாக்க எனக்கும் தகப்பனுக்கும் நேரமில்லை மல் போக்கது.

**சிற்றம்:** உத்தியோகம் இல்லாதவரைச் செய்ய ... ... செல்வி என்ன சொல்லுகிறோனா.

**விவக்:** உன்றை கஸ்டந்ஸ்டம் அவருக்கென்ன தெரியாதே. சொல்லி விளங்கப்படுத்திறநுதான்.

**சிற்றும்:** கடவுளே எண்டு எனக்கொரு கஸ்டமும் இல்லைப்பாருங்கோ ஒரு நல்ல இடத்திலே என்னுலை அவளைக் கட்டிவைக்க ஏறும்.

**சிவக்:** அது எனக்குத் தெரியும் சிற்றம்பலம். நான் யோசிக்கிறது என்னெண்டால் ... அவனுக்கு ஒரு வேலை எடுத்துக் கூடுகிறது ஒரு கஸ்டமான காரியம் இல்லை ... ... வேலை கிடைச்ச உடனை அவனுக்கு இருக்கிற மரியாதை கூடுமே தவிரக் குறையாது. இப்ப எண்டால் நீங்கள் குடுக்கிறதை அவை ஏற்றுக்கொள்ளுவினம். தாய் மனிசியாலைதான் அவசரப்படுகின்மே தவிர அவனுக்கிப்ப கலியானத்துக்கு அவசரமில்லை. அவனும் மாட்டன் எண்டுதான் சொன்ன வன், அதுதான், உத்தியோகந்தான் தடங்கல் எண்டால் நான் கறண்டி (Guarantee) பண்ணுறந். வாறுமாசமோ அடுத்த மாசமோ அது கிடைக்கும். அதைப்பற்றி நீ யோசிக்கவேண்டியதில்லை.

**சிற்றும்:** (யோசனையிலிருந்து மீண்டு) இல்லை ... இல்லை ... எனக்கு விருப்ப மில்லை எண்டில்லை. செல்லிற்றறைக கேக்காமல் இதுக்கொரு முற்றுச் சொல்லுறது சரியில்லை எண்டுதான் நான் யோசிக்கிறன்.

**சிவக்:** ஓ ... அது சரி ... அவளின்றை முடிவுதான் முக்கியம். ஆ... (யோசித்து) நீ கேட்டு வை. ஏதோ என்றை பின்னைக்காகக் கதைக்கிறன் எண்டு யோசிக்காதை. உனக்கென்ன ஊர் நடப்புத் தெரியாதே. ஒரு நல்ல மாப்பிளையை எடுக்கிற துக்கு இருக்கிற வில்லங்கங்கள் உணக்குத் தெரியுந்தானே. நீயும் இதைப்பற்றி ஒருக்கால் வடிவாய் யோசிச்சுப்பார். (அழுந்து) நான் நாளைக்கு வாறன். இது ஒரு அவசரமான விஷயம். நாள்க் கடத்தக்கூடாது. நான் வரப்போறன்... (கதவைப் பார்த்து) செல்லி ... ... நான் வரப்போறன் ... ... (செல்வியைக் காணவில்லை சிற்றம்பலத்தாரிடம்) சொல் லுங்கோ நான் பிறகு வாறனெண்டு.

**சிற்றும்:** ஓம் ... ... நான் சொல்லுறந்.

(சிவக்கொழுந்து வெளியேறுகிறார்.)

(சிற்றம்பலம் யோசித்தபடியே திரும்பி வந்து கதிரையில் அமருகிறார். அமர்ந்து யோசித்தபடியே இருக்கிறார். செல்லி வருகிறாள்.)

**செல்லி:** எங்க மாமா போட்டாரே?

**சிற்றம்:** கூப்பிட்டார். உன்னைக் காணேல்லை. பிறகு வாறன் எண்டு சொல்லச் சொல்லிப்போட்டுப் போருர்.

**செல்வி:** ஏதோ முக்கியமான விஷயம் எண்டார். என்னவாம் அப்பா.

**சிற்றம்:** ம ... ... (இலைசாகச் சிரித்தபடி) உனக்கு ஒரு கலியாணம் பேசிக்கொண்டு வந்தவர். கார்த்திகேசற்றை மகன் சந் திரணைத்தான். இப்பத்தான் இவன் B. A. பாஸ்பண்ணின வன். தெரியுந்தானே.

**செல்வி:** என்னப்பா நீங்கள். இப்ப சயன்ஸ் கிறட்டியவேட்சே வேலை இல்லாமல் கஸ்டப்படுகின்றம்... ... நீங்கள் ஒரு ஆட்ஸ் கிறட்டியவேற்றறப்பற்றிச் சொல்றிங்கள். எனக்குத் தெரி யும். என்ற கிளாஸ்மேற் ஒருத்தியின்றை அண்ணை B.A. பாஸ்பண்ணி இப்ப பத்து வருஷம்.

**சிற்றம்:** ஏன் செல்வி B. A. பாஸ்பண்ணின எல்லாரும் வேலை இல்லாமலோ இருக்கினம். பாஸ்பண்ணி அடுத்த கிழமை அல்லது பாஸ்பண்ண முதலே உத்தியோகத்துக்குப் போறவை எத்தனைபேர் ... ... அதுதான் சொல்லுறது ... உத்தியோகம் எண்ட விஷயம் பிறக்கிற இடத்தையும் இருக்கிற அணைவையும் தான் முழுக்க முழுங்கப் பொறுத்திருக்கு எண்டு. அதுதான் ... எடுத்த உடனை இந்தச் சம்மந்த்தை விடுகிறத்தக்கு எனக்கு விருப்பமில்லை ... ... (யோசித்தபடி) ... ... சிவக்கொழுந்தரும் கார்த்திகேசரும் நல்ல செல்வாக்கான ஆக்கள் ... ... சந்திரனுக்கு உத்தியோகமே தேவையில்லை ... ... நிலபுலன்களைப் பார்த்தாலே போதும் ... ... எனக்குத் தெரியத்தக்கதாய் எத்தனை பேருக்கு ... கார்த்திகேசர் உத்தியோகம் எடுத்துக் கொடுத்திருக்கிறோர் ... நல்ல செல்வாக்கான ஆள் ... நல்ல மனிசன் ... இனி ... சிவக்கொழுந்தர் ... ... அவர் இன்னும் செல்வாக்கான ஆள்...அந்த மனிசன் நினைச்சால் நாளைக்கே உத்தியோகம் ... இனி அவன் பொடியனும் நல்ல சூணம்ரான பொடியன் ... சோலி ... சுறட்டுக்குப் ... ... ....

(பேசுவதுபோன்ற பாவனை தொடர்ந்து நடக்கிறது)

மேற்கொண்ன வசனங்களைச் சிற்றம்பலம் பேச ஆரம்பித்து அரை வாசிக்கு வந்ததும் ஒளிப்பொட்டைத் தவிர மற்ற ஒளிவிளக்குகள் மங்கி மறைகின்றன. பின்னர் சிற்றம்பலம் பாவணையோடு தொடர்ந்து பேச செல்வி கதிரையில் சாய்ந்து நியிர்ந்த நிலையில் ‘சிலை’ ஆகிறார். வசனங்கள் தொடர்ந்து பேசப்பட ஒளிப்பொட்டும் மங்கத் தொடங்கி பேசவது போன்ற பாவணைமட்டும் நடக்கும்போது மேலும் மங்கி மறைகிறது.

இருட்டிலே திரை முடுகிறது

முதலாம் அங்கம் முடிவு.

## இரண்டாம் அங்கம்

காட்சி - 1

வலப்புற மேடையில் சற்று முன்தள்ளி ஒரு நீண்ட மேசை சரி வாக உள்ளது. மேடையின் வலக்கரைபை அண்டி மேசையோடு மூன்று குற்றிகள் வைக்கப்பட்டுள்ளன. முன்மேடை வலப்புறத்தில் ஒரு தொப்பி மாட்டி இருக்கிறது. மேசை கறுப்புத் துணிபால் மூடப் பட்டுள்ளது. மேசையிலே வில் தாங்கள், மைக்கடு, பேனை, கண்ணுடி நிறைகள், மேசை மணி, தொலைபன்னி போன்றன வைக்கப்பட்டுள்ளன. மூன்று குற்றிகளுக்கும் மூன்னால், அதாவது நடுமேடையை அண்டி மேசையோடு ஒரு குற்றி வைக்கப்பட்டுள்ளது. மேடையின் இடப்புற அரையின் அந்தலையில் இரண்டொரு கதிரைகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. நடுமேடை பின்புறத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தை நிலைபோலப் பாவித்து, மேடை வலப்புற அரைக்குப் போய் வருவதற்கு அந்த இடத்தையே பாவிக்கவேண்டும். கதவு நிலையைக் குறிக்கச் சட்டப்படல் தேவையில்லை. நடிகர்கள் கவனமாக இந்த இடத்திற்கூடாகவே போய் வந்தால் கதவு இருக்கின்ற உணர் வைச் சபையோர் மத்தியிலே ஏற்படுத்திவிடலாம்.

திரை விலகுகிறது.

காட்சி ஆரம்பமாகும்போது பத்துப்பண்ணடி நேர்முகப் பரீட்சார்த்திகள், வெள்ளை லோங்ஸ், வெள்ளைசேட், மட்டைகள் சகிதம் இடப்புற மேடை பிற்பகுதியில் கூட்டமாக நிற்கிறார்கள். தொப்பி மாட்டியை பியோன் ஒருவர் காவிவந்து வலப்புற மேடை மூன்பக்கத் தில் வைக்கிறார். வைத்தபின் மேசையையும் குற்றிகளையும் ஒங்கிளங்கி அடித்துச் சுத்தம் செய்கிறார். இவை அளைத்தையும் பரீட்சார்த்திகள் கவனிக்கவில்லை. ஏனெனில் கற்பணியான ஒரு சவர் இக்காட்சியை அவர்களிடமிருந்து மறைத்துவிடுகிறது. பின்னர் விவரிக்கப்படும் நேர முகக் காட்சியின்போதும் பரீட்சார்த்திகள் உள்ளே நடக்கும் பரீட்சையை நேராகப் பார்ப்பதுபோல் பாவனை செய்யக்கூடாது. சிலர் கதைத்துக்கொண்டும், வேறு ஒரிருவர் அந்தரத்தோடு, இருக்க முடியாதபடி தவித்துக்கொண்டும் இருப்பதுபோல் கதிரைகளில் இருந்து பாவனை செய்யவேண்டிய மற்றப் பாவனை கள் அவ்வப்போது கூறப்படும்.

பியோனெத் தவிர்ந்த ஏணை நடிகர்களின் நடிப்பு 'பேசாப் பாவணையிலே' (panto mime) அமையும்.

மேற்கூறியபடி ஒங்கி அடித்துத் துடைத்த பியோன் நிலையைக் குறிக்கும் இடத்தால் வெளியே அதாவது இடப்புற மேடைக்கு வருகிறார். பரீட்சார்த்திகளை எட்டி. ஆடிப் பார்த்தபின் சேமக்கலம் போன்ற ஒன்றை ஒரு கதிரையிலிருந்து எடுத்து மடமடவென்று அதை அடிக்கிறார். பரீட்சார்த்திகள் எல்லோரும் இடப்புற மேடைக்கு வருகின்றனர். வந்ததும்,

பியோன்: எக்சாம் (Exam) ஸென் அப் (line up)

பரீட்சார்த்திகள் எல்லோரும் மடமடவென வரிசையில் நிற்கிறார்கள். முன்மேடையிலிருந்து பின் மேடைவரை எல்லாப் பரீட்சார்த்திகளையும் மிகவேகமாக ஆனால் காத்தி மாகப் பார்த்தபடியே பியோன் போகிறார். பின்மேடைக்குச் சென்றதும் மண்டபத்தைப் பார்த்தபடி நேராய் நின்று.

பியோன்: எக்சாம் ... ... ஆம் லெங்ட் (Exam Arms length)

(பரீட்சார்த்திகள் வலக்கையை நீட்டி இடை எடுக்கின்றனர்)

பியோன்: எக்சாம். றைற் ரேண் (Exam Right turn)

(எல்லோரும் வலப்புறமாகத் திரும்புகின்றனர். பியோன் நேராய் நின்றபடியே)

பியோன்: எக்சாம் தற் செட் ரேண் (Exam thit side turn)

(எல்லாப் பரீட்சார்த்திகளும் வெவ்வேறு திசையில் திரும்புகின்றனர். பாவணை மூலம் எல்லோரையும் ஏசியபடி பியோன் முன்மேடைக்கு வருகிறார். சபையோருக்குப் பின்புறத்தைக் காட்டியபடியே நேராய் நின்று )

பியோன்: எக்சாம் ... ... திஸ் செட் ரேண் (Exam This side turn)

(எல்லாப் பரீட்சார்த்திகளும் சபையோரைப் பார்த்தபடி திரும்புகின்றனர்.)

பியோன்: எக்சாம் ... றைற் ரேண் (Exam Right turn)

(பரீட்சார்த்திகள் வலப்பக்கம் திரும்புகின்றனர். அவர்களை எல்லாம் வடிவாய்ப் பார்த்து சிலருக்கு ரை முதலியவற் றைச் சரிசெய்கிறார். பின்,)

பியோன்: எக்சாம் ... ... சிற் (Sit)

பரிட்சார்த்திகளுள் சிலர் கதிரைகளில் அமருகின்றனர். மற்றவர்கள் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர்.

சேமக்கலத்தோடு பியோன் உள்ளே, அதாவது பரிட்சை நடக்கும் அறைக்குள் போகிறார். ஜன்னஸ் சட்டப்படலுக்கு முன்னால் நின்ற படி சேமக்கலத்தை மடமடவென்று அடிக்கிறார். எல்லாப் பரிட்சார்த்திகளும் எழுந்து அறைக்குள் போக எத்தனிக்கின்றனர். பியோன் ஒடி வந்து எல்லோரையும் தடுத்துப் பிடித்து மீண்டும் கதிரையில் போய் இருக்கும்படி வெருட்டுகிறார். அவர்கள் எல்லோரும் போய் இருந்ததும் மீண்டும் தான் அதை அடித்தால் வரக்கூடாதெனச் சொக்கையுலம் விளக்குகிறார். பின்னர் பழைய இடத்திலேயே போய் நின்று கதவு நிலைக்குள்ளால் எட்டிப் பார்த்து வரக்கூடாதெனச் சொக்க செய்தபின் மீண்டும் சேமக்கலத்தை மடமடவென அடிக்கிறார். அவர் அடித்து ஒய்ந்ததும் முன்று நீதியரசர்கள் நீள்மான கரிய மேற் கோட்டைப் போட்டபடி ஒவ்வொருவரும் கையிலே தராசொன்றைப் பிடித்தபடி ஒருவர் பின் ஒருவராகத் தாண்டித் தாண்டி முன் மேடைக்கு வருகிறார்கள். தராசகள் ஒருபக்கம் சாய்ந்தே இருக்கின்றன. முன் மேடைக்கு வந்தவர்கள் தராசகளைத் தொப்பிமாட்டியில் தாக்கிப் பின்னர் இடக்கைகளைத் தூக்கி நடுவே ஒன்றையொன்று தோடும்படி பிடித்து மடமடவென்று வாய்க்குள் ஏதோ முனுமுனுக்கிறார்கள். பின்னர் தாண்டித்தாண்டி மேசையை ஒருமுறை கூற்றி ஒருகிறார்கள். கூற்றி வந்தவர்கள் குற்றிகளில் அமருகிறார்கள்.

நடுவிலிருப்பவர் பரிட்சைக் குழுத் தலைவர். அவருக்கு வலப்புறம் சபையோரை அண்டி இருப்பவர் உதவித்தலைவர். இடப்புறம் இருப்பவர் தலைவர் - 3.

ஒரு கடுதாசியை எடுத்து நாலு மூலைகளையும் மாற்றிமாற்றித் தலைவர் பார்க்கிறார். பின்னர் உதவித் தலைவரைப் பார்த்து தலை ஆட்டுகிறார். உதவித் தலைவர் மேசை மணியை ஒருமுறை அடிக்கிறார். பியோன் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டை எடுத்து வெளியே வந்து,

பியோன்: (மிகக்கெதியாக) ரத்னசாவுதி... ரத்னசாவுதி .. (உள்ளேபோகிறார்)

பரிட்சார்த்திகள் விழிக்கின்றனர். யாகரைக்கூப்பிட்டார்கள் என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். அவர்களில் ஒருவர் மற்ற ஒருவரைக் காட்ட அவர் அந்தரத்துடன் உள்ளே போகிறார். போன்றும் தலைவர் அவரை அமரச் சொல்லிச் சைகை காட்டுகிறார். பரிட்சார்த்தி கொண்டு வந்த நற்சாட்சிப் பத்திரங்களை தலைவர் - 3 வாங்கி பத்திரங்களைக் கீழே வைத்துவிட்டு மட்டையை வடிவாய்ப் பார்க்கிறார். பார்த்தபின் சரிஇல்லை எனத் தலையை ஆட்டுகிறார். தலைவர் இருந்த படியே பரிட்சார்த்திக்குக் கிட்ட எட்டி,

தலைவர்: வங்குறு சிம்பிலி சாலா

(உரக்கக் கேட்கிறார்)

பரிட்சா. 1: (விழிக்கிறார்)

தலைவர்: (மீண்டும்) வங்குறு சிம்பிலி சாலா.

பரிட்சா. 1: (விழிக்கிறார்)

(தலைவர் உதவித் தலைவரைப் பார்க்கிறார். அவர் தலையாட்டியபடி மேசை மணியைத் தூக்கி அடிக்கிறார். பரிட்சார்த்தி 1 தொங்கிய தலையோடு வெளியேறுகிறார்.)

உதவித் தலைவர் சேமக்கலத்தை மீண்டும் அடிக்கிறார்.

பியோங்: (வெளியே போய்) யோக ... ... யோக ... ...

(பரிட்சார்த்தி 2 எழுந்து உள்ளே வருகிறார். வந்து ஆசனத்தில் அமருகிறார். தலைவர்-3 பத்திரங்களை வாங்கி அதை மணந்து பார்த்து நல்ல மணாம் எனத் தலை ஆட்டுகிறார். உதவித்தலைவர் எழுந்து ஒரு காகிதத்தைப் பரிட்சார்த்தியிடம் கொடுத்து அதில் எழுதும்படி கூறுகிறார். பரிட்சார்த்தி எழுதியதை மணந்து பார்க்கிறார். மூக்கைச் சுழித்தபடியே ஆசனத்தில் அமருகிறார்.)

தலைவர்: (பரிட்சார்த்தி 2 இறகுக் கெட்ட எட்டி) வங்குறு சிம்பிலி சாலா.

பரிட்சா. 2: (விழிக்கிறார்)

சிறிது நேரத்தின் பின் மேசைமணி அடிபடுகிறது. தொங்கிய தலையோடு பரிட்சார்த்தி 2 வெளியே போகிறார்.

(உதவித்தலைவர் மீண்டும் மேசை மணியை அடிக்கிறார்.)

பியோன்: கந்த ... ... கந்த ... ...

(பரீட்சார்த்தி 3 உள்ளே வந்து அமருகிறார். உதவித் தலைவர் எழுந்து அவர் தலைமயிரைப் பிடித்துப் பார்க்கிறார். அவருடைய கோட்டை மணந்து பார்க்கிறார். அதைத் தட்டிப் பார்க்கிறார். முக்கைச் சுழித்தபடியே போய் இருக்கிறார். தலைவர் பரீட்சார்த்தியை எழுந்து போகும்படி சைகை காட்டுகிறார். அவரும் போகிறார். மேசை மணி அடிக்கப்படுகிறது.)

பியோன்: சதாசி ... ... சதாசி ... ...

(பரீட்சார்த்தி 4 எழுந்து உள்ளே வந்து இருக்கிறார்.)

தலைவர்: (கிட்ட எட்டி) வங்குறு சிம்பிலி சாலா

பரீட்சா 4: (விழிக்கிறார்)

(உதவித்தலைவர் எழுந்துபோய் கோட்டை மணந்து பார்க்கிறார். பரீட்சார்த்திக்குப் பின்னால் உதவித் தலைவர் நிற்கும்போது பரீட்சார்த்தியை எழும்பும்படி தலைவர் டணிக்கிறார். பரீட்சார்த்தி எழுகிறார். அவர் இருந்த கதிரை உதவித்தலைவரால் பின்னால் இழுக்கப்படுகிறது. தலைவர் பரீட்சார்த்தியை இருக்கும்படி சைகை செய்கிறார். அவர் கீழே விழுந்து புரள்கிறார். மூவரும் கைதட்டிச் சிரித்து ஆரவாரிக்கிறார்கள். பரீட்சார்த்தி எழுந்து பத்திரங்களை வாங்கிக்கொண்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வெளியே போகிறார்.)

(உதவித்தலைவர் இருந்தபடியே பியோனுக்கு சைகை காட்டுகிறார்.)

பியோன்: (வெளியே வந்து) முத்துவி ... ... முத்துவி ... ...

(பரீட்சார்த்தி 5 உள்ளே வந்து இருக்கிறார். பத்திரங்கள் மணந்து பார்க்கப்படுகின்றன.)

தலைவர்: (கிட்ட எட்டி) வங்குறு சிம்பிலி சாலா.

பரீட்சா 5: விழித்தபடி அங்கும் இங்கும் பார்க்கிறார்.

இப்போது ரெவினான் அடிக்கிறது. உதவித் தலைவர் எடுக்கிறார். காதருகே வைத்ததும் தலைவரிடம் கொடுக்கிறார். அவர் ..... ஆ..... என்றபடி திடுப்பெண்று எழுகிறார். மற்ற இருவரும் எழுகிறார்கள்.

**தலைவர்:** (மிசும் பணிவாக ஆனால் அந்தரத்துடன்)

யெஸ் சேர் ..... யெஸ் சேர்.

ரெவினான் வைக்கிறார். தலைவர் காகிதத்தோடு முன் மேடை வைப் புறத்துக்கு வருகிறார். மற்ற இருவரும் பின்தொடருகிறார்கள். மூவரும் குளிந்து காகிதத்தைப் பார்த்துப் பார்த்து மாறிமாறி சம்பாகிக்கிறார்கள். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். கைதொடுத்துச் சபதம் செய்த பின்னர் மூவரும் தாண்டித் தாண்டி மேசையடிக்கு வந்து, தலைவரும் மூன்றாமவரும் போய் இருக்க உதவித் தலைவர் பரீட் - 5 இறங்குக் கிட்டே வருகிறார். வந்ததும் தலைவர் பரீட் - 5 ஜைமும்பும்படி சைகை செய்கிறார். அவர் எழுந்ததும் குதிரை பின்னால் இழுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் ரெவினான் மீண்டும் அடிக்கிறது. தலைவர் ரெவினான் எடுக்கிறார். எடுத்த காதருகே கொண்டுபோய் பின் உதவித் தலைவரிடம் கொடுக்கிறார். அவர் அதை வாங்கி ‘ஓம், என்னும் பாவணையில் தலையை ஆட்டி ஆட்டிக் கணதக்கிறார். கதைத்து முடிந்ததும் மற்ற இருவரையும் வரும்படி சைகை செய்து தாண்டித் தாண்டி வந்ததும் மூவருக்குமிகையில் குளிந்தபடி சம்பாசனை நடக்கிறது. தலைவர் முடியாது என்று சொல்வது போலும், உதவித் தலைவர் ‘கட்டாயம் வேணும்’ என்று அடித்துக் கூறுவதுபோலவும் பாவணை நடக்கிறது. இவர்களுள் ஒரு சமரசம் வராதுவிடவே ‘விடுவிடு’ வென மேசையடிக்கு வருகிறார்கள். உதவித் தலைவரின் முகத்தில் கோபச் சாயல் தெரிகிறது. தலைதர் பரீட் - 5 ஜை வெளியே போகும் படி வெருட்டுகிறார். அவர் பயந்து வெளியே ஓடுகிறார்.

இப்போது தலைவருக்கும் உதவித் தலைவருக்கும் கைமடக்கும் போட்டி நடைபெறுகிறது. மூன்றாமவர் நடுவராய் பணிபுரிகிறார் இருவரும் மேசையில் மூங்கைகளை ஊன்றி ஒருவர் கையை மற்றவர் மடக்குவதற்கு முழுமூரமாக முளைகின்றனர். மூன்றாமவர் போட்டியின் கடுவலை பாவணையுலம் வெளிப்படுத்துகிறார். கடைசியில் வெற்றி தலைவருக்கே கிட்டுகிறது. தலைவர் மற்ற இருவருக்கும் கைகொடுக்கிறார். அதன்பின் மூவரும் கைகொடுத்து சபதம் செய்து ஆசனத்தில் அமருகிறார்கள். பியோனித் தலைவர் அழைத்துக் காகிதத்தைக் காட்டி

ஏதோ கூறுகிறார். பியோன் வெளியே போய் ஆடைகளைச் சரிசெய்து மிகக் கம்பீரமாய் ஆறுதலாக,

பியோன்: மாணிக்கவாசகர் . . . . மாணிக்கவாசகர் . . . .

மாணிக்கவாசகர் என்பவர் எழுந்து உள்ளே வருகிறார். அவர் வரும்வரை பியோன் வாசலிலே நின்று அவர் உள்ளே போனதும் தனது ஆசனத்தில் அமருகிறார். மாணிக்கவாசகர் உள்ளே வந்ததும் மூவரும் எழுந்து ஆரவாரத்தோடு அவனை வரவேற்றனர். ஆரவாரத் துக் கேற்றபடியே மாணிக்கவாசகரும் உயர்தர குட்டும், பணக்காரர் குடும்பத்து ஆள் போலவும் தோற்றுமளிக்கிறார்கள். மற்ற இருவரும் தலைவருக்குக் கைகொடுக்கிறார்கள். மாணிக்கவாசகர் இருந்ததும் மற்ற மூவரும் இருக்கிறார்கள்.

மூன்றுமவர் பத்திரங்களை எடுத்து மனந்து ‘ஆ’ என்றபடி மீண்டும் மீண்டும் மனக்கிறார்.

உதவித் தலைவர் எழுந்து ஒரு காகிதத்தை மாணிக்கவாசகரிடம் கொடுத்து எழுதும்படி சைகை செய்கிறார். அவர் திருத்துவென்று விழித்தபடி இருக்க தலைவர் காகிதத்தை எடுத்து மனந்துபார்த்து ‘ஆ’ என்று ஆச்சரியப்படுகிறார். மூன்றுமவர் காகிதத்தைப் பறித்துத் தானும் மனந்து ‘ஆ’ என்கிறார். தலைவர் மாணிக்கவாசகருக்குக் கிட்ட எட்டி.

தலைவர்: (இராகந்தோடு ஆதரவாய் ஆறுதலாம்) வங்குறு சிம்பிலி சாலா.

மாணிக்கவாசகர் விழித்தபடி இருக்கவே மூவரும் காதில் கையை வைத்தபடி அவர் கூறுதலற்றைக் கேட்க எத்தனிக்கிறார்கள். மாணிக்கவாசகர் பேசாமல் விழித்தபடியே இருக்கிறார். மூவரும் ‘ஆ’ என்ற ஆச்சரியத்தோடு பின்வாங்குகின்றனர். மற்ற இருவருக்கும் தலைவர் கை கொடுக்கிறார்.

பின்னர் தலைவர் மாணிக்கவாசகரை எழும்பும்படி சைகை செய் கிறார். அவர் எழுகின்றார். உதவித் தலைவர் கதிரையைப் பின்னால் இழுக்கிறார். இதன் பின்னர் தலைவர் கதிரையைப் பார்க்கும்படி மாணிக்கவாசகருக்கு சைகை செய்கிறார். அவர் பார்க்கிறார். பின் இருக்கும்படி சைகை செய்கிறார். அவர் கதிரையை இழுத்துப் போட்டபடி அமர்கிறார். மூவரும் கைதட்டி ஆரவாரிக்கின்றனர். தலைவர்

மற்ற இருவருக்கும் கைகொடுக்கிறார் பின் மூவரும் மாணிக்கவாசகருக்கு மாறிமாறிக் கைகொடுக்கின்றனர். அவர் வீறு நடையோடு வெளியே வந்து மேடைக்கு அப்பால் போய்விடுகிறார்.

உதவித் தலைவர் பியோனீக் கூப்பிட்டு ஏதோ சொல்கிறார். தலைவர் அவனிடம் அதை ஆமோதிக்காது கையை அங்கும் இங்கும் ஆட்டுகிறார். உதவித் தலைவர் அவனிடம் ஏதோ சொல்லி அனுப்புகிறார். அவன் வெளியே வந்து ஓரளவு கம்பீரத்தோடு,

பியோன்: சந்திரன் ... ... ... சந்திரன் ... ... ...

சந்திரன் உள்ளே போனதும் அவன் ஆசனத்தில் அமர்கிறான். சந்திரன் உள்ளே வந்ததும் தலைவரைத்தவர் மற்ற இருவரும் எழுந்து வரவேற்கின்றனர். முந்திய ஆவாவாரம் இல்லை. தலைவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்கிறார். சந்திரன் இருந்ததும் பத்திரங்கள் மணக்கப்படுகின்றன. மூன்றாமவர் ஆமோதிக்கிறார். தலைவர் மறுக்கிறார். கோட்டு மணக்கப்பட்டு ஆமோதிக்கப்படுகிறது. தலைவர் மறுக்கிறார். சடுதாசியில் எழுதி மணக்கப்படுகிறது. தலைவர் மறுக்கிறார். தலைவர் கிட்ட எட்டி.

தலைவர்: ஸங்குறு சிம்பிலி சாலா.

சந்திரன் விளங்காது அங்கும் இங்கும் பார்க்கிறான். உதவித் தலைவர் மட்டும் கேட்கும் பாவணையில் கிட்டப்போய் ‘ஆ’ என்கிறார். தலைவர் மறுக்கிறார். கண்டசியாக தலைவர் அவனை எழும்பும்படி சைகை செய்கிறார். அவன் எழுந்ததும் உதவித் தலைவர் கதிரையைப் பின்னால் இழுக்கிறார். இருக்கும்படி தலைவர் சைகை காட்டும்போது உதவித் தலைவர் கைதட்டி ஆரவாரிக்கிறார். தலைவர் மறுக்கிறார். சந்திரனை எழுந்து பேர்கும்படி தலைவர் சைகை செய்கிறார். தொங்கிய தலையோடு அவன் வெளியே போய் மற்றவர்களோடு சேர்கிறான்.

மூன்று தலைவர்களும் பின் எழுந்து மேசையை ஒரு முறை கற்றி வருகிறார்கள். தொப்பி மாட்டியை நெருங்கி அதில் மாட்டிய தராக கலைத் தூக்கிப் பிடித்தபடி தாண்டித்தாண்டி உள்ளே போகிறார்கள். இவர்கள் போனதின்பின் பியோன் குற்றிகலையும் நீளமேசையில் உள்ள பொருட்களையும் அப்புறப்படுத்துகிறார். அதன்பின் தான் தன் ஞாடைய குற்றியையும் உள்ளே கொண்டுபோகிறார்.

மாணிக்கவாசகர் தவிர்ந்த ஏனைய பரிட்சார்த்திகள் தமது பரிட்சே முடிவடைந்ததும் மேடையை விட்டு வெளியே போகாது பின் மேடை இடப்புறத்தை அணுகிச் 'சிலை' ஆகிறார்கள். சந்திரன் வரை இத்தொகை கூடுகிறது. மூன்று நீதியரசர்களும் போன்றின்பின் எஞ்சிய பரிட்சார்த்திகளும் இவர்களோடு சேர்கிறார்கள். பியோன் போன பின்னர் குறைந்தது பத்துப்பேராவது 'சிலை'யாக நிற்பது அவசியம்.

பரிட்சை மேசையைக் கூற்றி ஒளிப்பொட்டு பாய்ச்சப்படுகிறது. மற்ற ஒளிவிளக்குகள் மங்கலாக்கப்படுகின்றன. இப்போது சிலைத் தன்மை கலைக்கப்பட்டு பரிட்சார்த்திகள் வரிசையாக மேசையை நோக்கி வருகிறார்கள். வந்து மேசையைச் சுற்றிச்சுற்றி வருகிறார்கள். சுற்றிச்சுற்றி வரும்போதே அவர்கள் தங்களது மட்டைகளை ஒருபுறம் வைத்துவிடுகிறார்கள். இப்போது வோங்ஸ், சேட்டோடு அவையும் கலைப்பட்ட நிலையில் — மேசையைச்சுற்றி வருகிறார்கள். பின்னர் மெல்ல மெல்ல நடைஷய்ந்து நின்ற நிலையிலே நடப்பதுபோன்று பாவனை செய்கிறார்கள். நடையிலே சோர்வும் பல நேர்முகப் பரிட்சைகளுக்குப் போய்வந்த களைப்பு விரக்கு ஆகியனவும் தெரியவேண்டும். இந்நிலையில் இரண்டாம் காட்சி இதோடு கலக்கப்படுகிறது.

முதலாம் காட்சி முடிவில் பரீட்சார்த்திகள் மேடையைச் சுற்றி நடப்பது போன்ற பாவணையின்போது மேசையைச் சுற்றியிருந்த ஒளிப் பொட்டு மங்கப்பட்டு மற்ற ஒளிவிளக்குகளோடு சமத்தன்மை அடை கிறது. மேடைப்பீது இப்போது மங்கிய ஒளியே பாய்ச்சப்படுகிறது. இந்த மங்கவின்போது சிவக்கொழுந்து, கார்த்திகேச, செல்வி ஆகிய மூலரும் முன்மேடை இடப்புறத்துக்கு வந்து அங்கு ஒரு வளைவாகப் போட்டுள்ள நாற்காலிகளில் சபையோரைப் பார்த்தபடி இருக்கிறார்கள். செல்வி மூடிய ஒரு புத்தகத்துள்ளே ஒரு விரலை இடுக்கி அதை மடிப்பீது வைத்துப் பிடித்தபடி நாற்காலியிலே சாய்ந்து பார்வையைக் கோணச் சாய்வாய் மேலே படியவிட்டபடி இருக்கிறார். அவன் முகத் திலே கவலைக்குறியும் ஏக்கழும் தேரிகின்றன. அவனுக்குப் பக்கத்துக்கு கிரையில் கார்த்திகேச இருக்கிறார். அமைதியில் வாது நிலையில் சால் வையால் நெற்றியை ஒற்றுவதும் மேலே பார்ப்பதும் கையைப் பார்ப்பதுமாய் இருக்கிறார். இவருக்குப் பக்கத்தில் மேடை இடப்புறக் கரையை அண்டி — சிவக்கொழுந்து இருக்கிறார். சட்டைப்பையிலே இருந்து ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைக்கிறார். இந்த வைசிச் சத்தின்போது ஒரு ஒளிப்பொட்டு இவர்கள் மீது பாய்ச்சப்படுகிறது. இழுத்த புகையை மேலே ஊதி, தோண்டையைச் செருமியபடி சிவக்கொழுந்தர் பேச்சை ஆரம்பிக்கிறார்.

**சிவக்:** என்ன செல்வி ... ... கொஞ்சம் கடுதலாய்க் கவலைப்படுகிறுய் போல கிடக்கு ... ...

**செல்வி:** (விரக்தியாக) கவலைப்படாமல் சந்தோஷப்படுகிறதுக்கு என்ன மாமா இருக்குது,

**சிவக்:** ஏன் மோனை அப்பிடிச் சொல்லுருய். ஒருகுறையுமில்லா மல்தானே மாமா (கார்த்திகேசவைக் காட்டி) உன்னைப் பார்க்கிறார். அப்பிடித்தான் ஏதாவது நடந்தாலும் நீ மாமாட்டைச் சொல்லாந்தானே.

**செல்வி:** நீங்கள் நினைக்கிறியளோ மாமா ஆகச் சோறும் சீலையும் தான் மனிசருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிற சாமான்தளைன்று.

**கார்த்தி:** அதுக்கென்ன செல்வி செய்யிறது. அவனும் இப்ப எத் தினை இன்ரவியூவுக்குப் (Interview) போட்டு வந்திட்டான்.

**சீவகி:** கோர்த்திகேஸ்வர நேரே பார்க்காது போட்டு வந்தால் மட்டும் போதுமே.

**சிவகி:** அது செல்வி சொல்றதும் ஒருவகைக்குச் சரி. அவன் சந்தர்ன்றை விழுயத்திலே இனிக் கொஞ்சம் கூடின கவனம் எடுக்கப்போனாலும். இப்பிடியே விட்டுவிட்டு வருகம் மூன்டாய்ப் போய்ச்சுது. எங்கையெண்டாலும் ஒரு இடத்திலே அவனைக் கெதியாய் மாட்டவேணும்,

**கார்த்தி:** நானும் கேக்காத ஆக்களில்லை. எனக்குத் தெரிஞ்ச எல்லாரிட்டையும் சொல்வி வைச்சிருக்கிறன். ஒவ்வொரு இன்ரவியூக்கும் போக முந்தி வேக அப் (Work up) பண்ணிப்போட்டுத்தான் அனுப்பிறநன். ஆனால் ஒன்றும் சரிவருத்தில்லை, என்ற காலமோ.

**சிவகி:** காலத்தை ஏன் குறை சொல்லுவான். அது நல்லபடிக்கு வரும் ... ம் ... இன்டையான் இன்ரவியூ என்னமாதிரி?

**கார்த்தி:** (சற்று உறுதியாக) இந்த முறை கட்டாயம் சரிவரும் என்று தான் நான் நினைக்கிறன். போட்டிலை இருக்கிற ஒரு ஆளை எனக்கு நல்லாய்த் தெரியும். அவருக்கு போன்பண்ணிச் சொன்னான். இன்ரவியூ முடிஞ்ச உடனை எனக்குப் போன்னணிச் சொல்லுறந் எண்டவர்.

**சிவகி:** காக ஏதேனும் குடுக்கவேணுமோ.

**கார்த்தி:** இல்லை. அவருக்கு நான் முந்தி கன உதவிகள் செய்திருக்கிறேன். அவர் கட்டாயம் எனக்கு இந்த உதவியைச் செய்வார் (நிமிர்ந்து உட்டார்ந்து மேலே பார்த்தபடி) இந்த முறை அவர் போட்டிலை இருக்கிறார் ... கட்டாயம் அவனுக்குக் கிடைக்கும் ... இப்ப சந்திரன் இன்ரவியூக்குப் போவான் ... அவனைக் கண்டு உடனை அவருக்குத் தெரியும் ... அவனை இருத்திப்போட்டு ...

(இந்த வசனத்தைக் கார்த்திகேஸ் பேசிச் 'சிலை' ஆகிறார். அவர் பார்க்கும் இடத்தை சிவக்கொழுந்தர் நிமிர்ந்து பார்த்து அவரும்

‘சிலை’ ஆகிறார். செல்வி தான் இருக்கும் தினையிலே தலையை நியிர்த்தி ஒருவித ஏக்கத்தோடு ‘சிலை’ ஆகிறார். ஆனதும் அவர்களைச் சுற்றிய ஒளிப்பொட்டு இலேசாக மங்க இதுவரை மேசையைச் சுற்றி நடப்பதுபோலப் பாவளை செய்துகொண்டிருந்த சர்ட்சார்ஸ்திகன்மீது ஒளிப்பொட்டு பாய்ச்சப்படுகிறது. நடப்பது ஓம்கிறது. சந்திரன் இடப்புற மூலையை நோக்கியபடி போய் நிற்கிறான். இருவர் சந்திரனுக்குப் பின் ஒன்று நிற்கிறார்கள், மற்ற ஆறு பர்ட்சார்ஸ்திகளும் மேசையின் இருபக்கத்திலும் மூன்று மூன்று பேராய் நிற்கின்றனர். மற்றையோர் பின்னால் நிற்கின்றனர். வாத்தியக்குழுவின் மரண இசை (Funeral march) ஆரம்பமாறிறது. ஆறு பர்ட்சார்ஸ்திகளும் மேசையைத் தூக்கி தோழிலே கமந்து இசைக்கு ஏற்றபடி மெஸ்லைமல்ல மூலைவாட்டாக நடந்து மேடையை விட்டு வெளியெறுகிறார்கள். இவர்கள்போன்றும் ஒன்றி கூட்டப்பட்டு ‘சிலை’த்தன்மை கலைக்கப்படுகிறது.

**விவக்:** (ஏல்வியைப் பார்த்து) செல்வி ... ... நீ ஒண்டுகும் யோசியாதை; அதெல்லாம் சரிவந்திடும்.

**செல்வி:** சரிவரும் சரிவரும் எண்டுதான் மாமா இப்ப வருசம் மூண்டாச்சு.

(கார்த்திகேச பழையபடி சோகநிலைக்கு மாறுகிற)

**விவக்:** மூண்டு வருசம் என்ன கனகாலமோ? தங்கம் செத்த கவலையிலை மாமா எல்லாத்தையும் மறந்துபோனார் ... ... மூண்டு வருசம் போனது எனக்கே பெரிய ஆச்சரியமாய் இருக்குது. சரி ... ... இப்ப என்ன, மாமாவும் ரிட்டையர் பண்ணிப் போட்டார். நாலுபேரிட்டைப் போய்க் கதைக்க வேண்டியளவு நேரம் இருக்கும். நானும் என்ன கும் மாவோ இருக்கப்போறன். இதே வேலைபாய்ப் பாப்பம்.

**செல்வி:** நீங்கள் கதைக்கிற மாதிரியைப் பார்த்தால் மாமா, ஏதோ எனக்காகத்தான் அவர் வேலைக்குப் போகவேணு என்ட மாதிரி எல்லோ இருக்குது. அப்பாவோடை போய் இருந்தன் எண்டால் நான் விரும்பினமாதிரியெல்லாம் அவர்களை செய்து தருவார். நெடுக மாமாவையே நம்பி நாங்கள் சீவிக்கிறது நல்லதே. அவர் மகன். அவருக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. அதுகின்றை தீமையும் அவருக்குத் தெரிவதில்லை ... ... ஆனால் நான் ... ...

**கார்த்தி:** நீ வேறை அவன் வேறை எண்டு ஏன் செல்வி பிரிச்சுக் கதைக்கிறுய். இரண்டு பேரும் எனக்குப் பிள்ளைகள்தானே.

**செல்வி:** அது சும்மா ஒப்பாசாரத்துக்குச் சொல்கிறதுமாமா (ஆறுதலாக) உங்களுக்கென்ன மாமா. வாழ்க்கேலை நடக்க வேண்டிய முக்கியமான சம்பவங்கள் எல்லாம் உங்கிடை வாழ்க்கேலை நடந்து முடிஞ்சுது. உங்கிடை விருப்பமெல்லாம் நிறைவேறி-வாழ்க்கையை முடிக்கிற கட்டத்துக்கு நீங்கள் வந்திட்டியன். ஆனால் இப்பத்தான் வாழ்க்கை எனக்குத் துவங்குது. உங்கிடை உதவி இல்லாமலே ஒரு குடும்பத்தை நான் சொன்னுடைய நடத்த வேணும்.

**இவி:** உணக்கென்ன செல்வி. நானோக்கு உணக்கு நானேஞ்சு பின்னோ கள் பிறந்தாக் கூட அதுகளை நல்ல முறையிலை வளக்கிற துக்குத் தேவையான பொருள்பண்டம் எல்லாம் நிறைய இருக்குதே.

**செல்வி:** பொருள் பண்டம் இருக்குத்து மாமா. பாவிபாமல் இருக்கும் வரைக்கும் அதெல்லாம் அப்பிடியே இருக்கும். பாவிக்கத் துவங்கினால் அது குறையும். குறைஞ்சால். அது முடியுந்தானே. முடிஞ்சாப் பிறது என்ன செய்யிறது. அதுதான் அது முடியாமல் பாக்கிற பொறுப்பு குடும்பத் தலைவருக்கு இருக்கவேணும்.

**இவக்:** செல்வி. நீ எங்களைப்பார். பொறுப்புணர்ச்சி இல்லாமலோ நாங்கள் இவ்வளவு சொத்துப் பற்றுக்கும் முதலாளிகளாய் வந்தனார்கள். அவனுக்கும் எங்கிடை இரத்தம் தானே ஒதுது. நீ ஒன்றுக்கும் யோசியாதை.

(இந்த நேரத்தில் சந்திரன் இன்ரவியூவால் வருகிறார். களைத்து நம்பிக்கை இழந்த முகத்தோடு உள்ளே வர செல்வி நாற்காவியிலிருந்து எழுந்து கார்த்திகேசவிற்குப் பக்கத்தில் போய் நிற்கிறார், உள்ளே வந்த சந்திரன் நாற்காவியில் இருந்தபடி கையில் இருந்த மட்டை, பத்திரங்களைக் கீழே போடுகிறார். நாற் காவியில் சாய்ந்து கால்களை நீட்டி நிமிஸ்ந்தபடி கை இரண்டையும் மடக்கி தலைக்கு அணைகொடுத்தபடி மௌனமாக மேலே பார்க்கிறார். இந்திலையில்)

**இவக்:** ஏன்றா சந்திரன் எப்படி இன்றவியு?

**சந்திரன்:** (மேலே பார்த்தபடி) நடந்துது.

**கார்த்தி:** ஏன் நீ நல்லாச் செய்யேல்லையே.

**சந்திரன்:** செய்யிறதுக்கு ஏதாவது நடந்தால்தானே. போட்டிலை இருக்கிறவர் தனக்குத் தெரிஞ்சதைத்தான் கேப்பார். அது எனக்கும் தெரியவல்லோ வேணும்.

**செல்வி:** அது இஞ்சை இருந்து போகேக்கையே உத்தியோகம் வேண்டாம் என்று கொண்டுதான் மாமா போறது.

**சந்திரன்:** (நிமிஸ்து) நீ கம்மா இரு செல்வி, ஏதோ நூறு இன்ற விழுக்குப் போட்டு வந்தவள் மாதிரி.

**கார்த்தி:** (சுற்றுக் கோபமாக) அப்ப நீயும் ஏதாவது கரிசனை எடுத்தாலெல்லோ.

**சந்திரன்:** நான் கரிசனைப்பட்டு என்ன செய்யிறது. செய்யிறதுக்கு வேலையிலமெல்லோ இநக்கவேணுா.

**சிவக்:** உத்தியோகம் இல்லாமல்லோ அவங்கள் உன்னை இன்றவியூவுக்குக் கூப்பிட்டவங்கள்.

**சந்திரன்:** ஒ ... அது சனங்களை ஏமாத்திறநுக்கு நடக்கிற சின்ன நாடகம். இன்றவியூவிலை எடுப்பாட்டில் போறவையும் மற்றவையும் போசிக்கிறது அந்த உத்தியோகத்துக்குத் தாங்கள் தருதி இல்லையாக்கும் என்று. ஆனால் உண்மையிலை அதுகிண்ண நோக்கம் வேறை.

**சிவக்:** நோக்கம் வேறைபோ?

**சந்திரன்:** (ஆழமான விந்தியோடு) பெரியையா ... நான் இதுவரைக்கும் போட்டு வந்த இன்றவியூக்களிலை பழைய முகங்களை மாத்திரமில்லை. அதோடை எத்தினையோ புதுப்புது முகங்களையும் சந்திக்கிறன். ஏன் இவனவு பேருக்கும் வேலை இல்லை ... ? ஏன் இந்தத் தொகை வரவரக் கூடுதென்று...

**சிவக்:** அதைப்பற்றி நாங்கள் பிறகு யோசிப்பம். நீ முதல் உன்றை வாழ்க்கைக்கு வழியைப் பார்.

(செல்வி வெறுப்போடு உள்ளே போகிறார்)

**சந்திரன்:** நான் நினைக்கிறீன் பெரியையா என்றை வேலைக்கும் மறு மொழி அந்தக் கேள்வியிலைதான் தங்கியிருக்கு.

**சிவக்:** (கடுமையாக) அப்ப நீ கேள்வியைக் கேட்டுக்கொண்டிரு (கார்த்திகேசவிடம்) நீ ஒருக்கால் போன்பண்ணிக் கேட்டுப் பாரன்.

**சந்திரன்:** அதிலே ஒரு பிரயோசனமுமில்லை. அது இன்றவியூ முடிஞ்ச உடனையே றிசல்ட் தெரியும்.

**கார்த்தி:** என்னவாம்

**சந்திரன்:** (தலையாட்டியபடி) மாம் ... ...

**கார்த்தி:** அப்ப நான் போன்பண்ணேக்கை ‘ஓம் கட்டாயம் செய் யிறன்’ என்று சொன்னாரே.

**சந்திரன்:** அவர் அப்பிடி எத்தினை பேருக்கு ஓம் என்னுடைய சொல்லி யிருப்பார். இன்லிப்புஞ்சாலை உத்தியோகம் சினடக்கும் எண்டது வீண்பேச்சு. அதேன் அப்பிடிக் சினடக்க வேணும். வேலை இருக்கெண்டால் ஏன் இன்றவியூ?

**சிவ 6:** விசர்க்கதை கதைக்கிறோய் நீ. அந்தக்க உத்தியோகத் துக்கு அந்தந்த ஸ்ரேற்றல் (Status;) பெசங்குவிற்றி (Personality) இருக்கவேணும். இன்றவியூவும் இல்லாட்டில் காத்தான் பூத்தரன் எல்லாரும் காலுக்குமேலை கால் போட்டுக் கொண்டு ஓபிஸ்வளியை இருப்பினம். பிறகு வேலை நடந்தமாதிரித்தான்.

**சந்திரன்:** உழைப்புக்குப் பெரியையா ஸ்ரேற்றல் (status) பெசங்கு விற்றி (personality) இதொண்டும் தேவையில்லை.

**சிவ 7:** அதெல்லாம் எனக்கு விளங்குது. நீ முதல் உன்றை அலு வலைப் பார். (கார்த்திகேசவப் பார்த்து) நீ இவரைக்கொஞ்சம் அச்சறுக்கைபள்ளை வேணும். அவற்றை போக்கு அவளவு நல்லாயில்லை. (போவதற்கு எழுந்தபடி சந்திரனப் பார்த்து) இஞ்சார் ... ... நீ அவளொருத்தியைக் கொண்டந்து வீட்டு

திலை வச்சிருக்கிறார். கொஞ்சம் பொறுப்பாய் நட. தேவையில்லாத வீணை விஷயங்களிலை நேரத்தைச் செல வழியானது. (கார்த்திகேசுவரம்) நான் வாறுன். நீ இதை அக்கறையாய்ப் பார்.

**கார்த்தி:** ஒம் அண்ணை.

(சந்திரன் மௌனமாக நிற்கிறான். சிவக்கொழுந்து போகிறார். போகும்போது அவர் இருந்த கதிரையையும் அப்புறப்படுத்துகிறார். போன்றும் கார்த்திகேசு சந்திரன் பக்கம் திரும்பி,)

**கார்த்தி:** நான் இந்த முறை கட்டாயம் நம்பியிருந்தன். இனி என்ன செய்யிறது பறுவாயில்லை. அடுத்தமுறை பாப்பம். (யோசித்து ஆறுதலாய்ப் பேக்கிறார்) செல்வியும் கொஞ்சம் கூடக் கவலைப்படுகிறான் ... ... அவனுக்கும் மனதிலை எத்தனை ஆசைகள் இருக்கும். தேவையில்லாத ஆடம்பரத்துக்கு அவளைன் விரும்பிறவளோ. இல்லைத்தானே. நீயும் ஒரு உத்தியோகத்திலை இருந்தால் அவனுக்கு அது ஒரு பெலம்... அவனும் நாலுபேருக்கு முன்னாலை தலையை நிமித்திப் பெருமையாய்ப் போவாள். (மௌனம். நீதிது நேரத்திற்குப்பின் அதுதான் நான் யோசிக்கிறேன். எங்கை எண்டாலும்..... ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரைக்கும் ... ...) ரெம்பற்றியாய் ஒரு சின்ன உத்தியோகத்தையாவது செய்யன்.

**சந்திரன்:** (ஆறுதலாக ஆனால் உறுதியான குரலோடு) செல்வியைச் சத்தோஆ மாய் வைச்சிருக்கிறதுக்கு ... ... அல்லது ஒரு நல்ல குடும்பத்தை வளர்க்கிறதுக்கு ... ... எனக்கென்ன விருப்பம் இல்லை எண்டோ நீங்கள் நினைக்கிறீயன். நான் கஸ்டப் படுகிறது, நான் கவலைப்படுகிறது, நான் யோசிக்கிறது எல்லாம் எனக்காகவோ செய்யிறன். இல்லையே. அவனுக்கும் சேர்த்துத்தான் செய்யிறன். உங்களுக்கு அவன் ஒருத்தியின்றை கஸ்டம்தான் சண்ணுக்குத் தெரியுது. ஆனால் நான் போற இன்ரவியுக்களிலை, எத்தனை குடும்பம், இதைவிடக் கேவலமான நிலையிலை இருந்து கஸ்டப் படுகிறது என்றை கண்ணுக்குத் தெரியுது. (யோசித்து) என் கஸ்டப்படவேணும்? அவை செய்த குற்றம்தான் என்ன? (யோசித்தபடி நீங்கு நீதிது நேரத்திற்குப் பின்) இன்ன உத்தியோகம் பார்க்கிறதாலையோ அல்லது இன்ரவியுக்

களுக்கு ஏறி இறங்கிறதாலோ இதுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும் என்ட நம்பிக்கை எனக்கில்லை. இதுக்கெல்லாம் தீர்வு வேறை எங்கையோ இருக்குது.

(சொல்லியபடியே அவன் போகிறான். போகும்போது மற்றக் கதிரையையும் அவன் அப்புறப்படுத்துகிறான். மற்ற ஒளிவிளக்குகள் மங்கி மறைய ஒளிப்பொட்டு மாத்திரம் இப்போது பிரகாசிக்கிறது. இந்தப்பொட்டில் கார்த்திகேச நின்றபடியே கீழ்வரும் வசனங்களைப் பேசி நடிக்கிறார். ‘தனி ஆஸ்’ நடிப்பானதால் கொஞ்சம் கூடுதலான பாவணையோடும் ஆறுதலாகவும் கீழ்வருவது செய்யப்பட வேண்டும்.)

**கார்த்தி:** (சந்திரனின் கடைசி வார்த்தைகளை கிரகித்து அதைப்பற்றி யோசித்தவராக) அவன் சொல்லுறவும் சரிபோலத்தான் கிடக்குது. எனக்கு அவன் ஒரு பிள்ளை. ஊருக்கு அவனைப்போலை எத்தினை பிள்ளைகள். அதுக்கென்ன செய்யிறது. அவன் செல்லி எங்களை நம்பித்தானே வந்தவள். இன்னும் நாங்கள் இருக்கிறம் என்ட துணிவிலைதானே அவன் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டும் தன்றை ஆசைகளை அடக்கிக் கொண்டும் இருக்கிறான். அவன் ஆசைப்படக்கூடாதோ? ஏன் ஆசைப்படக்கூடாது? ஆசை ஆருக்குத்தான் இல்லை. அவன் இப்ப வாழாமல் எப்ப வாழுறது.

சந்திரன் ... ம் ... அவன்... அவன் ... சொல்லுறவும் சரி. [ஆனால் வேலைக்கு வழி என்ன? அதுமாத்திரம் கிடைச்கால் செல்லியின்றை கவலை ... என்றை கவலை ... எல்லாம் மறைஞ்ச போகும். ம் ... (பெருமுச்ச விட்டு) வரும் வரும் என்டு இருந்து பார்த்துச் சரிவாரது. எப்பிடியாவது ஆரையாவது பிடித்துச் சரிப்பண்ண வேண்டியது தான்.]

(எஞ்சி இருக்கிற கதிரையில் இருக்கும் சால்லையை எடுத்துப் போட்டுக் கொள்கிறார். பின்னர் மேடையில் நடப்பதுபோன்று பாவணை செய்தபடி.)

**கார்த்தி:** ம் ... அவரிட்டைத்தான் போவும் ... போய்க் கேப்பம் என்ன நடந்ததென்டு ... அது மனிசன் எனக்கு உதவி செய்யும் ... அப்பிடி. நான் செய்ததெல்லாத்தையும் மறந்தே போவார் ... நடந்தபடி இருக்கிறார் சிறிது நேரத்திற்

அப் பின் நின்று) ஒம் எண்டுதானே சொன்னவர் ... ... பிற  
 கேள் அந்தாள் இப்பிழிச் செய்தது ... ... (நடக்கிறுர்) அவர்  
 வேணும் என்று செய்திரார் ... ... இப்பவும் இடமிருந்  
 தால் கட்டாயம் தூக்கிப்போடுவார் ... ... (பேசாமல் நடக்  
 கிறு) ... ... சிறிது தோத்துக்குப்பின் விரைவுத்தெழும் பாவணையோடு  
 நின்று நின்று) எது வீடு ... இதாய் இராது ... அதோ .....  
 (நடந்து நின்று) ... இதாயும் இராது ... (நடந்து நின்று வாசிக்  
 கிறு) நாய்கள் கவனம் ... ம் ஃ ம் ... அவரிட்டை ஒரு  
 நாயும் இல்லையே ... ... (நடக்கிறுர்) ... இதோ ... (நிற்கிறார்  
 வடிவாய்ப் பார்த்து) இதுமாதிரித்தான் ... கேட்டுப் பாப்பம்  
 (இரும்பி பக்கவாட்டா நடக்கிறார். வாசலில் ரிஸ்ரு மணியை அழக்  
 கும் பாவணை. சிறிது நேரத்திற்கும் பின் ...) கதவு திருத்தா உள்ளே  
 இருப்பவரைக் கண்ட பாவணையில்) ... ஆ ... நல்ல காலம் ... ...  
 நீங்களே வந்து கதவைத் திறந்திமள் ... வீடு என்கிறுச்  
 சரியாய் ஞாபகமில்லை ... ஒம்... ஒம்... ஒரு ஜமிக்கூத்துக்கிலை  
 தான் மணி அடிச்சான் ... இல்லை ... இல்லை ... இருக்கட்டும்...  
 நான் எடுக்கிறேன் ... (எதிரையை ஒளிப்பொட்டுள்ளேரிக்  
 கூப்பொட்டு இருக்கும்) ... நீங்கள் போன்றனன்றுறன் எண்டு  
 சொன்னிங்கள் ... இல்லை பறுவாயில்லை ... ஆது சரி ...  
 அதுசரி ... ஒம் ... ஒம் ... அது கொஞ்சம் கஸ்டம்தான் ...  
 ஆர் ... ஆ ... ஆ ... மினிஸ்டர் ... அது சரி ... அதுசரி ...  
 இல்லை ... இல்லை... அதிலை ஒரு கோவழுமில்லை... அதுசரி...  
 அதென்ன சேய்யிறது ... என்ன ரிட்டையட் லைப்  
 (Retired Life) மகன்ரை கவலைதான் பெரிய கவலையாக  
 கிடக்குது. அதுசரி வந்திட்டுது எண்டால் கொஞ்சம் நிம்  
 மதியாய்ச் சாக்காம் ... ... ஆ ... இல்லை இல்லை இந்த  
 முறை கதிர்காமத்துக்குப் போகேல்லை ... வேறை ஒண்டு  
 மில்லை ... மனஞ்சரியில்லை. அடுத்த முறைக்குப் பாப்பம்...  
 அப்ப நீங்கள் ஒருக்கால் இதை மறந்து போகாதை  
 யுங்கோ ... ... பெரிய உதவியாய் இருக்கும் ... நான்  
 வரப்போறன். (எழுகிறுர்) ... வேண்டாம் ... வேண்டாம்,  
 வரேக்கை குடிச்சிட்டுத்தான் வந்தனான். அப்ப நான்  
 சொன்னது அடுத்த முறைக்கெண்டாலும் ... அப்பவாறன்.  
 (பக்கவாட்டாக நடந்து பாதையில் ஏறி பழையடி நடக்கிறுர்) ... ...  
 எங்கிடை கஸ்டகாலம் ... ... என்ன செய்யிறது ... ... அது  
 மனிசன் நல்ல மனிசன். கட்டாயம் உதவி செய்திருக்  
 கும் ... அடுத்த முறை கட்டாயம் செய்வார் ... ... (மேஜன்

மாக நடக்கிறார்) ..... பாப்பம் இவர் எக்கவண்டன்றி என்ன  
 சொல்லுகிறார் எண்டு ... ... அவேன்றை பேமிலை (firm)  
 எடுத்துப்போடலாம் எண்டு சொன்னவர் ... ... (மெள்ளம்  
 நடக்கிறார்) ... ... பேம் எண்டால் கொஞ்சம் வேலைக் கல்ல  
 டம்தான் ... ... அதுக்கு என்ன செய்யிறது ... ... உழைப்  
 புக்குத் தகுந்தமாதிரி சம்பளம் குடுத்தாங்கள் எண்டால்  
 பறுவாயில்லை. (மெள்ளம், நடக்கிறார்) ... ... எல்லாத்தையும்  
 நிற்பாட்டினால் அவங்களும் என்ன செய்யிறது ... (மெள்ளம்)  
 வாற லாபத்திலை சம்பளத்தைக் கூட்டிக்குடுக்கலாந்தான்...  
 (நடந்து டக்கென்று நின்று அங்குமிக்கும் பார்க்கிறார். பிறகு திரும்பி  
 நடக்கிறார். சிறிது தூரம் நடந்தபின் வலப்புறம் திரும்பி நடக்கிறார்.  
 மனியை அமத்துவதுபோன்று கைகை. எட்டிப்பார்த்து) ஐயா நிற  
 கிறுரோ..... எவ்வை ... பாத்து ம்... ஒ கார்த்திகேசு... ஒ...  
 ஒ ... ஒ... ஏ... கார்த்திகேச வந்திருக்கிறார் எண்டு சொல்லு  
 (கதிரையை இழுத்துப்போட்டு அமர்கிறார். சிறிது நேரம் கற்றும்முற  
 றும் பார்க்கிறார், வேறு பாவீஸ்கனும் செய்கிறார். பிறகு சிரித்தபாடி  
 எழுந்து கைசொடுக்கிறார். இருந்து) ஏதோ சுகமாய் இருக்கிறம்.  
 ஒ ... ... அவ இப்ப செத்து திறீ (three) இயேஸ் (years)  
 ஆச்சுது ... ... ஒம் ... சுகமாய் இருக்கினம் ... ... சிவக்  
 கொழுந்தண்ணோயோ ... ... அவருக்கென்ன சந்தோஷ  
 மாய் இருக்கிறார். மகன் இங்கிலண்டுக்குப் போட்டான்...  
 இல்லை கெமிகல் செய்யிறதுக்கு ... ... மகனும் போக  
 வேணும் எண்டு ஒரே பிடியாய் நிற்கிறன் ... ... இல்லை  
 நேரின் இல்லை வேறை ஏதாவது படிப்பம் எண்டுதான்  
 சொல்லுரூன் ... ... ஒ ... படிக்கட்டுமன் ... ... மகனே?  
 அவற்றை ஒரு விஷயமாய்த்தான் உங்களிட்டை வந்த  
 னன் ... ... அவரையும் அனுப்பலாம்தான். ஆன் போகாது  
 போலை கிடக்குது ... ... அதுக்காக இல்லை. தன்றை  
 உழைப்பு இந்த மண்ணுக்கு எண்டு சொல்லுரூர் ... ...  
 ஒ ... ... நெடுக இன்றவியூவுக்குப் போறதுதான் ... ... ஒன்றும்  
 சரிவருகுதில்லை ... ... அது எனக்குத் தெரியும், கல்டம்தான் ... ...  
 அதுக்காக வீட்டிலை இருக்க ஏலுமே ..... வயலோ ..... வயல் செய்யிற உடம்பே அவனுக்கு? வய  
 அலுகுப் போனான் எண்டால் ரெண்டு நாளிலை அவன்  
 ஆஸ்பத்திரியிலைதான் போய்ப் படுப்பான் ... ... இல்லை  
 உங்களாலை ஏலும் எண்டால் பாருங்கோவன். ஏலாட்டில்  
 நான் என்ன செய்யிறது ... ... நான் அப்ப வாறன் ....

(எழுகிறார். வெளியே நடந்துவந்து வீதியில் ஏறி நடக்கிறார். நடையில் கடுமையும் முகத்தில் கோபமும் காணப்படுகிறது. மொன்மாகச் சிறிது நேரம் நடந்தபடியிருக்கிறார். பிறகு)

வயல் செய்யட்டாம். அதைச் சொல்லுறதுக்குத் தான் அவர் மினைக்கெட்டு பாத்ரமுக்கை இருந்து வந்தவர். (மொன்ம். நடக்கிறார். நின்று) வயல் செய்யத் தான் நான் அவனை மினைக்கெட்டு யூனிவேசின்றிக்கு அனுப்பிப் படிப் பிச்சனான் ... (நடக்கிறார். மொன்ம்) ... உன்னை ஏலும் எண்டால் செய்... இல்லாட்டில் பேசாமல் இரன்... வயல்... அந்த நேரம் வீட்டை ஓடி வந்து... தம்பிக்கு... அண்ணைக்கு... மச்சானுக்கு எண்டு கேக்கேக்கை உவருக்கு உதவி செய்தது பெரிய பிழை. (மொன்மாக நடக்கிறார்) ... பாப்பம்... பாப்பம்... அதுக்கிடையிலே எங்கடை கைக் கென்ன பெலம் குறைஞ்சா போச்சது

(சிறிது நேரம் நடக்கிறார் ... பின் நடையில் தளர்ச்சி ஏற்படுகிறது. ஒனியும் ஒரளவு மங்குகிறது. அவர் நடையில் தளர்ச்சி கூட நெடி நாட்களாக நடக்கும் தளர்ச்சி நடையில், உடல் அசைவின், பார்வையில், பேர்சில் தெரிகிறது. நடந்த படியே பேசகிறார். பேசக் கோர்வாக விரக்கியோடு பேசப்பட வேண்டும்)

ம்... (பெருமுக விட்டபடி) நானும் நெடுச் நடக்கிறன்... தெரிஞ்சலையின்றை வாசல்படி ஏறி இறங்கியாச்சி... நடக்கத் தொடங்கி வருசும் ரெண்டாய்ப் போய் சுக்குது. (இன்று ஈக் கால்களைப் பார்க்கிறார். வியர்வையை ஒற்றித் துடைக்கிறார். மேலும் கீழும் சுற்றுப் புறழும் பார்த்து விட்டு மீண்டும் நடக்கிறார், நடையில் கூடுதலான தளர்ச்சி. ஒனி மேலும் குறைக்கப்படுகிறது) ... நான் உதவி செய்தவை எல்லாரும் எனக்கு உதவி செய்பாமல் இருக்கின்றன... உதவி செய்ய விருப்பமில்லை யோ ... அல்லது உதவி செய்ய முடியாமலிருக்குதோ... அது தான் எனக்கென்னம் விளங்கேல்லை... பாப்பம்... பாப்பம்... (நடக்கிறார்) ம் (பெருமுக விட்டு, நின்று) நானும் நடக்கிறன்... முடிவு தான் என்றை கண்ணுக்கு என்னும் தெரி யேல்லை. (நெற்றியில் கையை வைத்து குவிந்து தூரத்தே பார்க்கிறார். பின்னர் திரும்பி மேடையை விட்டு நடந்து வெளியே போகிறார். ஒனி மங்கி மறைகிறது.)

இருட்டிலே திறை முடுகிறது.

இரண்டாம் அங்கம் முடிவு.

## முன்னும் அங்கம்

காட்சி 1.

திரை விலகுகிறது.

பின் மேடை நடுப்பகுதியில் மூவர் முழுத்தாளிட்டு இருக்க அவர்களுக்குப் பின்னால் மூவர் நிற்கிறார்கள். இந்த அறுவரும் தொழிலாளர்கள். காட்சி ஆரம்பம் ஆகும் போது ஒளிப் பொட்டின் நடுவே இவர்கள் வெவ்வேறு திசைகளை நோக்கி வெறித்துப் பார்த்தபடி மௌனமாக இருக்கிறார்கள். சில விடுதிகளுக்குப் பின் நிற்பவர் ஒரு வர் மௌனத்தைக் கலைத்து வேதனையோடு பேசத் தொடங்க மற்ற வர்களும் விரகதியோடு தங்கள் தங்கள் வசனங்களைப் பேசுகிறார்கள். வசனம் நேரடியாகச் சபையோரோடு பேசுவதாக அமையக் கூடாது.

**தொழி 1:** வீட்டில் மனிவியும் பிள்ளைகளும் வடிவாய்ச் சாப்பிட்டு மூண்டுநாளாக்கு. சோததுக்காவது கொஞ்சக் காசைச் சம்பாதிக்கலாம் என்று எங்கையாவது கல்வி வேலை செய்வதும் எண்டா எல்லர் இடமும் வேலை இல்லை வேலை இல்லை எண்டுதான் சொல்லுகினம். இப்படிப்போன்ற மற்றவையின்றை கையை நரபி வேலை இல்லாமல் எத்தனை நாளுக்குத்தான் சிவிக்கிறது.

**தொழி 2:** இவ்வளவு காலமும் தானும் எங்கிடை ஊர் வேலையாகக் கள் எல்லாரும் வயல் சொத்தித் தான் சிவிச்சனுக்கள். அதெல்லாம் எங்கிடை சொந்த வயல்களில்லை. எங்களுக்குச் சொந்தமாய்க் கூட எறும்பு இருக்கிற இடங்களுக்கிடையாது. அல்லது இது எங்கிடை என்று உரிமைபோடை சொல்லுறதுக்கும் ஒரு பொதுச் சொத்துக் கூடக் கிடையாது. எங்கிடை மகாட்டில் எல்லாம் கல்விட்டுக்காற்றறை காணிகளுக்கைதான் இருக்குது. வயல் கொத்தி னால்தான் காசு. இல்லாட்டில் பட்டினிதான். நாங்கள் பாடுபட்டு உண்டாக்கிறதிலே ஒரு தொஞ்சமும் எங்களுக்குக் கிடைக்காது.

**தொழி. 3:** நாங்கள் உண்டாக்கிற அதே சாமான்களை பத்து மடங்கு காசு குடுத்துத்தான் நாங்கள் வாங்கிறம். எங்கிடை இந்த அடிமை உழைப்பு எங்களுக்குக் கொஞ்சச் சோத்தை எண்டாலும் போட்டுது. போன மாசம் பெரிய கல்வீட்டுக் காறர் ஒரு ரக்ரரை (Tractor) வாங்கினார். நாங்கள் இருவதுபேர் ஒரு கிழமையிலை செய்யிற வேலையை அது ஒரு நாளிலை செய்யுதாம். சிலவும் மிச்சம் குறைவாம். எங்களுக்குத் தாற கூவியெல்லாம் இப்ப மிச்சமாம். வயல் கொத்த ஆள் தேவையில்லை என்னுடைய எல்லாரும் சொல்லிப் போட்டினம். ஏதோ அவையின்றை காலைப் புடிச்ச ஏருப் போடுறது, கிளிஞ்சல் பொறுக்கிறதென்னுடைய கொஞ்சப் பேர் வேலை செய்யினம். முந்தினது மாதிரி வேலையும் இல்லை. கூலியும் இப்ப அரைவாசிதான். மற்றவை எல்லாரும் இப்ப ரேட்டிலைதான்.

**தொழி. 4:** நாங்கள் முந்தி ஊரவைக்குச் செய்து குடுத்த சாமான் கள் எல்லாத்தையும் இப்ப பெரிய பெரிய கொம்பனிகள் செய்து குடுக்குது. சாமான்கள் நல்ல பெலமாம். கலப்புக் கிலப்புக் கிடையாதாம். விரும்பின மாதிரிக் கெய்விக்கலா மாம். விலையும் மிச்சம் குறைவு எண்டுதான் சொல்வினம். என்னுலை அவை கீவிச்சினம். அவையாலை நான் சீவிச்சன். இப்ப பெரியவன் வந்திட்டான். பிறகெணன் (பெருமூர்சோடு) என்றை கம்மாலையிலை நெருப்பெரிஞ்சு மாசம் ஆருச்சுது. இப்ப நெருப்பு எங்கிடை வயித்திலை தான் எரியுது.

**தொழி. 5:** நான் இவ்வளவு காலமும் தேங்காய் புடுங்கித்தான் சீவிச்சனுண். ஒரு மரத்துக்குப் பத்துச்சதம். ஒருநாளைக்கு ஏறி இறங்கினால் ஆக்கூடினாது மூண்டு ருவாய் கிடைக்கும். நான் விடுகிற மூச்சுக்கு மூண்டு ருவாய் போதுமோ. சாமான்களின்றை விலை இப்ப என்ன கொஞ்சநெஞ்சமே. மூண்டுருவாய் எந்த மூலைக்குக் காஞ்சும். மரத்துக்கு இருவத்தைஞ்சு சதம் தாருங்கோ என்னுடைய கேட்டன், அது தேங்காய் முத்திச் செத்தல் ஆகினால் தானும் விழும் என்னுடைய சொல்லுகினம். இப்ப எல்லா இடமும் - தேங்காய் மாத்திரமில்லை - மற்றதெல்லாம் கூடச் செத்தல் ஆகித தான் விழுக்குது.

**தொழி 6:** வீட்டுக்குவிடு ... ... ஊருக்கு ஊர் வேலை இல்லாமல் சனம் திண்டாடுது. வேலை இல்லாமல் இருக்கிறது ஒரு பக்கம். அதோடை சிவிக்கிறதுக்கான சிலவுமெல்லோ கூடுது. அப்பிடியெண்டால் வயல்வழிய வேலை செய்யிற ஏழைகள், கூவி வேலைசெய்யிறவை, தொட்டாட்டு வேலை செய்யிறவை மிருகங்கள் மாதிரி வேலை செய்து குறையச் சம்பளம் எடுக்கிறவை எல்லாரும் எப்பிடிச் சிவிக்கிறது. ஏன் நாங்கள் இப்பிடிச் சிவிக்கவேணும். ஆருக்காக நாங்கள் இப்பிடிக் கஸ்டப்படுகிறம்.

(தொழிலாளி-ந இன் வசனத்துக்குப்பின் ஒளிப்பொட்டு மங்க அவர்கள் ‘சிலீ’ ஆகிறார்கள். இப்போது சேட்டும் லோங்சம் போட்ட நாலுபேர் கையிலை சுருட்டிய மட்டைகளோடு இடப்புறப் படியால் ஏறி மேடைக்குள் பிரவேசிக்கிறார்கள். இவர்கள் முன் மேடை இடப் புறத்தை அண்டி கூட்டமாக நிற்கிறார்கள். இப்போது ஒளிப்பொட்டு இவர்கள்மீது பாய்ச்சப்படுகிறது. படித்த, வேலை இல்லாதவர்களை இவர்கள் குறிக்கிறார்கள். இவர்களின் வசனங்கள் பிரசார உருவத்தில் இருக்கலாம்.)

**படித்த. 1:** இத்தினை கஸ்டத்துக்குள்ளையும் பெற்றுர் ஏன் எங்களைப் படிப்பிச்சவை. ஒதோ எங்கடை கையிலை ஒரு சேட்டிபிக் கேட் எண்டாலும் கிடைச்சால் அரசாங்கத்திலேயோ அல்லது வேறை கொம்பவிகளிலேயோ எங்களுக்கு உத்தியோகம் கிடைக்கும் எண்ட நம்பிக்கைதான். அதுக்குப் பிறகு தங்களுக்கும் கொஞ்சம் பாரம் குறையும். நாங்களும் தப்பிவிடுவும் எண்டுதானே அவை நினைக்கினம். இப்ப எங்கிடை கைகளிலை சேட்டிபிக்கேட் இருக்கிறது. (அதை உயர்த்திப் பிடித்தபடி) ஆனால் வேலதான் இல்லை

**படித்த. 2:** என்றை சேட்டிபிக்கேட் மடிஞ்சபோய்க் கிடக்குது. அதைப் பெட்டாக்கை பூட்டி வைச்சுக் கள்காலம். உத்தியோகத் தைத் தேடித் திரியேக்கை இதையும் வலு கவனமாய்த் தான் நான் பாத்தனான். நான் இல்லாட்டிலும் பறுவாயில்லை. இது இருந்தால் உத்தியோகமாவது கிடைக்கும் எண்டு நான் நம்பினேன். இப்பவும் இரண்டுபேரும் இருக்கிறம். ஆனால் உத்தியோகம்தான் இல்லை.

ஆகக் களிசான் சேட்டுப்போட்டு வேலைசெய்தால் தான் உத்தியோகமோ மற்றதொன்டும் உத்தியோகமில் ஸியோ ... ... பரந்த டூமி இருக்குது ... ... அகண்ட ஆகாசமிருக்குது... ... வேலையோ இல்லைச் செய்யிறதுக்கு என்டு படிச்சவை படியாதவை எல்லாரும் கேட்டினம். (ஆறுதலாக) நான் வயலுக்குப்போனன் ... ... வேலை செய்யிறதுக்கு. இளம் விவசாயி. நிலம் மட்டும் இருந்தால் போதுமே. எங்களை வழிநடத்திறவைக்கும் மனமும் எல் லோ இருக்கவேணும். ஆகாசம் அகண்டது என்டு அன்னந்து பார்த்தபடியே நிக்கிறம். எங்கிடை வேர்வைதான் சொட்டுச்சொட்ட்மாய் நிலத்திலை விழுக்குது. மழையில்லை, தண்ணியில்லை ... ... பயிரில்லை ... ...

**படித் 3:** இது G. C. E. சேட்டியிக்கேட் இல்லை. யூனிவேசிற்றிச் சேட்டியிக்கேட் எங்கிடை பெற்றார் இன்னும் கொஞ்சம் கூட யோசிக்கினை. கஸ்டப்படுகிறதோடை இன்னும் கொஞ்சம் கூடக் கஸ்டப்பட்டு யூனிவேசிற்றிக்கு எங்களை அனுப்பினால் பிறகு கஸ்டமே இருக்காது என்டு G. C. E. ...O/L, A/L படிச்ச வேலை இல்லை யூனிவேசிற்றிக்கை பிள்ளைகள் போட்டினம் எண்டால் பிறகு கட்டாயம் வேலை கிடைக்கும் என்டு அவை நம்பிக்கினம். வாயைக் கட்டி வயித்தைக் கட்டி ஊரெல்லாம் கடன்பட்டு எத்தனையோ பெற்றார் இப்பவும் தங்கிடை பிள்ளைகளைப் படிப்பிக்கினம். அறிவுக்குப் படிச்சானுங்கள் என்டு சொல்லிக்கொண்டு..... எங்கிடை நெஞ்சிலை நாங்களே தட்டி...எங்களை நாங்களே ஏமாத்த விரும்பேல்லை. இஞ்சை நல்ல எதிர்காலம் இல்லை என்டு போட்டு வெளி நாட்டானுக்கு குளி ஆளாய்ப் போகவும் நாங்கள் விரும்பேல்லை. இந்த மண்ணிலை நாங்கள் சிவிக்க வேணும். இந்த மண்ணுக்கு நாங்கள் உழைக்க வேணும். இந்த நாட்டிலையே எங்களுக்கு வேலை வேணும்.

**படித் 4:** அவர் ஆட்ஸ் நான் சயன்ஸ். என்ன? சயன்ஸ் ஆக்களுக்கும் வேலை இல்லையோ என்டு யோசிப்பியள். இது தனிப்பட்ட ஆக்களின்றை பிரச்சனை இல்லை. நாட்டின்றை பிரச்சனையே இதுதான். பொதுவாய்ச் சொன்னால் எங்கள் எல்லாருக்கும் வேலை இல்லை. நாங்கள் எல்லோரும் ஒன்டு. எங்கள் எல்லாருக்கும் வேலை வேணும்.

(இந்த நேரத்தில் தொழிலாளர்கள் ஆறுபேரும் ஒன்றுக,),

தொழி: எங்களுக்கும் தான்.

(படித்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஒன்றும் அறியாது விழிக் கிறார்கள். பின் மாறி மாறி தொழிலாளிகள் இருக்கும் பக்கம் எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். படித்தவர்-3 எல்லோரையும் விலத்தி முன் னுக்கு வந்து மற்றவர்களைப் போகுமாறு சைக்க செய்தபடி நெற்றியில் கை வைத்து எட்டிப்பார்த்து வசனத்தைப் பேச மற்றவர்களும் நின்ற படியே எட்டிப்பார்க்க முயற்சிக்கிறார்கள்.)

படித். 3: (நெற்றியில் கை வைத்து எட்டிப்பார்த்தபடியே) ஆர்..... அது..... ஆர் அங்கை நிக்கிறது.

தொழி: (உரக்க) தெரியேல்லையா.

படித். 3: (குழப்பத்துடன் மற்ற மூவரிடமும்) பெரிய கூட்டமாய் இருக்குது. ஆர் எண்டு தெரியேல்லை. (தொழிலாளர்களிடம் உரக்க) தெரியேல்லை... கொஞ்சம் கிட்ட வாருங்கோ.

(தொழிலாளர்கள் . எழுந்து இரண்டடி முன்னே வருகிறார்கள். தொழிலாளர்கள் நிற்கும் ஓளிப்பொட்டு மிகப் பிரகாசமாக்கப்படுகிறது. அவர்களைப் படித்தவர்கள் மிக அவ தான்மாய்த் துருவித்துருவிப் பார்க்கிறார்கள். படித்தவர்-3 ஒரு அடி முன் வைத்து,)

படித். 3: நீங்கள் எல்லாரும் ஆர்.

தொழி. 6: நாங்கள் வேலை இல்லாத ஏழைகள்.

(திடீரென்று நால்வரும் ஓரடி பின்னடைகிறார்கள். ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்க்கிறார்கள். படித்தவர்-3 தங்களுடைய தொகையை எண்ணுகிறார். எண்ணி...யோசித்து... தலைமட்டும் திருப்பி தொழிலாளர்களைப் பார்க்கிறார். சிறிது நேரத்திற்குப்பின் மெல்ல அவர்கள் பக்கம் திரும்பி ஆச்சரியத்தோடு,)

படித்.- 3: (ஆச்சரியத்தோடு) இவளவு பேருக்குமோ.

தொழி. 3: ஒம்.

படித் - 3 : (யோசித்து சிறிது நேரத்திற்குப்பின் ஆச்சரியத்தோடு)

இத்தனை பேரா - வேலை இல்லாதவர்  
இத்தனை பேரா?

படித்த வாவிபர் நாங்கள் மட்டுமே  
பரிதவிக்கிறோம் என்றிருந்தோம்  
உமக்கும் கூடலா வேலைகள் இல்லை?  
படிப்பிலார்க்குமே வேதனையோ?  
இத்தனைபேரா - வேலை இல்லாதவர்  
இத்தனை - பேரா ?

படித்த நாமெலாம் வேலை தேடியே  
படிகளில் ஏறி இறங்குகிறோம்  
படிப்பிலாதவர் வேலைநாடியே  
மூலைகள்தோறும் வாடுகிறார்  
இத்தனை பேரா - வேலை இல்லாதவர்  
இத்தனை பேரா ?

படித்த எம்மைப்போல் வேலை இல்லாதவர்  
எத்தனை ஆயிரமோ?  
படிப்பில்லாதவர் அவர்களைப் போலவும்  
எத்தனை கொடிகளோ?  
இத்தனைபேரா வேலை - இல்லாதவர்  
இத்தனை பேரா?

அத்தனைபேருங்கும் வேலை இல்லை  
அவருக்கும் எம்மைப்போல் நாதியில்லை  
இத்தனைபேர் இருந்தும் என் விடிவில்லை  
யாமென்னாம் ஒரு குலம் ஜயமில்லை  
இத்தனை பேரா - வேலை இல்லாதவர்  
இத்தனை பேரா?

(“யாமெலாய் ஒரு குலம் ஜயமில்லை” என்ற வசனம் பேசப்படும் போது மற்ற ஒளிவிளக்குகளும் ஒளியைப் பரப்பி மேடை முழுவதை யும் ஒளிமயமாக்குகின்றன. இது நடக்கும்போதே சந்திரன் வெப்புறப் படிக்கட்டால் மேண்டயில் ஏறி முன்மேடை வெப்புறம் நின்றபடி தொழிலாளர்களையும் படித்தவர்களையும் பார்த்துக் கேட்கிறான்.)

சந்திரன்: சினம் கணலும் முகத்துடனே  
 பழி தீர்க்கும் கருத்துடனே  
 செர்ந்து நின்றீர்  
 முனைந்து நிற்கும் அன்பர்களே,  
 மூண்ட உங்கள் கோபத்தை  
 முடுக்கிவிட்ட  
 சனங்கள் எங்கே? யார் அவர்கள்?  
 ஒருவரா? பலபேரா?  
 சதி செய்தாரா?  
 மனந்திறந்து சொல்லுங்கள்  
 யார் வரவை நோக்குகிறீர்?  
 யார் அப்பாவி?

தொழி.: உழைப்பதற்கு வலுவிருக்க; உள்ளத்தில் திடமிருக்க  
 பிழைக்க வழி ஏன் இல்லை, பேசுங்கள் தோழர்களே!

படித்.: பிழைக்க வழி இல்லாத பிறபோக்கு நிலைமை இங்கு  
 விளைக்க நிலம் இல்லாத வேதனையால் தோழர்களே!

தொழி.: உருக்குப்போல் கை இருக்க; உரமான உடவிருக்க  
 கரரச்சல் எமை வருத்துவதேன்? கவலைகள் ஏன்  
 தோழர்களே!

படித்.: கரரச்சல் எமை வருத்துவதேன் காரணந்தான் யாதெனிலோ  
 உழைப்பதனை ஒருஷிலபேர் உறிஞ்சுதல் தான் தோழர்களே.

படித்.: ஆழந்தகன்ற அறிவுடையோம்; ஆக்கமுள்ள திறன்  
 உடையோம்  
 வீண் மனிதராய் நாங்கள் விடுபட்டோம் தோழர்களே.

தொழி.: வீணமனிதர் போல்நீங்கள் விடுபட்டூர்; உம் அறிவை  
 நீங்கள் எமக்குதவாமல் நின்றுவிட்டூர் ஆகையினால்.

சந்திரன்: வருந்தி நொந்து வேலை செய்தும் வாழ்வில் எங்கள் துயரநிலை  
 திருந்தவில்லை; ஏன்? இதனைத் தேர்ந்துரைப்பீர் தோழர்களே.

படித்தலைர்: திருந்தவில்லை எங்கள் நிலை; திருடுகிறூர் நம் உழைப்பை  
 அருந்துகிறூர் அதன் பலனை ஆரேரோ ஆதவினால்.

**தொழி:** வஞ்சமின்றி வேலை செய்தும் வருமானம் கூடவில்லை.  
கஞ்சியில்லா வேதனை ஏன்? சயவர்கள் ஆர் தோழர்களே.

**சந்திரன்:** கஞ்சியில்லா வேதனையைக் கட்டி வளர்க்கின்றவர்கள்  
மஞ்சங்களில் துயிலுகிறார் மது மயக்கில் தோழர்களே.

**சந்திரன்:** வேலையில்லாதவா யாவரும் ஒவ்வொரு  
வேலை செய்து வாழும்  
உரிமை  
வென்றெடுப்பதற்கு .....

உழைத்து வாழ்பவர் முயற்சியின் முழுப்பயன்  
உயர்வு காண்பதற்கு  
வேண்டும்  
உதவி தோன்றுதற்கு .....

பொருளைப் படைப்பவன் அதன் நலன் முழுவதும்  
பொருந்தி லாபம் எய்தும்  
உரிமை  
பொதுமை ஆவதற்கு .....

வியர்வை சிந்துவோர் தொழில் வளம் மிக  
மேன்மை காண்பதற்கு .....

வாய்ப்பு  
மிகுதி ஆவதற்கு .....

படித்தவர் அறிவின் பயன்களை எல்லாம்  
உழைப்பவர் பெறுவதற்கு  
இத்த  
உதவிகள் பெறுவதற்கு .....

சழன்று மாய்கிற தொழிலவன் குருதியிற்  
க்கிப்போர் சாய்வதற்கு  
அவர்கள்  
தொலைந்தே திர்வதற்கு .....

உழைப்பவன் உயர்ந்திட,  
 கொழுத்தவன் விழுந்திட  
 உலகம் யாவையும்  
 தொழிலவன் சொந்தமாய்,  
 புதுக்கி மாற்றிட  
 பொதுமை ஆற்றவில்  
 புன்னம் யாவையும்  
 பொசுக்கி மாய்திட  
 வழியே இல்லையா? - ஜயா  
 வழியே இல்லையா? - தம்பி  
 வழியே இல்லையா?

தோழி: ஏன் இல்லை ..... ஏன் இல்லை.....

என்றபடியே முன்னுக்கு வருகிறார்கள். இவர்களுடன் படித்தவர் கழும் சேர்கிறார்கள். இவர்கள் இருவரும் வீராவேசமாய் ஆட்ட தொடங்குகிறார்கள். ஆட்டத்தின் சாராம்சம்: முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியையும், அவர் தம் அடிவருடிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்து நிர்முலமாக்கி தம் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று தொழிலாளர் கூறுவது போல் இருக்க வேண்டும். ஆட்டம் வீரா வேசமாய் அதில் காட்டப்படும் ஆட்டக் குறிப்புகள், பாவணைகள் மேற்கூறிய தன்மைகளை வெளிப்படுத்துவதாய் அமைய வேண்டும். ஆட்டத்தின் நடுவிலே சந்திரனும் சேர்ந்து, ஆட்டம் முடியுங் தறுவாயில் வீராவேசமாய் ஆடுகிறான். ஆடியபடியே அவர்கள் மேடையை விட்டு வெளியே போகிறார்கள்.

முதலாம் காட்சி முடிய.

முதலாம் காட்சியின் முடிவில் தொழிலாளர்களும் மற்றவர்களும் ஆடிக்கொண்டே மேடையை ஸிட்டுப்போனதும் மேடையில் ஓளி இலேசாக மங்கப்படுகிறது, ஜன்னலை உடைய சட்டப்படல் பின் மேடை வலப்புறத்தில் இருந்தும், சுதாவு நிலைச்சட்டம் ஆகியவற்றை கொண்ட சட்டப்படல் பின்மேடை உடப்புறத்திலிருந்தும் அசைந்து மேடை நடுவில் சந்திக்கின்றன. இப்போது சைக்குளோருமாவிற்கும் சட்டப்படல்களுக்கும் இடையே உள்ள பகுதி ஒரு தெருவைக் குறிக்கும். மூன்று பிரம்புக் கதிரைகளும் ஒரு ஸ்ரூலும் மேடையின் வலப்புறத்தை அண்டி வைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தட்டித் துடைத்த பின் அவற்றைப் பார்த்து ஒரு நீண்ட பெருமுச்சு விடுகிறுள்ள செல்வி. பின் கதிரையில் இருந்து வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார்கள். பார்த்த பின், ஸ்ரூல் மீதிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டுகிறார்கள்.

இப்போது சந்திரன் உள்ளே வருகிறார்கள். அவன் கையில் இரண்டொரு புதினத்தாள், துண்டுப் பிரசரக் கட்டொன்று, சில மட்டைகள் ஆகியன இருக்கின்றன. அவற்றை அவன் ஸ்ரூல்மீது வைத்து தனது வசனங்களைப் பேசுகிறார்கள். செல்வி அவன் சொல்வதைக் கவனியாது புத்தகத்தை ஊன்றிப் படிக்கும் பாவளையில் ஆனால் ஒன்றையும் கிரகிக்கும் தன்மையில்லாமல் முகத்தை ‘உம்’ என்று பிடித்த படி இருக்கிறார்கள். அவன் முகத்தில் கோபக்குறி தெரிகிறது. சந்திரன் வசனங்களைப் பேசும்போது இந்தக் கோபம் படிப்படியாகக் கூடிக்கடைசியில் அவன் ‘விடு’க்கொள எழுந்து உள்ளேபோக எத்தனிக்கிறார்கள். அவரின் அதிருப்தியை கதிரையில் இருந்தபடியே பல பாவளைகளாலும் அசைவுகளாலும் தெரிவிக்கலாம்.

**சந்திரன்:** (சாமன்களை ஸ்ரூலில் வைத்தபடி உற்சாகமாக) எங்கிடை போராட்டத்தைப்பற்றிய அறிக்கை பேப்பரிலை வந்திருக்குப் பார்க்க செல்வி ..... சிலபேருக்கு ஆத்திரமாயுமிருக்கும் ..... இந்த அறிக்கேலை இருக்கிற சிறப்பெண்ணால் செல்வி... (கெல்லியின் அதிருப்தி) நாங்களும் இருக்கிறம் என்டு காட்டுறதுக்காக நேரத்துக்கு நேரம் மற்றவை விடுகிற அறிக்கை மாதிரியில்லை இது. அரசாங்கம் மனம் வைச்சால்

வேலை இல்லாத பிரச்சனையைத் தீர்க்கலாம் ... ... அதைத் தீர்க்கிறது அதுகின்றை கடமை ... ... திருங்கோ ... ... என்டு நாங்கள் கேக்கேல்லை ... ... மாருய் ... ... முதலா வித்துவ அடிப்படையிலே அமையில் எந்த அரசாங்கத் தாலையும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்டு தான் நாங்கள் எடுத்துக்காட்டியிருக்கிறம். வேணுமென்டால் அங்கை இஞ்சை என்டு ஒரு ஆயிரம் இரண்டா யிரம் பேருக்கு வேலை கொடுக்கலாம் ... ... ஆனால் அந்த மாதிரிக் குடுக்கிறது கட்டாயம் எல்லாரும் வேலை செய்ய வேணும் எண்ட அவசியத்தைப் பொறுத்துச் செயல்படு கிறதில்லை ... ... சும்மா ஒரு கண்ணுடைய்புக்காக ... ... சனத்தின்றை வெறுப்பையும் கோவத்தையும் கொஞ்சம் சம்பந்தப்படுத்தி வேறைபக்கம் திருப்பிற்றுக்காகச் செய் யிறது ... ... ஆனால் நாங்கள் வேலை தா என்டு கேக் கேல்லை ... ... ஆட்சி முறையை மாற்றி அமைக்கவேணும் என்டு சொல்லுறும் ... உழைக்கிற ஏழைக்குத்தான் இந்த நாட்டை ஆழுற உரிமையும் இருக்குது என்டு சொல்லி யிருக்கிறம் ... ...

(செல்வி விடுக்கென எழுந்து உள்ளே போவதற்கு விரைகிறான்.)

சந்திரன்: ஏன் செல்வி எழும்பி ஒடுருய் ... ... உனக்கு இந்த மாற்றத்திலை விருப்பமில்லையா?

செல்வி: நீங்கள் அலம்பிறதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கத் தான் என்னை இஞ்சை கொண்டுவந்து வச்சிருக்கிறியவோ.

சந்திரன்: அலம்பிறனு. ஒரு முக்கியமான பிரச்சனையைப்பற்றி ஆராயிறன் செல்வி.

செல்வி: ஆராயிறதுக்கு வேறை இடம் கிடைக்கேல்லையோ.

சந்திரன்: பிரச்சனை இருக்கிற இடம்தான் செல்வி புரட்சி இருக்கிற இடம். உன்னைப் புரட்சியின்றை ஒரு சாயலாய்த்தான் நான் பாக்கிறேன். அதாலே இந்தப் பிரச்சனையை உன்னேடை கலந்து ஆராஞ்சு உன்னையும் எனக்கு உதவியாய்ச் சேர்க்கலாம் என்டுதான் நான் விரும்பிறன்.

**செல்வி:** (கோபத்தோடு) ஆ... ... ஒரு பெரிய புரட்சியை வீட்டுக்கை செய்யலாம் என்று யோசிக்கிறியலோ. வெறுங்கை முழும் போடாது.

**சந்திரன்:** (விளங்க வைக்கும் தோழனையில்) நாட்டிலே புரட்சி துவங்கி அது வீட்டுக்கு வாரேல்லைச் செல்வி. வீட்டிலைதான் அது முதல் துவங்குது.

**செல்வி:** எங்கிடை வீட்டிலே அது வடிவாய்த் தெரியுது.

**சந்திரன்:** நீ என்ன செல்வி. எதுக்கெடுத்தாலும் மறுமொழி சொல் விக்கொண்டிருக்கிறியே தவிர அதை விளங்கிறதுக்குத் தெண்டிக்கிறுயில்லையே.

**செல்வி:** நீங்கள் எனக்கு விளங்கிறதுகளைப் பற்றிக் கதைச்சால் எல்லோ விளங்கும்.

**சந்திரன்:** இதிலே விளங்கிறதுக்கு என்ன இருக்குது. நீ பிரச்சனை களின்றை வெளிப்பரப்பிலே நின்று கொண்று அதைப் பாக்கிறோய். நான் அதுகின்றை உண்மையான தன்மையைக் காட்ட உண்ணே உள்ளுக்கு வரச்சொல்லிக் கூப்பாடு றன்.

**செல்வி:** (ஆத்திரத்துடன்) உண்மை என்ன உண்மை. நீங்கள் குடும்பப் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுறியள். அதுதான் உண்மை.

**சந்திரன்:** (கடுமையாக) பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுறடே.

**செல்வி:** பின்னே என்ன. ஓவ்வொரு நாளும் திரிஞ்சுபோட்டு வரேக் கை என்ன உத்தியோகத்தோடையே வாறியள்.

**சந்திரன்:** உத்தியோகம்... ... உத்தியோகம்... ... அதொண்டுதான் உனக்குக் கண்ணுக்கு முழிப்பாய்த் தெரியுது. அது கிடைக்கிறதுக்கு நீ வழியைக் காட்டு நான் செய்யிறன்.

**செல்வி:** அதையும் நான்தானே காட்டவேணும். கவியாணம் செய்ய முந்திக் கேட்டிருந்தால் சரியான வழியைக் காட்டியிருப்பன். அது முடிஞ்சு இப்ப நாலு வருசும்.

**சந்திரன்:** (வெறுப்பாக) நான் இன்னும் அதை மறக்கேல்லை.

**செல்வி:** ஆ.... அப்ப கவியாணம் முற்றுக்கேக்கை மாமா அவை இரண்டுபேரும் சொன்னதை மறந்து போனியளாச்சும்.

**சந்திரன்:** என்ன சொன்னவோ.

**செல்வி:** ஒரு மாசத்திலே வேலை கிடைக்கும் எண்டு.

**சந்திரன்:** இப்ப உனக்கு வடிவாய்த் தெரியுதுதானே வேலை கிடைக் கேல்லை எண்டு.

**செல்வி:** அது எனக்கு வடிவாய்த் தெரியுது. அப்பிடிக் கிடைக்கா தெண்டால் ஏன் பொய் சொல்லி ஆக்களை ஏமாத்த வேணும்.

**சந்திரன்:** அதை நீ அவேற்றை எல்லோ கேக்கவேணும்.

**செல்வி:** கவியாணம் முடிக்கும்வரைக்கும் எல்லாரும் ஒண்டு. இப்ப நீங்கள் வேறை. அவை வேறையோ.

**சந்திரன்:** நான் அப்பிடிச் சொல் லேல்லை. நீதான் அப்பிடி என்னைச் சொல்ல வைக்கிறூய்.

**செல்வி:** ஓ.... இப்ப அந்தக் குற்றத்தையும் நான்தானே செய்தது.

**சந்திரன்:** பின்னை என்ன? நான் வேலைவேலை எண்டு ஓடித் திரிஞ்ச தெல்லாம் எனக்காக மட்டும்தானே. உத்தியோகம் கிடைச்சால் அதிலே உனக்குப் பங்கில்லையோ.

**செல்வி:** ஓடித் திரிஞ்ச கதைகளைப்பற்றி இப்ப என் கதைக்கிறியன். இப்பதான், நீங்கள் ஒரு இனரவிழுவுக்கும் போநேல்லையே.

**சந்திரன்:** ஒம் போநேல்லை .... ஏன் போறல்லை. அதிலை எனக்கு நம்பிக்கை இல்லை.

**செல்வி:** (ஏளனமாக) இப்ப பின்னை உங்களுக்கு எதிலை நம்பிக்கை,

**சந்திரன்:** அந்தக் கேள்வியைக் கொஞ்சம் வடிவாய் ... ... ஆறுதலாய் ... ... ஆத்திரப்படாமல் கேள். அது முக்கியமான கேள்வி. வேலை எண்டது கண்ணே முடிக்கொண்டு சருவிலை பாவப்பிள்ளைப் பதிச்ச இந்தா பிடி இந்தா பிடி எண்டு குடுக்குமாப் சூலை இல்லை. அதைச் செய்யிறதுக்கும் ஒரு அவசியம் இருக்கவேணும்.

**செல்வி:** ஆர் இப்ப உங்களை அவசியமில்லாமல் வேலை செய்யச் சொன்னது.

**சந்திரன்:** நான் சொல்லுற அவசியம் ஒரு தத்துவம். நான் சொல்ல வந்தது என்னெண்டால் பொருளில்லாமல் மனிசன் சீவிக்க ஏலாது. தன்றை வாழ்க்கையையும் அவன் முன் னேற்ற ஏலாது. பொருளை உற்பத்தி செய்யிறதுக்கும் ஒரு நோக்கம் இருக்கவேணும். உற்பத்தி செய்யிறதாலை ஏற்படுகிற செல்வம் உழைக்கிறவனிட்டையே திரும்பிப் போகவேணும். அப்பதான் அவனும் தேவைக்கு ஏற்ற மாதிரிப் பொருளைக் கூடக்கூடச் செய்வான். உற்பத்தி பெருக வேலைசெய்யிற வாய்ப்பும் பெருகும். வேலை இல்லை எண்ட பேச்கக்கே இடமிருக்காது. உற்பத்தி செய்யப் படுகிற பொருள் உழைக்கிறவரிட்டைப் போகாமல் ஒரு இடத்திலையோ அல்லது அதுமாதிரிப் பல இடங்களிலையோ சேரத்துவங்கினால் பிறகு உற்பத்தியான செல்வம் அதை உண்டாக்கிறவனியே அடிமைப்படுத்திப் போடும். கொஞ்சம் கொஞ்சமாய் அவனை உறிஞ்சி அவன்றை உயிரையே குடிச்சிடும். பிறகெண் கொஞ்சப்பேருக்கு சொகு சான சீவியம். மற்றவை எல்லாருக்கும் பசி... பட்டினி... வேலையில்லாத திண்டாட்டம்... அதுதான்... நான் நெடுக்கச் சொல்லுறது ... இது என்றை தனிப்பட்ட பிரச்சினை இல்லை ... நாட்டின்றை பொதுப் பிரச்சினையே இதுதான் ... ... ...

**செல்வி:** அப்ப பிறதென அவை எல்லாருக்கும் வேலை கிடைக்கும்வரைக்கு பாத்துக்கொண்டு இருங்கோவன்.

சந்திரன்: (கோபத்தோடு) எனக்கு வேலை கிடைக்கிறதாலே நாட்டிலே வேலை இல்லாத திண்டாட்டம் இல்லாமல் போகாது.

செல்வி: உங்களுக்கு நாட்டைப்பற்றியும் ஊரைப்பற்றியும்தானே கவலை, நானுரூத்தி வீட்டை இருக்கிறன் என்டதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை.

சந்திரன்: உன்னைப்பற்றி நான் கவலைப்படாமல் வேறை ஆர் கவலைப் படுகிறது.

செல்வி: ஏன் உபசாரத்துக்குக் கதைக்கிறியன். என்னைப்பற்றின அக்கறை உங்களுக்கு எப்ப வந்திது. நான் சந்தோசமாய் இருக்க வேணும் என்கு நீங்கள் எப்ப யோசிச்சனீங்கள்.

சந்திரன்: நீ என்ன சென்னி சொல்லுரூய். எனக்கு இருதயமே இல்லை என்டா நீ நீணக்கிறூய். என்றை முயற்சிக்கோடையும் விருப்பங்கோடையும் பங்கு கொள்ளுறதுக்கு நீ தானே விரும்புரியில்லை. அதிலே ஒரு சுகத்தைக் காணுறதுக்கு நீ தானே மறுக்கிறூய்.

செல்வி: உங்கிட முயற்சிகள் ... ... விருப்பங்கள் ... ... அதிலே சுகம் ... அதெல்லாம் எப்ப ..... (கவலைக்குள்ளானவளாய்) அண்டைக்கு என்னேடை படிச்ச வசந்தத்தை ... மர்க்கற்றடியிலை சந்திச சன் ... ... கார் முன் சீற்றிலை இருந்தவள் ... ... முதலே கண்டிருந்தால் மற்றப் பக்கம் திரும்பியிருப்பன் ... ஆனால் அவள் கண்டிட்டாள் ... ... ஒரு டொக்ரரை கவியானம் கட்டிவிருக்கிறாராம் ... ... தன்றை வீட்டை வரச்சொல்லிக் கூப்பிட்டாள்.

சந்திரன்: கூப்பிட்டால் போறது தானே. நான் உன்னை என்ன மறிச்சன்றுனே?

செல்வி: நான் எந்த முசத்தோடை அவளிட்டைப் போறது. என்றை பருசலுத்து, வேலை இல்லை. வீட்டிலை தான் இருக்கிறார் என்கு சொல்லுறதுக்கு ரூபான் அவளிட்டைப் போக வேணுமோ?

**சந்திரன்:** அதிலே என்ன வெக்கம். உனக்குச் சொல்ல வெக்கமாய் இருந்தால் நானும் வாறன். நான் சொல்லுறன்.

**செல்வி:** வேலை இல்லை எண்டது உங்களுக்கு ஒரு குறையாய் இருந்தால் தானே அதைப்பற்றிக் கடத்தகிறதுக்கும் கூச்சப்படுவியள். உங்கிடை சோம்பேறித் தனத்துக்கு அது ஒரு சாட்டெல்லோ.

**சந்திரன்:** சோம்பேறித்தனமோ? விட்டிலை இருந்து கொண்டு நேரத்தை விழைக்கிக் கொண்டோ நான் இருக்கிறேன். செல்வி, இருக்கிற ஒன்டை என்னடைக் கேட்டால் அது எனக்கு விளங்கும். நான் தாறன். ஆனால் இல்லாத ஒன்டை என்னடைக் கேட்டால் நான் என்ன செய்யிற்று.

**செல்வி:** இல்லாதது என்ன. ஒரு புருசனுக்குக் கட்டாயம் இருக்க வேண்டியதைத் தானே நான் கேக்கிறேன். இந்த விட்டை வந்த நாலு வருஷத்துக்கையும் நான் என்ன சுகத்தை அனுபவிச்சுன்ன.

**சந்திரன்:** இந்த விட்டிலை உனக்கு என்ன குறை. அப்படி என்ன குறையை நாங்கள் விட்டனுங்கள்.

**செல்வி:** நாங்கள் எண்டு ஏன் நீங்கள் எல்லாரையும் சேர்க்கிறியள். நான் எண்டு கேளுங்கோவன். சோறும் சீலையும் எனக்குத் தர வழியில்லாமலோ அப்பா எனக்கு கலியாணம் செய்து வேச்சவர்.

**சந்திரன்:** செல்வி ... ... (கோபமாக)

**செல்வி:** (விட்டியபடி) என்றை விருப்பு வெறுப்புக்களைப்பற்றி ஆருக்கு என்ன கவலீ. ஒவ்வொரு நாளும் அனுவவனுவாய் நான் சாகிறேன். ஒரு கூண்டுக்கிளி மாதிரி என்னை வைச்சு எல்லாரும் சுற்றிவர நின்டு வேடிக்கை பாக்கிறயள். போதும் உங்கிடை பாசாங்கு ... உங்கிடை விளையாட்டை நீங்களே நடத்துங்கோ ... ... அதுக்கிள்ளை இருந்து சித்திரவதைப்பட்டுச் சாக என்னுலை ஏலாது. எனக்கது அவசியமாயும் தெரி யேல்லை ... ... நான் அப்பாட்டைப் போகப்போறன்.

சந்திரன்: நீ அப்பாட்டைப் போறதாலே உன்றை பிரச்சனை திருமா செல்வி.

செல்வி: (கோபமாக) உங்களுக்குப் பிரச்சனை இல்லாமல் போகும்.

சந்திரன்: நீ உண்ணேப்பற்றித்தானே நெடுகக் கவலைப்பட்டுக்கொண் டிருக்கிறேய்.

செல்வி: (கோபமாக) ஊரைப்பற்றிக் கவலைப்படத்தான் நீங்கள் இருக்கிறங்களோ, பிறகென்ன?

சந்திரன்: உண்ணேயும் என்னேடை சேரச்சொல்லித்தானே நான் கேக்கிறேன்.

செல்வி: ஏன் உங்களோடை சேர்ந்து ஊர் கற்ற ஆஸ் கானு தெண்டோ. நாலும் உங்களோடை சேர்ந்தால் பிறகு வீட்டைப்பற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்டதுக்கோ,

சந்திரன்: (கோபமாக) செல்வி .... அவ்வளவு பொறுப்புணர்ச்சி இல்லாமல் நான் இருக்கேல்லை.

செல்வி: தெரியும் நாலு வருசமாய் நான் அதைப் பாத்திட்டன். பொறுப்புணர்ச்சி இல்லாத சோம்பேறித்தனம்.

சந்திரன்: (மிகவும் கோபமாக அவ்ள தெருங்கி) என்ன சொன்னவீ ...

(இந்த நேரம் சிவக்கொழுந்தும் கார்த்திகேசவும் உள்ளே வருகிறார்கள். நடப்பதைக் கண்டு கார்த்திகேச பதட்டத்துடன்,)

கார்த்திகே: மேய் ... சந்திரன்.

செல்வி: மாமா (என்றபடி கார்த்திகேசவுக்குக் கிட்டப்போய் விழுகிறார்கள்)

செல்வி: (கோபமாக) இப்ப ஏன் அவளிலே தொட்டனி.

சந்திரன்: ஆர் தொட்டது கண்டனீங்களே.

- சிவக்:** தொடாம்ல் இப்ப என்ன கொசவோ கலைச்சனி.
- சந்திரன்:** உங்கிடை வேலையை நீங்கள் பாருங்கோ. இது குடும்ப விஷயம்.
- சிவக்:** (ஏனென்றால், ஆனால் கடுமையாக) ஆ..... அப்ப அது ஒன்று இருக்கிறது உமக்கு இப்ப தெரியுது.
- சந்திரன்:** நீங்கள் சும்மா தேவையில்லாமல் கதைக்காதையுங்கோ.
- சிவக்:** (கிட்ட நெருங்கி) உமக்கிப்ப நான் கதைக்கிறதெல்லாம் தேவையில்லாதது மாதிரித்தான் படுகுதோ.
- சௌவி:** (வெறுப்பாக) நாங்கள் எல்லாம் இப்ப அவருக்குத் தேவை இல்லாத ஆட்கள்.
- சந்திரன்:** (அவனிடம் கோபமாக) நான் இப்ப அப்படிச் சொன்னாலேன்.
- சிவக்:** நீ என்ன சொல்லுறது. நீ செய்யிற வேலை முழுக்க அப்படித்தானே இருக்குது.
- கார்த்தி:** கொஞ்சம் பொறுங்கோ அண்ணே. (நந்திரனைப் பார்த்து) இப்ப என்ன நடந்தது.
- சந்திரன்:** நடக்கிறது என்ன. வேலைக்குப் போ போ எண்டால் ... நான் எங்கை போற்று. செய்யிறதுக்கு வேலையுமெல்லோ இருக்க வேணும்.
- சிவக்:** அதையும் இப்ப உமக்கு நாங்கள் தானே காட்ட வேணும். அவளைக் கொண்டு வந்து வீட்டிலை வைச்சிருக்கிறோய். நாளைக்கு ஒரு குடும்பத்தை நடத்த வேணும் எண்ட அக்கறை உனக்கு இருந்தால் எல்லோ.
- சௌவி:** அந்த அக்கறை இருந்தால் இப்ப ஏன் இந்த நிலைமை.
- கார்த்தி:** அதுக்கு அவன் என்ன செய்யிறது. அவனும் முயற்சி எடுக்காமல்லோ இருந்தவன்.
- சிவக்:** அவன் கெட்டது உன்னை. மூன்று வேளையும் நேரத் துக்கு நேரம் நீ சாப்பாடு போடப் போய்த்தான் அவன் இப்ப இப்பிடி இருக்கிறேன். அந்த நேரமே தன்றை வழி யைப் பாக்கச் சொல்வி நீ அவனை அனுப்பியிருந்தால் உப்பிடி நின்று உடம்பை அலட்டான்.

**சந்திரன்:** பெரியையா நீங்கள் வந்தால் வந்த வேலையைப் பாருங்கோ. உங்களுக்குத் தேவை இல்லாத விஷயத் திலை தலையிடாதெயுங்கோ.

**சிவக்:** தேவை இல்லாத விஷயம். என்னடா தேவை இல்லாத விஷயம். ஆரைக் கேட்டு பேப்பரில் அறிக்கை சீட்டனி.

**சந்திரன்:** சங்கத்தின்றை செயலாளர் நான். சங்கத்தின்றை சார் பிலை அறிக்கையை நான் வெளியிடாமல் வேறை ஆர் வெளியிடுறது.

**சிவக்:** நீ இருக்கிற நிலவரத்திலே அது ஒண்டு தான் இப்புறை ... விடுகிறதை ஒரு லட்சணமாய் மரியாதையாய் விடு ... சமுதாயத்தை மாத்தப் போகின்மாம். ....

**ஊர்த்தி:** சந்திரன் ... நீ ஏன்ரா உன்னை இதுகளுக்கை கொண்டு போய் மாட்டுகிறுய். இதுகளாலை வாறு கஸ்டங்களைப் பற்றி முன்னுக்குப் பின்னுக்கு யோசிச்சியா?

**சந்திரன்:** என்ன கஸ்டம்?

**சிவக்:** என்ன கஸ்டமோ?

**ஊர்த்தி:** நீங்கள் பொறுங்கோ அன்னை. சந்திரன், இப்பவே உனக்கு வேலை கிடைக்கிறது கஸ்டமாயிருக்குது. ஏதோ தன்மையாய் அவரை இவரைப் பிடிச்ச ஒரு வேலையை எடுக்கிறதை விட்டுட்டு இப்பிடியான அறிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் செய்தால் உதவி செய்ய முன்னுக்கு வாறுவையும் செய்ய மாட்டினம் தம்பி.

**சந்திரன்:** துவக்கத்திலே நானும் உப்பிடித்தான் யோசிச்சனன் ஜயா. ஆனால் போகப் போகத்தான் உது ஒரு பிழையான நினைப் பெண்டு எனக்கு விளங்கிச்சுது. நாலு பேரைக் காக்கா பிடிச்ச உத்தியோகம் எப்பிடியும் எடுக்கலாம் எண்டு எனக்குத் தெரியும். ஆனால் ஏன் அப்பிடி எடுக்க வேணும். உழைக்கிறது என்றை உரிமை. அந்த உரிமையை எனக்குத் தாற்று அரசாங்கத்தின்றை கடமை.

செல்வி: உரிமையையும் கடமையையும் பற்றித்தான் உங்களுக்கிப்ப கவலை. ஒரு குடும்பத்தைக் குறை ஒன்டும் இல்லாமல் பாக்க வேணும் என்டது உங்கிடை கடமை இல்லையோ?

நந்திரன்: அது என்றை கடமைதான் ஆர் இல்லை என்டு சொன்னது. என்றை கடமையை நான் செய்யிறதுக்கு எனக்குப் பொருள் பண்டம் தேவை. பொருள் பண்டத்தைச் சம்பாதிக்க நான் உழைக்க வேணும். உழைக்கிறதுக்கு எனக்கு ஒரு வேலை இருக்கவேணும்.

செல்வி: அதைச் செய்யச் சொல்லித்தானே நாங்களும் சொல்லுறம்.

நந்திரன்: செல்வி ... ... ஏட்டுச் சுரக்காய் சுறிக்குதவாது எண்டு சொல்லுவினம். வாயாலை வேலை செய் வேலை செய் எண்டு சொன்னால் போதுமே. செய்யிறதுக்கு எங்கை இருக்குது வேலை. நான், மார்க்கண்டன், கந்தசாமி, இன்னும் எங்களைப்போலை எத்தினை லட்சம் பேருக்கு வேலை இல்லை.

செல்வி: அவை எல்லாரையும் பற்றி உங்களிட்டை ஆர் இப்ப கேட்டது.

நந்திரன்: செல்வி ... அடுக்களையிலை சட்டிபாளை எல்லாம் வெறுமையாய்க் கிடக்கேக்கை எனக்கு விருந்து வை எண்டு நான் உன்னைக் கேட்டால் நீ என்ன செய்வ ய?

செல்வி: (மேளனம்)

கார்த்தி: அது சரி மோளை. இல்லாததைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருந்தால் என்ன ஆகப் போகுது. இப்படியே நெடுக நாளைக் கடத்திக் கொண்டு போக ஏலுமோ?

நந்திரன்: நான் போகுது எண்டதுக்காக வெறும் வாயை மெண்டு கொண்டு நான் உத்தியோகத்திலை இருக்கிறன் எண்டு பாவளை செய்யச் சொல்லுறியவோ. நாளைக் கடத்த வேண்டிய அவசியம் இல்லை. நாளைக்கே எங்கிடை போராட்டம் துவங்குது. சலத்தின்றை ஆதரவு எங்களுக்கு நிறைய இருக்குது.

**சிவக்:** அது எங்களுக்கு வடிவாய்த் தெரியுது. இப்பவே அவங்கள் ஜீப்பிலை அங்காலையும் இங்காலையும் ஒடித் திரியுறைக்கள். நான் சொல்லிப் போட்டன். ரேட்டிலை உன்னைக்கண்டஞ்சே எண்டால் கால் அடிச்சு முறிப்பன்.

**சந்திரன்:** உங்களை மாதிரி ஆக்களை மாத்திரமில்லை எங்களைத் தடுக்கிறதுக்குச் சதி செய்யிற எல்லாரையும் அடிச்சு முறிக்கத்தான் நாங்கள் இருக்கிறம்.

**சிவக்:** முறிப்பியள். அது எனக்கு வடிவாய்த் தெரியும். இப்படி முறிக்க வெளிக்கிட்டவை கணபேர். வாங்கிற அடியிலை கண் இருளோக்கை எல்லாம் வடிவாய்த் தெரியும்.

**சந்திரன்:** அடிக்கு நாங்கள் பயப்படுகிற ஆக்கள் இல்லை. தெளிஞ்சு சிந்தனைகளை கையிலை ஆயுதமாய்ப் பிடிக்கிற எவைக்கும் உலகம் எண்டைக்குமே இருளாது பெரியையா.

**செல்வி:** இதுகளேல்லாம் அவருக்கு வடிவாய் விளங்கும். ஆனால் ஒரு குடும்பத்தைப் பார்க்க வேணும் எண்டது விளங்காது.

**சந்திரன்:** ஏன் விளங்காது. விளங்கினதின்றை முதல்ப் படிதான் இது.

**சிவக்:** எது? முதுகு முறியிற வழியோ. உனக்கு மானம் ரோசம் எண்டு ஒண்டிருந்தால் நீ இப்படிக் கதைச்சுக் கொண்டிருப்பியே.

**செல்வி:** மானத்தையும் ரோசத்தையும் பற்றி நீங்கள் ஏன் அக்ருக்குச் சொல்லுறியள்.

**சந்திரன்:** செல்வி ... ... ...

**செல்வி:** அதைப்பற்றிக் கதைச்சு உடனை தானே உங்களுக்கும் ரோசம் வருகுது.

**கார்த்தி:** எல்லாரும் அவனைப் பேசினால் அவனும் என்ன செய்யிறது. வேலை செய்யிறதுக்கு ஒரு இடமெல்லோ வேணும்.

**செல்வி:** இடம் ஏன் இல்லை. மனம் இருந்தாலேல்லோ.

**சிவக்:** (கார்த்திகேக்லைப் பார்த்து) நீ தான் அவனைக் கெடுக்கிறது. (சந்திரைப் பார்த்து) டேய் உத்தியோகம் புருஷ லட்சணம். நாலு பேர் மதிக்கத் தக்கதாய் சீவிக்க வேணும் எண்டால் நாலு காசு உழைக்க வேணும்.

**கார்த்தி:** அதை அவன் இல்லையென்டோ சொல்லுருள் அண்ணோ. உத்தியோகம் கிடைச்சால்த்தானே.

**சேஷ்வி:** (இடையறித்து) இப்ப எத்தினை இன்றவிழுவுக்கு மாமா அவர் போறவர்.

**சிவக்:** ஆக கவுன்மேந்து உத்தியோகம் தானே உத்தியோகம். நான் கவுன்மேந்திலை இருந்து உழைச்சத்திலையும் பாக்க வெளியிலை இருந்து கொண்டு உழைச்சதுதான் கூட.

**நந்திரன்:** அது நீங்கள் எல்லோ.

**சிவக்:** நான் எண்டால் நீ இப்ப பிறத்தியோ. வயல் வெளி கிடக்குது. உத்தியோகம் கிடைக்கும் வரைக்கும் அதைச் செய்தால் என்ன.

**நந்திரன்:** ஏன் செய்ய வேணும். வயல் செய்யவே ஜூயா என்னை யூனிவேசிற்றிக்கு அனுப்பிப் படிப்பிச்சவர்.

**சிவக்:** அது அறிவுக்கு.

**நந்திரன்:** அறிவுக்கு இவ்வளவு காசு சிலவழிச்ச யூனிவேசிற்றிக்குப் போய்ப் படிக்க வேணுமோ. வீட்டிலை இருந்து படிச் சிருக்கலாமே. இந்த ஏழைகள் எல்லாம் இவ்வளவு கஸ் டப்பட்டு தங்கிட பிள்ளைகளை யூனிவேசிற்றிக்கு அனுப்பிப் படிப்பிக்கிறது அறிவுக்காகத்தானே, ஏன் பெரியொ உங்களை நீங்களே ஏமாத்திறியள்.

**செல்வி:** அவரைப்பற்றி நாங்கள் கடைத்தச்சால் அவர் யோறை ஆரை யும் பற்றிக் கடைத்தப்பார். (உறுதியாக) இனி என்னையையும் இஞ்சை இருக்க ஏலாது.

**கார்த்தி:** (திடுக்கிட்டு) செல்வி ... ...

**செல்வி:** உத்தியோகம் வரும் ... நல் வாழ்க்கை வரும் என்று நானும் என்னை ஏமாத்த விரும்பேல்லை,

**கார்த்தி:** (அந்தரக்தோடு) செல்வி நீ ஒண்டுக்கும் அவசரப்படாதை மோனை. அது எல்லாம் நல்லபடிக்கு வரும்.

**செல்வி:** நல்லபடி என்ன மாமா நல்லபடி. உங்களுக்கு இருக்கிற இந்த அந்தரம் அவருக்கு இல்லை ...

**சந்திரன்:** என் செல்வி ... ... என்னையும் உணர்ச்சிக்கு அடிமைப்படத் சொல்லுறியோ.

**திவகர்:** உணக்கு அது இருந்தால் எல்லோ நீ அதுக்கு அடிமைப்பட. அது செல்வி சொல்லுறது சரி. இதை இப்பிடியே விட ஏலாது. இரண்டிலை ஒரு முற்றுத் தெளியவேணும். உத்தியோகம் தான் இல்லாட்டிலும் வயல் எண்டாலும் செய்யப்போறியோ இல்லையோ.

**சந்திரன்:** வயலிலை வேலை செய்யிறதுக்கு எனக்கு எந்தவிதமான மறுப்புமில்லை. அதை நான் செய்ய செல்வி முதல் சம்ம திக்க வேணும். அது மாத்திரமில்லை. இவளவு காலமும் செல்லனும் உங்கிடை வயலிலைதான் வேலை செய்தவன். கடைசியிலை இருக்கிறதுக்கும் இடமில்லாமல் ரேட்டிலை நீண்டதுதான் அவன்றை உழைப்புக் கண்ட மிகச் சம். அதுதான் ... உண்மையாய்க் கஸ்டப்பட்டு உழைக்கிறவனை ஒரு கொஞ்சமும் உய்ய விடாயல் அவனைச் சுறண்டிச் சீவிக்கிறவைக்கு அனுகூலமாயிருக்கின்ற இந்த அமைப்புக் குன்னை அதை நான் செய்யத் தயாராயில்லை.

**தீவகர்:** (கடுமையாக) வேறை எதுக்குள்ளை செய்யப் போருாய்.

**கார்த்தி:** கொஞ்சம் தன்மையாய்க் கொல்லுங்கோவன் அன்னை.

**சந்திரன்:** எப்பிடித்தான் கொன்னாலும் என்றை முடிவு ஒண்டுதான். வேறை உத்தியோகம் குடுக்கிறதுக்கு வழி தெரியாட்டில் வயலுக்குப் போ என்று கொல்லுறது தான் இப்ப வளக்

கம். அப்பிடிச் சொல்லுறது உண்மேலே இந்தப் பிரச்சனையிலே இருந்து தப்பி ஓடுறதுக்கு வழியே தவிர அதைத் தீர்க்கிறதுக்கு வழியில்லை. வேறை உத்தியோகம் இல்லை எண்டதுக்காக நான் வயலுக்குப் போக மாட்டன். உத்தியோகம் இல்லாதவை எல்லாரும் கமத்துக்குப் போற தாலை வேலை இல்லாத பிரச்சனை தீராது.

**கார்த்தி:** நெடுகு உன்னை வயலிலே நிக்கச் சொல்லி நாங்கள் சொல்லேல்லையே மோனை.

**நந்திரன்:** நெடுகவோ சொஞ்ச நாளைக்கோ ஜயா. அது ஒரு நிரந்தரமான தீர்வைத் தராது.

**விவக்:** ஏன் தராது.

**நந்திரன்:** உங்களிட்டை வயல் இருக்குது. அதை எனத்குக் காட்டு நியன். இதே தங்கிடை பிள்ளைகளுக்கும் காட்ட இஞ்சை இருக்கிற ஏழைகள் எல்லாரிட்டையும் நில புலம் இருக்குதோ.

**விவக்:** அவேற்றை இருக்கிறது இல்லாதது பற்றி உனக்கேள்வு கவலை.

**கார்த்தி:** அதுகளைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டு என்ன மோனை செய்யிறது.

**நந்திரன்:** உங்களுக்கு அவையைப் பற்றி அக்கறைப்பட விருப்பமில்லாட்டிலும் ஜயா ... ... ஏதோ வழியிலே அதெல்லாம் உங்களையும் பாதிக்கத்தான் செய்யுது. உன்மையிலை படிச்சுவேலை இருக்கிறவையிலும் பாக்க படியாத ஏழைகள் தான் கூடப்பேர் வேலை இல்லாமல் இருக்கின்றன. சொந்தமாய் வயல் வெளி இல்லாத சனம் எத்தினை. மூன்று மாதத்துக்கு வயலிலை வேலை செய்து போட்டு மிகச் நாளைக்கு அரை வயத்தோடை வீட்டுத் திண்ணையில் ஏங்கிக்கொண்டு இருக்கிற சனம் இன்னும் எத்தினை ... ... ஆக நீங்கள் எனக்குக் காட்டுற வழி ... ... ஒரு வேலையில்லாத இடத்திலே இருந்து வேறை ஒரு வேலை இல்லாத இடத்துக்குப் போகச் சொல்லுறியன். இதாலை பிரச்சனை தீரப்போறேல்லை.

சிவக்: அப்ப நீர் போக மாட்டாய். இந்த முடிவுக்கு நீ முந்தியே வந்திட்டாய். அப்பிடித்தானே.

நந்திரன்: ஓம் ... அந்த முடிவை மாற்றவும் ஏலாது.

சிவக்: (கடும் கொவம் கொண்டவராய்) வேலை செய்யிறதுக்கு ஆசைப் படுகிறேன். பாவம். வேலை இல்லை. வந்த உடனை போவாள் எண்டுதான் நான் இவளாவு காலமும் நம்பியிருந்தன். ஆனால் இப்பத்தான் தெரியுது உனக்கு வேலைக்கே போக விருப்பமில்லை எண்டு. அவனையும் இல்லையும் சாட்டிக் கொண்டு கூம்மா இருந்து நீ சீவிக்கப் பார்க்கிறோய்.

நந்திரன்: (போறுமை இழுத்தவஞ்சி) இவ்வளவு நேரமும் நான் சொன்னது உங்களுக்கு விளங்கேல்லை எண்டால் நீங்கள் வீட்டை போறது தான் புத்தி.

சிவக்: (ஆத்திரத்தோடு முன்னேறி) எண்ணடா சொன்னனீ ... .

கார்த்தி: அண்ணே ... பொறுங்கோ (அவரை மறித்து, சந்திரனை நோக்கி உனக்குப் பெரியவையோடை எப்பிடிக் கதைக்கிறதெண்டு தெரிய வேணும்.

நந்திரன்: பெரியவை ... மற்றவையின்றை இரத்தத்திலே ஊதிப் பெருக்கிற இவை திருந்துவினம் எண்டு நான் நீணச்சது பெரிய பிழை.

சிவக்: நீர் இப்ப எண்ணைத் திருத்த வெளிக்கிட்டிட்டம்ரோ? அந்த அளவுக்கு நீர் இப்ப வளந்திட்டம்ரோ. சொந்த மனிசிக்குச் சோறு போட ஏலாது எண்ணைத் திருத்துகிறோர்.

நந்திரன்: உங்கிடை அலுவலை நீங்கள் பாத்துக் கொண்டு போங்கோ என்றை அலுவலைப் பாக்க எனக்குத் தெரியும்.

சிவக்: உன்றை அலுவல் எண்ணடா உன்றை அலுவல்.

கார்த்தி: (நந்திரனை நோக்கி) டேய் ... . (சிவக்கொழுத்துவிடம்) அவன் தான் சின்னப் பொடியன் எண்டால் நீங்கள் பெரியவை யும் ... .

**சிவக:** (ஆத்திரம் தாங்காதவராய்) நான் என்ன முகத்தோடை வெளி யில் திரியுறது. சிற்றம்பலத்துக்கு நான் என்ன மறுமொழி சொல்லுறது. உனக்கும் அவருக்கும் மானம் ரோசம் இல்லை யெண்டால் எனக்கும் அப்பிடியே. என்றை கெளரவும் என்னுகிறது. சொன்ன சொல்லை நான் காப்பாத்த வேணும்.

**கார்த்தி:** அதுக்கிப்ப என்ன செய்யிறது ... ...

**சிவக:** எனக்கிப்ப இரண்டிலை ஒன்று தெரிய வேணும். அவன் இப்ப வேலை செய்யப்போருடே இல்லையோ.

**கார்த்தி:** வேலை கிடைச்சால் போவான் தானே.

**நந்திரன்:** (ஆத்திரத்தோடு) வேலை கிடைக்கிறது ஐமிச்சம் என்று மாமாட்ட டைச் சொல்லுங்கோ. .... போங்கோ ... ...

**சிவக:** நீர் சொல்லிப் போட்டார் ... ... நான் போய்ச் சொல்ல வேணும். ஆர் என்று என்னை நீ நினைச்சாய் ... ராஸ்கள்... உன்றை கொழுப்பை நான் அடக்கிறேனே இல்லையோ என்று பார் ... ... உன்னைக் கூவி வேலை செய்ய வைக் கிறேனே இல்லையோ என்று பார் ... ...

(வேகமாக வெளியேறுகிறார். கார்த்திகேச மறிக்க எத்தனிக்கிறார். ஆனால் அவர் கோபத்தோடு விலத்திச் சென்று விடுகிறார் கதவடியில் சோகமாக கார்த்திகேச நிற்கிறார். நடந்தது எல்லாவற்றையும் பார்த்த செல்வி பொறுக்க முடியாதவளாய்)

**செல்வி:** போதும் ... ... என்னுலை இனிப் பொறுக்க ஏலாது ... ... மேடைப் பொருளாய் என்னை வைச்சுக்கொண்டு என்னைச் சுற்றி ஆடின நாடகம் போதும் ... ... அவரவற்றை ஏலாத் தனத்துக்குள்ளை கிடந்து கொண்டு என்னுலை சாக ஏலாது...

**நந்திரன்:** (உணர்ச்சி வசப்பட்டவனுப்) செல்வி அவை வயக் போனவை... நாங்கள் அப்பிடியிலை ... ... எங்களிலை புது இரத்தம் ஒடுது. பழைய வழியிலையே வாழ்க்கையைப் பாராமல் ... ... வழியிலை ... ... அதை முழுசாய் ... ... நேர்மையாய்ப் பாய் பம் ... ...

**செல்வி:** பாத்தது போதும் ..... இனியும் என்னுலை பாத்துக்கொண்டு இருக்க ஏலாது.

**கார்த்தி:** (சோகத்துடன்) செல்வி ..... நீ படிச்சனி ..... மற்றவையை விட ..... உனக்குத்தான் இந்தப் பிரச்சனை கூட விளங்க வேணும் ..... எங்கிடை விருப்பத்தோடையோ இதெல்லாம் இப்பிடி நடக்குது ..... என்ன செய்யிறது ..... கவியாணம் முடிச்சதுக்காக உன்னைக் கஸ்டப்பட்டு என்று நான் சொல்லேல்லை. நீ சந்தோசமாய் இருக்க வேணும் ..... நீ குடும்பத்தை நல்லபடி நடத்தவேணும் ..... அப்பிடி நீ விரும்பிறது சரி ..... அதை நான் பிழை என்னுடைய சொல்லேல்லை ..... ஆனால் ..... அவன் ..... அவன்தான் என்ன செய்யிறது. ..... சில வேளைகளிலை ..... பொறுப்பில்லாமல் திரியுருள் எண்டுதான் ..... எனக்கும் படுகுது ..... அதே நேரத்திலை ..... அவன் சொல்லுறுதும் சரிபோலத் தான் எனக்குப் படுகுது ..... இப்பிடியே எல்லாம் நடந்தொண்டு போகப் போகுதே ..... எல்லாம் நல்ல படிக்குவரும் ..... மனத்தைரியம் வேணும் ..... நீ தான் கொஞ்சம் பொறுமையாய் இருக்க வேணும்.

**செல்வி:** இவ்வளவு காலமும் நான் எப்பிடி இருந்தனுள்ளது ..... அப்பிடி இருந்ததாலை என்ன சுகத்தை நான் அறுபவிச்சுப்போட்டன். பொறுமையையும் ..... தியாகத்தையும் ..... என்னடைத்தானே எல்லாரும் எதிர்பாக்கிறியன் கடமை எண்டது எல்லோருக்கும் பொதுத்தானே. அவரும் தன்றை கடமையைச் செய்யத்தானே வேணும்.

**நந்திரன்:** என்றை கடமையை நான் செய்யத்தான் வேணும். ஆனால் எப்பிடிச் செய்யிறது. என்றை சுயநலத்துக்காக மனச்சாட்சிக்கு எதிராய் ... சரியான பாதைக்கு எதிராய்ப் ..... போகச்சொல்லுறியா? என்னுலை அது ஏலாது.

(இந்த நேரத்தில் சிவக்கொழுந்தும் சிற்றம்பலமும் உள்ளே பிரவேசிக்கிறார்கள்.)

**இற்றும்:** (கார்த்திகேசனிடம்) நடந்ததெல்லாம் நான் கேள்விப்பட்டன். நல்ல முறையிலை என்றை மகளைப் பாப்பியன் எண்டுதான்

நான் அவளை இஞ்சை கட்டி வைச்சனுனே தவிர அவளை இப்பிடிப் போட்டு வருத்துவியள் என்று நான் நினைக்கேல்லை.

கார்த்தி: அவளுக்கு எந்த விதமான ஒரு குறையும் நான் வைக்கேல்லைப் பாருங்கோ. சந்திரனுக்கு வேலை இல்லை என்ட துதான் ஒரு பெரிய குறை.

சிற்றும்: என்னதான் நீங்கள் சொன்னாலும் அந்தக் குறையை இல்லாமல் செய்திருக்க வேணும். செய்வியள் எண்ட நம்பிக்கேலிதான் நான் கலியாணத்துக்குச் சம்மதிச்சனன். இப்பநாளைக்கென்று நாலு வருசமாக்கது. உந்தச் சித்திரவதை யுக்கை இருந்து இருந்து அவள் சாக நான் விரும்பேல்லை. நான் அவளை விட்டை கூட்டிக்கொண்டு போகப்போறன்.

சந்திரன்: அதை என்னட்டை நீங்கள் கேக்க வேணும். ஒழும் என்று சொல்ல வேண்டியவன் நான். நீங்கள் உடனை வந்து கூட்டிக்கொண்டு போறதுக்கு நான் அவளைக் கலியாணம் செய்யேல்லை.

சிவக்: அவளை இஞ்சை வைச்சுக் கொஞ்சம் கொஞ்சமாய் சாக டிக்கிறதுக்கோ நீ அவளைச் செய்தனி ... ...

சந்திரன்: இதெல்லாம் உங்கிடை வேலை எண்டு எனக்கு வடிவாய்த் தெரியுது. நான் இதிலை ஒண்டும் கைதக்க விரும்பேல்லை. அவளுக்கு விருப்பமெண்டால் போகட்டும்.

சிவக்: அவளின்றை விருப்பத்தை இப்பத்தாலே பாக்கிறீர். இவ்வளவு காலமும் என்ன செய்தனி?

சிற்றும்: என்னேடை இருக்கும் வரைக்கும் ஒருநாளாவது அவள் கண்கலங்கி இருக்கமாட்டாள். என்ன செய்யிறது பட்ட தெல்லாம் போதும். நீ வா மோனை.

(செல்வி தகப்பனுக்குக் கிட்டே போகிறோன். இதைச் சந்திரன் பார்த்தபடியே நிக்கிறோன். பிறகு ஆறுதலாக)

சந்திரன்: செல்வி அவசரப்பட்டு ... ... உன்றை வாழ்க்கையை நீயே பழுதாக்காதை. நீ இப்ப எடுக்கிற முடிவு உன்றை வாழ்க்

கையைப் பிறகு பாதிக்கப்போகுது. அதுக்காகப் பிறகு நீயே கவலைப்படுவாய்.

**செல்வி:** உங்களோடை இருந்த இவ்வளவுகாலமும் என்றை வாழ்க்கை சந்தோசமாய் இருந்ததென்டாப் பரவாயில்லை. இஞ்சை இருந்து வாழ்க்கை முழுக்கக் கவலைப்படப்போற நான் ..... என்றை ஒரு முடிவுக்காக அங்கை இருந்து கவலைப்படுகிற தாலை எந்தவிதமான நட்டமுயில்லை.

**சந்திரன்:** செல்வி ... ... ..

**கார்த்தி:** (இடைமறித்து) நீ ஏன் அவளோத் தடுக்கிறோய். இஞ்சை இருந்து அவள் கண்ட சுகம் ஒன்றுமில்லை. அவள் இஞ்சை இருந்து கவலைப்படுகிறதிலையும் பாக்க ... ... கொஞ்ச நாளோக்கெண்டாலும் அவரோடை நிம்மதியாய் இருக்கட்டுமான்.

**சந்திரன்:** செல்வி ... ... நீ நாலுபேற்றை புத்தியைக் கேட்டுக்கொண்டு போரூய் ... ... சரி போ ... ... நீ நினைக்கிறோய் அப்பாட் டைப் போனால் உன்றை பிரச்சனை தீருமெண்டு. ஆனால் இனித்தான் உனக்கு வாழ்க்கேலை பிரச்சனை ஆரம்பமாகுது.

**செல்வி:** இவளவு காலமும் வாழ்க்கை எனக்குப் பிரச்சனையாய்த் தானே இருக்கத்து. இதொண்டுதான் புதிசாய் இருக்கப் போகுதோ.

**சந்திரன்:** (ஆறுதலாக) செல்வி ... ... என்னை ஒரு வேலைக்குப் போகப் பண்ண வேணும் எண்ட உன்றை வேகம் இன்னும் கன புதுக் கரைச்சல்களுக்கை உன்னைக் கொண்டுபோய் மாட்டும். ஒரு கரைச்சலிலை இருந்து தப்பி ஓடினால் அந்தக் கரைச்சல் தீர்ந்தபோகும் எண்டு நீ நினைக்கிறது எவளவு மடத்தனம். அப்பிடித்தான் நீ தப்பி ஓடினாலும்கூட என்ன சொர்க்கத்துக்கோ போய்ச் சேரப் போரூய்? இல்லைத் தானே. பிறகும் வேலை செய்து பிழைக்கிறதுக்கு வழி இல்லாத இந்த நாட்டிலைதானே நீ தனியாய்ச் சீவிக்கப் போரூய். ஆனால் ஒண்டை மட்டும் நீ வடிவாய் உணர்ந்துகொள். அப்பாவோடை நீ பேனேப்போலை எனக்கு உத்தியோகம் கிடைக்கப்போரேல்லை

செல்வி (குழம்பிய தன்மை முகத்தில் தெரிய இயலாத்தனத்தோடு) என்னை செய்யச் சொல்லுறியள். என்னை என் இப்பிடிப் போட்டுக் குழப்பிறியள். எனக்கு என்ன செய்யிறதென்டே தெரியேல்லை.

சிவக்: சரி சரி ... ... வாருங்கோ ... ...

(சிவக்கொழுந்தர், சிற்றம்பலம் ஆகிய இருவரும் கதவுப்பக்கம் திரும்பி இரண்டொரு அடி எடுத்து வைக்கிறார்கள். செல்வி அசையாது குழம்பியபடியே நிற்கிறார்கள். அப்பொழுது வீதியிலே சிலர் குழப்பமாக ஒடுவதும், ஓரிருவரைப் பொவிஸ் தூரத்துவதும் தெரிகிறது. இந்தக் குழப்பத்தோடு மூவர் கதவைத் திறந்தபடி உள்ளே ஓடி வருகிறார்கள். ஒடிவந்தவர்களுள் இருவர் இரைக்க இரைக்க கதவுக்கும் ஜன்னலுக்கும் இடையில் விழ மற்றவன் தலையைப் பிடித்தபடி ஜன்னலுக்கூடாக எட்டிப்பாக்கிறார்கள். இவர்கள் மூக்குடைய தலையிலிருந்தும் இருத்தம் வழிகிறது. இந்தக் குழப்பத்திடையே)

சந்திரன்: (விழுந்த ஒருவளைத் தூக்கியபடியே) கந்தசாமி..... கந்தசாமி..... ஐயா மருந்தும் பஞ்சம் கொண்டு வாருங்கோ. கேதியாய்.

(அவனைக் கிடத்திவிட்டு உள்ளே ஒடுக்கிறார்கள். செல்வி சிற்றம்பலம் ஆகியோர் திகைத்தபடி நிற்க சிவக்கொழுந்து ஆட்கள் ஆர் எண்டு அளவெடுக்கிறார்கள். சந்திரன் சில பழந்துணிகளோடு உள்ளே ஓடிகருகிறார்கள். வந்து அவர்களுடைய காயங்களைத் தடைக்கிறார்கள். தகப்பன அவர்களுடைய முதந்திற்க தண்ணீர் தெளிக்க சிறிது நேரத்திற்குப் பின் அவர்கள் எழுந்து மேடையில் உட்காருகிறார்கள். அவர்களின் காயங்களுக்கு மருந்து போட்டபடியே)

சந்திரன்: என்ன கந்தசாமி நடந்தது.

கந்தசாமி: நானோக்கு ... ... ஊர்வலத்தைப் பற்றிச் சந்தியிலை கதைச் சுக்கொண்டு நின்டம் ... ... ஒரு ஜீப் வந்து நின்டுது. ஒருத்தன் இறங்கி வந்து ... ... சந்தியிலை நிற்கவேண்டாம் ... போங்கோ ... ... எண்டான் ... ... நான் சொன்னன் ... ... எங்களுக்குக் கதைக்க கொஞ்சம் விஷபமிருக்கு ... ... கதைச் சுப்போட்டுப் போறம் எண்டு ... ... உடனை அவன் விசிலை எடுத்து ஊதினான். ஜீப்பிலை இருந்தவங்கள் எல்லாம் இறங்கி ஓடிவந்து எங்களுக்கு அடிக்கத் துவங்கினாங்கள். நாங்களும்

திருப்பி அடிச்சம். ஆனால் அவங்கிடை கையிலே பொல்லு... எல்லாரும் ஓடினம் ... ... கலீச்சுக் கலீச்சு அடிச்சாங்கள்...

கார்த்தி: சந்தியிலே நீங்கள் நின்டால் அவங்களுக்கு என்னவாம்.

காயக்காறன்: 3: இண்டைக்கு ஞேட்டிலே போவிஸ் காவல் கூட...

(முன்னர் சொன்ன விபரிப்பைக் குழப்பத்தோடும் ஒன்றும் புரியாத பாவணேயாடும் கேட்ட செல்வி,)

செல்வி: (காயக்காறன் ஜி இடைமறித்து) ஏன்?

(இந்த நேரம் மீண்டும் ஆட்கள் அங்கும் இங்குமாக ஒடுகிறார்கள். சந்திரனும் மற்ற இருவரும் எழுந்து ஜன்னலுக்கூடாக நின்றபடியே பார்க்கிறார்கள். செல்வி இவர்களைத் தாண்டி ஜன்னலுக்கு ஒடுகிறார். ஜன்னலுக்கூடாகப் பூந்து பூந்து பார்க்கிறார். பார்த்தவள் திடீரென்டு கத்துகிறார். அவங்கைய வசனத்தின்போது பார்வையை ஜன்னலூடாக எடுக்காது நடப்பதை விபரிக்கிறார்.)

செல்வி: (பூந்துபூந்து பார்த்தவள் திடீரென்று அதிர்ச்சியானாகுரவில் அந்தரத்தோடு) மாமா... மார்க்கண்டு ... மாமா ... மார்க்கண்டு ஒடுகிறான் மாமா... பின்னாலே பொவிஸ்... பொவிஸ்... துரத்துகிறான்... கிட்டப் போட்டான்... மார்க்கண்டு... பொவிஸ்... பின்னாலே பொவிஸ் ... மார்க்கண்டு ... ஒடு ... பின்னாலே ... கெதியாய் ஒடு ... ஒடு... ஜயோ ... அவன் விழுந்திட்டான் ... எழும்பு... டேய் எழும்படா ... பொவிஸ் ... எழும்பு ... பொல்லு ... ஜயோ ... மார்க்கண்டு ... மார்க்கண்டு ... (அதிர்ச்சியோடு) ... இரத்தம் ... இரத்தம் ... மார்க்கண்டு ... இரத்தம் (அதிர்ச்சியோடு சத்தத்தைக் குறைத்து) ... மார்க்கண்டு ஒடுருன் ... இரத்தத்தோடை ஒடுருன்.

(சிலையறைந்தவள் போல் ஜன்னலுக்கூடாகப் பார்த்தபடியே நிற்கிறார். மேடை மெளனமாக இருக்கிறது. சந்தசாமியும், காயக்காரர்-2 உம் மேடையில் மீண்டும் இருக்கிறார்கள். சந்திரன் குனிந்தபடியே கந்தசாமியின் காயத்தைச் சுற்றிச் சிலை கட்ட ஆரம்பிக்கிறார்கள். கார்த்தி கேச மற்றவனுக்கு மருந்து போடுகிறார். இது மெளனமாக நடக்க, குழப்பமான முகத்தோடு செல்வி ஜன்னலடியிலிருந்து திரும்புகிறார். மெல்ல நடந்து சந்திரனுக்குக் கிட்ட வருகிறார். சில விணுடிகள் குழம்பிய முகத்தோடேயே நின்று பின் சந்திரனிடம்,)

செல்வி; ஏன் மார்க்கண்டுவக்கு இரத்தம்.

(சந்திரன் குனிந்தபடியே அவளைத் திரும்பிப் பார்க்கிறான். சில வினாடி கருக்குப்பின்னன்றும் பேசாது மீண்டும் மருந்தைக் கட்டுகிறான். செல்வி மீண்டும் சந்திரனைப் பார்த்தபடியே,)

செல்வி: சொல்லமாட்டியனோ ஏன் மார்க்கண்டுவக்கு அடி விழுந் தது என்னு.

சந்திரன்; (நிமிர்ந்து செல்வியைப் பார்த்தபடி ஆறாலாக) உங்களைப்போல அவனுக்கும் வேலை இல்லை.

(குழப்பத்திலே கலைந்து திகைத்தபடியே அவள் நிற்க சந்திரன் மீண்டும் தலையைக் கட்டுகிறான். ஆப்போது,)

சிவக்: வேலையில்லையோ ... ... திண்டு போட்டுத் திமிர் எடுத்தால் வாங்கி முறியத்தானே வென்றும்,

கா. காறன். 3: வாங்கி முறியிறதோ ... ... உங்களைப்போல ஆக்களை வேரோடை பிடுங்கி எறியக் கணகாலமில்லை.

சிவக்: என்னடா சொன்னனீ ... ... ராஸ்கல்.

(அடிக்கத் தடியை ஒங்கியபடியே முன்னேறுகிறார். அந்த நேரத்தில் தன்னை அறியாமலே அவள் அவரைத் தடுத்தபடி)

செல்வி: மாமா ... ...

சிவக்: ராஸ்கல் ... ... கண்ட நாய்களையும் விட்டுக்கை விட்டுக் கொண்டு.

(போவதற்குத் திரும்புகிறார். கதவடிக்குப் போய் சிற்றம்பலத்திற்குத் தலை ஆட்டுகிறார்.)

சிற்றம்: செல்வி ... ... வா போகலாம்.

செல்வி: (யோசித்தபடியே) நான் வரேல்லை ... ... நிங்கள் போங்கோ அப்பா.

(சந்திரனும் தகப்பனும் நிமிர்ந்து ஆச்சரியத்தோடு அவளைப் பார்க்கின்றனர்.)

சிற்றும்: உனக்கெண் விசரே ... ... வா செல்வி.

செல்வி: இல்லை நான் வரேல்லை ... ... நிங்கள் போங்கோ,

(சிவக்கொழுந்தும் சிற்றம்பலமும் அவளைக் கோபத்தோடு சிறிது நேரம் பார்த்தபடியே நிற்கின்றனர். பின்னர் சிவக்கொழுந்து சிற்றம் பலத்தின் கையைப் பிடித்து இழுத்தபடியே,)

சிவக்: நீ வா சிற்றம்பலம் ... ... அவள் உதுக்கை கிடந்து சாக வேணுமெண்டால் சாகட்டும்.

(சிற்றம்பலமும் சிவக்கொழுந்தும் வெளியேறுகிறார்கள். சந்திரனும் கார்த்திகேசரும் மீண்டும் மருந்து கட்டடத் தொடாங்குகிறார்கள். செல்வி மேடையில் இருக்கும் மருந்துப் போத்தலையும் பஞ்சையும் எடுத்துக் காயக்காறன்- 3 இற்குப் போட்டபடி பாடுகிறன்.)

செல்வி: உழைப்பதற்கு வலுவிருக்க; உள்ளத்தில் திடமிருக்க பிழைக்க வழி ஏன் இல்லை, பேசங்கள் தோழர்களே

சந்திரன்: பிழைக்க வழி இல்லாத பிறபோக்கு நல்லமை இங்கு விளைக்க நிலம் இல்லாத வேதனையால் தோழர்களே.

.....

செல்வி பாடத் தொடங்க, முன்னர் வந்த பாட்டை சந்திரன் மறுமொழியாகப் பாடுகிறான். பின்னர் மற்றவர்களும் சேர்ந்து பாடுகிறார்கள். தொடர்ந்து மேடைக்கு வெளியே உள்ளவர்களும் சேர்ந்து உரத்துப் பாடுகிறார்கள். சிறிது நேரத்துக்குப்பின் செல்வையும் மேடையில் நிற்கும் மற்றவர்களும் பாடாது மருந்து போடுவது, கட்டுவது போன்று பாவணை செய்கிறார்கள். ஒளி மெல்ல மெல்லக் குறைய குறைய அவர்கள் சிலை ஆகிறார்கள். ஒளி மங்கி மறைந்து திரை மூடிச் சிறிது நேரம்வரை இந்தப்பாட்டு இசைக்குமுனினரால் இசைச்கப்படு சிறது.

மூன்றாம் அங்கம் முடிவு

முற்றும்

மாவை. தி. நித்தியானந்தனின்  
ஜயா லெக்சன் கேட்கிறோர்

எழுதியது: 1973

முதல் மேடயேற்றம்: 1-7-1973

இராமகிருஷ்ண மிசன் மண்டபம்- வெள்ளவத்தூர்.

நெறியாள்கை: தில்லைக்கூத்துந்.

நாடக மாந்தர்.

ஐயா

தலைவர்

காரியதரிசி

தனுதிகாரி

மஞ்சள் கொடிக்காரன்

வெள்ளோக் கொடிக்காரன்

இன்னும் முவர்.

[ஒரு கூட்டத்துக்காக மேடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. ஒவிவாங்கிகளும், குதிரைகளும், மேசைகளும் காணப்படுகின்றன. மெய் ஞான மன்றத்தின் தலைவரும், காரியதரிசியும், தனுதிகாரியும் ‘ஜியா’ விள் வருகையை எதிர்பார்த்து ஓரே திசையை ஆவலுடன் நோக்கிய படி நிற்கிறார்கள். ஒளி பரவுகிறது.]

தலைவர்: என்ன காரியதரிசியார் ஜியாவை இன்னுங் காணேல்லை. கூட்டத்துக்குச் சண்மும் ஞாயமாய் வந்து காத்துக்கொண்டு நிக்குது.

காரியதரிசி: (கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு) ஜியா நேரம் பிந்தாத ஒரு ஆள். இன்டைக்கு ஏதோ அவசர வேலை போலிருக்கு இப்ப வந்திடுவார்.

தலைவர்: பின்னை அவரைப் போலை ஒரு பெரிய மனிசனுக்கு எத்தனை வேலையள் இருக்கும் சோவியள் இருக்கும் ... ... தனுதிகாரியர், மாலையளை எங்கை வைச்சனீர்?

தனுதிகாரி: அதெல்லாம் Tip-Top ஆய் அங்கை இருக்கு. மற்றது மாலை போடுறதுக்கும் ஆக்களை ஒழுங்கு பண்ணி ஆயத்தமாய் வைச்சிருக்கிறன். அதைப்பற்றி ஒன்றும் யோசியாதை யுங்கோ.

தலைவர்: விழாவுக்கு இன்டைக்கு நல்ல சனம் வந்திருக்கு.

காரியதரிசி: எல்லாம் ஜியா சொல்லுற புதுமையான சங்கதிகளைக் கேட்கத்தான். சாய் எவ்வளவு சனம்.

தலைவர்: இவ்வளவு காலமுந்தான் ஏங்கடை மெய்ஞான மன்றத் தின்ரை ஆதரவிலை எத்தனை கூட்டங்கள் வைச்சிருக்கிறம். இவ்வளவு சனம் ஒரு நாளும் வரேல்லை.

தனுதிகாரி: பின்னை ஜியா கண்டு பிடிச்சிருக்கிற கண்டுபிடிப்பு என்ன இலேசான கண்டுபிடிப்பே? கேட்கச் சனம் வருந்தானே.

**தலைவர்:** இதாலே எங்கடை மெய்ஞான மன்றத்துக்கும் பெருமை தான். இல்லையே.

**காரியதரிசி:** ஐயா எவ்வளவு பெரிய மனிசன்!

**தனுதிகாரி:** (வாயிலைப் பாத்து வளைந்து) எவ்வளவு பெரிய மனிசன்!

**காரியதரிசி:** ஐயா கண்டு பிடிச்சது எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!

**தனுதிகாரி:** எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!

**தலைவர்:** அந்தக் காலத்திலே மூண்டாம் வகுப்புப் படிக்கேக்கை உலகம் பந்து போல உருண்டை எண்டு படிப்பிச்சாங்கள். நாங்கள் கேட்டு நம்பிக்கொண்டு பேசாமல்லீருந்திட்டம்.

**காரியதரிசி:** சீமையான்களை நம்பி ஏமாந்து போனம்.

**தலைவர்:** சூரியன் பூமியைச் சுற்றிரேல்லை. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகுதெண்டாங்கள். இதையும் நாங்கள் நம்பினம்.

**காரியதரிசி:** நம்பி ஏமாந்து போனம்.

**தனுதிகாரி:** ஐயா ஒருத்தர்தான் உதுகளை நம்பி ஏமாறிரேல்லை.

**தலைவர்:** உலகம் உருண்டையில்லை. அது தட்டைதான் எண்டு ஐயா இப்ப கண்டுபிடிச்சிருக்கிற கண்டுபிடிப்பு மகத்தான கண்டு பிடிப்பப்பா.

**தனுதிகாரி:** வலுமகத்தான கண்டுபிடிப்பு!

**தலைவர்:** சூரியன்தான் பூமியைச் சுற்றுதெண்ட ஐயாவின்ரை அடுத்த கண்டுபிடிப்பும் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பப்பா.

**தனுதிகாரி:** வலு அற்புதமான கண்டுபிடிப்பு.

**காரியதரிசி:** (பரபரப்போடு) தலைவர்! ஐயா வந்திட்டார்போலை கிடக்கு..... ஒ ... ... ஐயா வந்திட்டார்.

**தலைவர்:** போங்கோ ... ... போங்கோ காரியதரிசி போம்! தனுதிகாரி போம்! மரியாதை பண்ணிக் கூட்டி வாங்கோ.  
(தன் சால்வையைச் சரிசெய்து கொள்கிறார்)

ஜ్యా, తనుతికారి, కారియతరిచి ఆకియోర్ వగుకిన్నరనార్. తలైవర్ కైకూప్పి వరవేంతిక్కిరుర్. పిన్ జ్యావుమ్ తలైవరుమ్ తమక్కుస్ ఎటో కైతెత్తతుచ్ చిరిక్కిన్నరనార్. తనుతికారి కారిపతరిచిపెయత్తతట్టి, వగుమారు కైకై చెయ్తుచీట్టు వెచ్చియే ఉచ్చిక్కిరుర్. తనుతికారి ఔర్కు మాలైయుటన్ వంతు అతెత తలైవరిటమ్ కొడుచ్చక అవర్ జ్యావుక్కు అన్నివిక్కుమ్ పోతు పోట్టోవింగ్కు పోస్ కొడుక్కప్పచ్చిరెతు. తలుతికారియెత తట్టుకిరుర్. తనుతికారి ఆటుత మాలైయుటన్ వగుకిరుర్. జ్యా ముతల్ మాలైయెక్ కుమ్రఱ్ మేశయిల్ లావిక్క, తలైవర్ అతె ఎటుతుప్ పిన్ పక్కత్తాల్ తనుతికారియిటమ్ కొడుక్కిక్కిరుర్. తనుతికారి అతె వెచ్చియే కొణ్ణు పోకిరుర్. కారియతరిచి ఇరుణ్టావతు మాసియెపోట్, తలైవర్ అతెయుమ్ ఎటుతుప్ పిన్పురుత్తాల్ కొడుక్కిరుర్. మెటెయిం రూత్తిల్ నిఱపవర్కణిటమ్ మాలైకం కైమారువతు తెరికిరెతు. పలస వంతు వంతు మాలై పోడుకిరుర్కం.]

**ఓరువర్:** ఆకిల్ ఇలుంకె చంమార్కక చమరశప్ బెగ్రుమంర్తతిన్ చార్పిల్ ఇంత మాలైయె అన్నివిక్కిరెం.

**మర్.ఒకు:** ఎంకం కిరామ ముసునెన్నర్హస్ చంకత్తిన్ చార్పాకుమ్ ఇంత మాలైయెక్ కుట్టుకిరెం.

**యఱ్:ఒకు:** జ్యావిన్ బెగ్రుమె ఎంఱుమ్ వొఘ్క ఎన్ వాఘ్తతి, అణైత తులక్క కుకలింక ముతలియార్ నీనెవు మంత్రత్తిన్ చార్ పిల్ అతన్ ఆయుంత తలైవరాకియ నాన్ ఇంత మాలైయె జ్యావుక్కు అన్నివిక్కిరెం.

**తలైవర్:** (శపపోర్ నోక్కి) అంపార్కణో! ఇప్పొముతు విఘా ఆరంపమాకప్ పోకిరెతు. అమెతియాక ఇరుంకం. జ్యా వుక్కు మాలైపోట విగ్రమపుకిరువార్కం తయవు చెయ్తు ఇప్ పొముతు మినక్కెక్కెటుత వెంటామ్. కుట్ట ముటియిల్ మీణ్ణుమ్ చంతర్పపమ్ ల్మంకప్పచ్చుమ్ ఎంపతెత తెరివిప పతిల్ మిప్పచీయటాకిరెం. (తలైవర్ కైకై కాట్ట ఎల్లాగ్గు ఇరుక్కిరుంకం) ఇప్పొముతు ఎమతు పెయ్మూన్ మంత్రప పొగుణాణార్ కురీయచేకరమ్ అవర్కం వరవేంపురై వ్యం కువార్.

**తనుతికారి:** (ఎయుర్తవంత్త చిర్త నోరం ఉల్లాసుక్యిణ్ మం పొరాత్తణైయ్ల తంరు తెవారం పోస్ ఎతెయో యుణుయుత్తత పిన్) తిరుస్కింఱమం.

அன்பும் பண்பும் நிறைந்த ஜயா அவர்களே! எங்கள் மெய்ஞான மன்றத்தின் தலைவர் அவர்களே, பெரியோர்களே, உங்கள் பொன்னுன நோத்தை நான் அதிகம் எடுக்க விரும்பவில்லை. என்றாலும் (குரை உயர்த்தி) கல்தோன்றி முன் தோன்றுக் காலத்தே ... ... (தாமதக்) மனவிக்கவும்- கல் தோன்றி மண் தோன்றக் காலத்தே ... ... முன் தோன்றி... [இதைப் பட்டைப்பையிலிருந்து கடதானை எடுத்து விரித்து, தொன்னையைக் கண்துக்கொண்டு] கல்தோன்றி மன்தோன்றுக் காலத்தே முன்தோன்றி முத்த குடி எங்கள் குடி. இந்தக் குடியிலே வந்து அவதரித்த ஒரு மாபெரும் மெய்ஞானியாக விளங்குகின்றார் ஜயா அவர்கள். ஆகையால் அவருக்கு நாங்கள் மெய்ஞான வித்துவச் சிரோண்மணி என்ற கெளரவப் பட்டத்தையும் இந்த விழாவில் வழங்க இருக்கிறோம். (தலைவர் ஞானகிட்டி, கொஞ்சம் கருக்கமாக முடியும் என்கிறார். பொருளாளர் தலையாட்டுகிறார்) அவரை நான் வருக வருக என வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வணக்கம்.

**தலைவர்:** அன்பர்களே! அடுத்த படியாக, நன்றியுரையை முடித்து விட விரும்புகிறோம். ஏனென்றால் ஜயா பேசி முடித்தால், நன்றியுரைக்கு நிற்காமல் நீங்களெல்லாம் போய்விடுவீர்கள். ஆகவே அடுத்ததாக நன்றியுரை மெய்ஞான மன்றக் காரியத்தில் சிங்காரவேலு முதலி அவர்கள் நவிலுவார்.

**காரியத்திலி:** மதிப்புக்குநிய மெய்ஞான வித்துவச் சிரோண்மணி ஜயா அவர்களே!, பேரன்புமிக்க பெரியோர்களே! எந் நன்றி கொன்றுருக்கும் உய்வண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு." என்றார் திருவள்ளூவ நாயனார். உங்கள் நோத்தை நான் அதிகம் எடுக்க விரும்பவில்லை. எமது அமைப்பை ஏற்று இங்கு வந்துள்ள மகான் மெய்ஞான மேதை. அறிவுச் சோதி, ஜயா அவர்களுக்கு எமது மன மார்ந்த நன்றி. இங்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்த உங்களுக்கும் இந்த விழாவுக்காக நிதியுதவி செய்தவர்களுக்கும் எங்கள் நன்றி. வணக்கம்.

**தலைவர்:** அன்பர்களே, அடுத்ததாகத் தலைமையுரை. (சால்வையைச் சர்க்கெய்து தொங்கடையைக் கண்துக்கொண்டு) அறிவுப் பிழம்பாக வீற்றிருக்கும் ஜயா அவர்களே! பேரன்புமிக்க பெரியோர்களே! சிறியோர்களே! தாய்மார்களே! தந்தைமார்களே!

கானையர்களே! கண்ணியர்களே! ஆண்களே! பெண்களே! குழந்தைகளே! குட்டிகளே மற்றும் இங்கு சூடியிருக்கும் அன்பர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

எங்களுடைய ஜயா அவர்கள் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை. அவர் ஒரு மெய்ஞானக் கடல். அறிவுக் கொழுந்து. நாங்கள் வாழும் இந்தப் பூமி பந்துபோல உருண்டையானதென்றுதான் நாங்களெல்லாம் நம்பி வந்தோம். ஜயா அவர்கள் இதைப் பொய்யென இப்பொழுது கண்டு பிடித்துள்ளார்கள். பூமி உண்மையில் தட்டையான தென்பது அவரது முடிபு. அந்தக்காலத்திலே, கவியோ என்ற கிரேக்க நாட்டுத் துரோகி உலகம் உருண்டை என்ற பொய்யைக் கிளப்பி விட்டான். அவனை அப்பொழுதே சிரச்சேதம் செய்திருக்க வேண்டும். விட்டு வைத்ததால் அவனுடைய பொய் உலகிலே எங்கும் பரவி விட்டது. மெய்ஞான வித்துவச் சிரோண்மனியான ஜயா அவர்கள் இப்பொழுது உண்மையை எங்கும் பரப்பி வருகிறார்கள். உங்களுக்கும் அதனைத் தக்க ஆதாரங்களோடு இன்று எடுத்துச் சொல்லுவார்கள்.

அன்பர்களே! விஞ்ஞானமென்பது ஒரு பசாக். இந்தப் பசாசின் அட்டகாசங்களை அடக்க விஞ்ஞானிகளை மடக்க, ஜயா போன்ற மெய்ஞானிகளால்த்தான் முடியும். (செயலாளரும் தனுதிகாரியும் கைதட்டுகிறார்கள்) இத்தகைய பெருமையிக்க ஜயா அவர்களுக்கு மெய்ஞான வித்துவச் சிரோண்மனியை என்ற பட்டத்தை எமது மன்றத்தின் சார்பில் வழங்குகின்றேன். (கைதட்டல்) அன்பர்களே! உங்களுக்கும் ஜயா வுக்கும் குறுக்கே இனியும் நான் நிற்க விரும்பவில்லை. இப்பொழுது நீங்கள் இதுவரை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த விஞ்ஞானத்தை அழிக்க வந்த மெய்ஞானச் சிங்கம் ஜயா அவர்களின் சொற்பொழிவைக் கேட்கலாம். (கைதட்டல்)

**ஜயா:** மெய்ஞான மன்றத்தின் மதிப்புமிக்க தலைவர் அவர்களே! தனுதிகாரி அவர்களே! இங்கு குழுமியிருக்கும் பெரியோர்களே! இந்த உலகத்தை உருண்டை என்று எவன் சொன்னான்? எவன் சொன்னான் என்று கேட்கிறேன். உங்களுக்கென்ன கண் இல்லையா? நீங்கள் எல்லாம் என்ன குருடர்

களா, இதை நம்ப? அன்பர்களே! சற்று கண்ணைத் திறந்து பாருங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை உலகம் தட்டையாகத்தான் பரந்து கிடக்கிறது. நன்றாகக் கண்ணை விழித்துப் பாருங்கள். கண்ணுக்கு முன்னாலே தெரியுது. இதைப் பார்த்துக்கொண்டும் உலகம் உருண்டை என்று நம்புகிறீர்களா? சொல்லுங்கள்! குரியனைக் காட்டக் கை விளக்கு வேண்டுமா? கவிலியோ என்ற ஒரு கிரேக்க மடையன் உலகம் உருண்டை என்றாலும். அவன் சொன்னது சுத்தப் பொய். அதை நாங்கள் இனியும் நம்பி ஏமாறக் கூடாது. கவிலியோ ஒரு சமுதாயத் துரோகி. பொய்யன். உலகம் தட்டைதான். அன்பர்களே! உலகம் தட்டைதான்.

அன்பர்களே! நான் கண்டு பிடித்திருக்கிற மற்று மொரு கண்டுபிடிப்பைப் பற்றி உங்களிற் சிலர் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். அதாவது, பூமி குரியனைச் சுற்றுவில்லை என்பது. அன்பர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் குரியன் கிழக்கிலே உதிக்கிறார். பூமியைச் சுற்றிக்கொண்டுவந்து மேற்கிலே அஸ்தமிக்கின்றார். குரியன்தான் சுற்றுகின்றார். பூமி சுற்று வில்லை. அப்படியே நிற்குது. கண்ணுக்கு முன்னே விளக்கும் உண்மை இது. விஞ்ஞானமென்பதெல்லாம் வெறும் கண்கட்டிவித்தை. பச்சைப் பொய். அதை நம்பாதீர்கள். விஞ்ஞானத்தை ஒழித்து நாங்கள் மெய்ஞானத்தைப் பரப்ப வேண்டும்.

அன்பர்களே! (சற்று குறைவாக) ஒரு சின்ன விஷயம். நான் வந்து இந்தப் பதவிகள் பெருமைகளை விரும்பாத ஒருவன் என்டதை நீங்கள் அறிவியள். எண்டாலும் பாருங்கோ, மிகவும் அன்பு கூர்ந்து இந்த மன்றத்தினர் வற்புறுத்தியதால் மெய்ஞான வித்துவச் சிரோன்மணி என்ற கௌரவப் பட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறன். (கூச்சத்துடன்) அதோடை நான் வருகிற பொதுத் தேர்த விலையும் குதிக்க வேணுமென்டு மிகச்சம்பேர் வற்புறுத்தி எம். என்னுலை உண்மையிலை மறுக்க முடியாமல் இருக்கு. என்னுடைய மெய்ஞானக் கொள்கைகளைப் பரப்பிறதுக் கெண்டாலும் இதைச் செய்யத்தான் வேணும் என்னுகினம். மறுக்க முடியாமல் சம்மதிச்சிட்டன். உங்களுடைய ஆதரவெல்லாம் தேவை. என்னுடைய கொடி மஞ்சள்க் கொடி. சின்னம் விளக்குமாறு. இரண்டு கண்டுபிடிப்புக்

மாணவ. தி. நித்தியானந்தவீன்  
ஐயா லெக்சன் கேட்கிறோர்

எழுதியது: 1973

முதல் மேடையேற்றம்: 1-7-1973

இராமகிருஷ்ண மிசன் மண்டபம்- வெள்ளவத்துறை.

தெறியாள்கள்: தில்லீக்காத்தன்.

நாடக மாந்தர்.

ஐயா

தலீவர்

காரியதரிசி

தனுதிகாரி

மஞ்சள் கொடிக்காரன்

வெள்ளோக் கொடிக்காரன்

இன்னும் முவர்.

களையும் வைச்சுத்தான் தேர்தவிலை போட்டி [போடப்போ  
றன். உலகம் தட்டை. குரியன்தான் பூமியைச் சுற்றுது.  
இதுகள்தான் என்றை தேர்தல்க் கொள்கையள். மெய்ஞான  
உண்மை எப்பவும் வெல்லும்.

(இறுதிப் பகுதிகளில் ஒளி சிறிது சிறிதாக மங்கி வருகிறது. இறுதி  
வாக்கியத்துடன் கையை உயர்த்தியபடியே அசைவற்று நிற்கிறார். இது  
மிகவும் மங்கிய ஒளியில் சிறிது நேரம் தெரிகிறது.)

## காட்சி 2

(மங்கலான ஒளி. மேடையின் ஒரு புறத்தில் இருந்து சிலர் ஊர் வல  
மாகப் புறப்பட்டு கோஷங்கள் எழுப்பியபடி மேடையில் உலவிவிட்ட  
ஞச் சென்று மறைகின்றனர். அவர்களிடம் ஒரு மஞ்சள்க்கொடி  
காணப்பட்டுகிறது.)

கோவங்கள்:	மஞ்சள் கொடிக்கு	...	ஜே! மஞ்சள் கொடிக்கு...ஜே!
	ஐயாவுக்கே	...	வோட்டுப்போடு.
	ஐயாவுக்கே	...	வோட்டுப்போடு.
	போடு புள்ளடி	...	விளக்குமாத்துக்கு நேரே!
	போடு புள்ளடி	...	விளக்குமாத்துக்கு நேரே!
	உலகம்	...	தட்டையே!
	உலகம்	...	தட்டையே!
	கவிவியோ	...	ஓழிக!
	கவிவியோ	...	ஓழிக!
	பூமியைச் சுற்றுவது	...	குரியனே!
	பூமியைச் சுற்றுவது	...	குரியனே!
	மெய்ஞானக் கட்சி	...	வெல்க!
	மெய்ஞானக் கட்சி	...	வெல்க!
	ஐயாவுக்கே	...	வோட்டுப்போடு!

(இந்தச் சுலோகங்கள் மேடைக்கு வெளியே குறைந்து குறைந்து  
ஒலிக்க புதிய கோஷங்களைக் கோஷித்தபடி மற்றுமொரு குழு பிரவே  
சிக்கிறது. பழைய கோஷம் தணிகிறது.)

கொஷங்கள்: அப்புவுக்கே	... வோட்டுப்போடு!
எங்கள் அப்பு	... அருளப்பு!
எங்கள் அப்பு	... அருளப்பு!
அப்புவுக்கே	... வேட்டுப்போடு!
வெள்ளைக்கொடிக்கு	... ஜே!
வெள்ளைக்கொடிக்கு	... ஜே!
உலகம்	... உருண்டையே!
உலகம்	... உருண்டையே!
கலிலியோ	... வாழ்க!
கலிலியோ	... வாழ்க!
போடுபுள்ளடி	... குப்பைத்தொட்டிக்கு நேரே!
போடுபுள்ளடி	... குப்பைத்தொட்டிக்கு நேரே!
அப்புவுக்கே	... வோட்டுப்போடு!
எங்கள் அப்பு	... அருளப்பு!

### காட்சி 3

(தூருவர், கையில் வெள்ளைக் கொடியிட்டனும் கயிறுடனும் நிற்கிறார். வெளிச்சம் பிரகாசமடைகிறது. அவர் கொடியைக் கட்டுவதற்காக மரம் பார்க்கிறார். அப்பொழுது மற்றொருவர் மஞ்சள்க்கொடியும் கயிறும் கொண்டு அங்கு வந்து சேர்கிறார்.)

ம. கோடி: (வந்துகொண்டே) ஆ ... ஆ என்ன சண்முகத்தார் வெள்ளைக்கொடியோடை! மரத்திலை கட்ட யோசிக்கிறாய் போலை

வே.கோடி: ஓ இந்தப் பூவரசிலை ஏறிக் கட்டப்போறன்.

ம. கோடி: அப்படியோ? கட்டு கட்டு உன்றை வெள்ளைக் கொடிக்குப் பக்கத்திலைதான் இந்த மஞ்சள்க்கொடியையும் நான் கட்டப் போறன்.

வே.கோடி: ஏன் அப்பிடி? நீ அங்கை அந்த வேம்பிலை கட்டன்.

ம. கோடி: சாய் அப்பிடி ஏலாது.

வெ.கோடி: சம்மா கொழுவல் நியாயம் கதையாதையப்பா. மரத்துக்கே பஞ்சம். வேறை மரத்திலை கட்டன் நீ.

ம. கோடி: ஏன் ஓரே மரத்திலை கட்டினால் என்ன செய்துபோடுவாய்? ரூட்டிலை நிற்கிற மரமெல்லாம் உன்றரயே. நான் எது ஸியும் கட்டுவன்.

வெ.கோடி: எடேயப்பா நான் இஞ்சை இந்தப் பூவரச மரத்திலை கட்டிறன். நீ உன்றரயை அங்கை அந்த ஷேப்ப மரத்திலை கட்டன். ஏன்ராப்பா கொழுவலுக்கு வாருய்.

ம. கோடி: நீங்களெல்லாம் என்ன அநியாயத்துக்கு இந்த அருள்ப்பருக்கு வால்பிடிச்சுக்கொண்டு திரியறனோ தெரியாது.

வெ.கோடி: நீங்கள் ஏன் உங்கடை மெய்ஞான சிரோன்மணிக்கு வாஸ் பிடிக்கிறியன்.

ம. கோடி: எட, அந்தாள் எப்பேர்ப்பட்ட ஆளெண்டு உணக்குத் தெரியுமே? அந்தாளின்றை அறிவென்ன, ஆராய்ச்சி என்ன? குலமென்ன, கோத்திரமென்ன? பெரிய மனிசனப்பா! உங்கடை அருள்ப்பர் கிட்டவும் நிக்கேலுமே?

வெ.கோடி: சம்மா போங்காணும் பெரிய ஆராய்ச்சி தான் அவற்றை. மூண்டாம் வகுப்புப் புத்தகத்திலை போட்டிக்கிளிருன் - உலகம் உருண்டை என்டு. பொய்யே போட்டிக்கிளிருன்?

ம. கோடி: உந்தப் புத்தகமெல்லாம் ஜயா வெக்கனிலை வெண்டா ரெண்டால் மாத்தி எழுதப்படும். இருந்து பாடும். இஞ்சை கொஞ்சம் யோசிச்சுப் பார்ப்பா. கண்ணுக்கு முன் னலை தெரியுது ரெட்டி மாதிரி நல்ல தட்டையாய் இந்த நிலம். பிறகென்ன பேச்சு? நீங்கள் சொல்லுற மாதிரி உலகம் பந்து போல உருண்டையாய் இருந்தால், நாங்கள் அதுக்கு மேலே நிற்க ஏலுமே, வழுக்கியல்லோ விழுந்து போவமப்பா? ஜயாவெண்டபடியாவு எல்லோ இதுகளை எல்லாம் சொல்லித் தாரூர். ஜயா முந்தநாளையிற் கூட்டத்திலை சோக்கான ஒரு சவால் விட்டார் எப்பிடி! “உலகம் தட்டையெனபதை நாங்கள் கண்ணுக்கு முன்னாலை காட்டியிருக்கிறம். அப்பிடியிலை அது வட்ட

மெண்டால் அந்த வட்டத்தை என்னுக்கு முன் ஒ லை காட்டுங்கோ நம்பிறம். அப்பிடிக் காட்டிலூல் நான் என் னுடைய நியமனப் பத்திரத்தையே வாபஸ் வாங்க து தயார்.,' எண்டார் ஜியா. எங்கை ஏலுமெண்டால் இதுக்கொரு எதிர்ச் சவால் விடுங்கோ பார்ப்பம்? (குரலைத் தாழ்த்தி) இஞ்சை பேசாமல் எங்கிடை பக்கத்தில் சேரப்பா நாங்கள் தான் வெல்லுவம். உந்த வெள்ளைக் கொடியை அங்காலை கழட்டி எறி.

**வெ.கோடி:** இஞ்சார் சம்மா பேய்க்கதை கதையாதை கண்டியோ. பச்சைப் பொய் சொல்லி லெக்ஸன் கேக்கிறியன். உலகப் பூரண்டை எண்டால் உருண்டைதான். எங்கடை அருளப்பர் அப்பிடித்தான் சொல்லிரூர்.

**ம. கோடி:** பின்னைச் சொல்லிக்கொண்டிரு. எங்கடை மெய்தானக் கட்சி தேர்தலிலை வெண்டுதெண்டால் உலகம் தட்டையெண்டதை அரசியல் அமைப்பிலையும் கொண்டு வருவனெண்டு ஜியா சொல்லியிருக்கிறூர். அதுக்குப் பிறகும் உலகம் உருண்டை எண்டியளைண்டால் மறியலுக்குத் தான் போவியன்.

**வெ.கோடி:** அதையுமொருக்காப் பாப்பம்.

**ம. கோடி:** என்ன பார்க்கிறது. அல்ல என்ன பார்க்கிறதெண்டு கேக்கிறன். உங்களுக்கெல்லாம் பாடம் படிப்பிச்சுக் காட்டுவம் கண்டியளோ.

**வெ.கோடி:** என்ன ஒரு மாதிரிக் கொழுவல் நியாயம் பேசுறீர். (ஜியா வருகிறூர் மஞ்சள்க்கொடிக்காரர் மரியாதை செய்கிறூர்)

**ஜியா:** என்னென்ன ஏன் சண்டைப்படுகிறியன்? இதார், வெள்ளைக் கொடியோடை ... ... ... ஏனப்பா இந்த வேலை உடைக்கு. நல்ல பிள்ளையாய் வாழத் தெரியாதே?

**ம. கோடி:** அப்பிடிக் கேளுங்கோ ஜியா.

**ஜியா:** (வெள்ளைக் கொடிக் காரரைப் பார்த்து சாத்தமாக) உமக்கென்ன தம்பி, எங்கடை மெய்ஞானக் கட்சியின்றை கொள்ளகையள்விளங்கேல்லையோ?

**ம. கொடி:** பூமிஉருண்டை தான் என்டு நிக்கிறுன் ஜயா. இவன் இன்னும் முழுப்போயன்.

**ஜயா:** (அதிகாரமாக) நீ கொஞ்சம் பொறு சின்னத்தம்பி. (வெள்ளைக் கொடிக் காரரிடம் சாந்தமாக) தம்பி, புத்திமதியளைக் கொஞ்சம் கேட்டு நடக்க வேணும். நாங்களேன் பொய் சொல்லப் போறம். கொஞ்சம் யோசிச்சுப் பாரும். பண்டைக் காலத்திலே வாழ்ந்த எங்கடை மூதாதையர்கள், எவ்வளவு பெருமை வாய்ந்த ஆக்கள். (உங்காரமாக) உலகம் உண்மையிலை உருண்டைதான் எண்டால் அதை அந்தக் காலத்திலேயே அவை கண்டுபிடிச்சுப் புராணகாலப் பாட்டுக்களிலையும் எழுதி வைச்சிருப்பினம். இல்லையே? நேற்று வந்த கிரேக்கப் பயல் கவிலியோ, உலகம் உருண்டையென்டு ஒரு பொய்யை அவிட்டு விட, அதைப் பழும் பெருமையிக்க நாங்களும் நம்பிக் கொண்டு திரியறதே? ஆய?

**ம. கொடி:** அப்பிடிக் கேளுங்கோ ஜயா. இவங்களெல்லாம் பரம்பரைப் பெருமை தெரியாத ஆக்கள். இவங்களாலே எங்கடை குலத்துக்கே அவமானம். குலத் துரோகிகள்.

**ஜயா:** நீ கொஞ்சம் பொறு, சின்னத்தம்பி. (வெள்ளைக் கொடிக்காரரிடம்) தம்பி, நான் கொல்லுறது சரியோ? பிழையோ? சொல்லும் ஏன் பேசாமல் நிற்கிறீர்?

**வ.கொடி:** நீங்கள் எல்லாரையும் ஏமாத்தப் பாக்கிறியன். உலகம் உருண்டையென்டது விஞ்ஞான ரீதியாகக் கண்ட முடிவா அருளப்பரும் சொல்லிறுர்.

**ம. கொடி:** பார் பேந்தும் பேய்க் கதை பேசிறுன் பேயன்.

**ஜயா:** நீ கொஞ்சம் பொறு சின்னத்தம்பி. (வெள்ளைக் கொடிக்காரரிடம்) தம்பி இஞ்சை பாரும் என்னத்தைப் புதிசாய் விஞ்ஞானத் திலை கண்டிட்டியன். நான்விளங்கப்படுத்துறன் கேளும். ஒரு Foot Ball பந்தை வைச்சுப்பாரும். நிக்குமே? ...அல்ல நிக்குமே கேக்கிறன். உடனை உருண்டு விழுந்து போம். அதுபோலத் தான் தம்பி இதுகும். பூமி உருண்டையென்டால் அதுக்கு மேலை உருண்டையான வேறை ஒரு பொருளும் நிற்கமாட்டுது. நாங்கள் பந்தும் அடிக்க ஏலாது.

**ம. கொடி:** பொயின்ற் ... ... பொயின்ற்! ஜயாவின்ரை பொயின்ற் அசல்ப் பொயின்ற்.

**ஐயா:** தம்பி, நான் சொன்னதைத் தயவு செய்து நல்லாய் ஒருக்கா நீர் யோசிக்க வேணும். பூமி உருண்டையெண்டால் தம்பி, தென்னை மரத்தாலை தேங்காய் விழுந்தவுடன் அது உருண்ட ரூண்டு போய்க் கடலுக்கையெல்லோ விழும். இல்லையே;

**வ.கொடி :** நீங்கள் என்ன சொன்னாலும் நான் நம்பன். அருளப்பர் சொல்லுற பக்கந்தான்- நான். வீணைய் என்னேடை கஸ் டப்படாதையுங்கோ- ஜயா.

**ம. கொடி:** எட, உங்களை இவன் எதிர்த்துக் கதைக்கவோ ஜயா. இவன்ரை கெறுக்கைப் பார். வாய் முத்திப்போச்சு.

**ஐயா:** நீ கொஞ்சம் பொறு சின்னத்தம்பி. (வெள்ளைக்கொடிக்காரரிடம் தம்பி, யோசிச்சுப் பாக்கவேணும். விஞ்ஞானத்தை மெய் ஜானத்தாலை வெல்ல வேணும். உமக்குச் சமய அபிமா னம் இருக்குத்தானே? பாரும் எங்கடை சமயம் சொல்லுது பாதளமெண்டு ஒன்று இருக்கெண்டு. உலகம் உருண்டை யெண்டால் பாதாளம் என்னெண்டு வரும்? ஆனபடியால் தம்பி, உலகம் நல்ல வட்றுப்பாய் தட்டையாத்தான் இருக்குது. (பயங்கரமாய்) அதுகின்ரை எல்லையிலை இருக்குது பாதாளம். அதை நாங்கள் எங்கட மனிச அறிவாலை கண்டு பிடிக்கேலாதுப்பா. விளங்கிச்சுதே தம்பி?

**ம. கொடி:** இப்ப விளங்குதே உனக்கு. ஜயா, இவங்கள் வோட்டுப் போட்டாலென்ன போடாட்டாலென்ன. உங்களுக்குத் தான் வெற்றியெண்டால் வெற்றி. நான் சொல்லுறன் ஓ.

**ஐயா:** நீ கொஞ்சம் பொறு சின்னத்தம்பி. தம்பி ஏதோ யோசிச்சுக் கெய்யுங்கோ. எப்பவும் வெல்லுற பக்கத்தோடை நிற்கிறதுதான் எல்லாத்துக்கும் நல்லது. விளக்குமாத்துச் சின்னத்தான் வெல்லட்போகுது. விளக்குமாத்துக்கு வோட்டுப் போட்டியெண்டால் பிறகு பிறகும் நன்மை. எதுக்கும் உங்கடை விடுகளுக்கும் நான் ஒருக்கா வருவன். இப்ப ஒரு அவசர அலுவலாய்ப் போய்க்கொண்டிருக்கிறன். அப்ப வரட்டே சின்னத்தம்பி?

ம. கொடி: (மரியாதையோடு) ஒ ... ... ஒ ஒம் ... ... ஐயா.

ஐயா: அப்ப பின்லேரம் போலை ஒருக்கா வீட்டுப்பக்கமாய் வா. (வெள்ளோக் கொடிக்காரரைப் பார்த்து நமஸ்கரித்து) வாறன் தம்பி... (வெள்ளோக் கொடிக்காரர் பதினுக்கு நமஸ்கரிக்கிறோர் ஜூயா போனபின்)

வெ.கொடி: சரி, சரி கொடியைக் கட்டிப்போட்டு நான் போகப்போறன் நான் பூவரசிலை கட்டுறன்,

ம. கொடி: பொறு பொறு என்ன நழுவப் பார்க்கிறோய். பார்த்தியே எங்கடை ஜூயாவை? சாய் நீ வேணுமென்டால் வேம்பிலை கட்டு- என்ன. அந்தாளின்ரை அறிவென்ன, அனுபவ மென்ன? படிப்பென்ன ஆராய்ச்சியென்ன? பி. ஏ. பி. எஸ். வி., வேள் எல்லாம் படிச்ச மனிசனப்பா. உங்கடை அருணப்பர் கிட்ட நிக்கேலுமே?

வெ.கொடி: படிச்ச மனிசன்தான். ஆனால் வெக்சனிலை வெல்லுறதுக் காகப் பச்சைப் பொய் சொல்லி உங்கள் எல்லாரையும் பேய்க்காட்டுது மனிசன். உலகம் உருண்டையென்டது உமக்குத் தெரியாமல்க் கிடக்கே.

ம. கொடி: இஞ்சை நாக்குசாமல் உப்படிப் பொல்லாப்புக் கதையாதை அந்தாள் மற்றவைக்காக வாழுகிற மனிசன். ஒரு பேரு யையில்லாத ஆள். அந்தாளின்ரை சின்னத்தைப் பார் விளக்குமாறு. அசுத்தங்களைக் கூட்டித்தள்ளி இடத்தைப் புனிதமாக்கிற சாமான். ஒரு தியாகச் சின்னம்.

வெ.கொடி: ஒய், விளக்குமாத்தாலை கூட்டினாலும் கடைசியிலை குப்பையைக் குப்பைத் தொட்டிக்குளைத்தான் போடவேணும் காலனும். குப்பைத்தொட்டி தனக்குள்ளை அசுத்தங்களை எடுத்துக் கொண்டு மற்றவைக்குச் சுத்தத்தையும், இன்பத்தையும்குட்குது. எவ்வளவு தியாகம் பார்.

ம. கொடி: விளக்குமாறில்லாமல் குப்பைத்தொட்டி என்னத்துக்கு?

வெ.கொடி: குப்பைத்தொட்டி இல்லாமல் விளக்கு-மாறு என்னத்துக்கு.

ம. கொடி: விளக்குமாற்றிலைதான் தியாகம் கூட...

வெ.கொடி: குப்பைத் தொட்டியிலைதான் தியாகம் கூட.

ம. கொடி: இல்லை, வீளக்குமாத்திலைதான் கூட, கொடியும் எங்கடை நிறம். உங்கடை கொடி வெறும் வெள்ளோக்கொடி, மாவெள்ளோ. வடிவுமில்லை. அரியண்டம்,

வெ.கொடி: உங்கடை கொடி ஏதோ நிறமே? பே மஞ்சள். எங்கடை வெள்ளோக்கொடி வெள்ளோ மனத்தைக் காட்டுது.

ம. கொடி: உங்கடை தார்ப்பீப்பாக் குப்பைத்தொட்டி லெக்சனிலை மண் கல்வாட்டால் நான் இந்தத் தலையை மொட்டை யடிக்கிறன்றா!

வெ.கொடி: உங்கடை உழுத்தல் நாத்தமடிக்கிற விளக்குமாறு லெக்சனிலை நிலை தலைகுத்துக் கரணமாய் விழாட்டால்தான் என்றை தலையை அறுத்தெறியிறன்றா!

ம. கொடி: எங்கை பாப்பம், எங்கை பாப்பம், இப்ப ஏன் அவசரப் படுகிறோம். லெக்சனுக்கு இன்னும் இரண்டே இரண்டு நாள் தானே கிடக்கு. குப்பைத் தொட்டிக்குக் கட்டுக் காசும் கிடையாமற் போகப்போகுது. அதுக்குப் பிறகு சொன்ன மாதிரி தலையை அறுத்தெறியாவிட்டால் நான் வருவன்றா அறுத்தெறிய.

வெ.கொடி: டேய் இதென்ன மெய்ஞான சிரோண்மணியாரிட்டைச் சாராயத்துக்குத் தூங்கிற மாதிரியெண்டு நினைச்சியே!

ம. கொடி: என்னடா சொன்னவி? திருப்பிச் சொல்லடா? டேய.....

[மடியிலிருந்து ஒரு கத்தியை உருவிக் குத்தப்போகிறேன். வெள்ளோக்கொடிக்காரர் பயந்து ஓடுகிறேர்.]

காட்சி 4

[ஜயாவின் வீடு. கதிரைகள் சிலவும் ஒரு ரீப்போவும் காணப்படுகின்றன. ஜயா மேல்நாட்டு உடையில் காணப்படுகிறார். கைத்தடி இருக்கிறது. அவர் கதிரையில் பேப்பருடன் அமர்ந்திருக்கிறார். மெய் ஞான மன்றத் தலைவர்; காரியதாசி, தனுதிகாரி ஆகியோர் உள்ளே வருகின்றனர்.]

**தலைவர்:** (உள்ளே வக்துபடி) congratulations ஜயா, Hearty congratulations. ('ஹல்லோ'என்றபடி ஜயா எழுத்து வருகிறார்.) Marvellous performance! Magnificent victory. (கை குழக்குகிறார்கள்.) அற்புதமான Majority!

ஜயா: Thank you.

**காரியதாசி:** (கை குழக்கிக்கொண்டு) அசல் வெற்றி ஜயா அருளப்பருக்கு கட்டுக்கர்சே கிடைக்கேல்லை. எல்லாம் உங்கடை கொள்கைக்குக் கிடைச்ச வெற்றிதான்.

ஜயா: உண்ணம் உண்ணம்.

**தனுதிகாரி:** (கை குழக்கிக்கொண்டு) அசல் வெற்றி ஜயா. அநுளப்பருக்கு உலங்க தட்டை எண்டது இதோடை உறுதியாகி விட்டுத், ஜயா இதைப்பற்றிப் பிரச்சனையே இல்லை.

ஜயா: எல்லாம் நான் எதிர்பார்த்த வெற்றிதான். I was confident of my victory. என்னை வெள்ள இந்த அநுளப்பராலே முடியுமே, ஆய? ஹ!

**தனுதிகாரி:** அதுதானே!

ஜயா: Come take your seats.. என்ன குடிக்கிறீங்கள்? Would you like something strong or? விஸ்கி எடுப்பமா?

**தலைவர்:** (கூச்சத்தோடு) சாச்சாய், இப்ப வேண்டாமையா அதெல்லாம் பிறகு பாப்பம்.

**காரியதாசி:** நீங்கள் வெண்டேதே எங்களுக்குப் போதுமையா.

ஐயா: (உரத்து) இஞ்சாரும் எங்கடை மெய்ஞான மன்றத்திலே ஆக்கள் வந்திருக்கினம். ஆயாவிட்டை Wine குடுத்தலுப் பும். நீங்கள் எனக்குச் சூட்டின மெய்ஞான விததுவச் சிரோண்மணி என்ற பட்டத்தைப் பேப்பர்க் காரங்களைல் லாம் நல்லாய் recognize பண்ணியிட்டாங்கள். They give good prominence for that.

தலைவர்: ஒம் ஒம். பாக்கிறனங்கள்.

ஐயா: நீங்கள் தந்த பட்டத்துக்கும் மிச்சம் Thanks பாருங்கோ.

காரியதரிசி: சாச்சாய், அப்படியொண்டும் இல்லை. இதுகளிலே யெல் லாம் எங்களுக்கென்ன கஷ்டம்?

தலைவர்: நீங்கள் வெக்கன் வெண்டதையொட்டி இன்னுமொரு கெளரவப்பட்டம் சூட்டிற யோசனையும் இருக்குப் பாருங்கோ.

ஐயா: அப்பிடியா ஹ ஹ ... .

தலைவர்: அதுபோக ஐயா எனக்குச் சின்னேரு Favour தேவை.

ஐயா: சொல்லுங்கோ.

தலைவர்: கொழும்பிலே 3-rd Cross Street இலை இருக்கிற எங்கடை கடையை food control காறங்கள் வந்து seal பண்ணி முடிப்போட்டுப் போட்டாங்களாம். அதுக்கை சாமாங்கள் கொஞ்சம் stock பண்ணி வைச்சிருந்தனங்கள்தான். அதுக்கு உப்பிடியே செய்திரது? ஆரோ எனியவங்கள் பெட்டிசம் போட்டிட்டாங்கள் போலை கிடக்கு. பழைய food control காரங்களைண்டால் எங்களோடை கொஞ்சம் பிழையில்லை. இது ஆரோ புதுப்பொடியள் போலை.

ஐயா: அப்பிடியோ? அதெல்லாம் நான் கவனிச்சுத்தாறன். நீங்கள் ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ. இது சின்ன விழுயம். பிடிச்சவங்களை Transfer பண்ணுவிக்க வேணும்.

(வெளியிலிருந்து மஞ்சள்க் கொடிக்காரனின் குரல்; ஐயா! ஐயா.)

ஜியா: (இருந்தபடியே ஒரு முறை எட்டிப்பார்த்துவிட்டு) சரி சரி நீங்கள் சொல்லுங்கோ.

(மஞ்சன்க் கொடிக்காரன் மீண்டும்; ஜியா! ஜியா!)

ஜியா: (உரத்து) உதாருது? சின்னத்தம்பியோ? ஏன் வந்தனி? ஏதும் விசேஷம் கிசேஷம் இருக்கோ?

ம. கொடி: இல்லை ஜியா, ஸெக்சன் முடிவு தெரிஞ்சாப் போலை கம்மா சந்தோஷத்திலே ஒடி வந்தனேன். உங்களைப் பார்த்திட்டுப் போகலாமென்று.

ஜியா: ஆ; ஆ, அப்ப வேறை ஒண்டும் இல்லைத்தானே? நீ பின்னைப் போட்டு ஆறுதலாய் ஒரு நாளைக்கு வா, சின் னத்தம்பி. இஞ்சை இன்டைக்கு பெரிய பெரிய மனிச ரெல்லாம் வருவினம். உங்களோடை மினைக்கெடேலாது சரியான பிளி.

ம. கொடி: அப்ப பின்னேரம்போலை வாற்றினாயா.

ஜியா: பின்னேரம் நானிஞ்சை நிக்கமாட்டன் கண்டியோ. நாளைக்குக் கொழும்புக்குப் போறனப்பா. அங்காலுக்கு அங்காலக் கிழமை மட்டிலை வானன். ஆய்.

(அருகிலிருப்பவர்களிடம்) Silly fellows, they don't know our dificulties. Damn nuisance of you to entertain them anymore. இவி ஜிஞ்சு வருசத்துக்கு இவர்களை இந்தப் பக்கமும் அடுக்கப்படாது.

எல்லாரும்: ஹி ஹி ..... ஹி

ஜியா: சரி சரி, நீங்கள் சொல்லுங்கோ அவன் போட்டான்.

காரியதாரி: I also need a favour ஜியா Import licence ஒண்டுதேவையாய் இருக்கு. கன நாளாய்த் தெண்டிக்கிறன். கிடைக்குதில்லை.

ஜியா: விபரங்களைத் தாங்கோ. அதெல்லாம் Simple. I will get it in no time.

தலைவர்: என்றை மச்சான் காரன் ஒரு Telephone எடுக்கக் கண நாளாய்த் தெண்டிச்சுக்கொண்டு வாருர்.

ஜியா: அப்பிடியோ? உடனை எடுக்கலாம்? நான் recommend என்னை விடுகிறன்.

**தனுதிகாரி:** எனக்கும் ஒரு விஷயம் ஜயா ... ... உங்களுக்குத் தெரியும் தானே என்றை Smuggling Business. என்னுடைய Boys ஜி round-up பண்ணிப் பிடிக்க முயற்சிக்கினம் போலை கிடக்கு, சாடையாய்து.....

**ஜயா:** அப்பிடியோ? ரகசியமாய், I will put in a void, Don't worry.

**காரியதரிசி:** என்றை மருமேன் போடியன் ஒருத்தன் வேலைக்கு application போட்டவன் பாருங்கோ, ஜயா. Qualification கொஞ்சம் பற்றாது.

**ஜயா:** Simple! சரிப்படன்னித்தாறன். Give me the particulars, will you? ஆனால் கெதியாய் எல்லாத்தையும் தரவேணும். ஏனெண்டால் நான் ஒரு சுற்றுப்பிரயாணம் போகிற யோசனையும் இருக்கு.

**தலைவர்:** எங்கை ஜயா போற்கீங்கள்

**ஜயா:** நான் உலகத்தை ஒருக்கால் அப்பிடியே ஒரு சுற்று சுற்றிப் பார்க்கப் போறன். (கைத்தடியினால் ஒரு சுற்று சுற்றிக் கூட்டுகிறோர்) சிங்கப்பூர், சிட்னி, நியூயோர்க், ஜெனிவா, பாரிஸ், லண்டன், ரோம் மற்றும் மற்றும் இடங்களுக்கெல்லாம் போட்டு ஆறுதலாய்த்தான் வருவன்.

**தலைவர்:** ஓமோம், ஓமோம் ஜயா லெக்சன் வேலையாலை நல்லாய்க் களைச்சுப் போவியன். ஒரு Tour போய் rest எடுக்கிறது நல்லதுதான்.

**காரியதரிசி:** ஜயாவுக்கு ஒரு rest தேவைதான்.

**தலைவர்:** அப்ப நல்ல சுந்தோஷமாய்ச் சுற்றுப்பயணம் போட்டு வாங்கோ ஜயா.

**காரியதரிசி:** சுந்தோஷமாய்ப் போட்டு வாங்கோ ஜயா.

**தனுதிகாரி:** நல்ல சுந்தோஷமாய்ப் போட்டு வாங்கோ ஜயா.

**தலைவரும், காரியதரிசியும்:**

நல்ல சுந்தோஷமாய்ப் போட்டு வாங்கோ ஜயா.

(ஒளி கடைசிப் பகுதியில் மெல்ல மங்கி வந்து, மறைகிறது.)

தினார்

1921 முத்திரை நிலை  
நூல் எழவர் வெள்ளி வெள்ளி  
பாலகுமார் பாலகுமார்  
நூல் எழவர் வெள்ளி வெள்ளி  
பாலகுமார் பாலகுமார்

ஜே. எம். விங்கின்  
கடலின் அக்கரை போவோர்  
தமிழர்க்கும்  
இ. கந்தசுப்பா, எம். மன்றுப்,  
கா. இந்திரபாலா,

மொழி பெயர்ப்பு: 1968

முதல் மேடையேற்றம்: 9 - 6 - 1968,

சரஸ்வதி மண்டபம், கொழும்பு.

நெறியாள்கை: தி. கந்தையா

### நாடகமாந்தர்

மரியம்மாள் — ஒரு கிழவி

அந்தோனி — அவள் மகன்

கனகம் — அவள் மகன்

வள்ளி — இளைய மகன்

சில பெண்களும் ஆண்களும்

'கடவின் அக்கரை போவோர்' என்ற இந்நாடகம் **Riders to the Sea** என்ற நாடகத்தின் மொழிபெயர்ப்பாகும். பாத்திரங்களின் பெயர்கள், இடப்பெயர்கள், வேறும் சில யாழ்ப்பாணச் சூழ்நிலைக்குப் பொருந்தும் விஷயங்கள் ஆகியவை மட்டுமே இம்மொழி பெயர்ப்பில் மாற்றப்பட்டுள்ளன.

(குடிசையில் சமையல் நடக்கும் இடம், வலைகள், மெழுகுசிலை, கொராட்டினம், சுவர்ப்புறத்தில் (தட்டியில்) சில புகுப் பலகைகள், முதலியன். ஏறக்குறைய 20 வயதுள்ள பெண் களுக்கும், அரிசியைக் கழுவி அடுப்பிலுள்ள பாணியிலே போடுகிறார்கள். பின்னர் கைகளைத் தடைத்து, ராட்டினத்தைச் சமூற்றத்தொடங்குகிறார்கள். வள்ளி ஒர் இளம் பெண்- கதவடியில் தலையை நீட்டுகிறார்கள்.)

வள்ளி: (தணிந்த குரவில்) அம்மா எங்கை?

கணகம்: படுத்துக்கிடக்கிறார்கள். நித்திரையோ என்னவோ தெரியாது.

(வள்ளி மெதுவாக உள்ளே வந்து, மடியிலிருந்து ஒரு துணிக்கட்டை வெளியே எடுக்கிறார்கள்.)

கணகம்: (ராட்டினத்தை விசையாகச் சுற்றிக்கொண்டு) உதென்ன கையிலே?

வள்ளி: சாமியார் கொண்ணந்து தந்தார். ஒரு சேட்டும் ஒரு பெண் யனும். தனுக்கோடிக்குக்கிட்ட தாண்ட ஆற்றையோ உடுப்புக்களாம்.

(கணகம் திடுவிரென ராட்டினத்தைக் கைவிட்டு, காது கொடுத்துக் கேட்பதற்காகத் திரும்புகிறார்கள்.)

வள்ளி: மைக்கலின்றையோ என்னுடைய பாக்கட்டாம். சிலவேளை அம்மாவே கடற்கரையிலே போய்ப் பாத்தாலும் பாப்பா.

கணகம்: அதெப்பிடி மைக்கலின்றையாயிருக்கும்? அவன் அவ்வளவு தூரம் தெற்கை போயிருக்க மாட்டானே.

வள்ளி: ஏன் முடியாது? முந்தியும் இப்பிடி நடந்திருக்கெண்டு சாமியார் சொல்லார். அவ்வளவு தூரம் போயிருக்க முடியும். அதோடை இதுகள் மைக்கலின்றை எண்டால், அம்மாவுக்குச் சொல்லலாம். கடவுள் கிருபையாலே அவன் நல்லாய் அடக்கம் பண்ணப்பட்டுட்டான்; அவன்றை இல்லாட்டில் ஒருத்தரும் ஒண்டும் பேசவேண்டாம். அம்மாகேள்விப்பட்டால் அழுது குள்றி உயிரை மாய்ச்சுப்போடுவா எண்டு சாமியார் சொல்லுரூர்.

(கதவு திறக்கப்பட்டுக் காற்று அடிக்கிறது.)

**கனகம்:** (பிறியுடன் வெளியே பார்த்து) அந்தோனி இன்டைக்கு ஊருத் துறைச் சந்தைக்கு ருதிரையள் கொண்டு போகப் போரு வீழ மூலம். மெய்யே... அவரிட்டை கேட்டனியே அவனைப்போகா மல் மறிப்பாரோ என்னு.

**வள்ளி:** ஒ... கேட்டனேன். தான் மறிக்கமாட்டனென்னு சொல்லூர். அதோடை அவர் சொல்லூர் “நீ பயப்பிட வேண்டாம்; அம்மா நடுச்சாமம் மட்டும் செபம் பண்ணிக்கொண்டிருப் பான்தானே. ஆண்டவன் அவளை மகனைருத்தனுமில்லா மல் தனிக்கட்டையாய் தவிக்க விடமாட்டார்” என்னு.

**கனகம்:** இஞ்சை வள்ளி, வெள்ளைப் பாறையடியிலை கடல் கொந்த வளிக்குதே?

**வள்ளி:** ஒ, கொஞ்சம் உரமாய்த்தான் கிடக்கு. கடவுளே! மேற் கிலை சரியாய் இரையுது. அலை சாத்துப்பக்கம் திரும்பிச் செண்டால் இன்னும் மோசமாய் விடும். (மேசைப்பக்கம் போகிறுள்.) இதை இப்ப திறக்கட்டே.

**கனகம்:** அம்மா எழும்பி வந்திட்டா எண்டால் நாங்கள் பாக்க முன்னம். (மேசையடிக்கு வந்து) கொஞ்ச நேரம் எடுக்கும், பத்தாததுக்கு, நாங்கள் அழுது கொண்டு இருப்பது.

**வள்ளி:** (உள் கதவுக்குக் கிட்டப்போய்க் காதுகொடுத்துக் கேட்கிறுள்) படுக் கையிலை பிரண்டு பிரண்டு படுக்கிறு. இப்ப வந்திடுவா போல கிடக்கு.

**கனகம்:** அந்த ஏணியை இஞ்சாலை தா. நான் இதுகளை விறகு மாலுக்கு மேலை சொருகி வைக்கிறேன். அவவுக்குத் தெரி யாமலிருக்கட்டும். இப்பிடித்தான் அலை திரும்பின பிறகு கிழக்கிலே மிதக்கிறுனே என்னு பாக்கிறதுக்கு போன்றும் போவா.

(ஏணியை விறகு மாலுக்கு அருகில் வைத்து, கனகம் அதில் சில படிகள் ஏறி வைக்கிறார்கள். உள்ளே இருந்து மரியம்மாள் வருகிறார்கள்)

**மரியம்:** (கனகத்தைப் பார்த்து) இன்டைக்குப் பின்னேரம் வரைக்கும் விறகு போதுமெல்லே.

**கணகம்:** அடுப்பிலே சோறு அவியிது. (விறகை கீழே போட்டு) அலை திரும்பைக்கை ஊருத்துறைக்கு போறதென்டால் அந்தோனிக்கு சோறு குடுக்கவேணும்.

(வள்ளி விறகை எடுத்து அடுப்பிலே போடுகிறார்கள்)

**மரியம்:** (அடுப்புகில் ஆசனத்தில் இருக்கு) காத்து தெற்காலையும் மேற் காலையும் வர வர மோசமாய் வருகுது. இன்டைக்கு அவன் போகமாட்டான். சாமியார் அவனைக் கட்டாயம் மறிப்பார். இருந்து பாருங்கோ. இன்டைக்கு அவன் போகவே மாட்டான்.

**வள்ளி:** அவர் மறிக்க மாட்டார். அம்மா... சைமன், பிலாவாடித் தெருப்பேதுரு அந்த சூசை- உவங்கள் எல்லாரும் கதைச் சாங்கள் அந்தோனி போவான் என்னு.

**மரியம்:** இப்ப எங்கை அவன்?

**வள்ளி:** இன்னெனு தோணி பேதுதோ என்னு பாக்கப் போய்ட்டான். பச்சை முணையிலே அலை திரும்புது. கிழக்கையிருந்து கப்பல் திசை மாறி வருகுது. அவன் இங்கை வரக் கண நேரம் எடுக்குமென்னு நான் நினைக்கேல்லை.

**கணகம்:** கல்லுக்குவியலடியாலே ஆரோவாற சத்தம் கேக்குது.

**வள்ளி:** (வெளியே பார்த்து) வாருன்; வனு வீச்சாய் வாருன்.

**அந்தோ:** (வத்து கற்றிவரப் பார்த்து மெதுவாகவும் துக்கமாகவும்) ஊருத் துறையிலே வாங்கின அந்தப் புதுக் கயித்துத் துண்ணு எங்கை கணகம்?

**கணகம்:** (கீழே இறங்கிக் கொண்டு) வள்ளி அவனிட்ட குடு அதை; வெள்ளைப் பலகைகளுக்கு அடியிலே ஆணியிலே தூக்கி யிருக்கும். அந்தக் கறுத்துப் பண்டி அதைச் சப்பிக்கொண் டிருந்துது. இன்டைக்குக் காலமைதான் தூக்கி விட்டனன்.

**வள்ளி:** (ஒரு கயிற்றைக் கொடுத்து) இதுதானே என்டுபார், அந்தோனி?

**மரியம்:** உந்தக் கயித்தை எடுக்காதை. அதைக் கிடந்த இடத்திலேயே கொண்டுபோய்ப் போடு. (அந்தோனி கயிற்றை எடுக்க) நான் சொல்றதைக் கேள். நாளைக்கோ நாளன்டைக்கோ இல்லாட்டி எப்பவோ இந்தக் கிழமை மைக்கவின்றை உடம்பு கரைதட்டிச்சண்டால் ... உது இஞ்சு தேவைப் படும். கடவுளின்றை கிருபையாலே அவனை நல்ல ஆளமாய் அடக்கம் செய்வம். அப்ப உது தேவைப்படும்.

**அந்தோ:** (கயிற்றை வைத்து வேலை செய்யத்தொட்டு) இரண்டு மூண்டு கிழமைக்கு இந்த ஒரு தோணிதான் போகுது. அதோடை இந்தமுறை சந்தையிலே குதிரையள் நல்ல விலைபோகும் என்று கதைச்சாங்கள். நான் இப்ப கெதியாய் போகவும் வேணும். என்றை குதிரைக்குக் கடிவாளக் கயிறும் இல்லை.

**மரியம்:** மைக்கவின்றை உடல் கரை சேரையிக்கை இஞ்சு சவுப் பெட்டி செய்கிறதுக்கு ஒரு ஆழ்பிளையும் இல்லாட்டில் சனம் மோசமாய் கதைக்கும். நான் உந்த திறம் வெள் ணைப் பலகையஞக்கு உல்வளவு காசைக்கொட்டி வாங்கியும் பெட்டி செய்ய ஆளில்லாட்டில் (பலகைகளைப் பார்க்கிறோன்)

**அந்தோ:** அதெப்பிடி கரைசேரும்? ஓன்பது நாளாய் ஓவ்வொரு நாளும் நாங்களும் தானே தேடிப்பாத்த நாங்கள். அதேடை இப்பதானே மேற்காலும் தெற்காலும் கடும் காத்து வீசிச்சு.

**மரியம்:** உடம்பு கிடைக்காட்டிலும், இப்ப கடல் காத்தடிச்சுக் கொந்தளிக்குது. சந்திரன் காலிக்கைக்கை, வெள்ளியும் அதுக்கு மேலே நின்றுது. நூறு குதிரையளிலை, ஆயிரங் குதிரையள் இருந்தாலும் ஒரே ஒரு மகன் இருக்கிற இடத்திலே ஒரு மகனுடை ஓப்பிடைக்கை ஆயிரம் குதிரையள் என்னத்தைப் பெறும்.

**அந்தோ:** (ஏடிவாளக் கயிற்றைத் தயார்பண்ணிக்கொண்டு) ஓவ்வொரு நாளும் ஆட்டை அவிட்டு கட்டைக்கை, மரவள்ளியைத் தின்னுமல் பாத்துக்கொள். அதோடை இறைச்சிக்காரன் வந்து நல்ல விலை சொன்னால் அந்த கறுத்தப்பண்டியை பிடிச்சுக் குடுத்துப் போடு.

**மரியம்:** பண்டியை நல்ல விலைக்கு விற்கச் சொல்லி அவளிட்டையா சொல்லுறை.

**அந்தோ:** புயல் அடிக்காமலிருந்தால், இன்னும் கொஞ்சம் சாதானோ சேர்த்து வையுங்கோ இரண்டு பேருமாய். .... கஸ்ட காலம் எங்களுக்கு இன்டையிலிருந்து. வேலை செய்ய வீட்டிலே ஒரு மனுசன் தான் இருக்கிறான்.

**மரியம்:** கஸ்ட காலம் தான் எங்களுக்கு நிச்சயமாய் நீயும் மற்ற வையோடை தாண்டு போன அண்டைக்கு. இந்தப் பெட்டையனும் என்னேடை இருக்க நான் எப்பிடித்தான் சீவிக் கப் போறானே? எனக்கும் கட்டையிலை போற வயசாச்ச.

(அந்தோனி கடிவாளத்தை வைத்து விட்டு, தன் சேட்டை மாற்றுகிறான்.)

**அந்தோ:** (வள்ளியைப் பார்த்து) கப்பல் துறைக்கு வருகுதான்டுபார்.

**வள்ளி:** (வள்ளியைப் பார்த்து) ம் ... ... பெங்கார் அது பச்சை முனையைத் தாண்டி விட்டுது. பாயும் இறக்கியாச்சுப் போல கிடக்கு.

**அந்தோ:** (புணியிலையையும் பையையும் எடுத்துக் கொண்டு) நான் போக அதை நாள் எடுக்கும். எப்ப வருவன் எண்டு சொல்லத் தெரியாது. இரண்டு நாளையிலையோ மூண்டு நாளையிலையோ... தற்சமயம் புயல் எழும்பிச்சென்டால் நாலு நாள் எடுத்தாலும் எடுக்கும்.

**மரியம்:** (அடுப்பும் புறம் திரும்பி, தலையைச் சால்வையால் மூடி) கடலுக்குப் போக வேண்டாம் எண்டு நான் சொல்லுறும்?... சீ... இந்தக் கிழவியின்றை சொல்லைக் கேளாதவன் எவ்வளவு பொல்லாதவன், கல்நெஞ்சன்தான்.

**கணகம்:** எண் ... கடலுக்குப் போறது ஒரு இளந்தாரியின்றை சீவியம். அப்பிடித்தான் இல்லாட்டியும் அறலை பேந்த கிழவியின்றை பேச்சை ஆர்தான் கேப்பினம். அதுவும் திருப்பித் திருப்பி ஒண்டையே சொல்லைக் கொன்று இருக்கேக்கை.

**அந்தோ:** (சுடிவாளத்தை எடுத்து) நான் செதியாய் போக வேணும். சிவலீக் குதிரையில் ஏறிப் போறன் ... சாம்பல் குதிரை பின்னாலே வரும். கடவுள் காப்பாற்றுவார். (போகிறோ)

**மரியம்:** (கதவடியில் அவன் போக) அவனும் போட்டான் ... எங்களை ஆண்டவன் தான் காக்க வேணும். நாங்கள் அவனை உயி ரோடை பாக்க மாட்டம். அவன் போட்டான். இன்டைக்குக் காரிருள் படறைக்கை எனக்கு இந்த உலகத்திலே ஒரு மகனும் இருக்க மாட்டானே.

**கணகம்:** உதென்ன? அவன் போறதுக்குக் கதவடியிலே அல்லே நிக்கிறான். உதை நிப்பாட்டிப்போட்டுச் சந்தோசமாய் வழி யனுப்பி வைச்சால் என்ன. இந்த வீட்டிலே ஓவ்வொருத் தருக்கும் இருக்கிற துக்கம் காணுதே? நீயும் அதுக்குள்ளொ இரக்கமில்லாத சொல்லு அவன்றை காதிலை விழி, உப்பிடி அதிட்டம் கெட்ட பேச்சுப் பேசி, அவனை அனுப்பிவைச்சால் (மரியம்மாள் ஏதோ யோசனையில் விறகை இழுக்க)

**வள்ளி:** (மரியைப் பார்த்து) உதென்னது ... அறிசி வேக முந்தி அடுப்பிலையிருந்து விறகை இழுக்கிறோய்.

**கணகம்:** (சுத்தமாய்) அடக்டவுளோ. வள்ளி ... அவன்றை புட்டை மறந்திட்டம் (அடுப்பங்கை சென்று)

**வள்ளி:** போய்ச்சேர இருட்டாய் விடும். பசியாலை வதங்கிடப்போவான் விடிஞ்சதுக்கு ஒண்டும் சாப்பிடவுமில்லை.

**கணகம்:** (புட்டை எடுத்து) அவன் வதங்கித் தான் போவான். நிச்சயமாய். சிழுவி விடாமல் அலட்டிக் கொண்டிருக்கிற வீட்டிலே எப்பிடி மூளை சரியாய் வேலை செய்யும். (மரியம்மாள் நாற்காலியில் சுழற்று கொள்கிறான்)

**கணகம்:** (கொஞ்சப் புட்டை எடுத்து பார்சலாகக் கட்டி) இந்தா நீ இதை எடுத்துக் கொண்டு நேர கிணத்தடிக்குப் போ- அவன் அதாலை போகைக்கை இதைக் குடு. நீ அவனைச் சந்திக்கைக்கை கடவுள் உன்னைக் காப்பாற்றுவார் எண்டு வழி

யனுப்பி வை. நீ பேசின அதிட்டம் கொட்ட பேச்செல் லாம் போடும். அப்பத்தான் அவனுக்கு மன நிம்மதியாய் இருக்கும்.

மரியம்: (பார்க்கில் எடுத்து) அவன் வர முன்னம் கிணத்தடிக்குப் போடுவனே?

கனகம்: கெதியாய்ப் போனால் போடலாம்?

மரியம்: (தள்ளாடிக் கொண்டு எழுந்து) எனக்கு நடக்க ஏலாது போல கிடக்கு.

கனகம்: (பரபாப்படன் பார்த்து) வள்ளி, தடியைக் குடு .... கல்லுக் குள்ளை தடக்கி விழுந்தாலும்.

வள்ளி: எந்தத் தடி?

கனகம்: அதுதான் .... ஊருத்துறையிலே யிருந்து மைக்கல் கொண்டந்த தடி,

மரியம்: தடியைப் பெற்று உங்கை ஊர்வழிய என்னண்டால் தங்கட பிள்ளை குட்டியனுக்கு கிழு கட்டையள் பொருள் பண்டம் விட்டிட்டுப் போகுதுகள். இங்கை என்னண்டால் இளந் தாரிப் பிள்ளையள் கிழு கட்டையனுக்குப் பொருளைச் சேர்த்து வைச்சுப் போட்டுப் போகுதுகள்.

கனகம்: (வெளியே போக, வள்ளி சுனிப்பக்கம் போகிறோன்) கொஞ்சம் பொறு வள்ளி, அவ இப்ப திரும்பி வரக்கூடும். அவ வின்றை மனம் ஒரு நிலையிலே இல்லை. கடவுளே என்னத் தைத்தான் செய்யப் போருவோ தெரியாது.

வள்ளி: அந்தப் புதருக்கு அங்காலை போட்டாவோ என்று பார்.

கனகம்: ஒ ... போட்டா. அதைக் கெதியாய்க் கீழே போடு. எப்ப திரும்பி வாருவோ தெரியாது.

வள்ளி: சாமியார் நானோக்கு இந்தப் பக்கம் வாற எண்டு சொன்னார். இதுகள் உண்மையாய் - மைக்கலின்றை எண்டால் அவர் வரயிக்கை கேப்பம்.

கனகம்: இதுகள் எப்பிடிக் கிடைச்சுதெண்டு சொன்னவரோ?

வள்ளி: ஆரோ ரேண்டு பேர் தோணியிலை கருஞ்சா சொன்னு போனவங்களாம். போகேக்கை தெற்கை தனுக்கோடிப் பாறைகளுக்குக் கிட்ட வெள்ளை காகங் கரையுமுன்னம் ஒருத்தன்றை தூடுப்பிலை பினம் தட்டுப்பட்டதெதன் சொன்னவர்.

கனகம்: (முடிச்சை அலிழ்க்க முனைகிறுள்) அந்தக் கத்தியைத் தா. இங்காலை உப்புத் தண்ணி கயித்தைத் திண்டிட்டிது. இஞ்சபாரன் பொல்லாத முடிச்சு. இதை அவுக்க ஒரு கிழமை செல்லும்.

வள்ளி: தனுக்கோடி சரியான தூரம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்

கனகம்: தூரந்தான். இப்ப கொஞ்சம் முந்தி ஆரோ ஒருத்தன் இஞ்சைவந்து இதை வித்துப் போட்டுப் போருன். அவன் தான் சொன்னான் அந்தப் பாறையடியிலை இருந்து நடக்கிற தூரமென்டால் தனுக்கோடிக்குப் போய்ச் சேர இரண்டு நாள் எடுக்கும் எண்டு.

வள்ளி: அப்ப ஒருத்தன் மிதந்து வர எவ்வளவு நாள் எடுக்கும்?

கனகம்: (கட்டை அவிட்டு ஒரு சேட்டையும் பெனியனையும் எடுக்கிறுள். இருவரும் அவற்றை ஆவலுடன் பார்க்கின்றனர்) (தணித்த குரவில்) கடவுளே, வள்ளி நாங்க இப்ப என்ன செய்யப் போறம் இதுகள் அவன்றை தானே என்னவோ.

வள்ளி: நத்தாருக்கு வாங்கின துணியிலை ரெண்டு சேட்டுத் தைச் சுதெல்லே. அதிலை ஒன்றைத் தானே போட்டுக் கொண்டு போனவன். அந்த மற்றச் சேட்டு எங்கை, ரெண்டையும் வைச்சுப் பாப்பம். (பார்த்துவிட்டு) இதுக்குள்ளை இல்லை. எங்கை கிடக்கோ தெரியாது.

**கணகம்:** இன்டெக்குக் காலமை அந்தோனி போட்டுக் கொண்டெல்லோ போனவன். அவன்றை சேட்டுச் சரியாய் உப்பிலை நனைஞ்சிருந்தது... மெய்யே, அந்தத் துணியிலை கொஞ்சம் மிச்சம் இருக்கவேணுமெல்லே. அந்த பெட்டியில் இருக்குது. அதை எடு பாப்பம்... (துணியை எடுத்துப் பார்த்து) ஒரே துணிதான். வள்ளி. எண்டாலும் இப்பிடித்துணி எவ்வளவு உந்த யாழ்ப்பாணத்துக் கடையளிலே கிடக்கும். மைக்கலைப்போல எத்தினை பேர் அதிலை சேட்டுத் தைச்சிருப்பினம்.

**வள்ளி:** இது மைக்கலின்றை. கணகம் நிச்சயமாய் மைக்கலின்றை தான். (செபஞ் செய்து) அம்மா அறிஞ்சால் ஜேயோ, என்ன சொல்லுவா? அந்தோனியும் கடலுக்குப் போட்டானே.

**கணகம்:** (பெனியனீக் கையில் எடுத்து) இதென்ன? சும்மா பெனியன் தானே?

**வள்ளி:** இதைத்தான் அண்டெக்கு இடது கைப்பக்கம் கிழிக்கப் போட்டுக்கொண்டு வந்தான். வெள்ளை நூல் இல்லை என்று கறுத்த நூலாலே தைச்சக் குடுத்தனான்.

**கணகம்:** (வெனியனீக் கவனமாகப் பார்வையிட்டு) ஓ. இது அவன்றைதான். ஜையேயோ நினைச்சப் பாக்கவும் முடியேல்லை. தன்னந்தனி யாய் அவன் அவ்வளவு தூரம் மிதந்து போறதெண்டால் அழக்கட ஒருத்தர் இல்லாமல் கறுத்தக் கடற்காகங்கள் தான் கத்தியிருக்கும்.

**வள்ளி:** (கழற்று திருப்பி, உடுப்புக்களைக் கட்டிப்பிடித்து) அவனைப் போலை எத்தினை பேர் தோனி ஒட்டிக்கொண்டு போவாங்கள். எவ்வளவு திறம் மீன்பிடிகாரனைய் இருந்தான். இப்பென்ன மிஞ்சியிருக்கு. (உடுப்பை எடுத்துக் காட்டி) ஒரு பெனியனும் சேட்டும்:

**கணகம்:** (சிறிது தாமதித்து) வள்ளி, ஏதோ சத்தம் கேட்குது. அம்மா வாருவோ என்னவோ.

**வள்ளி:** (வெளியே பார்த்து) ஓ... வாரு... வாரு... கதவடிக்கு வாரு.

கனகம்: அவ உள்ளுக்கு வர்முன்னம் இதுகளை எடுத்து வை. அந்தோனியை வழியனுப்பப் போட்டு வாரு. கொஞ்சம் ஆறு தலாய் இருக்கும். அந்தோனி கடலாலை திரும்பி வருமட்டும் இதைப்பற்றி மூச்சவிடக் கூடாது வள்ளி. (கனகத்தோடு கூடி கட்டை முடிக்கொண்டு) இப்போதைக்கு இதை இந்த மூலையில் வைப்பாம். (பாணகளுக்கு இடையே செருகி, கனகம் ராட்டினம் இருக்குமிடத்துக்குப் போகிறோம்)

வள்ளி: நான் அழுத இருக்கிறீன் என்னுடைய விளங்கியிடுமே?

கனகம்: பேசாமல் வெளிச்சத்துக்கு அங்காலை முகத்தை திருப்பிக் கொண்டிரு.

(வள்ளி அடுப்புக்குப்பக்கத்தில் இருக்கிறான். கதவுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு, மரியம்மாள் மெதுவாக உள்ளே வருகிறான். வள்ளி யையும் கணக்கத்தையும் பார்க்கவில்லை. அடுப்புக்குப்பக்கத்திலே உள்ள நாற்காலிக்குக் கிட்டச் செல்லுகின்றார்கள். அவள் கையில் உணவுப் பொட்டணி இன்னும் இருக்கின்றது. வள்ளியும் கனகமும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்கின்றனர், வள்ளி பொட்டணியைச் சுட்டிக்காட்டி)

கனகம்: (சிறிது தேரம் நூல் நாற்றபின்) அவன்றை சாப்பாட்டைக் குடுத்துவிட வில்லையே? (மரியம்மாள் திரும்பாது மெதுவாக ஒப்பாறியிடத் தொடங்குகிறார்கள்)

கனகம்: அவன் போற்றதைக் கண்டவீரேனை?

(மரியம்மாள் தொடர்ந்து அழுகின்றார்கள்.)

கனகம்: (சுற்றுப் பொறுமை இழந்து) கடவுளாரை, கேட்கிறன்- நடந்து போன்றை நினைச்சுப் புலம்பிக் கொண்டிருக்காமல் கண்டது என்ன என்னுடைய சொன்னால் கூடாதோ? அந்தோனியைக் கண்டதே?

மரியம்: (கணிந்த குரலில்) இன்டையோடை என்றை மனது உடைஞ்ச போச்ச.

கனகம்: (ருங்போல) அந்தோனியைக் கண்டதோ என்டால் ...

மரியம்: நான் பொல்லாத பயங்கரமான காட்சியைக் கண்ணுலை கண்டன்.

**கனகம்:** (ராட்டினத்தைவிட்டு, செனியே பார்க்கிறோன்) உங்களுக்கென்ன நடந்திட்டுது. அந்தா அவன் பச்சை முனைக்கங்காலீல் போறது தெரியுது. சாம்பல்க் குதிரையும் பின்னாலீல் போகுது.

**மரியம்:** (பயந்த குரவில் பேசத் தொடங்குரூன். அவளது தலையில் இருந்த துவாய் சரிந்து தோவில் விழுகின்றது. அப்பொழுது அவனுடைய நரைத்த கூந்தல் தெரிகிறது. பயத் தோடு) சாம்பல் குதிரை பின்னாலீல் போகுது!

**கனகம்:** (அடுப்புக்குக் கிட்ட வந்து கொண்டு) உங்களுக்கு என்ன வியாதியோ தெரியேல்லை.

**மரியம்:** (மெதுவாகப் பேசுக்கொண்டு) எனக்கோ? சீவியத்திலே காலைத் தூரு பயங்கரமான காட்சியைக் கண்டனன்.

**கன.வர்.** ஐரோ கடவுளே (இருவருக் மரியானுக்கு முன்னால் குவிந்து நிற்கின்றார்கள்.)

**வாஸி:** சொல் வலை, என்னத்தைக் கண்டதென்னு சொல்லலை.

**மரியம்:** நான் கிணத்தடிக்குப் போனானால்லே ... அங்கை கடவுளை நெங்கச் செபம் பண்ணயிக்கை அந்தோனி சிவலீக் குதிரையிலை வந்தான். அவனுக்குப் பின்னாலீல் சாம்பல் குதிரை வந்துது. (கையை உயர்த்தி, ஏதோ முகத்தில் மறைப்பதுபோல) கடவுளே, நீ தான் துணை.

**கனகம்:** என்னத்தைக் கண்டவீயெனை?

**மரியம்:** நான்... நான்... மைக்கலையே கண்டனடி.

**கனகம்:** (மெதுவாக) நீ கண்டிருக்கமாட்டாய் அம்மா. நிச்சயமாய் நீ கண்டது மைக்கலையில்லை. அவன்றை பின்னத்தை அங்கை தெற்கிலை கண்டெடுத்திருக்கினம். கடவுள் அருளாலீல் அவன் நல்ல வடிவாய் அடக்கம் பண்ணப்பட்டுவிட்டான்.

**மரியம்:** (மறுப்புத் தெரிவித்து) இப்பதான் நான் அவணக் கண்டிட்டு வாறன். குதிரையிலை ஏறி ஒடிப் போறதை நான் கண்டன், அந்தோனி முதல்லை சிவலைக் குதிரையிலை வந்தான். கவனமாய்ப் போட்டுவா எண்டு நான் சொல்லப் பாத்தன். என்றை தொண்டை அடைச்சுப் போட்டுது. அவன் கெதியாய்ப் போட்டான். எண்டாலும், போட்டு வாறன் எண்டு சொல்லிப் போட்டுப் போட்டான். என்னுலை ஒண்டும் சொல்ல முடியேல்லை. எனக்கு அழுகை அழுகையாய் வந்திச்சு. நிமிர்ந்து பார்த்தன், சாம்பல் குதிரையிலை மைக்கலைக் கண்டன். நல்ல பட்டு வேட்டி சால்வை உடுத்திருந்தான். நாங்கள் இனி முடிஞ்சம்.

**கணகம்:** (அழுத் தொடங்கி) இண்டையோடை முடிஞ்சம். கட்டாய மாய் முடிஞ்சம்.

**வள்ளி:** சாமியார் சொன்னவரெல்லே கடவுள் அவவைக் கைவிட மாட்டார், மகனஞருவன் இல்லாமல் போகாது எண்டு.

**மரியம்:** அவருக்கென்ன தெரியும் கடலைப் பற்றி. இனி அந்தோனி யும் போயிடுவான். அவன் சைமனீக் கூப்பிடு. அந்த வெள்ளோப் பலகையளாலை நல்லொரு சவப்பெட்டி செய்வி. அவன்கள் செத்த பிறகு நான் எப்பிடி இருக்கப் போறன். இந்த வீட்டிலை என்றை அவரும் அவற்றை தேப்பனும் ஆறு பெடியஞும் இருந்தாங்கள். ஆறு நல்ல ஆண்பிள்ளையள். அவன்கள் ஒவ்வொருத்தனையும் பெறயிக்கை நான் பட்ட கஷ்டம் ..... கிலபேற்றை பின்ததை கண்ணுலே நான் காண கிடைச்சது. கில பேற்றை பார்க்கக் கூட கிடைக்கயில்லை. இப்ப அவங்கள் போயிட்டான்கள். எல்லாரும் போயிட்டாங்கள். ஒருத்தராவது மிச்சமில்லை. சைமனும் குடையும் அந்த புயவிலே செத்தாங்கள். பெருங்குடாவிலை பிறகு கண்டெடுத்தினம். இரண்டு பேரையும் ஒரு பலகையிலை போட்டு அந்தக் கதவுக்குள் ஊலை தூக்கியிந்தாங்கள்.

(சிறிது நேரம் தாமதிக்கிருள் கணகமும் வள்ளியும் ஏதோ கேட்டவர்கள் போல கதவுப்பக்கம் திரும்பி)

வள்ளி: (தணிந்த குரவில்) அதைக் கேட்டியா கனகம். வடக்கிலை சரியாய் இரையுது.

கனகம்: (தணிந்த குரவில்) ஆரோ கடற்கரையிலை சத்தம் போடுறது போல சிடக்கு.

மரியம்: (சேஷாத்துபோவக் கணத்தினால்) யோவான் இருந்தான்; அவன்றை தேப்பனும் இருந்தான். கன்ஸங்கரேல் எண்ட இருட்டிலை இவங்கள் எல்லாரும் எங்கையோ போனங்கள். பொழுது விடியக்கை பாக்க ஒரு தடியோ தண்டோ துணிபோ கிடைக்கயில்லை. பிறகு வத்தை கவிண்டு பேதுரு தாண்டு போனான். நான் இங்கைதான் இருந்தன். அந்தோனி மடியிலை படுத்திருந்தான். அப்ப அவன் சின்னக் குழந்தை. கதவு திறந்துது. அப்ப இரண்டு பெண்டுகள் வந்தினம். முண்டு பேர் வந்தினம்; நாலு பேர் வந்தினம் குருசு போட்டுக்கொண்டு. ஒருத்தனவுவது வாய் திறக்கயில்லை. அப்ப நான் வெளியாலை பார்த்தன். கொஞ்ச ஆம்பிளோயன் வந்தாங்கள் அவைக்குப் பின்னாலை. அவங்கடை கையிலை சிவத்தத் துணியிலை சுத்தின ஏதோ கொண்டுவந்தினம். அதாலை தண்ணி சொட்டுச் சொட்டெண்டு விழுந்து கொண்டிருந்துது. அண்டைக்குச் சரியான வெய்யில், கதவு வரைக்கும் தண்ணி ஊத்திக் கொண்டிருந்துது.

(கதவை நோக்கி கையை நீட்டியபடி மீண்டும் தாமதிக்கிறார்கள்: கதவு மெதுவாகத் திறக்கின்றது. சில வயோதிபப் பெண்கள் உள்ளே வரத் தொடர்புகளின்றனர். அவர்கள் வந்து, செபஞ்செய்து கொண்டு; தங்கள் தலைகளிலே சிவத்த துவாய்களைப் போட்டு மேடையில் முன்புறத்தில் முழங்கால்களில் நிற்கின்றனர்.)

மரியம்: (ஏதோ நினைத்துக்கொண்டு கணத்துக்கு) அது ஆர்? பேதுருவோ? மைக்கலா? இதென்ன இதேல்லாம்?

கனகம்: மைக்கலைத்தானே வடக்கிலை கண்டெடுத்தாங்களாம். பேந்து என்னெண்டு இது அவனுய் இருக்கழுஷ்யும்.

மரியம்: எத்தனை இளந்தாரியள் அந்தக் கடவிலை மிதப்பாங்கள். அவங்கள் கண்டெடுத்தது மைக்கல்தான் எண்டு எப்பிடித் தெரியும். அவனைப் போலை வேறை ஆரைத்தான் கண்டி

னமோ, கொந்தளிக்கிற கடவிலை ஒம்பது நாளைச்சு ஒருத் தன் மிதந்தாண்டால் அவனைப் பெத்த தாய்க்கே அவனை அடையாளம் கண்டுபிடிக்கிறது வில்லங்கம்.

கனகம்: அது மைக்கல்தான். அவன்றை உடுப்புக்களை எங்கையோ தெற்கிலை எடுத்து அனுப்பியிருக்கினம்.

(உடுப்புக்களை எடுத்து, மரியாளிடம் கொடுக்கின்றன். மரியாள் மெது வாக எடுத்து, அவற்றைத் தன்கையில் ஏற்கின்றன். வள்ளிவெளியே பார்க்கின்றன்.)

வள்ளி: பெங்கார் என்னவோ தூக்கிக்கொண்டு வாழுங்கள். அதிலை யிருந்து தண்ணி சொட்டுது போலை கிடக்கு. அந்தக் கல் மூக் குவியலடிவரை தண்ணி உவத்தின்டு இருக்கு.

கனகம்: (உள்ளே வந்த ரெங்களை நோக்கித் தணிந்த குரவில்) அந்தோ னியா அது?

ஒருபெண்: ஓ... அவன்தான்.

(இரு இளம் பெண்கள் உள்ளே வந்து மேசையை இழுத்து வைக்கிறார்கள். சில ஆண்கள் அந்தோனியின் உடலை ஒரு பலகையிலே துணியால் மூடி தூக்கிக் கொண்டு வந்து மேசையில் வைக்கிறார்கள்)

கனகம்: (இப்படிப் பெண்கள் செய்துகொண்டிருக்கையில்) எப்படித் தாண்டான்?

ஒருபெண்: சாப்பல் குதிரை காலாலை அடிச்ச, கடலுக்கை விழுத் திப்போட்டுது. அந்த வெள்ளைப் பாறையடியிலை அலை கொண்டு வந்து சேத்தது.

(மரியாள் மேசையடிக்குச் சென்று முழங்கால்களில் நிற்கின்றன்) பெண்கள் மெதுவாக ஒப்பாரிவைத்து அழுதுகொண்டு அசைகின்றனர். கனகமும் வள்ளியும் மேசையின் மற்றுப் புறத்தில் முழங்கால்களில் நிற்கின்றனர். ஆண்கள் கதவுக்குக் கிட்ட குணிந்து நிற்கின்றனர்.)

கனகம்: (சுற்றிவர நின்றவர்களைக் கானுதவள் போல, தணையை நிமிர்ந்தி) இப்ப அவங்கள் எல்லாரும் போட்டாங்கள். இனிக் கடல் எனக்குச் செய்யக்கூடிய தொண்டுயில் லை. தெற்கிலை புயல் கிழம்

பைக்கை திழுக்கிலை அலைமோதுறநு கேட்கும். மேற்கிலை அலை மோதுறநு கேட்கும். ரெண்டும் சேரக்கை பெரிய சத்தமாய் இருக்கும். அப்பவெல்லாம் எழும்பியிருந்து, அழுதுகொண்டு செபம் பண்ண எனக்கு இனித்தேவையில்லை. கோயிலுக்குப் போய், பரிசுத்த நீர் கொண்டுவந்து, வைத்திருக்கத் தேவையில்லை. இனிமேல், மற்றப் பெண்டுகள் அழுதுகொண்டிருக்கக்கை கடல் எப்பிடி இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. (வள்ளியைப் பார்த்து) அந்த ராக்கிலை கொஞ்சம் பரிசுத்த நீர் மின்சி இருக்கு. அதைக் கொண்டுவா வள்ளி. (வள்ளி எடுத்துக் கொடுக்கிறார்)

**மரியம்:** (அந்தோயியின் காலடியில், மைக்கலின்ரா உடுப்பை வைத்து, சிறிது பரிசுத்த நீர் ஊற்றி) அந்தோயி, கடவுள்களிட்டை உனக்காக நான் வேண்டி, குப்பிடாமல் இருக்கயில்லை. அது மட்டுமே... சாமம் வரை கூட எழும்பியிருந்து நான் செபம் பண்ணே மல் இருக்கயில்லை. எண்டாலும் இனி எனக்குப் பெரும் நிம்மதி. நான் ஒரு கரைச்சலுமில்லாமல் நிம்மதியாய் இருக்க நேரம் வந்திட்டுது. இனிமேல் இரவிலை நெடுநேரம் நித்திரை கொள்ளுவன். ஏதோ வயித்துக்குக் கொஞ்சஞ்ச சோறும் நாறல் மீனெண்டாலும் பரவாயில்லை; கிடைச் சால்ப்போதும். (மீண்டும் முழுங்கால்வளிஸ் நின்று செபஞ்சு செய்து)

**கனகம்:** (அங்கு நின்ற ஒரு வயதுபோன மனிதனைப் பார்த்து) விடியமுன் னாம் நீயும் சைமனும், ஒரு சவப்பெட்டி செய்யலாம்தானே. அம்மா வாங்கியந்த, வெள்ளைப் பலகையள் கொஞ்சம் கிடக்கு, மைக்கலைக் கண்டெடுத்தாலும் தேவைப்படுமென்டு வாங்கியந்தது.

**வயோ.ம:** (பலகைகளைப் பார்த்து) அடிக்கிறதுக்கு ஆணியள் இருக்கோ?

**கனகம்:** ஆணியோ ... இல்லையப்பு; ஒருத்தரும் ஆணியளைப் பற்றி யோசிக்கயில்லை.

**இன். மனி.** ஆணியை மரியாள் என்வெண்டு மறந்தாள் எண்டதுதான் பெரிய அதிசயமாய்க்கிடக்கு. உதுக்கு முந்தி எத்தினை சவப்பெட்டியள் செய்யிறதைக் கண்டிருக்கிறார்.

**கனகம்:** அவுக்கு வயது போட்டுது. மனமும் உடைஞ்ச போட்டுது.

(மரியாள் மெதுவாக எழுந்து நின்று மைக்கலின் உடுப்புக்களை அந்தோனியின் உடுப்புக்கு அருகே விரித்து வைத்து, எஞ்சிய பரிசுத்த நீரையும் ஊற்றுகிறார்கள்.)

**வள்ளி:** (கனகத்தை நோக்கித் தணிந்த கரவில்) பெங்கை பார்! அம்மா பேசாமல் அடக்கமாய் இருக்கிறு. நூபகமிருக்கா...மைக்கல் செத்த அண்டு அவ அழுத அழுகை அங்கை கிணத்தடிக் குக் கேட்டுது. எண்டாலும் அவவுக்கு மைக்கல்லை பட்சம் கூடத்தான். ஆர்தான் உப்பிடி எண்டு நினைச்சிருப்பினம்.

**கனகம்:** (மெதுவாகவும் தெளிவாகவும்) வயது போனதுகள் என்ன வேலை செய்தாலும், கெதியிலே களைச்சுப் போவினம். ஒரு நாளோ ரெண்டுநாளோ ...ஓம்பது நாளாய் அழுது ஓப்பாரிழவைச்ச வீட்டிலே துக்கங் கொண்டாடிற எண்டால் சும்மாவே?

**மரியா:** (போத்திலை கவிழ்த்து மேசையில் வைத்து, தன் கைகளை அந்தோனியின் பாதங்களில் வைக்கிறார்கள்) இதோடை எல்லாரும் போட்டினம். முடிவு காலம் வந்துட்டுது. அந்தோனியைக் கடவுள்தான் காப்பாத்தட்டும். (தலையைக் குனிக்கு) எனக்கும் உலகத்திலை இருக்கிற மற்ற எல்லா உயிர்களுக்கும் அவர்தான் இரக்கம் காட்டவேணும்.

(சிறிது தாமதித்து)

(அழுகைக்குரல் மெதுவாக எழுகின்றது. பின்னர் மெதுவாகத் தணிந்து போகிறது.)

**மரியா:** (தொடர்ந்து) எல்லாம் வல்ல கடவுள் கிருபையால் வடக் கிலை மைக்கல் நல்ல வடிவாய் அடக்கம் பண்ணப்பட்டு விட்டான், அதுக்குக் கடவுள் கிருபை இருந்தது. அந்தோனிக்கு இந்த வெள்ளைந் பலகையளாலை நல்லொரு சவப் பெட்டி செய்து, அவனையும் நல்ல ஆளமாய் அடக்கம் பண்ணுவதும். அதைவிட வேறை என்ன நாங்கள் விரும்பக் கூடியது. ஒருத்தரும் நெடுக இந்த உலகத்திலை சீவிக்கிற தில்லை. இதை விளங்கிக்கொண்டால் காணும்.

(மீண்டும் அவள் முழங்கால்களில் நின்று தலை குனிகிறார்கள்.)

திரை

‘குழந்தை’ யின்

கூடி விளையாடு பாப்பா

இறுவர் நாடகம்

எழுதியது: ம. சண்முகசிங்கம் ('குழந்தை')  
தயாரிப்பில் உள்ளது  
நெறியாளங்கள்: அ. தாசிசியல்

நாடக மாந்தர்

மனிதன்

நாய்

பூஜை

சேவன்

ஆடு

பண்ணி

நூலி

குரங்கு

கரடி

## மேடைப் பிரிவு

நாடகம் நடத்தப்படும் மேடை பொதுவாக ஒன்பது பிரிவுகள் கூட்டுப் பிரிக்கப்படும். இப்பிரிவு நடிகரின் இயக்கத்தை நெறிப்படுத்தா பல வழிகளில் உதவும். வடக்குத் தெற்காக மூன்று பகுதிகளாகவும், கீழ்க்கு மேற்காக மூன்று பகுதிகளாகவும் பிரிக்கப்படும்போது ஒன்பது பகுதிகள் அமையும். மேடையில் நிற்கும் ஒருவர் பார்வையாளர் கூடத் தைப் பார்த்தபடி நிற்கும்போது அவரது இடதுகைப்புறம் மேடையின் இடது பக்கமாகவும், வலது கைப்புறம் மேடையின் வலதுபக்க மாகவும் கணிக்கப்படுகிறது. பார்வையாளர் கூடத்திற்கு அண்மித்த மேடையின் முன்புறம் கீழ்ப்பகுதி எனவும், சேய்மையில் உள்ள மேடையின் பிறப்பகுதி மேல்புறம் எனவும் கணிக்கப்படுகிறது. மேடையின் இடதுக்கும் வலதுக்கும் இடைப்பட்ட பகுதி மத்திய பகுதி எனக் கணிக்கப்படுகிறது. அதேபோன்று மேடையின் கீழ்ப்புறத்திற்கும் மேல்புறத்திற்கும் இடைப்பட்ட பகுதியும் மத்திய பகுதி எனக் கணிக்கப்படுகிறது.

Up Right (U.R) மேஸ் வலது (மே. வ.)	Up Centre (U.C) மேஸ் மத்தி (மே. வ.)	Up Left (U.L) மேஸ் இடது (மே. இ.)
Centre Right (C.R) மத்தி வலது (ம. வ.)	Centre Centre (C.C) மத்தி மத்தி (ம. ம.)	Centre Left (C.L) மத்தி இடது (ம. இ.)
Down Right (D.R) கீழ் வலது (கீ. வ.)	Down Centre (D.C) கீழ் மத்தி (கீ. ம.)	Down Left (D.L) கீழ் இடது (கீ. இ.)

மேடையின் முன்புறம் திரைச்சிலை தொங்குவதற்குப் பதிலாக சிறு வர் அரங்கினுக்கு உகந்த சித்திரங்களுடன் கூடிய மறைப்புத்தட்டி உள்ளது. இது இருவேறு பாதிகளின் சேர்க்கையாகும் உள்ளது. குரங்கு கரடி, நரி சேவல், பூணை, நாய் ஆடு, பன்றி, மனிதன் ஆகியவற்றின் சித்திரங்கள் மறைப்புத் தட்டிகளில் வரையப்பட்டிருக்கும்.

பின்வரும் பாடலைப் பாடி ஆடிய வண்ணம் ஒன்பது பேர், சிறு வர்போன்று உடை அனிந்த வண்ணம் வந்து மறைப்புத்தட்டிகளை அகற்றுவர். ஒரு தட்டி (வலது புறம் உள்ளது) வெளியில் தெரிந்த பக்கம் உள்ளே திருப்பப்பட்டதும், ஒரு வீட்டின் முகப்புப் போல் தோன்றும். அதனை மேடையின் மே.வ. தில் வைப்பார். இடதுபுறம் இருந்த மறைப்புத்தட்டி மே.இ. ஆல் மேடைக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு மேடைக்கருகில் வைக்கப்பட்டும்.

எல்லோரும்: சின்னச் சின்னப் பிள்ளைகள் நாம்,  
 சிறந்த நல்ல பிள்ளைகள் நாம்,  
 நல்ல நல்ல கதைகளை நாம்  
 நாடகமாகவே கற்றிடுவோம்  
 கூடிக் கூடி வாழ்ந்திடுவோம்,  
 கவலை இன்றி வாழ்ந்திடுவோம்  
 பாடிப் பாடி ஆடிடுவோம்  
 பாலர்கள் ஒன்றுய்க் கூடிடுவோம்  
 ஆடு பூணை நரி கரடி,  
 பன்றி சேவல் நாய் குரங்கு  
 ஆகவே நாங்கள் வேஷம் இட்டு  
 அவற்றைப் போலவே நடித்திடுவோம்  
 வாருங்கள் வாருங்கள் பாலர்களே,  
 பாருங்கள் பாருங்கள் நாடகத்தை  
 சின்னச் சின்னப் பிள்ளைகள் நாம்,  
 சிறந்த நல்ல பிள்ளைகள் நாம்  
 நல்ல நல்ல கதைகளை நாம்  
 நாடகமாகவே கற்றிடுவோம்.

(மனிதன் ம.ம. வில் நிற்க, கரடி, நரி, குரங்கு ஆக வேஷம் போட உள்ளவர்கள் கீல, தோடக்கம் ம.ம. வரை வரிசையாக பார் வையாளர் கூட்டத்தைப் பார்த்தபடி நிற்பார். ஆடு, பன்றி, பூணை)

நாய், சேவல் ஆக வேஷம் போட உள்ளவர் அவ்வாறே கி. இ.  
தொடக்கம் ம.ம.வரை நிற்பர். எல்லோருமாக அரைவட்ட வடிவில்  
நிற்பர்.)

**மனிதன் :** (ம. ம. யில் இருந்து கி. ம. க்கு வந்து) பிள்ளைகளே: உங்கள்  
எல்லாருக்கும் “ஆடி விளையாடு பாப்பா” எண்ட பாட  
குத் தெரியுமல்லே? (பார்வையாளர் பதிலை ‘ஆம்’ என்று  
எதிர்பார்க்கலாம்) அச்சா ... நாங்கள் இப்ப அந்தப்  
பாட்டிலை சொன்னபடி கூடி விளையாடப்போறம். ....  
“கூடி விளையாடு பாப்பா” எண்டும் அந்தப் பாட்டிலை  
சொல்லியிருக்கல்லே? (பார்வையாளர் “ஓம்”) ஓம் ... ... ஓம்  
“பாப்பா” எண்டு சொல்லிறது ஆரை? (பார்வையாளர்  
“யிள்ளையளை”) ஓம் பிள்ளையளை ... நீங்கள் கெட்டிக்காரர்  
பிள்ளையள்... கெட்டிக்காரர் பிள்ளையளைண்ட படியால்  
உங்களுக்கு நாங்கள் ஒரு விளையாட்டு விளையாடிக் காட்ட  
போறம் சர்தானே? (பார்வையாளர் “ஓம் ஓம்”) நாங்  
எல்லாரும் வேஷம் போட்டுக் கொண்டுதான் விளையாடப்  
போறம் ... சரி ... நான் ஒரு கமக்காரன்.

(இரு சால்வையை எடுத்துத் தலையில் கட்டிக்கொள்ளுதல். வேட்டியைக் கொடுக்குப்போல் கட்டிக்கொள்ளுதல்; மண்வெட்டியை எடுத்துத்  
தோழில் வைத்துக் கொள்ளுதல்.)

**மற். :** கந்தன் நல்ல கமக்காரன்  
காய்கறித் தோட்டம் செய்திடுவான்.

**மற். :** கனிமரங்கள் நாட்டிடுவான்  
காவல் நன்றாய்ப் புரிந்திடுவான்.

(திரும்பத்திரும்பப் பாடி வட்டமாகக் கமக்காரனைச் சுற்றி ஆடி முன்னிருந்த நிலைக்கு வந்துநிற்றல்)

**மனிதன் :** இந்தக் கமக்காரன் ஒரு ஆடு வளர்க்கிறான் (மேல் யில் உள்ள மற்றவர்களைப் பார்த்து) ஆர் ஆடாக வேஷம் போடப்போறியன்?

**ஒருவர்:** நான், நான், நான் ஆடாக வரப்போறன்.

**மனிதன்:** எங்கை ஆடுபோலக் கத்தும் பாப்பம்.

**ஆடு:** பா..... ஆ... (ஆடுபோல் கத்துதல்)

**மனிதன்:** அச்சா, இவர்தான் ஆடு, இவருக்கு இதைக் கட்டுவம் (வேஷம் கட்டுதல்) இப்ப சரியான ஆடுதான் இவர், இல்லையா? (பார்வையாளர் பதில்) ஆர் பண்டியா வாறியன்?

**ஒருவர்:** நான், நான், நான் டன்டியா வாறன்.

**மனிதன்:** அச்சா இவர்தான் டன்டி. இவருக்கு இதைக் கட்டுவம். (வேஷம் கட்டுதல்) சரியான டன்டிதான் இவர் இல்லையா? (பார்வையாளர் பதில். பன்றிபோல் கத்துதல்)

**மனிதன்:** (உரத்துச் சிரித்துவிட்டு) இப்ப ஆர் நாயாய் வாறியன்?

**ஒருவர்:** நான், நான், நான் நாயா வாறன் (ஒருவரை ஒருவர் தள்ளி முந்தப் பார்த்தல்)

**மனிதன்:** ஆ..... ஆ..... சண்டை பிடிக்காதையுங்கோ, நாங்கள் ஒற்றுமையாய் வினொயாட வேணும்..... அட இரண்டுபேர் நாயாய் வர ஆசைப்படுகின்மே..... இவை ரெண்டுபேரிலையும் ஆர் நாய்க்கு நால் வொருத்தமென்டு எப்பிடிக் கண்டுபிடிக்கலாம்? ... இம் (யோசித்தல்) எப்பிடிக் கண்டுபிடிக்கலாம் ... நீங்கள் சொல்லுங்கோ பாப்பம் (பார்வையாளர் பதில்) ஓம் ..... அதுதன் சரியான வழி... கெட்டிக் காரர் நீங்கள் ..... ஓம் ..... குலைக்கச் சொல்லிக் கேப்பம்..... எங்கை நீர் முதல்லை குலையும் பாப்பம் .....

**ஒருவர்:** மியாவ் ... மியாவ் ...

**மனிதர்:** நாயைப்போலக் குலையும், குலையும்.

**ஒருவர்:** மியாவ்... மியாவ்...

**மனிதன்:** இவர் என்னத்தைப்போலக் கத்தினார்? (பார்வையாளர் பதில்) ஓ..... பூனைபோலை கத்தினார் ... நான் ஒரு பூனையும் வளர்க்கிறன். இவர் பூனையா வரட்டும் ..... என்ன? (பார்வையாளர் பதில்) அச்சா ..... இவருக்கு இதைக் கட்டுவம் (வேஷம் கட்டுதல்)

மற்றவர்: வவ், வவு, வவ், வவ், வ... வ...

மனிதன்: சோக்கு... நாய் போலையே குலைக்கிறோ, என்ன? அச்சா நாய் இவர். இவருக்கு இதைக் கட்டுவம்.  
(வேஷம் கட்டுதல்)

நாய்: வவ்... வவ்... வவ். (குலைத்தபடி பூஜையீது பாய்தல் - பூஜை தீருதல், ஆடும் பன்றியும் பயந்து கத்துதல்)

மனிதன்: ஒ... கோ... கோ... கோ... நீங்கள் உப்பிடிச் சண்டை பிடிச்சுக் கத்தக் கூடாது. எல்லாரும் ஒற்றுமையாக இருக்கவேணும். விளங்கிச்கதோ?

எல்லோ: ஒம்.

மனிதன்: சரி. நீங்கள் ஆளுக்காள் உதவியா இருங்கோ, நான் வெளியிலை போட்டுவாரன்.

எல்லோ: ஒம், ஒம்... (மனிதன் கி. இ. ஆல் வெளியேறுதல்)

ஒருவர்: (வேஷம் கிடையாதவர்களில் ஒருவர்) எங்களுக்கு ஒரு வேஷமும் தராமல் போட்டார் இந்த மனிசன்.

இன்னே: அவர் போன்ற போகட்டும். நெடு உந்த மனிசர் கட்டிற வேஷத்துக்கு நின்டு நாங்கள் ஆடுறதே?

மற்றவர்: இப்ப என்ன செய்வம்?

நாய்: பேசாமல் வீட்டை போங்கோ. இன்னெரு முறைக்கு உங்களுக்கு வேஷம் கிடைக்கும்.

வெளேரு: நீர் பேசாமல் இரும்.

இன்னே: எங்களுக்கு விரும்பின வேஷத்தை நாங்களே போட்டுக் கொள்வம்.

அனைவு: (வேஷம் கிடையாத அனைவரும்) ஒம், ஒம், அதுதான் நல்ல புத்தி.

இன்னே: நாங்கள் எல்லாரும் காட்டிலை இருக்கிற மிருகங்கள்.

அனைவு: ஆகா! உது நல்ல யோசனை.

அனைவு: (இன்னெருவரைப் பார்த்து) நீங்கள் தான் கரடி

இன்னே: சரி உங்கடை விருப்பப்படியும்..... நான்தான் கரடி (வேஷம் கட்டிக் கொள்ளுதல். கரடிபோல் நடத்தல்)

அனைவு: (மற்றவரைக் காட்டி) இவர்தான் குரங்கு.

மற்றவர்: அச்சா! நான்தான் குரங்கு ... ... எனக்கும் வேஷத்தைக் கட்டி விடுங்கோ... (கரடி வேஷத்தைக் குரங்குக்குக் கட்டுதல்)

அனைவு: (வேக்குவரைக் காட்டி) இவர்தான் நரி

வேக்கு: நான்தான் நரி..... நான்தான் நரி..... (வேஷம் கட்டுதல், நரி போல் கத்தி ஒடுதல்)

ஒருவர்: நான் சேவல்... நான் சேவல்...

கரடி: காட்டிலை எங்காலை சேவல்? வேறை மிருகத்தைச் சொல்லும்.

ஒருவர்: இல்லை, நான் சேவல்தான்..... வேறை வேண்டாம்.

நரி: சரி காட்டிலையும் காட்டுச்சேவல் இருக்குந்தானே.....

குரங்கு: பின்னைச் சரி, நரியார் சொன்னதுபோல சேவலாக இருக்கட்டும்.

கரடி: நாங்கள் எல்லாரும் அவருக்குக் காவலாக இருக்கவேண்டிய வரப்போகுது.

ஒருவர்: இஞ்சாரும் கரடியார் ஒருத்தற்றையும் காவல் வேண்டாம். (வேஷம் கட்டிக்கொள்ளுதல், கூவுதல்)

கரடி: பின்னைச் சரி வாருங்கோ. நாங்கள் காட்டுக்குப் போவம்.

நரி குரு: ஓம், நாங்கள் காட்டுக்குப் போவம்.

சேவல்: நான் வரயில்லை; நீங்கள் போங்கோ. கொக், கொக்,

குரங்கு: சேவலார் வராட்டி எங்களுக்கென்ன. (செல்லுதல்)

(மனிதன் வந்தபடி ... செல்லும் குரங்கு, நரி; கரடி ஆகியவற் றைப் பார்த்து)

மனிதன்: காட்டு மிருகங்களே! இங்கை ஒருக்கா வந்திட்டுப் போங்கோ. (அவை திரும்பி வருதல்)

கரடி: என்ன வேணும்? நாங்கள் காட்டுக்குப் போறம்.

மனிதன்: கோவியாடையும் கரடியாரே; உங்களுக்கென்டுதான் உந்த வேஷங்களை வைச்சிருந்தனன். மறந்து போட்டன.

குரங்கு: (புறத்தே) இம் ... சமாளிச்சுப் பேய்க்காட்டிறதிலை இந்த மனிசரைக் கேட்டுத்தான்.

மனிதன்: குரங்கனார் என்ன சொல்லுறியன்?

நரி: இல்லை ... இனி என்ன செய்வம் என்று கேக்கிறூர்.

மனிதன்: சோக்கான ஒரு விளையாட்டுக் கிடக்குது.

குரங்கு: அப்ப நிப்பம் (கரடி நரியிடம்)

மனிதன்: நாங்கள் கிழங்கவிச்சுத் தின்னுவமே?

பண்ணி: என்ன கிழங்கு?

நரி: மரவள்ளிக்கிழங்கு

பூணி: எங்கை இருக்குது கிழங்கு?

நாய்: அங்கை இருக்குது மரவள்ளி மரம். (மே. இ. தில் இருக்கும் மரவள்ளி மரத்தைக் காட்டுதல்)

மனிதன்: ஒம் ... அந்த மரவள்ளி மரத்தைப் பிடிங்குவம்.

எல்லோ: ஒம் ... ஒம் பிடிங்குவம் (எல்லோருமாக மரவள்ளி மரத்தை நோக்கி ஓடுதல்)

மனிதன்: ஆகர் ... கர் ... கா ... நீங்கள் பிடுங்க மாட்டியள் ... நான் பிடுங்கிறன். (மனிதன் சென்று இழுத்துப் பார்க்கிறுன், முடியலில்லை)

குரங்கு: (பறத்தே) தனிச்ச நின்று ஒரு காரியம் செய்யேலாது என்று இந்த மனிசனுக்குத் தெரியாது.

மனிதன்: என்னவாம் குரங்கனார்?

கரடி: என்னைப்போய் உங்களுக்கு உதவிசெய்யச் சொல்லிறுர்.

மனிதன்: சரி கரடியார் வாரும் பாப்பம் (கரடி சென்று மனிதனைப் பிடித்து இழுத்தல். மனிதன் மரத்தை இழுக்கிறுன், சரிவரவில்லை)

ஆடு: நானும் வரட்டே?

கரடி: ஓம் வாரும் ஆடனார் (கரடியைப் பிடித்து இழுத்தல், சரிவரவில்லை)

நாரி: நான் வரட்டே?

ஆடு: ஓம் வாரும் நரியார். (ஆட்டன் வாலைப் பிடித்திழுத்தல்)

பன்றி: நானும் வரட்டே?

நாரி: ஓம்வாரும் பண்டியார் (நரிவாலைப் பன்றி பற்றி இழுத்தல்)

நாய்: நான் வரட்டே? வவ், வவ், வவ்

பன்றி: ஓம் வாரும் (நாய் பன்றியின் வாலைப் பற்றி இழுத்தல்)

பூணை: நானும் வாறன்? மியாவ் ...

நாய்: வாரும் பூணையாரே (பூணை நாய் வாலை இழுத்தல்)

குரங்கு: நான் வராமல் உது பிடுங்குப்படாது.

பூணை: வாரும், வாரும் குரங்காரே (பூணை வாலைக் குரங்கு பற்றுதல்)

சேவல்: நானும் வரட்டே இழுக்க?

குரங்கு: வாரும் சேவலாரே. கெதியா வாரும். (சேவல் குரங்கின் வாலை இழுத்தல். சிறிது நேரத்தில் எல்லாரும் உண்ணி இழுத்தல்)

**எல்லா:** ஏலேலோ..... ஏலையலோ ஏலேலோ ஏலையலோ .....ஹம்  
(திமரென “இழுக்க ஒருவர்மேல் ஒருவராக விழுதல் . . , கிழங்கு பிடுக்  
கப்பட்டு மனிதன்மீது மரம் விழுதல்)

**(கரடி எழுந்து பாட மற்றவரும் பாடுதல். அரைவட்ட வடிவில்  
நின்று பாடுதல்... ஆடிஆடிக் கடைசி இரண்டு வரியும் பாடும்போது  
மே. வ. தொடக்கம் கி. இ. வரை நின்று ஒருவரை ஒருவர் வாலில்  
பிடித்து இழுத்து முன்போல் விழுந்து எழும்புதல்)**

**கரடி:** எங்கள் கமக்காரர், எங்கள் கமக்காரர்,  
எண்ணிப் பார்த்து நட்டார் ஒரு மரவள்ளி,

**குரங்கு:** நன்றாக வளர்ந்திடவே நல்ல தண்ணீர் அள்ளி,

**ஆடு:** நாள் தோறும் வார்த்து வந்தார் நயமாக.

**நாய்:** நாளெனாரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்

**சேவஸ்:** நல்ல மரவள்ளி வந்தது பணமரமாய்,

**பூணை:** பாலர் நாங்கள் கூடி ஒன்றும் அதை இழுததோம்;

**பன்றி:** பளாரென்று கீழே விழுந்து பல்லை உடைத்தோம்.

**மனிதன்:** உங்கடை பாட்டும் ஆட்டமும் சோக்கா இருக்கு. கரடி  
யாரும் நரியாரும் குரங்காரும் எங்க இருக்கப்போறியா?

**நாரி:** நாங்கள் காட்டிலை இருக்கப்போறம்.

**குரங்கு:** உதிலை கிட்டத்தானே காடு இருக்கு.

**கரடி:** காடுதானே எங்கடை வீடு,

**மனிதன்:** சரி, நீங்கள் காட்டிலை போய் இருங்கோ.

**கர,நாரி,குரு:** டாட்டா டட்டா (சபையோருக்கு) டட்டா போட்டு  
வாறம் . . . . வணக்கம் (கி. வ. ஆல் செல்லுதல்)

**மனிதன்:** நீங்கள் எங்கை இருக்கப் போறியள்?

**ஆடு:** எங்களுக்கு இந்த இடத்தை விட்டால் வேறு இடமில்லையே

**நாய்:** உங்கடை வீடுதானே எங்கடை வீடு.

- மலிதன்: ஓம்... அதுதான் உங்களுக்கு விருப்பமான இடங்களிலை இருங்கோ
- பூஜை: நான் முத்தத்து மனால்லை. (ம.ம, இல் குற்றுதல்)
- நாய்: நான் வீட்டு வாசல்லை. (மே.வ. வீட்டுக்கு முன் குற்றுதல்)
- சேவல்: நான் கூரைக்கு மேலை (மே.வ. இல் உள்ள கூரையில் ஏறுதல்)
- மலிதன்: ஆடாரும் பண்டியாரும் எங்கையிருக்கப் போகின்மாம்?
- ஆடு: நான் ஒரு இடம் தேடவேணும்.
- பன்றி: நானும் ஒரு இடம் தேடவேணும்.
- மலிதன்: சரி, நீங்கள் இரண்டு பேருமா இருக்க இடம் தேடுங்கோ. நான் தோட்டத்துக்குப் போட்டுவாறன்.
- எல்லோ: டட்டா... போட்டு வாங்கோ ... வணக்கம்.
- மலிதன்: வணக்கம்... வணக்கம் (கி.இ. ஆல் செல்லுதல்)
- ஆடு: (கி. இ. க்கு வந்து)  
கின்ன ஒரு வீடு கட்டிச் சிறிய நல்ல வீடு கட்டி  
நாமிருவர் வாழ்ந்திடுவோம் நன்றாக.  
நாமிருவர் வாழ்ந்திடு வோம் நன்றாக. (ஆடுச் சுத்தம்)
- பன்றி: ஆடஞ்சே,
- ஆடு: இம்?...
- பன்றி: கேட்டுப் பாப்பமே?
- ஆடு: ஆரிட்டை?
- பன்றி: உவையளிட்டை த்தான்.
- ஆடு: என்னண்டு?
- பன்றி: உதவச்சொல்லி.

ஆடு: உதவுவின்மே?

பன்றி: கேட்டுப்பாப்பம்.

ஆடு: சரி, வாரும்.

பன்றி: காலை எழுந்து கூவுகின்ற சேவலாரே!

ஆடு: கள்ளர் கண்டு கடித்துத்துரத்தும் நாயாரே!

பன்றி: பட்டுப்போன்ற மேனி கொண்ட பூனையாரே!

இருவரும்: பக்கபல மாக நின்று உதவு வீரே.

ஆடு: ஒரு சின்ன வீடுகட்ட எங்களுக்குத் தயவு செய்து உதவி செய்யிறிங்களே.

நாய்: (ஆட்டத்துடன் பாட்டு) நல்ல கமக்கரர் தந்த வீடு நமக்குண்டு (திரும்பவும்) நாமுமக்குதவ மாட்டோம். (திரும்பவும்)

பூனை: (ஆட்டத்துடன் பாட்டு)

எம்மைப்போல இங்கு வந்து இந்த வீட்டில் வாழுங்கள். (திரும்பவும்)

எதுக்குமக்கொரு வீடு என்று தானே கேட்கிறோம். (திரும்பவும்)

ஆடு: மழை வந்தால் ஒதுங்கி நிற்க நமக்கொரு வீடு வேண்டும். (திரும்பவும்)

பன்றி: நல் பனி அடிக்கும்போது பதுங்கி நிற்க வீடு வேண்டும். (திரும்பவும்)

நாய்: இந்தப் பெரிய வீடிங்கையிருக்க ... வவ்... வவ் ... வவ் ... உந்தச் சிறிய வீட்டை நமக்கேன்? (திரும்பவும்)

பூனை: இந்தப் பெரிய வீடிங்கையிருக்க... மீயாவ்... மீயாவ்... உந்த சிறிய வீட்டை நமக்கேன்? (திரும்பவும்)

சேவல்: (கூறையில் இருந்தபடியே)

இந்தப் பெரிய வீடிங்கையிருக்க ... கொக்... கொக் கொக் உந்தச் சிறிய வீட்டை நமக்கேன்? (திரும்பவும்)

ஆடு: உங்களுக்கு இந்த வீடு வேண்டாம் எண்டால் நண்பர்களே, எமக்கிதைக் கட்டிக் கொள்ள உதவுவீரே, நண்பர்களே.

ஆடு,பன்றி: உதவுவீரே நண்பர்களே, உதவுவீரே நண்பர்களே.

நாய்: இல்லை முடியாது, வவ் வவ் வவ்

பூஜை: இல்லை முடியாது, மியாவ், மியாவ், மியாவ்...

சேவல்: இல்லை முடியாது, கொக் கொக் கொக்...

(பன்றியும் ஆடும் உதட்டைப் பிதுக்கிவிட்டு, வீடுகட்டும் தொழில் கருக்குரிய ஊமங்களை நிசழ்த்துகின்றனர், பாடியவண்ணம் அதேசமயம் கீ.வ.தில் நிற்கும் நாய், பூஜை, சேவல் மூவரும் அங்கு நடப்பதை அறியும் ஆவலில் உள்ளனர்.)

பன்றி: நல்ல களிமண்ணெடுத்து நடுவில் தண்ணீர் விட்டு வைத்து உளக்கியுளக்கிக் குழைத்திடுவோம் செம்மையாக.  
உளக்கியுளக்கிக் குழைத்திடுவோம் செம்மையாக.

சேவல்: என்ன, உங்காலை ஏதோ சத்தம் கேக்குது?  
ஆடனரும் பண்டியாரும் என்ன செய்யினை?

பூஜை: ஏன், நீர் திரும்பிப் பாருமன்.

சேவல்: நான் மாட்டன். எனக்கென்ன ரோசமில்லையே?

நாய்: பூஜையார், நானும் அவையைத் திரும்பிப் பாக்கமாட்டன்.

சேவல்: ஒம்... “சீச்சி, வெக்கமில் லாமல் பாக்கினம்” என்டு அவை பிறகு பகிடி பண்ணுவினம்.

ஆடு: குழைத்த களிமண்ணை அள்ளி அச்சில்ப்போட்டுக்கல்லறுத்து, முத்தத்திலே காயவைப்போம் மூன்று தினங்கள். முத்தத்திலே காயவைப்போம் மூன்று தினங்கள்.

சேவல்: ஆடனர் பாடினர் போலை... கொக், கொக். உங்கை என்ன நடக்குது?

நாய்: நான் ஒரு வழி சொல்லட்டே?

சேவல்: என்ன வழி? நாயார்.

நாய்: பூஜையாரே.

பூனை: ஒய், மியோவ்.

நாய்: கண்ணே மூடி, நித்திரைபோல பொய்க்கு இருந்துகொண்டு, எவ்வாத்தையும் பாக்கிறதிலை நீர்தானே கெட்டிக்காரன்.

பூனை: மியோவ் ... உங்களுக்கு என்னேடுதான் பகிடி.

சேவல்: கொக், கொக். சினுங்காமல் பாத்துச் சொல்லும் பூனையார்

பூனை: நீர், கொக் கொக் என்னுமல் இரும். நான் பாத்துச் சொல்லிறன்.

நாய்: சொல்லும், சொல்லும்; வொவ் வொவ், வொவ் வொவ்

சேவல்: சொல்லும், சொல்லும்; கொக் கொக், கொக் கொக்.

பூனை: (வானேவி அறிவிப்பாளர் போல்) சிறுவர் வானேவி நிலையம். நேரம் ஏழு மணி பதினைந்து நிமிஷங்கள். சிறுவர் வீட மைப்புத் திட்டத்தின் இன்றைய நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு, நேயர்களை, சிறுவர் நகரத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அழைத்துச் செல்பவர், மீசைக்காரப் பூனையார்.

நாய்: வானேவி மாமாவா விட்டார் பூனையார்!

சேவல்: கொக் கொக், சோக்கு, வடிவாச் சொல்லும் பூனையார்.

பூனை: நேயர்களே!

சேவல்.நாய்:) ஓம். ஓம்.

பூனை: சிறுவர் நகரத்தில் திருவாளர்கள் ஆடனாரும் பன்றியாரும் சிரமதான முறையில், கயமுயற்சித் திட்டத்தின்மீற் சின்ன வீடொன்று கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இது வரையில் களிமன்னைக் குழைத்துக் கல அறுத்துக் காய வைத்துவிட்டார்கள். இப்போ ஆடனார் சிறிய தள்ளுவன்டியில் கல எடுத்து வருகிறார். பன்றியார் கையில் சாந்தகப்பையுடன் நிற்கிறார்... நேயர்களே, அவர்கள் களைப்பை மறக்கப் பாடிக்கொண்டே வேலை செய்யிறார்கள் ... பாடலைச் சற்றுக் கேளுங்கள் ...

பன்றி: காய்ந்த கல்லை எடுத்தடுக்கிச் சாந்துமதில் பூசி வைத்துக் கட்டிடுவோம் நேராகச் சுவர்களையே.

கட்டிடுவோம் நேராகச் சுவர்களையே.

பூஜை: நேயர்களே!

சேவ.நாய்: ஒய்!...

பூஜை: ஆடனர் ஓவ்வொரு கல்லாக எடுத்துக் கொடுக்கப் பண்றியார் சாந்து பூசிச் சுவர் கட்டிரூர்.

நாய்: ஒ, அதுதான் அவை பாடிற பாட்டிலையே விளங்கிச்சுதே.

பூஜை: நேயர்களே! அவர்கள் இருவரும் இப்போ மரம் அரிகிறார்கள்.

சேவல்: ஏனும் மரம் அரியினம்?

நாய்: கூரைக்காக்கும்.

பண்ணி: யன்னலோடு வீடுகட்டிக் கதவுமதில் பூட்டிவைத்து, சின்ன நல்ல வீடு ஒன்று கட்டுவோமே. சின்ன நல்ல வீடு ஒன்று கட்டுவோமே.

பூஜை: ஒமோம், சட்டம் மூட்டுகிறார்கள். ஆ... கதவு பூட்டுகிறார்கள். யன்னலும் பூட்டுகிறார்கள். நேயர்களே! நடப்பவற்றைக் கேளுங்கள்.

(ஆடும் பண்றியும் தட்டியை மே. இ. க்கு தள்ளிக்கொண்டு வருகிறார்கள். பாடுகிறார்கள்)

ஆடு: சின்ன வீடு கட்டினோமே, சிறிய வீடு கட்டினோமே. நாம் அதிலே வாழ்ந்திடுவோம் நலமாக. நாம் அதிலே வாழ்ந்திடுவோம் நலமாக.

பண்ணி: யன்னலொன்று கட்டிவிட்டோம், கதவுமதில், பொருத்தி வைத்தோம்,

பிள்ளைகள்போல் நாமினி அதனுள், தவருவோம், புரருவோம், உருருவோம்.

பிள்ளைகள்போல் நாமினி அதனுள், தவருவோம், புரருவோம், உருருவோம்.

பூஜை: நேயர்களே! ஆடனரும் பண்றியாரும் வீட்டுக்குள் செல்கின்றனர். நாம் இனி நிலையம் திரும்புவோம்.

(ஆடும் பன்றியும் வீட்டுக்குள் சென்றதும், நாய், பூஜை, சேவல் ஓடிச்சென்று புதிய வீட்டைப் பார்க்கின்றனர். பின் மெதுவாகத் தத் தம் இடங்களில் போய் இருக்கிறார்கள். ஒளி மங்கியபிள் இடி, மின் னஸ், காற்று, மழை தொடங்குகிறது.

நா.பூ.சே.: இடி இடிக்குது மின்னஸ் வெட்டுது மேகம் கறுத்து வருகுது. குடியெழுப்பக் கோடைமழை கொட்டிக்கொண்டே வருகுது. கடல் பெருகுது காத்தடிக்குது கண்ணுக்குள்ளே மண்ணுமாய் உடல் நடுங்குது. ஒதுங்கி நிற்க வீடு பூட்டிக்கிடக்குதே! கொட்டுமழை வெள்ளம் வந்து முத்தத்திலே பெருகுது; எட்டிக்காலை எடுத்து வைத்தால் சேற்றுக்குள்ளே புதையிது; குட்டி வீடு கட்டி அந்த ஆடனாரும் பன்றியும் சொட்டுமழை யேனும் தம்மில் பட்டிடாமல் இருக்கிறார்.

நாய்: வீடுகட்ட அவைக்கு நாங்கள் உதவியிருந்தால் இப்ப அந்த வீட்டுக்கை போய் இருக்கலாமே.

பூஜை: அவை கேக்க முன்னமே நாங்கள் உதவி செய்திருக்க வேணும்.

சேவல்: கேட்டாப் பிறகும் உதவி செய்யாமல் விட்டிட்டம்.

நாய்: மழை விட்டாப்பிறகு தானே இந்த மனிசனும் வருவார். அதுவரைக்கும் மழையிலே நனைய முடியுமே? (இடியொன்று பல மாக இடிக்க)

எல்லோ: ஜியோ!

பூஜை: ஆடனாரிட்டையும் பண்டியாரிட்டையும் கேப்பமே!

நாய்: என்னண்டு?

பூஜை: மழை விடும் வரைக்கும் எங்களையும் அவேன்றை சின்ன வீட்டுக்குள்ளை இருக்கவிடச் சொல்லி.

நாய்: ஒம் கேப்பம்.

சேவல்: என்னாலே ஏலாது. நீங்கள் ஆரும் கேழுங்கோ.

நாய்: என்னுலையும் ஏலாது.

பூஜை: எவ்வாருமாகக் கேப்பம்.

சேவல்: பூஜையாரே நீர் கேழும் நாங்கள் பின்னுக்கு வந்து நிற்கிறம்.

பூஜை: சரி வாருங்கோ, நான் கேக்கிறன். (பூஜை, நாய், சேவல் செல்லல், சிறு வீட்டின் கதவில் தட்டிக் கூப்பிடுதல்) ஆடஞ்சோ. பண்டியாரே (ஆடும் பன்றியும் யன்னலைத் திறந்து பார்க்கின்றன)

ஆடு: ஆர் கூப்பிட்டது?

பூஜை: அது நாங்கள்தான்.

பக: பூஜையாரே என்ன வேணும்?

பூஜை: கடும் மழை பொழியது. மழை விடும் வரைக்கும் நாங்களும் உங்கடை வீட்டிலை இருக்க விடுவிங்களோ?

ஆடு: ஒம் பூஜையாரே. நீர் மட்டும் உள்ளே வாரும்.

பூஜை: மற்ற ரெண்டு பேரும்?

பன்றி: அவைக்கும் வாய் இருக்குத்தானே வேணுமென்டால் கேக்கட்டன. (கதவை திறந்து பூஜையை உள்ளே விடல்)

நாய் (கி.இ.கு வந்து) இப்ப என்னப்பா செய்வம்?

சேவல்: கெட்ட பண்டியாருக்கு வாய் கொழுத்துப் போக்கு.

நாய்: நானும் கேட்டுக்கொண்டு உள்ளே போகப்போறன்.

சேவல்: எனக்கும் சேர்த்துக் கேளும்.

நாய்: (ம.இ.கு சென்று) ஆடஞ்சோ! பண்டியாரே.

ஆடு: (யன்னலாலை பார்த்து) எங்களோடை பூஜையாரும் இருக்கிறது உமக்குத் தெரியாதோ? அவரையும் கூப்பிடும். (மறைதல்)

நாய்: ஆடஞ்சோ! பண்டியாரே! பூஜையாரே!

(ஆடு, பன்றி, பூஜை எட்டிப்பார்த்தல், யன்னலால்)

பூஜை: என்ன வேணும்?

நாய்: எங்கள் ரெண்டு பேரையும் உங்கடை வீட்டுக்கை விடுத் கோவன். குளிர் நடுங்குது.

பூனை: நீர் மட்டும் உள்ளே வாரும். (கதவைத் திறந்து நாய் உள்ளே செல்லுதல்.)

(இடி முழக்கம் மின்னல் சேவல் பயந்து, பதுங்கி, கீ. ம. இல் நிற்கும் நேரம் - மனிதன் கீ.இ. தால் வருதல். மே. வ. இல் உள்ள தன் வீட்டை அடைந்து, கதவு திறந்து உள்ளே செல்லுதல். அப்போது சேவலும் அந்த வீட்டுக்குச் செல்ல எத்தனித்தல்)

மனிதன்: மழையில் நனைஞ்சு, ஈரத்தோடை இங்கை எங்கை வாருய்? நனைஞ்சால் என்ன செத்துப்போவியோ? போய் மரக்கொப்பிலை ஏறி இரு. குய். (கதவைச் சாத்துதல்)

சேவல்: இந்த மனிசரை நம்பினவர் நடுத் தெருவிலை தான். உவர் சொல்லியே நான் மரக்கொப்பிலை ஏற வேணும். இல்லை... இண்டைக்கு நான் நடு முத்தத்திலை தான் நிக்கிறது. அட... இரவும் வருகுது. ... இரவிலை இதிலை நிண்டால் காட்டு நரியும் ஒநாயும் என்னைப் பிடிச்சுத் திண்டிடுவ்கள்... கூரையிலை ஏறி இருப்பம்.

(கூரையில் ஏறிச் சிறிது நேரத்தில் நித்திரயாய்ப் போதல். நரி பாடி ஆடிக்கொண்டு வருதல், கீ. வ. ஆல்)

நரி: கோடை மழை கொட்டினாலும் கொடிய மின்னல் வெட்டினாலும் காட்டு நரி நான் பயந்து கம்மா இருக்க மாட்டேன். [லும் நட்ட நடு நிசியில், நல்ல ராத்திரிப் பொழுதில் நான் உறங்க மாட்டேனே நல்ல வேட்டை நாடிடுவேனே.

வாடைக்காற்று வீசினாலும் வாயில் மண்ணைத் தூவினாலும், வேட்டைநரி நான் பதுங்கிப் பாய: திருக்க மாட்டேன். கட்டைக் கறுப்பிருட்டில் கள்ளர் வரும் இருட்டில் கட்டிநரி நான் அயர்ந்து கண்ணை முடமாட்டேன்.

(கூரையில் உறங்கும் சேவலிக் கண்டு கீ. இ. கு வந்து இரசியமாக) ஆகா! உரத்துப் பாடிக் காரியத்தைக் கெடுத்துவிடப் பார்த்தேனே. நான் தேடிவந்த இரை வேலிலை இருக்கிற இரையைப் பாருங்கோ. எட்டாத உயரத்திலை இருக்குதே. எட்டாத முந்திரிப் பழத்தைப் போலை இதை விடேலாது.

ஓனையார் ஆரும் இப்ப வந்தா சேவலாரை முழுசாப் பிடிச்சத் திண்டு போடுவார். எனக்குச் செட்டைதான் மிஞ்சும். எனக்கேண் செட்டையைக் கட்டிப் பறக்கவே? (குரங்கு கீ.வ. ஆல் பாடிக்கொண்டு வருதல்)

குரங்கு: காட்டிலே காற்று கடுமையாய் அடிக்குது பாட்டிலே மரந்தடி பாறி விழுக்குது வீட்டிலே இருக்கிற மனிசருக்கென்ன மேட்டிலே இருந்திட்டு மழைவிடப் போவம்

எங்கடை சந்ததி தாமென்ற சங்கதி எங்கடை மனிசருக் கெல்லாந் தெரிந்துமே எங்களைத் தங்களி வொருவராய் நினைப்பது தங்களுக் கவமான மென்றில்லே நினைக்கிறூர்.

நாரி: குரங்கனுரே, பிலத்துப் பாடாதையும்.

குரங்கு: ஏன்?

நாரி: அந்த வீட்டுக் கூரையைப் பாருஃ... பாஞ்சு பிடிச்சால்...

குரங்கு: பாச்சலுக்கும் உமக்கும்தானே வெகு தூரமாச்சே, முந்தி ஒருக்கா முந்திரிப் பழத்துக்குப் பாஞ்சு பாத்தது நினைவிருக்குதே?

நாரி: அதுதானே எட்டாத பழம் புளிக்குமேண்டு அப்பவே சொல்லிப் போட்டனே.

குரங்கு: பின்னை இப்ப ஏன் கூரைச்சேவலைப் பாஞ்சு பிடிக்க நினைக்கிறீர்?

நாரி: நான் பாய இனிமேலும் நினைப்பனே? நீர் பாஞ்சுபிடிச்சால் நமக்கு நல்ல உணவாகும்.

குரங்கு: என்ன காணும் சொன்னீர்? சேவல் ... நமக்கு நல்ல உணவோ! நாங்கள் பரம்பரைச் சௌவர் காணும்...எங்கடை சந்ததியிலே ஆராவது மச்சம் சாப்பிட்டதை நீர் கண்டிருக்கிறோ காணும்?

நரி: ஏன் இல்லை? நாங்களெண்டாலும் மச்சத்தைப் பச்சையாகத் தின்னிறம். உங்கடை சந்ததி அவிச்சப் போட்டல்லே தின்னிது.

குரங்கு: என்னது? குரங்குச் சந்ததி மச்சத்தை அவிச்சப் போட்டுத் தின்னுதோ?

நரி: ஒம் மனிசரை மறந்து போனியளே?

குரங்கு: எங்கடை இனத்துக்கே அவமானந்தேட வந்ததுகள்லே அதுகள். அதுகளாலே நாங்கள் வெளியிலே தலை காட்ட முடியாமல் கிடக்குது. (பெருமூச்ச)

நரி: குரங்காரே.

குரங்கு: இம்...

நரி: நீங்கள் ஒருக்கா வேவியிலே பாய்ஞ்சிங்களெண்டால் நித்தி ரேயாய்க் கிடக்கிற சேவல் திடுக்கிட்டுப் பறந்து நிலத்திலை விழும்... நான் பாஞ்சு கழுத்திலை பிடிச்சுடுவன்.

குரங்கு: உந்த வேலை செய்யச் சொல்லி ஆரும் கெட்ட மனிசரைக் கேள். உடலை செய்வாங்கள். உன்னேடை கதைச்ச பாவம் போக நான் எங்கையும் குளத்திலை குதிச்சக் குளிக்க வேணும். (வெல்லுதல் வி. வ. ஆல்)

நரி: (பெருமூச்ச விட்டபடி) போயும் போயும் இந்தக் குரங்கிட்டையே உதவி கேட்டன்.

குரங்கு: (கி. வ. ஆல் உள்ளே வந்து) குளத்திலை குளிக்கிறதாலே பாவம் திராது... நரியாரே, உமக்கு நான் உதவி செய்யத்தான் வேணும்...

நரி: அச்சாக் குரங்கார்.

குரங்கு: நீர் மற்றப் பக்கம் திரும்பி காது ரெண்டையும் நல்லாப் பொத்திக்கொண்டிரும்... நான் கொஞ்ச நேரம் பதங்கி இருந்து மெல்லச் சேவலுக்குக் கிட்டப்போய் வெடி கொழுத் தினது போலச் சடாரெண்டு குத்துவன். சேவல் காது வெடிச்சுத் திடுக்கிட்டு உமங்கு முன்னுலை வந்து விழும்...

நீர் பிழிச்சுக்கொள்ளுமன்... நீர் காதைப் பொத்தாட்டி உம்மடை காதும் செழிச்சுப் போம்... கவனம்.

நான்: நான் காதுக்கை கட்டை வைச்சு அடைக்கலும் ஆயத்தம். குரங்காரே மெத்தப் பெரிய உபகாரம்.

குரங்கு: மெத்தப் பெரிய சத்தம் போடப் போறன்! நீர் காதைப் பொத்தும் கெதியா

நான்: ஒம்... ஒம்... பொத்திட்டன். (நான் காதைப் பொத்திக்கொள்ள ரூங்கு ரியிய வீட்டின் கதவைத் தட்டி மேதுவாக)

குரங்கு: ஆடனாரே, பண்டியாரே, (அவர் யன்னல் வழியே பார்த்தல்)

பன்றி: ஆர் உது, குரங்காரே?

குரங்கு: ஒம்... ஒம்... மேதுவாகக் கதையுங்கோ.

பூஜை: என்ன விசேஷம் இந்த நடுச் சாமத்திலே.

ஆடு: மச்சம் தின்னிற ஒன்று. நான் இரைதேடி அலையிற இந்த இரவிலே நீங்கள் சைவக்காரன் எங்கை உலாத்திறியள்?

குரங்கு: காத்தடிக்கிற வேகத்திலே, காட்டு மரத்திலே இருக்க முடியேல்லை, பின்னை இப்பிடி மேட்டுப்பக்கம் வந்தன். (நானியைக் காட்டி) நானியார் உங்கடை சிறைகிதர் சேவலாரைப் பிழிச்சுத் தின்ன வழி பார்க்கிறோ.

நாய்: என்னது (நாம் கதவைத் திறந்து ஒடி வந்து நாமீது பாய்தல். ஆடு, பூஜை, பன்றி, வந்து கந்தி வள்ளத்து நாயிடமிருந்து நானியை விடுவித்து நாக்குப் புத்திகுறி விடுதல்)

ஆடு: நானியாரே, நாங்களெல்லாம் ஒற்றுமையாய் இருக்கிறம். நீர் எங்களை ஏமாத்தேலாது.

பன்றி: நீர் இந்தப்பக்கம் இனி வராதையும்.

பூஜை: அந்தக்காலத்திலே புத்தியில் லாத சிங்கத்தை ஏமாத்தி யிருப்பீர்.

நாய்: ஒம், இப்ப நாங்கள்தானே ராசா. எங்களை ஒருவரும் ஏமாத்தேலாது.

ஆடு: சரி, சரி இந்த இடத்தைவிட்டு ஓடிப்போம். (நான் பதுங்கிப் பயந்து போதல், ம.வ. ஆஸ் போதல்- போகுமுன் திரும்பிக் குரங்கைப் பார்த்து)

**நரி:** நீ உன்றை குரங்குப் புத்தியைக் காட்டிப் போட்டியே இருந்து பாருங்கோ, எல்லாருக்கும் என்ன செய்யிறனென்டு.

**நாய்:** என்ன? (நரிமீது பாய்தல்- நரி தப்பி ஓடுதல். நரியைப் பின்தொடர்ந்து விட்டு நாய் ம.வ. ஆல் மூக்கைப் பிடித்துக்கொண்டு திரும்புதல்)

நரிக்குப் பின்னாலே என்னெண்டு ஓடுறது.

**குரங்கு:** என்ன வாயு வேகத்திலே ஓடுதோ?

**நாய்:** வாயு தான் வேகத்திலே ஓடுறு. (சிரிப்பு)

**குரங்கு:** நீங்கள் இனிமேல் தான் கவனமாக இருக்க வேணும். அது தன்றை நரிப்புத்தியைக் காட்டாமல் விடாது.

**பங்கு:** உதை ஒருக்கால் அந்தச் சேவலாரிட்டைச் சொல்லுங்கோ. தனக்குச் செட்டை இருக்கெண்ட கொழுப்பிலை இருக்கிறார்.

**சேவல்:** எல்லாரும் என்னேடை கோவிக்காதையுங்கோ. (இறங்கி வந்து ம.ம.பில் நின்று) தபவு செய்து என்னையும் உங்கடை சின்ன வீட்டிலை இருக்க விடுங்கோ.

**ஆடு:** ஒம் சந்தோசமா வந்து இரும் சேவலாரே.

**சேவல்:** குரங்கனுரே! நீங்களும் எங்களோடை வந்து இருங்கோவன்.

**எல்லோ:** ஒம், ஒம் நீங்களும் எங்களோடை இருங்கோ.

**குரங்கு:** சரி. உங்கடை வீருப்பப்படி இருக்கிறன் ..... எல்லாரும் வாருங்கோ. வீட்டை போய் இருப்பம்.)

( மிருகங்களின் வீட்டுக்குள் செல்லுதல். சிறிது நேரத்தால் தனது வீட்டிலிருந்து மனிதன் வருதல் )

**யளிதன்:** நல்லா விடிஞ்சு போச்சது. எங்கை ஆடனர், பண்டியார், நாயார், பூனையார், சேவலார் ஒருத்தறையும் காணன் அவையின்ற வீடும் பூப்படிக் கிடக்கு. (பார்வையாளர் பதில்) வீட்டுக்கைதான் இருக்கின்றோ? (பார்வையாளர் பதில்) அப்ப இவை மட்டும் தானே, வேறை ஆரும் புது ஆக்கணும் வீட்டுக்கை இருக்கின்றோ? (பார்வையாளர் பதில்) தானே? குரங்கனரும் இருக்கிறாரே? (பார்வையாளர் பதில்) நல்லது ராத்திரி நல்ல மழை பெய்ததே? (பார்வையாளர் பதில்)

அப்ப அவையெல்லாம் நல்லா நித்திரை கொண்டு எழும்பி வரட்டும். நாங்களும் வெளியிலே போய் தண்ணி குடிச் சிட்டு வருவம். (கி. இ. ஆல் வெளியே போதல்)

### இடைவேளை

(மனிதன் கி. இ. ஆல் பிரவேசித்து கி. ம. க்கு வந்து)

**மனிதன்:** ஆ... நாங்கள் எல்லாம் இனிப்புத் தின்டு சோடாக் குடிச்சு முடிச்சு, திரும்பவும் வந்திட்டம். அவை இன்னும் நித்திரையாலே எழும்ப இல்லை. அவை எழும்பும் வரைக் கும் நாங்கள் ஒரு பாட்டுப் பாடுவமே? (பார்வையாளர் பதில்) அச்சாப் பிள்ளையன். அச்சாப் பாப்பாக்கள் ..... பாப்பா எண்டு ஆரைக் கூப்பிடுறஞங்கள் (பார்வையாளர் பதில்) ஒம், சின்னப் பிள்ளையானத்தான் பாப்பா எண்டு கூப்பிடுறஞங்கள். “ஓடி விளையாடு பாப்பா” எண்ட பாட்டு உங்களுக்குத் தெரியும்தானே? ஒம், அதைப் பாடுவம். நீங்கள் என்னேடை சேந்து பாடுங்கோ.

ஓடி விளையாடு பாப்பா- நீ  
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!  
கூடி விளையாடு பாப்பா- ஒரு  
குழந்தையை வையாதே பாப்பா!  
எத்தித் திருமெந்தக் காக்காய்- அதற்கு  
இரக்கப்பட வேணுமடி பாப்பா  
பாலைப் பொழிந்து தரும், பாப்பா! அந்தப்  
பசுமிக நல்லதடி பாப்பா! (நாய் வருதல்)  
வாலைக் குழுத்துவரும் நாய்தான்- அது  
மனிதருக்குத் தோழுடிடி பாப்பா!  
வண்டி இமுக்கும் நல்ல குதிரை- நெல்லு  
வயவில் உழுதுவரும் மாடு, (ஆடி குரங்க அனைவரும் வருதல்)  
அண்டிப் பிழைக்கும் நம்மை, ஆடு- இவை  
ஆதரிக்க வேணுமடி பாப்பா!  
காலை எழுந்தவுடன் படிப்பு.

**சேவல்:** சேவல் அதிகாலையில் கூவும். (கவுதல்)

நாய்; நாய் வீட்டைக் காக்கும்.

ஆடு: ஆடு பால் தரும்.

பன்றி: பன்றி பல குட்டி போடும்.

பூஜை: பூஜை எவி பிடிக்கும்.

குரங்கு: குரங்கு மரத்தில் தானிப் பாயும்.

மனிதன்: மனிதன் நல்லவனாக வாழ வேண்டும்.

காலை எழுந்தவுடன் படிப்பு- பின்பு  
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு...

எல்லோ.: சாதிக் கொடுமைகள் வேண்டாம்- அன்பு  
தன்னில் செழித்திடும் வையம்.

ஆதரவுற்றிங்கு வாழ்வோம்- தொழில்  
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

அன்பென்று கொட்டு முரசே- மக்கள்  
அத்தனை பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும்- இங்கு  
யாவரும் ஒன்றெனக் கொண்டால்.

மனிதன்: மாலை முழுதும் விளையாட்டு- என்று  
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா.

(அனைவரும் சில உடற் பயிற்சிகள் செய்தல்)

எல்லோரும் பாடம் படிச்சு பாட்டுப்பாடி விளையாடி களைச்  
சுப்போனீங்கள்... | நேற்று நாங்கள் பிடுங்கின மரவள்ளிக்  
கிழங்கு எல்லாருக்கும் ஞாபகம் இருக்குதோ?

எல்லோ: ஓம், ஓம், மரவள்ளிக் கிழங்கு!

மனிதன்: கிழங்கெல்லாத்தையும் நான் உரிச்சுக் கழுவி விட்டுக்கை  
பானையிலை வைச்சிருக்கிறீன். பானையை எடுத்துக் கொண்டு  
வந்து இதிலை (முத்தத்திலை) வைச்சு அவிப்பமே.

எல்லோ.: ஓம்!... ஓம்! முத்தத்திலை வைச்சு அவிப்பம்!

குரங்கு: நான் அடுப்புக்கல்லு எடுத்துக்கொண்டு வாறன். (ம.வ. இல்  
செல்லுதல்)

பன்றி: நானும் அடுப்புக்கல்லு எடுத்துக்கொண்டு வாறன்.

நாய்: நானும் அடுப்புக்கல்லு எடுத்துக் கொண்டு வர நன்.  
(நாய், பன்றி கீ.வ. செல்லுதல்)

சேவள்: வாரும் பூணியாரே நாங்கள் கிழங்குப் பாளையை தூக்கிக் கொண்டு வருவாம்.

ஆடு: நான் விறகு எடுத்துக்கொண்டு வாறன். (கி.இ. இல் செல்லுதல்)

(எல்லோரும் சென்ற திசைகளால் பொருட்களுடன் வந்து அடுப்பு, வைத்து, பாணி வைத்துக் கிழங்கவிக்க ஆரம்பிக்கின்றனர்.)

மனிதன்: நீங்கள் சேர்ந்து கிழங்கை அவியுங்கோ; நான் தோட்டத் துக்குப் போட்டு வாறன்.

எல்லோ: சுவி, டட்டா, டட்டா, (மனிதன் கி.இ. இல் வெளியேறுதல்)

பன்றி: முக்கோண வடிவிலை மூன்று குத்துச் சேர்ந்திட்டால் என்ன எழுத்து?

மற்றவர்: முக்கோண வடிவிலை மூன்று குத்துச் சேர்ந்திட்டால் அகெனமாகும்.

ஆடு: முக்கோண வடிவிலை மூன்று கல்லுச் சேர்ந்திட்டால் என்ன வாரும்?

எல்லோ: முக்கோண வடிவிலை மூன்று கல்லுச் சேர்ந்திட்டால் அடுப் பாரும்.

நாய்: அகெனம் போலே அடுப்பு வைத்து,  
அதுக்கு மேலே பாளைவத்து  
அதித்திடுவோம் நாம் மரவள்ளி,  
அவித்திடுவோம் நாம் மரவள்ளி.  
(அப்பொது ம.வ. மேற்பகுதியால் கரடி நரி தோற்றக)

குருங்கு: தனித்திருந்தால் பயனுமில்லை,  
கூடி வாழ்ந்தால் கோடி உண்டு,  
நாமும் கூடி வாழ்ந்திடுவோம்,  
உழைத்து நன்றாய் உண்டிடுவோம்.

கரடி: நரி: (கி.வ, க்கு வந்தபடி)  
நல்ல நண்பர் நாமிருக்க, உமக்கு ஏன்தான் கவலை வாழ்வில?  
நல்ல காவல் நாம் புரிவோம், நிம்மதியோடு வாழ்ந்திடுவீர். நிம்மதியோடு வாழ்ந்திடுவீர்.

- கருடி:** சினேகிதர்களே; உங்களிட்டை மன்னிப்புக் கேக்கத் தான் நரியார் என்னையுங் கூட்டிக்கொண்டு வந்தவர்.
- பண்ணி:** உதை நாங்கள் ஒருக்காலும் நம்பமாட்டம்.
- ஆடு:** நீங்கள் எங்களை ஏமாத்த வந்திருக்கிறீங்கள்!
- நரி:** ஐயோ; ஒருக்காலும் இல்லை. ஒருக்காலும் இல்லை. எல்லா ரும் என்னை மன்னியுங்கோ. தயவு செய்து மன்னியுங்கோ.
- குரங்கு:** கடைசிவரைக்கும் உண்ணை நம்பமாட்டம். நீ முந்தியும் ஒருக்கா உப்பிடித்தானே காகத்தாரை ஏமாத்தி வடையைத் திண்டனி.
- நரி:** ஐயோ! உதெல்லாம் என்ற கோவக்காரர் சொல்லிற கதையல்லோ... அப்பிடியண்டால் நீர் பூணிக்கு அப்பம் நிறுத்த கதையும் உண்மையே.
- பண்ணி:** அப்பு... நேற்றைக்கு நீர் சேவலாரைப் பிடிக்கத் தெண்டிச் சதுக் பொய்யண்டே சொல்லிறீர்.
- கருடி:** என்ன? நேற்றுச் சேவலாரைப் பிடிக்கத் தெண்டித்தவரோ நரியார்?
- நரி:** இல்லை, இல்லை, கருடியாரே கடைசிவரை இல்லை. ... ஆது குரங்கனார் கட்டிவிட்ட கஷத.
- குரங்கு:** என்ன சொன்னு! நான் கட்டிலிட்ட கதையோ? சேவலாரைப் பிடிக்கத்தரச்சொல்லி நீ கேக்க இல்லையோ.
- நரி:** இல்லை, ஒருக்காலும் இல்லை. சேவலாரே நீர் இதை நம்பு நிரோ?
- கருடி:** இவர் என்ன சொல்லி என்னைக் கூட்டிக்கொண்டு வந்தவர் தெரியுமே?
- எல்லோ:** என்ன சொல்லிக் கூட்டிக்கொண்டு வந்தவர்?
- கருடி:** நீங்கள் நரியாரை உங்கடை வீட்டுக்கு காவல் இருக்கச் சொன்னீங்களாம்...
- ஆடு:** எங்கடை வீட்டுக்குக் காவல் இருக்கச் சொன்ன ஞங்களோ?
- கருடி:** ஒம் தனக்கு இரவிலை தனிய இருக்கப் பயமா இருந்து தாம், அதாலை தான் முடியாதென்டு போட்டு வந்திட டாராம்.

பன்றி: முழுப் பொய் ... ..

கரடி: ஆனால் தனக்குப் பிறகு பெரிய கவலையாய் இருந்ததாம்... உங்களிட்டை மன்னிப்புக் கேட்டிட்டுக் காவல் இருக்க என்னையும் வரச் சொல்லி கூட்டிக் கொண்டு வந்தார்.

குரங்கு: ஐயையோ! எந்தப் பெரிய பொய்யைப் புழுகிப் போட்டான், இந்த நரியின் நரிப்புத்தியைக் காட்டிப் போட்டானே,

ஆடு: சேஷ்சே ... குரங்கனாரே! நாங்கள் சாதியைச் சொல்லிப் பேசக் கூடாது... சாதி இல்லையென்டால்லே படிச்சனங்கள்.

சேவல்: சரி, சரி நாங்கள் ஏன் அதியம் சந்தேகப்படுவான். நரிய ஞாக்கு இன்னும் ஒருக்கால் சந்தர்ப்பம் கொடுத்துப் பாப்பம்.

கரடி: ஓம் ... அது தான் நல்லது. உங்களுக்கு நானும் நரியனும் காவலா இருப்பம்.

பூனை: ஓம், மனிசர் காச்சி வைக்கிற பாலுக்கு நான் காவல் இருக்கிறது போலத்தான் இருக்கும்.  
(மனிதன் வரவு சி. இ. ஆல்)

மனிதன்: அடேயப்பா! பாக்க என்ன சந்தோசமாக இருக்கு, ஒருக்காலும் ஒண்டாய்ச் சேராத எல்லாரும் வறு ஒற்றுமையா இருக்கினம். மழை தான் வரப்போகுது.

சேவல்: நாங்கள் எல்லாரும் இனிமேல் ஒற்றுமையாத் தான் இருக்கப் போறம்.

மனிதன்: அது தான் நல்லது அப்பிடித்தான் இருக்க வேணும்.

சேவல்: உங்களுக்கு ஒரு சங்கதி தெரியுமே?

மனிதன்: என்னது?

சேவல்: இன்டைக்கு, நான் பிறந்த நாள்.

எல்லோ: பிறந்த நாளோ?

சேவல்: ஓம்.

மனிதன்: அப்ப நாங்கள் அதைக் கொண்டாட வேணுமல்லே?

எல்லோ: கட்டாயம் கொண்டாட வேணும்.

கரடி: ஹப்பி பேர்த்டே ரே யு ..... — சேவலார் .....

அரங்கு: உமக்கான்தமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... சேவலாரே!

எல் லோ: உமக்கான்தமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... சேவலாரே!

பூஜை: சேவலாற்றை பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?

ஆடு: நல்ல சாப்பாடு செய்து தின்னுவது ... ..

நாய்: அடை வச்ச முட்டை பொரிசு படியாத் தானே சேவலார் பிறந்தவர்.

மனிதன்: ஓம், அதுக்கென்ன?

நாய்: நாங்கள் முட்டை பொரிசுத் தின்னுவது. (எல்லோரும் விரித்தல்)

அரங்கு: நானும் ஆட்டாரும் பிறவிச் சௌவர்கள் எண்டதை மறந்து போன்ற்களே?

ஆடு: எல்லாரும் தின்னக்கூடிய சாப்பாட்டைத்தானே இஞ்சை அவிச்ச வைச்சிருக்கிறது.

பூஜை: ஓ, இஞ்சை மரவள்ளிக் கிழங்கிருக்கேக்கை பேந்தென்ன?

மனிதன்: ஓம், ஓம் இங்கை கரடிய கரும் நரியனுரும் விருந்தாளிகளாக வந்து இருக்கின்றன... சரி தொடங்குவது விருந்தத.

அரங்கு: இப்ப பசிக்கேலை ... சேவலாற்றை பிறந்த நாங்காக ஒரு விளையாட்டேறும் நடத்தினால் என்ன?

ஆடு: அது நல்ல யோசினதான்... என்ன விளையாட்டு விளையாடுவது?

பன்றி: முதல்லை சேவலாரை வாழ்த்தி ஒரு பாட்டு .....

கரடி: பிறகு ஒரு விளையாட்டு .....

நாய்: கடைசியா சாப்பாடு ...

மனிதன்: அச்சா ... பிள்ளைகளோ (பார்வையாளர்களுக்கு) இவை சொன்ன படி நாங்கள் சேவலாற்றை பிறந்தநாளைக் கொண்டாடுவது, என்ன? ஓம்... சரி முதலிலை வாழ்த்துப்பாட்டுப் பாடுவது.

பன்றி: கரடியனார் முதல் வரியைப் பாடுங்கோ...

எல்லோ: ஓம் ... ஓம் கரடியார் பாடுங்கோ...

கரடி: பல்லாண்டுப் பல்லாண்டு வாழிய வாழியவே...

(எல்லோரும் திரும்பி பாடுதல்)

பூனை: பல்லாண்டு வாழ்த்த வாழிய வாழியவே. (திரும்ப)

நாய்: இறைவன் தந்த மணிக்கூடு, எங்கள் சேவலார் மணிக்குரலே.

ஆடு: சூரியன் எழுமுன்னே தான் கூவி,  
உலகோர் எழுந்திட உதவிடுவார்...

பன்றி: பறந்துசென்று கூரையிலே, பக்ஞுவமாகவே தானிருப்பார்.

குரங்கு: மறந்தும் தண்டனி மறந்திட மாட்டார்,  
வாழிய வாழிய, வாழியவே!

(அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து சேவலாரைத் தோனில் தூக்கி ஆடுதல் ... பொருத்தமான நாட்டுக்கூத்துத் தாளக் கட்டுக்கமைய.)

மனிதன்: சோக்கான பாட்டும் கூத்தும்... கெட்டிச்காரர்...

கரடி: இனி என்ன விளையாட்டை விளையாடுவது?

நரி: கெந்திப்பிடிப்பம்.

குரங்கு: ஆரை? சேவலாரையோ? இவருக்குப் பிடிக்கிற நினைவு தான் எப்பவும்.

ஆடு: நரியார் சொன்ன விளையாட்டுத்தான் நல்லது. கெந்திப்பிடிப்பம்.

எல்லோ: ஓம் கெந்திப் பிடிப்பம்!

பூனை: வட்டமாக நிக்க ஆள் காணுதே! என்ன செய்வம்?

மனிதன்: வட்டமாக நிக்க ஆக்கள் வேணுமோ? சரி பொறுங்கோ. (பார்வையாளருக்கு) பிள்ளையளே! கெந்திப் பிடிக்கிற விளையாட்டு உங்களுக்கு வீருப்பம் தானே? ... ஓ அச்சாப் பிள்ளையள் ... எங்களோடை இங்கை வந்து விளையாட விருப்பமானவை ஓடி வாங்கோ ... எங்கை ஓடிவாங்கோ ... அச்சாக் குஞ்சுகள் ... ....

(சில பிள்ளைகள் வந்து கி.வ, தொடக்கம் கி.இ. வரை அரைவட்ட மாக நிற்க, விளையாட்டு ஆரம்பம் ... முதலில் நரி கெந்துதல்)

நரி: கெந்திக் கெந்திப் பாய்வேன் நான் (திரும்ப)

மற்ற: துள்ளித் துள்ளிப் பாய்வோம் நாம். (திரும் )

நரி: அந்திப் பொழுதின் விளையாட்டு. (திரும்ப)

மற்ற: பன்ளிப் பிள்ளையின் களியாட்டு (திரும்ப)

நரி: குந்தி இருந்தால் சோம்பஸ் தான். (திரும்ப)

மற்ற: புள்ளி மான் போல் துள்ளுவோம், துள்ளுவோம்.

கெந்துவோம் துள்ளுவோம், துள்ளுவோம் கெந்துவோம்...

(சிரித்துக் கைதட்டி ஆரவாரித்து விளையாட்டை முடித்தல். மேடைக் குச் சென்ற சிறுவர் திரும்பிச் செல்லுதல்)

நாய்: நாலாப் பசிக்குது ,சாப்பிடுவமே?

பூஜை: உமக்கு நெடுகூச் சாப்பாட்டு நினைவு தான்.

பன்றி: அதுக்கென்ன, அவிச்ச கிழங்கு ஆற்போகுது, சாப்பிடுவம்.

மற்ற: ஓம் சாப்பிடுவம்.

நரி: தனியக் கிழங்குது தானே? ஒரு மச்சம் இல்லாமல் எப்பிடிச் சாப்பிடுறது.

காடி: இஞ்ச, குழப்பாதை நீ, இனிமேல் நாங்கள் ஒருத்தரும் மச்சம் சாப்பிட மாட்டம்.

நரி: இம் ... (பெருழுச்சன்) என்னமோ உங்களோடு... சேந்த குற்றத்துக்கு சாப்பிடுவம் இதையாவது.

குரங்கு: சாப்பாட்டுக்கு முதல் பாட்டு வேண்டாமே?

மனிதன்: கட்டாயம் கூனும்.

குரங்கு: சரி பண்டியார் தொடங்கும் நாங்கள் சேர்ந்து பாடிறம்.

பன்றி: பாடுபட்டு வேலை செய்து சாப்பிடுவோம் - நல்லாப் பாடுபட்டு வேலை செய்து சாப்பிடுவோம்.

எல்லோ: (திரும்பவும்)

பன்றி: நிலத்தை நாலா உழுது நாங்கள் பயிரிடுவோம் - நட்ட பயிர் வளரத் தண்ணி நன்றாய் ஊற்றிடுவோம்.

எல்லோ: (திரும்பவும்)

பன்றி: பச்சை இலை குழை போட்டுந் பச்சையிடுவோம்- நல்ல பயிர் பெருத்து வளர்ந்த பின்னே பயனைப் பெறுவோம்.

எல்லோ: (திரும்பவும்)

பன்றி: பெற்ற பயனை- யாவருமே கூடி உண்போம்- அதை உண்ணுமுன்னம் இறைவனை நாம் வணங்கிடுவோம்.

எல்லோ: (திரும்பவும்)

பன்றி: ஒன்றே குலம்.

எல்லோ: (திரும்பவும்)

பன்றி: ஒருவனே தேவன்.

எல்லோ: (திரும்பவும்)

பன்றி: என்றே நாங்கள்

எல்லோ: (திரும்பவும்)

பன்றி: வணங்கிடுவோமே?

எல்லோ: (திரும்பவும்)

பன்றி: ஏற்றத் தாழ்வுகள்

எல்லோ: நீங்கிட உழைப்போம்.

பன்றி: எங்கும் சமசரம்

எல்லோ: சண்டிட உழைப்போம்.

பன்றி: உழைப்பு வென்றிட

எல்லோ: இறைவா அருள்வசய்.

மனிதன்: அச்சா, எல்லாரும் அரைவட்டமா இருந்து சாப்பிடுவம்.

எல்லோ: ஓம், ஓம் (இருத்தல் அரைவட்ட வடிவில்) (நரி வராமல் மூலையில் திற்றல்)

சேவல்: நான்தான் எல்லாருக்கும் சாப்பாடு போடிறது.

மனிதன்: அதுதான் நல்லது. அவற்றை விருந்துதானே இண்டைக்கு. சேவலாடே போடும்! ... (நரி ம.ம. இல் தனியே நிற்பதைக் கண்டு)

சேவல்: நரியாடே; வாருமன் சாப்பிட ...

நரி: எனக்கு வேண்டாம்.

சேவல்: ஏன்?

நரி: மாசிச்சம்பல் இடித்துத்தந்தால்  
கிழங்குடனே தொட்டுத்தினபேன்.  
மச்சமில்லா விட்டாலிந்த  
கிழங்கை நான் தொட்டுப்பாரேன்.

ஆடு: மாசிச்சம்பல் கேக்கிறுயே முசியுன்னை இடிப்பேன் நானே!  
மச்சக்கதை கதையாமல், வாழடனே சாப்பிடத்தான்.

சேவல்: அச்சாப்பிள்ளை போல வந்து சாப்பிடும் நீர் அன்புடனே.  
பச்சமுடன் உமக்கு நானும் பகிர்ந்திடுவேன் பக்குவமாய்,

நரி: இல்லையில்லை, எனக்கு வேண்டாம்,  
இது வேண்டாம், எனக்கு வேண்டாம்.

பட்டினியாய் நான் கிடப்பேன் பணக்கிழங்கு திண்டிடுவீர்.

குரங்கு: உமக்குணவு வேண்டாம் என்றால்,  
நாமுணவு தின்னமாட்டோம்!

எல்லோருமே பட்டினியாகக் கிடந்திடுவோம் நன்றாகவே.

(எல்லோரும் இருந்த இடங்களில் படுத்துக்கொள்ளுதல்- பாணியை  
ஒவ்வொருவரும் ஏழுந்து பார்த்து வாழ்வதற்கு கடைசியாக கரடி நரியிடம்  
சென்று)

கரடி: நரியாரே உம்மடை சொல்லை நம்பித்தானே நான் உம்மை  
இஞ்சை கூட்டிக்கொண்டு வந்தனேன். நீர் இவையோடை  
ஒற்றுமையாய் இருக்கிறதென்டு தானே இங்கை வந்தனீர்?

நரி: குரங்கனார் ஏன் நேற்றைக்கு என்றை வாலைப் பிடிச்ச  
இழுத்தவர்?

கரடி: வேனுமெண்டே குரங்கனார் இழுத்தவர்? விளையாட்டுக்குத்  
தானே?

நரி: உங்களுக்கு விளையாட்டு எண்டால் எனக்கு நோகிற நோத்  
தெரிமே?

கரடி: சரி அதுக்கு நோ எண்ணே பூசிவிடலாம். இப்ப வாரும்  
சாப்பிடுவம்.

நரி: நான் சாப்பிட இல்லை. நீங்கள் சாப்பிடுங்கோ.

கரடி: இஞ்சை! தேவை இல்லாமல் பிடிவாதம் பிடிக்காதையும்.

நரி: எனக்குப் பசிக்கேல்லை.

கரடி: இப்ப, சாப்பிட வாறியோ! அல்லது உண்ணோ வால்லை பிடிச்சுத் தூக்கி நிலத்திலை அடிக்கட்டோ?

நரி: (பயந்து) நான் சாப்பிட வாறன்.

கரடி: மண்டாடினு ஆக எழுப்பம் விடுகிறூர். வா கெதியா!... (கையில் பிடித்து இழுத்து) சரி எல்லாரும் எழும்புங்கோ. நரியார் சாப்பிடப் போரூராம். (எல்லோரும் எழுந்திருத்தல்)

பன்றி: அச்சா நரியார். எனக்குப் பசி வயித்தைப் பிடுங்கத் துவங்கிட்டுது.

குரங்கு: எனக்கும்தான் பசி காதை அடைக்குது.

நாய்: கொஞ்சநேரம் பாத்திட்டுத் தனியவெண்டாலும் சாப்பிடுவும் எண்டு தான் நினைச்சுக்கொண்டிருந்தன்.

ஆடு: அச்சா நரியார், அச்சா நரியார். (பாட-ஆர்ம்பிக்க)

பன்றி: இனிப் பாட்டுப் போதும் சாப்பிடுவீம்.

ஆடு: போடுங்கோ தின்னுவும். (சேவல் பரிமாற அணைவரும் ஆவலோடு உண்ணுதல். நரி மட்டும் வேண்டா வேறுபோடு உண்ணுதல்)

நாய்: அச்சாச் சாப்பாடு.

பன்றி: வாய்க்கை இருக்கிறதை விழுங்கிப் போட்டுக் கதையும், புரைக் கடிக்கப் போகுது.

பூனை: புரைக்கடிக்குதே எண்டு தலையிலை தட்டினாலும் நாயார் காலைத்தான் நொண்டுவார்.

நாய்: மனிசற்றை பழுமொழிகளைத் தூக்கி வைச்சுக் கொண்டு நாய் படாப்பாடு படுகிறியன்.

பன்றி: உதாற்றை பாசையாம்? நாய் படாப்பாடு! (சிரிப்பு)

நாய்: அச்சாக் கிழங்கு, சேவலாரே இன்னும் போடுங்கோ.

குரங்கு: ஒம் ... ஒம், நாயாருக்கு நெய் எண்டால் தான் பிடிக்காது. மற்றதெல்லாம் பிடிக்கும்.

நாய்: ஒம் எனக்கு தெய் மட்டுமில்லை, நெய்க்கூட்டிறதும் பிடி யாது.

பன்றி: (சிரித்து) நாயார் குரங்களுக்குப் போட்டிட்டாரே ஒரு போடு!

சேவல்: நெய்க் குடம் உடைஞ்சால் நரியனுருக்கல்லோ வேட்டை.

கரடி: நெய்யைக் கண்டால் அவர் சேவலாரையே மறந்திடுவார்.

மனிதன்: (சாப்பிட்டு முடிந்து எழுந்து) நேற்றைக்குப் பிடிக்கின மரவள் ஸித் தடியை துண்டு துண்டாய் வெட்டிக் கன இடத்திலை நாளீக்கு விடிய நடுவம்.

பன்றி: ஒம், அப்பிடித்தான் செய்வம். அப்ப தான் கன நாளீக்கு கிழங்கு சாப்பிடலாம்.

மனிதன்: சரி எல்லாரும் போய்ப் படுங்கோ. நேரமாய்ப் போச்சது. (அவர் மே.வ, வீட்டுக்குர் செல்லுதல்)

ஆடு: கரடியாரும் நரியாரும் வந்து எங்களோடை வீட்டுக்குள்ளே படுங்கோ.

நரி: வேண்டாம். நாங்கள் வெளியிலை படுப்பம்.

கரடி: ஒம், ஒம், வீட்டுக்கை எல்லாரும் படுக்கேலாது. நாங்கள் ரெண்டு பேரும் வெளியிலை படுக்கிறம்.

சேவல்: நானும் கூரைக்கு மேலை தான் படுக்க வேணும்.

நாய்: ஏன்? நீர் வீட்டுக்கை படுத்தாலென்ன?

சேவல்: நான் கூரையிலை இருந்து கூவினுத்தானே விடியும்?

பன்றி: ஒம், மெத்தச் சரி! சேவலார் கூவித்தான் விகுயுது ... ஆ (சிரித்தல்)

ழூனை: சேவலார் கூவத்தானே மனிசர் எழும்புகினை.

பன்றி: அதெண்டா நியாயம் தான்.

நரி: நானும் கரடியாரும் வெளியிலை படுக்கிறம் தானே, சேவலாரும் பயப்பிடாமல் கூரையிலை படுக்கலாம்.

பன்றி: இம் ... சேவலாருக்கு நரியார் காவல் ... நல்லது ...

ழூனை: நான் முந்திப் பாலுக்குக் காவல் இருக்க இல்லையே!

நாய்: ஒம், நல்லா இருந்தனீர் ... விடிய விடிய இருந்தனீர்.

**ஆடு:** விடிஞ்சாப் பிறகு பாலீத்தான் காணேல்லை.

**கரடி:** பால் ஒரு இடமும் போகேல்லை. பூனையாற்றை வயித்துக் கைதான் பாதுகாப்பா இருந்திது.

**குரங்கு:** இண்டைக்கும் அவற்றை வயித்துக்கை அந்தப் பால் பக்கு வமாய்த் தானே இருக்கு.

**பன்றி:** பால் எங்கையும் இருக்கட்டும். போய் விரும்பின இடத்திலே படுங்கோ எல்லாரும்.

(பன்றி, ஆடு, பூனை, குரங்கு தங்கள் வீட்டுக்குள் செல்லுதல் - கரடி நரி முத்தத்திலே படுத்தல் - சேவல் கூரையில் படுத்தல் - கரடி சிறிது நேரத்தில் குறட்டை விடுதல் - சேவலும் குரட்டை விடுதல் - சிறிது நேரத்தில் நரி கண்ணைத் திறந்து பார்த்தல். எழுந்து நிற்றல், பார்வையாளரைப் பார்த்து)

**நரி:** ஸ் ... சத்தம் ... மச்சம் இல்லாமல் கிழங்கைத் திண்டிட்டுப் படு எண்டால் - நித்திரை வருமே? வயிறு பொருமிக் கொண்டு கிடக்குது ... எங்கை சேவலார்? ஸ் ... பாலம் கூரையிலே நல்ல நித்திரை ... உதுதான் அவற்றை கடைசி நித்திரை ... அட அனியாயம் சேவலாருக்கு நேர கீழே கரடியாரல்லே படுத்திருக்கிறார்... ம் .. ? கரடியாரும் நல்லாக் குறட்டை விடுகிறார். கரடியார் நித்திரை தானே எண்டு பாப்பம். என்றை வாலைக் கரடியார் மூக்கிலை வைச்சுப் பாப்பம்- கரடியாற்றை கண்ணுக்கு முன்னாலே விரலை ஆட்டுவம். ஆள் நல்ல நித்திரைதான்.

(அதன்மேல் மெதுவாக ஏறுதல்- சேவலின் கழுத்தில் கைவைக்கப் போக, சேவல் எழுந்து கத்திக்கொண்டு நரியின் தலையில் கொத்துதல்- இதற்கிடையில் கரடி எழுந்து நிற்றல்- நரி கரடியின் கழுத்தில் இருந்து குதிக்க முடியாது தவித்தல்)

**சேவல்:** கொக்கு கொக்க...

**கரடி:** கோழிக்களன் பிடிபட்டான். கோழிக்களன் பிடிபட்டான்.

(என்று கூவிக்கூவி கரடி ஆடுதல்- இந்த ஆரவாரத்தில் மற்றவர்கள் எழுந்து விட்டின் வெளியே ஓடி வருதல்- நரி கரடியின் கழுத்திலி ருந்து குதித்தோடக் குரங்கு தாவி அதன் வாலைப் பிடித்துக்கொள் கிறது- மற்றையோர் குரங்கின் வாலைப் பிடித்திமுக்க, நரி வால்

அறுந்து, நரி பார்வையாளர் கூடத்திற்குள் ஒடுகிறது- நாய் பின்னால் தூரத்துகிறது- பல பகுதிக்கும் ஓடி நரியைப் பிடிக்க முயற்சிக்கிறது. பார்வையாளர் உதவலாம்.)

பன்றி: பிள்ளைகளே (பார்வையாளர்களுக்கு) நரியார் உங்கை எங்கையோ ஒளிந்திருக்கிறார்! ... பிடிச்சுக்கொண்டு வாருங்கோ... அவரைத் தப்பி ஓட விடாதையுங்கோ!... எல்லாருமா பிடியுங்கோ?...

(மனிதன் தன் வீட்டிலிருந்து ம. ம. க்கு வருதல்- பன்றியும் மற்ற மிருகங்களும் பார்வையார் கூடத்துள் நரியைத் தூரத்துகின்றன- சேவல் மட்டும் பளிதலுக்கருகில் மேடையில் நிர்கிரது-கடைசியாக நரி பிடிபடுகிறார். மேடைக்கு இழுத்து வரப்படுகிறார். நரியை நடுவில் விட்ட பின் மற்றையோர் கற்றிவர நின்று பாடி ஆடுதல் )

பன்றி: கோழி பிடிக்கவந்த நரியே!

எல்லோ: கோழி பிடிக்கவந்த நரியே.

பன்றி: வாலை அறுத்து நின்ற நரியே!

எல்லோ: வாலை அறுத்து நின்ற நரியே.

பன்றி: வாழி முட்ட ரத்தம் வந்ததோ.

எல்லோ: வாழி முட்ட ரத்தம் வந்ததோ!

பன்றி: வாலை ஒட்ட எண்ண நீர் செய்வீர்!

எல்லோ: வாலை ஒட்ட எண்ண நீர் செய்வீர்.

பன்றி: தாச்சி எடுத்து அடுப்பிலை வைத்து!

எல்லோ: தாச்சி எடுத்து அடுப்பிலை வைத்து.

பன்றி: எண்ணை ஊத்திக் கொதிக்க வைத்து!

எல்லோ: எண்ணை ஊத்திக் கொதிக்க வைத்து.

பன்றி: ஆச்சி அப்பளம் பொரிப்பது போல!

எல்லோ: ஆச்சி அப்பளம் பொரிப்பது போல

பன்றி: உண்ணைப் போட்டுப் பொரித்திடுவோம்.

எல்லோ: கோழி பிடிக்கவந்த நரியே!

வாலை அறுத்து நின்ற நரியே!

பன்றி: தாச் சொனங்கிட ததிங்க தத்துமியி.

எல்லோ: (திரும்பவும் ஜந்து முறை)

**மனிதன்:** வாயாலே சொல்லித் திருந்தாத நரியனாகுக் கு அவற்றை வாலாலே நல்ல தண்டனை கிடைச்சுது.

**நரி:** நல்லதைச் சொன்னாக் கேக்கவேணும். இல்லாட்டில் என் ஜெப் போலத்தான், பின்னுக்கு சஷ்டப்பட்ட நேணும். (பின்பக்கத்தைக் காட்டுதல்)

**கரடி:** இனிமேல் நீர் ஒரு பிழையும் விட மாட்டாரே?

**நரி:** ஐயோ! நான் இனிமேல் நல் பிள்ளை. ஒருங்காலும் பிழை செய்ய மாட்டன்.

**குரங்கு:** அவர் தானே முந்தி ஆப்பிழுத்த என்றை, பாட்டஞ்சைப் போல வாலறுத்து நிக்கிறாரே!

**பண்ணி:** ஏதோ ஆளுக்கு வந்த ஆபத்து வாலோடை போச்சது எண்டு எங்களோடை ஒற்றுமையா இருக்கோ.

**மனிதன்:** சரி, எல்லாரும் போய் உங்கடை விட்டுக்கை படுக்கோ.

**நாய்:** வாரும் நரியாரே; (மே, இ. வீட்டுக்குள் செல்லுதல்)

**மனிதன்:** (கி. ம. வில் நின்று) பிள்ளையனே! இவ்வளவு நேரமும் நீங்கள் பாத்த நாடகத்திலே நடிர்ச்சவை ஓவ்வொருங்கார வருவினை, நீங்கள் கை தட்டி உங்கடை சந்தோசத்தை அவைக்குத் தெரிவியுங்கோ, நானும் போட்டு வாறன்.

(மே. வ. வீட்டுக்குள் செல்லுதல் ஓவ்வொருங்கார கி. ம. க்கு வந்து சபைக்கு வணக்கம் தெரிவித்து விட்டுத் தாம் நிற்க வேண்டிய இடத் திற்குச் சென்று நிற்பார். 1. பூணி கி. வ. 2. நாய் மே. வ. 3. ஆடு வ. வ. 4. பன்றி ம. ம. 5. குரங்கு கி. இ. 6. கரடி கி. இ. 7. சேவல் ம. இ. 8. மனிதன் ம. ம. 9. நரி கி. ம. க்கு வந்து வணங்கி விட்டு ம. ம. க்குத் திருப்பிச் செல்லுதல் - வால் அறுந்த இடத்தில் பிளாஸ்டர் ஒட்டி இருப்பது தெரிகிறது. நாடகம் ஆரம் பிக்கும் போது இருந்தது போல, இப்போ வீடுகளாக இருப்பவற்றைப் பக்கம் திருப்பி மறைப்புத் தட்டிகளாக மறுபடியும் வைத்து, நடிகர் மறைதல், மறைப்புத் தட்டி வைக்கப்படும் போது பின்லரும் அடிகளை மட்டும் நடிகர் கூட்டாகப் பாடுவார்)

**எல்லோ:** சின்னச் சின்னப் பிள்ளைகள் நாம்,  
சிறந்த நல்ல பிள்ளைகள் நாம்  
நல்ல நல்ல கதைகளை நாம்  
நாடகமாகவே கற்றிடுவோம்.

ஆபம்

## நாடக ஆசிரியர் பற்றி சில குறிப்புகள்.

மஹாகவி (1927—1971) என்ற புனைபெயரிலேயே பிரபலம் பெற்றுள்ள இவரது சொந்தப்பெயர் து. குத்திரமுர்த்தி. அவைட்டியில் பிறந்த இவர், சாதாரண எழுதுவினஞாக இருந்து இலங்கை நிருவாக சேவையில் உயர்பதவிவரை வகித்தவர். இன்றையத் தமிழின் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவராக மதிக்கப்படும் மஹாகவியின் படைப்புக்கள் சில; வள்ளி (1955), குறும்பா (1966), கண்மணியாள் காலை (1968), கோடை (1970), ஒரு சாதாரண மனிதனது சரித் திரம் (1971), வீடும் வெளியும் (1973). இரண்டு காவியங்கள் (1974) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. நூல் உருப் பெருத இவரதுபடைப்புக்கள் இன்னும் பல உள்ளன. பாநாடகத் துறையில் மஹாகவியின் பங்களிப்புக் கணிசமானது ஆரம் பத்தில் வாளெலிக்காக பாநாடகங்கள் எழுதிய இவர் பிற காலத்தில் மேடைப் பாநாடகங்களில் அதிக ஆர்வம் காட்டினார். அடிக்கரும்பு (1955), சிற்பி ஈஸ்ற முத்து (1956), பொய்மை (1962), சேனைப்பதி (1963), கோலம், திருவிழா, முதலியன இவரது வாளெலி நாடகங்கள். கோடை (1966) முற்றிற்று (1966), புதிப்பொருள்வீடு (1969) ஆகியன இவர் எழுதிய மேடைநாடகங்கள்.

எம். எச். பொகல் அமீர் (1946-) கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் கொழும் பிலேயே தொழில் புரிந்து வருகிறார். தலைநகர் நாடக மலகுடன் நீண்டகாலமாகத் தொடர்பு கொண்டுள்ள ஜனப்

பெளசல் அமீர் ஒரு சிறந்த நடிகருமாவார். இவர் எழுதித் தயாரித்த பிள்ளைப் பெற்ற ராசா ஒரு நாயை வளர்த்தார். இலங்கை கலாசாரப் பேரவை நாடாத்திய அகில இலங்கை தமிழ் நாடக விழாவில் (1974) முதற்பரிசு பெற்ற ஒரு சிறந்த நாடகமாகும். இவரது ஏணிப்படிகள் பலரதும் பாராட்டைப் பெற்ற ஒரு அரசியல் நாடகம். இவர் எழுதிய பிறிதொரு நாடகமான தோட்டத்து ராணி (1975) கொழும் புச் சேரிப்புறத்து வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது.

நா. சுந்தரவிங்கம் (1939-) நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் நாடகம் கற்பித்தவில் டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார். நாடகம் பற்றிய பல கட்டுரைகளும் எழுதியுள்ள திரு. சுந்தரவிங்கம் வானேலி நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஈழத்து நாடக உலகில் நன்கு அறிமுகமான இவர் ஒரு சிறந்த நெறியாளரும் நடிகருமாவார். சுவர்கள், மதமாற்றம், வீடிவை நோக்கி, அபசரம், இருதுயரங்கள், கடுமியம், புதியதொருவிடு, விழிப்பு முதலிய நாடகங்களில் இவர் நடித்துள்ளார். அபசரம், கடுமியம், விழிப்பு ஆகிய நாடகங்கள் இவரின் நெறியாள்கையில் ஒரு வான்வை. இவர் எழுதிய அபசரம், விழிப்பு, வழிகாட்டி ஆகிய நாடகங்கள் இவரை இலங்கையின் குறிப்பிடத் தகுந்த நாடகாசிரியர்களுள் ஒருவராக நிலைநாட்டியுள்ளன.

மாணவ. தி. நித்தியானந்தன் (1947-) மாவிட்டபரத்தில் பிறந்தவர். கட்டுப்பெத்தை வளாகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இவர் புதிய இயந்திரசாதனங்கள் சிலவற்றையும் வடிவமைத்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் மேற்படிப்பில் ஈடுபட்டுள்ள திரு. நித்தியானந்தன், இலக்கியத்தின் பல துறைகளிலும் ஆர்வம் உடையவர். சுவிதைகளும், சிறுகளதைகளும், சில விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது மெளினசப் பாடச்சள் சிலவும்

வா னெவியில் ஒலிபரப்பாகியுள்ளன. ஜயா லெக்சன் கேட்கிறார், இனிச்சரிவராது ஆகிய இவரது நாடகங்கள் அவற்றின் அங்கதப்பாணிக்காகவும் அரசியல் சமூக நிலைப் பாட்டிற்காகவும் பலராலும் பராட்டப்பட்டவை.

ஜோன் மிலிங்ரன் லிங் (1871 - 1909) அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு சிறந்த நாடகாசிரியராவர். டப்லின் நகருக்கு அருகாமையில் ரத்வாணம் என்ற இடத்தில் இவர் பிறந்தார். பாரிஸில் பல ஆண்டுகள் வாழ்ந்து பிரெஞ்சு நாடகத்தின் செல்வாக்கினைப் பெற்றிருந்த இவர் The Shadow of the Glen (1905), Riders to the Sea (1905), The well of the Saints (1905), The play boy of the Western World (1907), The Tinker's Wedding (1908), Deirdre of the Sorrows (1910) ஆகிய நாடகங்களை இயற்றிச் சர்வதேசப் புகழ் பெற்றவர்.

ம. சண்முகவிங்கம் (1931-) குழந்தை என்ற புனைபெயரில் எழுதுகின்றார். பட்டதாரியான இவர் நாடகம் கற்பித்தவில் டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார், 'பெண்மணி' திசைப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரம் ஏற்று நடித்ததன் மூலம் தான்-ஒரு முதிர்ச்சிபெற்ற நடிகர் என்பதையும் நிருபித்தவர் திரு. சண்முகவிங்கம். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது பளை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகச் கடமை யாற்றுகிறார். கலையரசு சொர்ணவிங்கத்தின் கைபட்டு மேடையேறிய இவர், நாடக நடிகர்களுக்குப் பயிற்சி மிகவும் அவசியம் எனக்கருதும் சிலருடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் நாடகப் பயிற்சிக்காக ஒரு நாடக அரங்கக் கல் ஹரியை அமைத்து உழைத்து வருகிறார். சிறுவருக்காக எழுதிய இவரது முதலாவது நாடகம் கூடில்லோயாடு பாப்பா.

யாழ்ப்பாணப் பஸ்கலீக் கழகம்  
தமிழ் இலக்கிய மன்றம்  
செயற்குழு 1977 — 1978

பெரும் பொருளாளர் : கலாநிதி. அ. சண்முகதாஸ்  
தலைவர் : செல்வி. மாவினி கந்தசாமி  
உப தலைவர் : ஆ. மகாவிங்கம்  
செயலாளர் : செல்வி. சுமித்திரி சிவசுப்பிரமணியம்  
உப செயலாளர் : க. சிதம்பரநாதன்  
இளம் பொருளாளர் : செல்வி. பத்மினி சுப்பையா  
பத்திராதிபர் : செல்வி. மல்லிகா கணகரத்தினம்  
செயல்வை உறுப்பினர் : முக்ஞையா நடராஜா,  
க. குணந்திரராஜா,  
எட்வேட் பீரிஸ்.



## ஆறு நாடகங்கள்

- மஹாகவியின் புதியதொரு வீடு 1  
பெளசல் அமீரின் ஏனிப்படிசன் 53  
நா. சந்தரலிங்கத்தின் விழிப்பு 62  
மாணவ. தி. நிதியானந்தனின் ஓய்யா லெக்சன் கேட்கிறூர் 133  
ஜே. எம். ஸிங்கின் கடலின் அக்கறை போவோர் 153  
குழந்தையின் கூடி விளையாடு பாப்பா 171  
நாடக ஆசிரியர் பற்றி சில குறிப்புகள் 205